

தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம்

க. வெள்ளையாரணசாரி



6

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.



இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.



This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

தொல்காப்பியம் – நன்னூல் எழுத்ததிகாரம்

பேராசிரியர்
க. வெள்ளைவாரணனார்



முதல் பதிப்பு : டிசம்பர், 2001

திருவள்ளூர் ஆண்டு : 2032

உரிமை : ஆசிரியர்க்கு

விலை : ரூ. 75.00

மெய்யப்பன் தமிழாய்வக வெளியீட்டு எண் : 32

பதிப்பாசிரியர்

முனைவர் ச. மெய்யப்பன்

டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.

தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர்.

பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர்.

பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.

'வள்ளுவம்' இதழின் சிறப்பாசிரியர்.

பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

பதிப்புச்செய்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

கிடைக்குமிடம் :

12 -B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.

31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.

9, சிவப்பிரகாசம் தெரு, தி. நகர், சென்னை - 600 017.

110, வடக்கு ஆவணி மூலவீதி, மதுரை - 625 001.

15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.

28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.

தொலைபேசி

சிதம்பரம் : 30069

சென்னை : 5361039

தி. நகர் : 4357832

கோயமுத்தூர் : 397155

மதுரை : 622853

திருச்சி : 706450

அச்சிட்டோர் : மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை-600 021,

தொலைபேசி : 5954528



பேராசிரியர்
க. வெள்ளைவாரணனார்
1917 - 1988

பேராசிரியர் க. வெள்ளைவாரணன்
வாழ்க்கைக் குறிப்பு

- பிறப்பு : 14.01.1917
இறப்பு : 13.06.1988
பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம்
ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம்
குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி
மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு
கல்வி: திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928-1930)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் -
(1930 - 1935); அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை,
சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார்
ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - நாவலர்
சோமசுந்தர பாரதியார் வழிகாட்டி (1933 - 37)
தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்
ஒப்பாய்வு.
கல்விப்பணி: கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர்
(1938 - 1943)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -
விரிவுரையாளர் (1943 - 1962)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - இணைப்
பேராசிரியர் (1962 - 77)
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்,
துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79)
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் -
சிறப்புநிலைப் பேராசிரியர் (1979 - 1982)
தமிழ்ப் பல்கலைக்கழகம் - இலக்கியத்துறைத்
தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர்,
புலமுதன்மையர் (1982 - 87)
எழுத்துப்பணி: கவிதை:
1. காக்கை விடுதுது - (இந்திமொழி கட்டாய
பாட எதிர்ப்பு, 1939)
கவிதை:
2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம்
உரைநடை:
சங்ககாலத் தமிழ் மக்கள் - (1948) சென்னை
குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச்
சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி
தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957)
தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ. நகர்)
சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை

பன்னிரு திருமுறை வரலாறு - 1-ம் பகுதி (1961)

“ “ “ - 2-ம் பகுதி (1969)

(தமிழக அரசு பரிசு பெற்றது)

தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984)

சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம்

திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம்

(தமிழக அரசு பரிசு பெற்றது)

தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971)

இசைத்தமிழ் 1979, சிதம்பரம்

திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம்

தொல்காப்பிய பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர்

சைவசித்தாந்த சாத்திர வரலாறு (முதற் பகுதி)

சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள்.

} அச்சில்

உரை:

- 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம்
- 2) திருவுந்தியார், திருக்களிறுப் பாடியார் (1982) திருப்பனந்தாள்
- 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம்
- 4) கம்பராமாயணத்தில் 16 படலங்கள் (1963)
- 5) திருவருட்பயன் - 1965 சென்னை.

பதிப்பு: பரதசங்கிரகம் - 1954 - அ.ப. கழகம், அண்ணாமலை நகர்


உரைவளப்பதிப்பு:

1. தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983
2. தொல்காப்பியம்: களவியல் - 1983
3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983
4. தொல்காப்பியம்: பொருளியல் - 1983
5. தொல்காப்பியம்: உவமையியல் - 1985
6. தொல்காப்பியம்: மெய்பாட்டியியல் - 1986
7. தொல்காப்பியம்: செய்யுளியல் - 1989

ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள்.

சிறப்புகள்:

1. சித்தாந்தசெம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944)
2. திருமுறை ஆராய்ச்சிக்க கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971)
3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984)
4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985)
5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1984 - 1989)
6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர்
7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986)



ஒப்பிலக்கண ஆய்வில் முதல் ஒப்பாய்வு

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்

மெய்யப்பன் தமிழ் ஆய்வகம். கி.பி.2000 அக்டோபர்த் திங்கள் விசயதசமி நன்னாளாம் வெற்றித்திருநாளில் சிதம்பரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மெய்யப்பன் அறக்கட்டளை தோற்றுவித்த இந்த ஆய்வகம்தான் தமிழ்நாட்டின் முதல் தனியார் ஆய்வுமையம். இதன் முதல் வெளியீடு, முனைவர் அமிர்தலிங்கம் அரும்பாடுபட்டுத் தொகுத்த 'சங்க இலக்கியக் களஞ்சியம்'. அதனை அடுத்து இரண்டாவது வெளியீடாகச் சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியத்தைச் சிறப்பாக வெளியிட்டது. ஓராண்டில் தமிழுக்கு இன்றியமையாத அடிப்படை நூல்கள் 20 வெளியிட்டுத் தன் ஆய்வுப் பரப்பை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. தொடர்ந்து அறிஞர் அமிர்தலிங்கம் தொல்காப்பியக் களஞ்சியத்தைப் பெருமுயற்சியுடன் தொகுத்து வருகிறார்கள்.

இப்பொழுது அறிஞர் க. வெள்ளைவாரணனார் அவர்களின் தொல்காப்பிய நன்னூல் ஒப்பிலக்கண ஆய்வினை மிகுந்த உவகையுடன் வெளியிடுகிறது. அரிய நூல்கள் வெளியிடும் திட்டத்தில் இது முதன்மை பெறுகிறது.

தமிழ் மறுமலர்ச்சியில் மீட்டெடுக்கப்பட்ட அடையாளங்களில் தொல்காப்பியம் ஒன்று. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வித்துவான், புலவர் தேர்விற்கு நன்னூல் பாடநூலாக அமைந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வித்துவான் மாணவர்கள் நன்னூலைக் கற்றனர். தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்களின் காண்டிகைப் பதிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைப் பெற்று நன்னூல் பரவுவதற்கு நற்றுணை ஆயிற்று.

சைவ மடங்கள் பக்தி இலக்கியத்திற்கு முதன்மை கொடுத்து தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலியவற்றின் கல்விக்கு இரண்டாமிடத்தையே கொடுத்தன.

விடுதலைக்குப்பின் இந்திய மொழிகள் வீறுபெற்றன. தமிழ்க் கல்வியில் சங்க இலக்கியக் கல்வி முதன்மை பெற்றது. பாடத் திட்டத்தில் தொல்காப்பியம் சிறப்பிடம் பெற்றது. தொல்காப்பியப் பதிப்புகள் பல்கின. ஆய்வுகள் வளர்ந்தன. மொழியியல் தமிழகத்தில் வேர் ஊன்றி விழுதுவிட்ட காலத்தில் ஒல்காப் பெருமைத் தொல்காப்பியரின் மொழியியல் ஆற்றல் முழுதும் உணரப்பெற்றது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முது முனைவர் வ.ஆய். சுப்பிரமணியம் அவர்களால் திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் ஆய்வு மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. அது தமிழின் மூத்த இலக்கணமாகிய தொல்காப்பியம், பழந்தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு முதன்மை தந்தது. பல ஏடுகளை ஆராய்ந்து மிகச் சிறந்த பாடங்களைத் தேர்ந்து தொல்காப்பியச் செம்பதிப்பினைச் சிறப்பாக வெளியிட்டது. தொல்காப்பியச் சொல்லடைவும் வெளியிட்டது. பேருழைப்பின் பயனாக, தொல்காப்பியம் முழுமைக்கும் சொற்பொருள் அகராதியினை அண்மையில் வெளியிட்டது. அந்த ஆய்வகம் அரிதின் முயன்று தேடித் தொகுத்தபடி கி.பி. 2000ஆம் வரை தொல்காப்பியத்திற்கு மொத்தம் 191 பதிப்புகள் வெளிவந்துள்ள செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மெய்யப்பன் தமிழாய்வகம் தொல்காப்பியக் களஞ்சியத்தை வெளியிடும் திட்டத்திற்குச் செய்திகள் சேகரித்து வரும்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட நூல்களும் 150க்கு மேற்பட்ட ஆய்வேடுகளும் 1000க்கு மேற்பட்ட கட்டுரைகளும் இதுவரை கிடைத்துள்ளன. இந்தக் களஞ்சியப் பணி நிறைவுறும்பொழுது இன்னும் துல்லியமான எண்ணிக்கையை நாம் பெறமுடியும்.

குறிப்பாகவும் சிறப்பாகவும் நமக்குக் கிடைக்கும் உண்மையான யாதெனில், மொழியியலார் இந்த அரைநூற்றாண்டில் தொல்காப்பிய ஆய்வுக்குப் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதாகும்.

தொல்காப்பியப் பதிப்பு வரலாறு

தொல்காப்பியக் கல்வி வரலாறு

தொல்காப்பிய இலக்கண ஆய்வு வரலாறு

தொல்காப்பிய மொழியியல் ஆய்வுகள்

எனத் தொல்காப்பிய ஆய்வுக் களங்கள் விரிகின்றன. இந்த ஆய்வு மூத்த தமிழுக்கு முதன்மை கொடுத்துச் செய்யப்பட வேண்டிய முக்கியமான ஆய்வு. மெய்யப்பன் ஆய்வகம் மெத்த மகிழ்ச்சியுடன் பேராசிரியர் வெள்ளைவாரணனார் அவர்களின் “தொல்காப்பியம் - நன்னூல் ஒப்பாய்வு” நூலை வெளியிடுகிறது. தொல்காப்பிய ஒப்பிலக்கண ஆய்வில் இது முதல் நூல். பல ஒப்பாய்வுகளுக்கு மூலநூல். ஒப்பிலக்கிய ஆய்வு வளர்ந்ததைப் போல் ஒப்பிலக்கண ஆய்வு இன்னும் வளரவில்லை.

பேராசிரியர் வெள்ளைவாரணனார் குடந்தையை அடுத்த திருநாகேசுவரத்தில் தோன்றிய தமிழ்ச் சான்றோர். சிவநெறிச் செம்மல். இவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தோடு மிகுந்த தொடர்புடையவர்கள்.

நான்காவது தமிழ்ச்சங்கம் எனச் சிறப்பிக்கப்பெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கி நற்றமிழுக்கு நாளும் தொண்டு செய்தவர்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர் கட்டிலில் வீற்றிருந்த பெரும்புலவர்களான முதுபெரும் புலவர் பண்டிதமணிகதிரசேனார், யாழ்நூல் விபுலானந்தர், மதுரைக் கணக்காயர் நாவலர் சோமசுந்தர பாரதியார், சட்டப்பேரறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை முதலிய பேராசிரியப் பெருமக்களுக்கு உற்ற துணையாய், தமிழ்த் தொண்டராய் வாழ்ந்த தனிச் சிறப்புடையவர்கள்.

தமிழ் ஆராய்ச்சித் துறையில் இவர்கள் பேராசிரியராய் விளங்கியவர்கள். திருமுறை வரலாறு என்னும் மாபெரும் நூலைத் தம் ஆராய்ச்சி மதுகையால் தமிழுக்கு அளித்தார்கள். 2000 பக்கத்திற்கு மேற்பட்ட அந்தப் பெருநூல் 2 தொகுதிகளாக வந்து பல்கலைக்கழக வெளியீட்டுத் துறையைப் பாருக்கு அறிமுகம் செய்தது. வெள்ளைவாரணனாரின் வித்தகப் புலமையைத் தமிழறிஞர்களுக்கு இந்த நூல் அடையாளம் காட்டிற்று. இந்நூல் பரிசினையும் பாராட்டினையும் பெற்றது. திருமுறைக் கலைஞர் என்னும் சிறப்பு விருதினையும் இது இவருக்குப் பெற்றுத்தந்தது. இவர் தம் தமிழ் இலக்கியக் கல்விப் பரப்பையும் திருமுறைப் புலமையையும் வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சித் திறனையும் இந்நூல் வாயிலாக நாம் உணர்கிறோம் தமிழில் எந்த ஒரு தொகை நூலுக்கும் இவ்வளவு விரிவான, விளக்கமான ஆராய்ச்சி வந்ததில்லை. இது உண்மை, வெறும் புகழ்ச்சியன்று.

இவர்கள் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களோடு இணைந்து எழுதி வெளியிட்ட ‘திருவருட்பாச் சிந்தனை’ என்னும் திருநூலும் இவர்களுக்கு அரசின் முதல் பரிசையும், வள்ளலார் அன்பர்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெற்றுத்தந்தது.

பணி ஓய்வுக்குப்பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல் புலத்தில் பேராசிரியராய் வீற்றிருந்து தொல் காப்பியத்தின் பொருளதிகாரத்தின் பல இயல்களுக்கு உரைவளம் தொகுத்துப் பெரும் பணி ஆற்றியுள்ளார்கள்.

தமிழகத்தின் பெருமிதமாகிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையின் முதல் தலைவர் பேராசிரியர் வெள்ளை வாரணனார் தான். திருமுறை வரலாறுகள் போல் சைவ சித்தாந்த வரலாறு ஒன்றும் இவர்களால் எழுதப் பெற்றுவந்துள்ளது.

புலமையால் தலைமை பெற்றவர் வெள்ளைவாரணனார். பணி செய்த பல்கலைக்கழகங்களால் பெருமைபெற்றவர். தம் அரிய ஆய்வு நூல்களால் புகழ் பெற்றவர். பேராசிரியப் பெருமக்களின் நட்பால் பேறு பெற்றவர். திருமுறைப் பெருமை உரைத்த இவர்களின் பெருமை விரிப்பின் பெருகும், தொகுப்பின் எஞ்சும்.

இந்நூலில் இரு இலக்கணங்களுக்குமுள்ள சொல் ஒற்றுமை, பொருள் ஒற்றுமை, தொடர் ஒற்றுமை, இலக்கணக் கூறுகளின் வளர்ச்சி, உரையாசிரியர்கள் வழியில் நன்னூலார் பெற்ற இலக்கணக் கொடை, தொன்னூலின் தனிச்சிறப்பு, சின்னூலின் இயல்பு ஆகியன ஒரு குடைக்கீழ் ஒரு சேரத் தொகுத்து ஆராயப் பெற்றுள்ளன.

இவ்வாய்வு நூல் வெளியிடும் வாய்ப்பை நூலாசிரியர் மனைவியிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத் தந்தவர்கள், என் ஆசிரியப் பெருமகன் திருக்குறள் உரை வேற்றுமை ஆசிரியர், முனைவர் சாரங்கபாணி அவர்களும், தொல்காப்பிய எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக்கோட்பாடு ஆகிய பெரு நூல்களால் பெரும் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர், முனைவர் செ.வை. சண்முகம் அவர்களும் ஆவர். அவர்களுக்கு எங்கள் நன்றி.

இன்று தொல்காப்பியக் கல்வியில் மொழியியலார் சிறப்புப் பெறுகின்றனர். வளர்ந்து வரும் மொழியியல் ஆய்வு பற்றியும் தொல்காப்பியம் - நன்னூல் ஒப்பாய்வு பற்றியும் மொழியியல் அறிஞர் செ.வை சண்முகம் அவர்கள் சிறந்த மதிப்பீடு வழங்கியுள்ளார்கள். அதனைப் பிறசேர்க்கையாக இணைத்துள்ளோம். அதுவும் வாசகர்களுக்கு வழிகாட்டும்.

இன்னும் பல நூற்றாண்டு இந்த நூல் அச்சாலும் அமைப்பாலும் வாழும் என்பது எம் நம்பிக்கை. பெரு முதலீட்டில் பெரு நூல்களை வெளியிடுவதற்கு நிதி ஆதாரங்களை மனமுவந்து அளிக்கும் மெய்யப்பன் ஆய்வக அறங்காவலர் மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கு நம் நன்றியும் வாழ்த்தும் பாராட்டும் உரியனவாகும்.

மதிப்புரை

செ. வை. சண்முகம்

பேரா. க(ந்தசாமி) வெள்ளைவாரணன் (1917-88) அவர்கள் எழுதிய தொல்காப்பியம் - நன்னூல்: எழுத்ததிசாரம் என்ற இலக்கண ஆய்வு நூல் நாலாம் பதிப்பாக (1962, 1970, 1974) இன்று மெய்யப்பன் தமிழ் ஆய்வகத்தின் வெளியீடாக வருவதே அதன் சிறப்பை ஒருவாறு புலப்படுத்தும். அந்த நூலுக்கு இருக்கும் இன்னொரு வரலாற்றுச் சிறப்பும் சுட்டிக்காட்டத் தகுந்தது. அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் முதல் வகுப்பில் முதல் மாணவராய் வெற்றி பெற்று அங்கேயே (1935-7) பேரா. சோமசுந்தர பாரதியாரிடம் ஆய்வு மாணவராய்ச் சேர்ந்து செய்த ஆராய்ச்சியின் பயனாய் எழுதப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழில் (Journal of the Annamalai University) 1941 - முதல் கட்டுரைகளாக வந்தவைகளையே முதலில் 1962-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனி நூலாக வெளியிட்டது. (பார்க்கவும்: வெள்ளைவாரணன். தொல்காப்பியம் நன்னூல் சொல்லதிகாரம் - பதிப்புரை)

அந்த நூல், அடிப்படையாக ஒரு துறையைச் சார்ந்த இரண்டு நூல்களை ஒப்பிட்டு ஆயும் இலக்கண உள் ஒப்பாய்வு முறையைப் பின்பற்றுகிறது. தொல்காப்பியம், நன்னூல் என்ற இரண்டு இலக்கண நூல்களின் எழுத்திலக்கணச் செய்திகளை ஒப்பிட்டு 'ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும்' விளக்குவதாக இந்த நூலின் முன்னுரை கூறுவது ஒரு பகுதி உண்மையே. ஏனென்றால் நூலில் ஆங்காங்கே தொல்காப்பியச் சூத்திரங்கள் நன்னூலாக உருப்பெற்றவிதமும் விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இலக்கணக் களஞ்சியம் என்று கருத்தத் தகுந்த வகையில் தமிழ் எழுத்திலக்கண ஆய்வுத் தொடர்பாக வேறு பல நூல் செய்திகளையும் தொகுத்துத் தருவதோடு இலக்கணக் கருத்துகளின் மதிப்பீடாகவும் பிற ஆசிரியர்கள் கருத்துகளின் மதிப்பீடாகவும் நூலில் பலசெய்திகள் காணப்படுகின்றன. வீரசோழியம், அவிநயம், இலக்கண விளக்கம், சிவஞான முனிவரின் தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதல் சூத்திர விருத்தி, தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நன்னூல் உரையாசிரியர்களான மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் ஆகியோர் கருத்துகளும் தற்கால ஆய்வாளர் கருத்துகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்பட்டு மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளன. நன்னூலின் பல புதிய கருத்துகளுக்கூ

இளம்பூரணர் உரை ஆதாரமாக இருப்பதும் பல இடங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சங்கஇலக்கியம், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களையும் பயன்படுத்தித் தொல்காப்பிய நன்னூல் சூத்திரங்கள் விளக்கப்பட்டுள்ளன. எனவே இலக்கண ஆய்வு பன்முகமாகப் பின்னால் வருவதற்கு இந்த நூல் நல்ல முன்னோடி; வழிகாட்டி. இந்த ஆசிரியரே தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் என்ற மற்றொரு நூலையும் (1971) எழுதியுள்ளது உள்ஒப்பீட்டு முறையின் சிறப்பை அவர் உணர்ந்துள்ளதைப் புலப்படுத்தும்.

இரண்டு வேறுபட்ட காலத்தில் எழுதப்பட்ட இரண்டு இலக்கண நூல்களின் ஒற்றுமை - வேற்றுமைகளுக்குப் பல அடிப்படைகள் இருக்கின்றன. மொழி அமைப்பில் அமைந்துள்ள ஒற்றுமை, இலக்கணக் கோட்பாட்டு ஒற்றுமை, மொழி உணர்வு ஒற்றுமை ஆகியவைகளின் அடிப்படையில் ஒற்றுமைகள் அமையலாம். வேற்றுமைக்குப் பல காரணங்கள் உண்டு. (i) தொல்காப்பியத்தில் பல சூத்திரங்களில் கூறப்பட்டது நன்னூலில் ஒரு சூத்திரத்தில் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் நன்னூல் வழிநூல், தொகுத்துக் கூறுதல் அதன் முக்கிய நோக்கம் 'யாவரும் உணரத், தொகை வகை விரியில் தருக' என்பது நன்னூல் - சிறப்புப் பாயிரம். 11-2) என்பதோடு தொல்காப்பியம் ஒரு அமைப்பியல் இலக்கணம் (Structural grammar), பொதுமைப்படுத்திக் கூறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக 'இல்லம்' என்ற மரப்பெயர் மெல்லெழுத்தில் முடிந்தாலும் மரப் பெயர்கள் புணர்ச்சியில் மகரம் பெறும் என்ற உண்மையை வற்புறுத்துவதற்காக 'இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே' (பு.ம. 18) என்று புணர்ச்சியில் மகரம் பெறும் என்று தொல்காப்பியர் ஒரு சூத்திரம் செய்துள்ளார். அதனால் உரையாசிரியர்கள் அந்தச் சொல்லிலுள்ள மகரம் கெடுவதற்கு விதி அமைக்க வேண்டியவர்களாய்விட்டார்கள். தொல்காப்பியர் இலக்கண விதிகளும் மொழியமைப்பின் பொதுமையை வற்புறுத்துவதாக இருக்கவேண்டும் என்று விரும்புவார். நன்னூல் ஒரு மொழிப் பயிற்சி (Pedagogical) இலக்கணம். விதிகளைத் தொகுத்துக் கூறுவதற்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் கொடுப்பவர். (ii) தொல்காப்பியர் கூறும் சாரியைகளின் வடிவங்களுக்கும் நன்னூலார் கொண்ட சாரியை வடிவங்களுக்கும் வேறுபாட்டுக்குக் (தொல். அக்கு = நன். அ; தொல் இக்கு = நன். கு போன்றவை) இருவருடைய அடிநிலைக் கிளவி (நிலைமொழி வருமொழியாகக் கொள்ளும் வடிவங்களின் பண்பு பற்றிய) வருணனைக் கோட்பாடே காரணம். தொல்காப்பியர் சாரியைகளின் ஒவ்வொரு வடிவமும் தனித்துவம் உடையதாக அதாவது வேறு சொல்லிலிருந்து மாறுபட்ட வடிவம்

உடையதாக இருக்கவேண்டும்; அதனால் சூத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகப் போனாலும் பரவாயில்லை என்று நினைப்பவர். அதனால் புணரியலில் அவைகளைத் தொகுத்துக் கூறி அவைகளின் மாற்று வடிவத்தையும் அதே இயலில் விளக்கியுள்ளார். நன்னூலாருக்கு எதையும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்பதே கருத்து. (iii) மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றம். இது மொழி வரலாற்று மாற்றம் என்றும் கருதலாம். அத்தோடு கோட்பாட்டு மாற்றமும் சேர்ந்து இயல் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொல்காப்பியர் ஏழ் என்ற எண்ணுப்பெயரைப் புள்ளி மயங்கியலிலும் ஏனைய எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகரப் புணரியலிலும் விளக்கியுள்ளார். இடைக்காலத்தில் அதன் வடிவம் ஏழு என்று மாறிவிட்டதால் நன்னூலார் இயல்மாற்றி உயிரீற்றுப் புணரியலில் பிற எண்ணுப்பெயர்களோடு சேர்த்து விளக்கியுள்ளார். இந்த இயல் மாற்றம் நன்னூலாரின் வருணனைக் கோட்பாட்டு மாற்றத்தையும் புலப்படுத்துகிறது. நன்னூலார் எழுத்ததிசாரத்தில் ஒலிநிலையில் குற்றியலுகர முற்றியலுகர வேறுபாடுகளை அங்கீகரித்திருந்தாலும் குற்றியலுகரத்தை முற்றியலுகரத்தின் சார்பெழுத்தாகக் கொண்டதால் உயிரீற்றுப் புணரியலிலேயே ஏழு என்பதன் மாற்று வடிவங்களை ஏனைய குற்றியலுகர எண்ணுப்பெயர்களோடு வருணித்து, குற்றியலுகர ஈற்றுக்கு ஒரு தனி இயல் அமைக்காமல் போய்விட்டார். தொல்காப்பியர் குற்றியலுகரத்தைச் சார்ந்து வருமரபின் மூன்றில் ஒன்றாகக் கருதினாலும் (நூன்மரபு. 1,2) புணரியல் முதல் சூத்திரத்தில் குற்றியலுகரத்தைத் தனி எழுத்தாகவே கொண்டுள்ளதால் குற்றியலுகரப் புணரியல் என்ற தனி இயல் அமைத்துள்ளார்.

அதே சமயத்தில் நன்னூலார் இடைக்காலத்தில் நடைபெற்ற எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாகத் தொல்காப்பியர் நகர மெய்யீறாகக் கூறிய இரண்டு சொற்களில் (வெரிந், பொருந்- 79) சங்ககாலத்தில் ஒரு சொல்லே (வெரிந்) வழக்கில் இருந்து பல்லவர் காலத்திலேயே மறைந்துவிட்டது. அப்படியே தொல்காப்பியர் ஞகர மெய்யீறு ஒரு சொல்லில் மட்டுமே (உரிஞ் 80) வரும் என்று கூறியது வடிவ மாற்றத்தால் (உரிஞ்சு) மறைந்துவிட்டது. அதனால் வீரசோழியம் (8), நேமிநாதம் (8) ஆகிய இரண்டும் ம.ண.ன ஆகிய மூன்றுமே சொல்லுக்கு ஈற்றில் வரும் என்று வருணிக்க. நன்னூல் 'ஞணநமன' (107) வருணித்து தொல்காப்பியத்தோடு ஒற்றுமை ஏற்படுத்தியது, பழமை போற்றுதல் ஆகும். சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகளில் புதுமையைப் போற்றியவர் சொல்லுக்கு ஈற்றில் வரும் பழமையைப் போற்றிய காரணம் புரியவில்லை. பொதுவாக நன்னூலார் தனக்கு முன் எழுந்த

வீரசோழியம், நன்னூல் ஆகிய இரண்டு நூல்களில் குறிப்பிட்ட மொழி மாற்றங்களை மட்டுமே வருணித்துள்ளாரே தவிர அவராகப் புதிய மாற்றம் எதுவும் கண்டு கூறவில்லை என்ற கருத்து உண்டு. ஆனாலும் சில சொல்லுக்கு வடிவ மாற்றம் புதிதாகக் குறிப்பிட்டுள்ளார். சங்க காலத்தில் தெங்கு (தென்னை) தெங்கம் என்ற மாற்று வடிவத்தைப் பெறும் (தொல். குப. 10) நன்னூலார் (187) காய் முன் தேம் (தேங்காய் என்ற புதிய வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே ஒற்றுமை வேற்றுமை ஆய்வுக்கான காரணங்கள் மாறுபடலாம்.

வேற்றுமை ஆய்வில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது நூலமைப்புத் திட்டம் ஆகும். எழுத்ததிகாரத்தைப் பொறுத்த வரையில் முக்கியமானது எழுத்தியலுக்கும் புணரியல்களுக்கும் நடுவே பதவியல் என்ற ஒரு புதிய இயலை நன்னூலார் அமைத்தது. மொழியியல் நோக்கில் பார்க்கும்போது சொல்லியல் ஆய்வின் முன்னோடியாய் உருபொலியன் (Morpho - phonemics) என்ற கருத்தின் விளக்கமாய் இலக்கணக் கோட்பாட்டுப் புதுமையாய் அந்த இயல் அமைந்தது. சிறப்பாகச் சுட்டிக்காட்டத் தகுந்தது. வடமொழித் தொடர்பால் மொழியில் நூற்றுக் கணக்கான சொற்கள் சேர்ந்தாலும் இலக்கணக் கோட்பாட்டு நோக்கில் நன்னூலார் புதுமை செய்ய வடமொழியே துணை செய்தது. உரையாசிரியர்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். இங்கு சமூக மொழியியல் நோக்கும் புதைந்துள்ளது. தொல்காப்பியர் ஒன்பது ஒன்பது இயல்களாக அமைக்க நன்னூலார் ஐந்து ஐந்து இயல்களாக அமைத்தது நூலாக்கக் கோட்பாட்டின் திட்டத்தில் அடங்கும். அதற்கும் மேலாக அங்கும் இலக்கணக் கோட்பாடு புதைந்துள்ளது, கவனிக்கத்தகுந்தது. உதாரணமாகத் தொல்காப்பியர் பிறப்பியலைத் தனி இயலாகப் புணரியலுக்கு முன்னால் அமைக்க நன்னூலார் 'எண், பெயர் முறை பிறப்பு' (5) என்று அமைத்தது இலக்கணத்தில் பிறப்பியலின் இடம், இலக்கணக் கோட்பாட்டு மாறுபாட்டைப் புலப்படுத்தும். எனவே நூலாக்க முறையும் விரிவான ஆராய்ச்சிக்கு உரியதாக இன்று கருதப்படுகிறது.

ஒரு நூலின் சிறப்பை அந்த நூல் பிற்காலத்தில் ஆய்வுப் பொருளாக, ஆய்வுக் களங்களாக ஏற்படுத்திய தாக்கத்தாலும் அறியலாம். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் இரண்டு ஆய்வேடுகள் நூல்களாக வெளிவந்துள்ளன. ஒன்று: நன்னூலை மட்டும் முன்னிறுத்திப் பேரா. கோ. விஜயவேணுகோபால் எழுதிய A Modern Evaluation of Nannul (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1968) என்ற ஆய்வேட்டு நூல், முன்னுள்ள இலக்கண நூல்

கருத்துகளால் தாக்கம் பெற்று நன்னூல் உருவானதை ஒரு பகுதியாக ஆராய்கிறது. அதில் தொல்காப்பியத்துக்கும் நன்னூலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை விளக்கப்பட்டுள்ளது. பேரா. சி. சுப்பிரமணியத்தின் ஆய்வேடான A Critical Study of Tholkappiyam (Eluttu and Col) and Nannul (நாகர்கோவில் 1977) மொழியியல் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கியுள்ளது. எல்லாத் தமிழ் இலக்கணங்களின் எழுத்ததிசாரக் கோட்பாட்டை மொழியியல் நோக்கில் விளக்கும் நூல் எழுத்திலக்கணக் கோட்பாடு (செ.வை. சண்முகம், 1980).

தமிழிலுள்ள எல்லா இலக்கண நூல்கள் கருத்துகளையும் தலைப்பு வாரியாகத் தொகுத்து பேரா. ச.வே. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள இலக்கணத் தொகை என்ற பொதுத் தலைப்பில் எழுத்து (1967) சொல் (1971) என்று இரண்டு நூலும் பேரா. அ. சிவலிங்கனாரின் தொல்காப்பிய உரைவளங்களும் (1980 முதல்) வெளிவர இந்த நூல் தூண்டுகோலாகவும் முன்னோடியாகவும் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன்று இலக்கண ஆய்வு என்பது வரலாற்று ஆய்வு, இலக்கணக் கோட்பாட்டு ஆய்வு, இலக்கணச் சமூகவியல் ஆய்வு, இலக்கண ஒப்பாய்வு (பிற மொழி இலக்கணங்களை ஒப்பிட்டு ஆராய்தல்), இலக்கண உருவாக்கம் என்று பன்முகப்படுத்தப்பட்டிருக்கிறது.

வெறும் பாட நூலாக இல்லாமல் இலக்கண ஆய்வு நூலாக அமைந்த பெருமையை உடையது இது. கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வால் இந்த நூலில் கூறியுள்ள சில கருத்துகள் இன்று ஏவாதவையாக இருக்கின்றன. இவை ஆய்வின் வளர்ச்சியால் ஏற்பட்டவை. இந்த நிலை எல்லா நூலுக்கும் பொருந்தும். ஆனாலும் இந்த நூலைப் படிக்கும் மாணவர்கள் தொல்காப்பியம், நன்னூல் பற்றித் தெளிவான அறிவு பெற்று இலக்கண ஆய்வில் ஈடுபடும்படியான தூண்டுதல் பெறுவார்கள் என்பது உறுதி.

மாரியப்பாநகர்

30-7-2001

செ.வை. சண்முகம்

தொல்காப்பியம் - நன்னூல்

எழுத்ததிகாரம்

முன்னுரை

இயற்றமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமும் அதனை யடிப்படையாக வைத்துக்கொண்டு அதன் வழிநூலாகச் செய்யப்பட்ட நன்னூலுமாகிய இவ்விரு நூலானும் சொல்லப்பட்ட எழுத்திலக்கணத் தொடர்பாகவுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கருதியது இவ்வுரை நூலாகும்.

தமிழ்நாட்டின் தென்பகுதிக்கண்ணதும் புறநானூற்றில் “முந்நீர் விழுவின் நெடியோன் நன்னீர்ப்பஃறுளி” என நெடியோனென்ற பாண்டியனுக்கு உரிமையாக்கிக் கூறப்பட்டதுமாகிய பஃறுளி யாற்றினையும் அதனையடுத்துப் பலமலையடுக்குகளாற் றொடரப்பட்ட குமரிமலையினையும் தென்பாற் கண்ணதாகிய கடல் மேலூர்ந்தழிக்க, அக்காலத்து அந்நாட்டையாண்ட பாண்டியன், தன் தென்னாடிமுந்த பஃறுளியாற்றிற்கும் குமரிமலைக்கும் ஈடாக, வடநாட்டின் பகுதியாகிய கங்கையாற்றினையும் இமயமலையினையும் வென்று, தென்னாட்டுக் குடிகள் வாழ்த்தந்து அதனால் நீலந்தருதிருவிற் பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். இச்செய்தி

‘வடிவே வெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன்’ (காடுகாண் - 18-22)

எனவரும் சிலப்பதிகார அடிகளாலும்,

‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வினீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’
(முல்லைக்கலி 4)

எனவரும் கலித்தொகையாலுந் துணியப் படுகின்றது.

மேற்குறித்த சிறப்புப்பெயர்பெற்ற நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தே அதங்கோட்டாகிரியர் முன்னிலையில் ஆகிரியர் தொல்காப்பியனார் தம்மாற் செய்யப்பட்டுத் தம் பெயராலேயே அமைந்த இத் தொல்காப்பியமென்னும் நூலைக் குற்றறறக் கூறினாரென அவரோடு ஒருங்குகற்ற பனம்பாரனார் செய்த பாயிரங் கூறலால், தொல்காப்பியனாரும் அக்காலத்தவரென்பதும், பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல் கொண்ட பின்னரே இந்நூலைச் செய்தருளினாரென்பதும் நன்கு விளங்கும்.

இந்நூலாகிரியர் அகத்தியனாரின் மாணவர் பன்னிருவருள் முதன்மை பெற்றவரென்பதும், அவரார் செய்யப்பட்ட அகத்தியமென்னும் நூலினை நன்குணர்ந்தவரென்பதும் இவர் தமக்கு வழங்கிய பெயர் ‘தொல்காப்பியன்’ என்பதும்,

‘வீங்கு கடலுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்விசைத் தமிழ்க்கு விளக்காககை
வானோரேத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை யகத்திய னென்னும்
அருந்தவ முதல்வ னாக்கிய முதனூல்

பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்
நல்விசை நிறுத்த தொல்காப்பியன்'

எனவரும் பன்னிருபடலப் பாயிரத்தானும்,

'மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற்
பன்னிரு புலவரும்.'

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தானும் புலனாதல் காணலாம்.

இவர்க்கு வழங்குந் தொல்காப்பியரென்னும் பெயர், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் எனப் பண்டைத் தமிழ்ப் புலவர்க்கு வழங்கும் குடிவகை குறிக்கும் பெயர்போலப் பழமையான காப்பியக்குடியிற் பிறந்தவர் என்பதுபட வழங்கியதாகலாம். இவரைக் காவிய கோத்திரத் தவரெனக் கொண்டு சமதக்கினியின் புதல்வரான பரசுராமரின் உடன்பிறப்பாளரென ஒரு சிலர் கூறுதற்குப் பொருந்திய ஆதரவு கிடைக்கவில்லை.

வடக்கே வேங்கடமலைக்கும் தெற்கே குமரியாற்றிற்கும் இடைப்பட்ட தமிழ்மொழி வழங்கும் நாட்டின் கண்ணே பயிலப்பெறும் உலக வழக்கையுஞ் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றோடு அகத்தியர் முதலியோரார் செய்யப்பட்ட முந்திய நூலினையும் கண்டு எழுத்திலக்கணத்தினையும் சொல்லிலக்கணத்தினையும், பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து இவற்றின் இலக்கணங்களை ஆசிரியர் தொல்காப்பியனார் தொகுத்துக் கூறினாரென இந்நூற் பாயிரங் கூறுகின்றது. எனவே தொல்காப்பியமென்னும் இந்நூல் தமிழ்நாட்டின் உலக வழக்கையுஞ் செய்யுள் வழக்கையும் தமிழ்த் தொன்னூல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தொல்காப்பியனாரால் செய்யப்பெற்ற தனித் தமிழ் இயல்நூலென்பது போதரும்.

இடைச்சங்க காலத்துப் பாண்டியர் தலைநகர் கபாடபுரம் என்றும், அக்காலத்தவர்க்கு இலக்கணநூல் தொல்காப்பியமென்றும் இறையனார் களவியலுரை கூறுகின்றது. வடமொழியில் ஆதிகவியாகிய வான்மீசியார் இராமாயண காலத்திலே பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தே பாண்டியர் தலைநகர் இருந்ததாகக் குறித்தவர். அதனைக் கபாடம் என்ற சொல்லால் அறிவித்துப் போதலின், மேற்காட்டிய இறையனார் களவியலுரைகாரர் கூற்று மெய்ப்பிக்கப் படுகின்றது. எனவே இடைச் சங்ககாலத்தார்க்கு இலக்கணமாகிய இந்நூல் இராமாயண காலத்திற்குச் சிறிது முன்னரோ ஓத்த காலத்திலேயோ இயற்றப்பட்டிருந்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகும்.

இந்நூலாசிரியர் 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' எனப் புகழப்படுதலால் வடமொழியின் ஆதியிலக்கணமாக இந்நூலானார் செய்யப்பட்ட ஐந்திர விவாகரணத்தை யுணர்ந்து வடமொழியினும் வல்லராயினாரெனக் கூறுவர்.

ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்து வடநாட்டாருள் ஒருசிலர் தமிழ்நாட்டிற் குடியேறினரென்பதும், ஆதலால் வடமொழியினின்றும் ஒரு சில சொற்கள் தமிழ்மொழியிற் கலந்தனவென்பதும், இந்நூலில் வரும் ஒரு சில வடசொல்லாட்சி கொண்டும் வடமொழிச் சொற்கள் தமிழ் ஒலிக்கேற்பத் தமிழில் வந்து வழங்குதற்கெனச் சொல்லதிகாரத்தில் இந்நூலாசிரியர் கூறிய விதிக்கொண்டும் துணியப்படும். அவ்வாறே தமிழ்மொழிச் சொற்களுள்ளும் முத்து, மணி, ஆணி என்றற்றொடக்கத்துச் சொற்கள் பல பண்டைய வடமொழியிற் கலந்தனவென்பார் மொழி நூலாராய்ச்சியாளர். இங்ஙனத் தமிழர் ஆரியர் கலப்பால் இவ்விருமொழிச் சொற்களும் மயங்கிவரப் பெறினும், வடமொழியினின்றும் தமிழ்மொழியி

லெடுத்தாளற்குரிய சொற்கள், ஆரிய மொழிக்கேயுரிய சிறப்பெழுத்தின் நீங்கி, இருமொழிக்கும் உரிய பொதுவெழுத்தான இயன்றனவே யென்பதனையும் வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தானாய சொற்கள் சிதைந்து தமிழொலிக்கு இயையத் திரிந்துவருமாயின் அவையும் விலக்கப் படாவென்பதனையும்.

‘வடசொற் கிளவி வடவெழுத் தொர்இ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே’

‘சிதைந்தன வரினு மியைந்தன வரையார்’

(தொல்-எச்சலியல், ரு. கூ)

என்ற சூத்திரங்களாற் குறிப்பிட்டார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

தொல்காப்பியமென்னும் இந்நூலைச் சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கிய பிண்டமாக ஆசிரியர் கொண்டுகொக்கின்றார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொருதிகாரமும் ஒன்பதொன்பதயல்களாற் பிரித்துரைக்கப் படுகின்றது.

இந்நூல் முழுவதற்கும் முதன் முதல் உரை செய்தவர் உரையாசிரியரென்ப புகழ்ப்படும் இளம்பூரணர் ஆவர். இவருரையைத் தழுவி, வேறுபடுமிடங்களிற் புத்துரை கூறிச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர், கல்லாடர், செய்வச் சிலையார் என்னும் மூவரும் வேறுவேறு உரை செய்துள்ளனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவ்விளம்பூரணருரையைத் தழுவி இந்நூன் முழுவதற்கும் உரை செய்துள்ளார். பேராசிரியர் சொல்லதிகாரத்திற்கும், பொருளதிகாரத்தில் மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு ஆகிய நான்கியலுக்கும் உரை செய்தன ரென்பர். இவற்றுள் சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியவுரை கிடைக்கவில்லை.

தொல்காப்பியனாராற் செய்யப்பட்ட இந்நூலின் இலக்கணங்கள் பலபடப்பரந்து கிடத்தலான் பிற்காலத்தில் மாணாக்கரானும் பிறரானும் பயிலப்படாது போகவே தமிழிலக்கண விதிகளை யாவரும் அறிதலியலா தாயிற்று. கி.பி. 1178 முதல் 1216 வரை யரசாண்ட மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தவனான அமராபரணன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சீயங்களென்னும் அரசன் சனகாபுரத்துச் சன்மதி முனிவரின் புதல்வராகிய பவணந்தியாரை நோக்கித், தொல்காப்பியத்திற் கூறப்பட்டுப் பரந்துகிடந்த ஐந்திலக்கண விதிகளை யாவரும் வருத்தமின்றி அறிந்து கொள்ளும்படி தொகை வகைவிரியார் சுருக்கி ஓர் இலக்கண நூலாகச் செய்து தரும்படி வேண்டினன் என்பதும், அவ்வாறே அவன் வேண்டுகோள் கொண்டு பவணந்தியாரும் முன்னோர் நூலின் வழியே நன்னூல் என்ற பெயரால் நன்னூலாகிய இந்நூலைச் செய்தளித்தனரென்பதும்.

‘சொல்காப்பியத்தின் குணதோடந் தேர்ந்து சொலுவதற்குத்
தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை
ஒல்காப் பெரும்பவ ணந்தீயென் றோதி யுபகரித்த
வல்காவவன் சீய கங்கனுந் தான்கொங்கு மண்டலமே’

என்ற கொங்குமண்டல சதகத்தாலும் ‘மலர்தலையுலகில்’ என்று தொடங்கும் இந்நூற்பாயிரத்தாலும் புலனாம். எனவே பவணந்தியாராற் செய்யப்பட்ட நன்னூல் என்னும் இலக்கணநூல் தொல்காப்பியத்தின் வழிநூலாதல் பெறப்படும்.

நன்னூலுக்கு முதன் முதல் உரை செய்தவரான மயிலைநாதர், “பழையன கழிதலும்” எனவரும் அந்நூற் புறனடைச் சூத்திரத்திற்கு “இந்நூலிற்சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்க நோக்காய் நிற்பதொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று..... இவ்வாறு மேல்வரும் அதிகாரங்களிலும் கண்டுகொள்க” எனக் கருத்துரை கூறுதலாலும், “நுதலியபொருள் அரும்பொருளைந்தென உணர்த்தினமையின் இந்நூலிற் கூறிய பொருள் யாப்பு அணி என்னும்

9தா. 2.

முன்றதிகாரங்களும் அக்காலத்துள்ளன போலும்” எனச் சங்கர நமச்சிவாயர் தங்கருத்தை வெளியிடுதலானும், ‘தமிழ் நன்னூற்றுறைக ளஞ்சுக் கிலக்கியம்’ என வரும் பெரிய திருமொழித் தனியனுக்கு “தமிழுக்கு எழுத்து முதலான அஞ்சு லக்ஷணத்தையும் வெளியிடுவதான நன்னூலென்று ஒரு சாத்திரம் உண்டு” என அதன் உரையாசிரியரான ஸ்ரீ பிள்ளை லோகாரிய சீயர் உரை கூறிப்போதலானும், இந்நன்னூல் ஐந்ததிகாரங்களையும் உடையதாகவே செய்யப்பட்டிருத்தல் வேண்டுமென்பது அறியப்படும்.

இவ்வாறன்றி, ஆசிரியர் தொல்காப்பியனார் போலப் பவணந்தியாரும் தம் நூலை எழுத்து, சொல், பொருள் என மூன்றதிகாரமாகக் கொண்டு, மூன்று கடவுளராயு முள்ளோள் அருகதேவனே யென்னுந் தம் சமயக் கொள்கைக்கேற்ப அம்முன்றதிகாரத்தின் முன்னரும் அம்முலவர்க்கும் வணக்கங் கூறினரெனச் சமணர் சிவர் கூறுவர். இவ்விரு கொள்கைகளுள் அதிகார வேறுபாடிருப்பினும் நன்னூல் ஐந்திலக்கணத்தையு முணர்த்த வெழுந்த தென்பதில் ஐயமில்லை. எனினும் பிற்காலத்து இந்நூலின் எழுத்ததிகாரம் சொல்லதிகாரமாகிய இரண்டதிகாரத் தவிர ஏனைய பகுதி காணப்படாமையின் அது கொண்டு இந்நூலைச் சிற்றதிகாரமென்று பின்னாலும் வழங்குவாராயினர்.

உரியியலிற் “பிங்கலமுதலா நல்லோர் உரிச்சொலினயந்தனர் கொளவே” என உரிச்சொற்களின் விரிவைப் பிங்கல நூலிற் கண்டுகொள்கவென விதித்தலால் இவ்வாசிரியர் பிங்கல நூலார் காலத்திற்குப் பிற்பட்டவராதல் வேண்டும். “பைங்கண், பைந்தார், காரா, சேதா என்றாற்போலும் பண்புத்தொகையாகிய சொற்களைப் பசுமை, கருமை, செம்மையெனப் பண்புப் பெயராக நிறுத்தி, ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயலுயிருங் கெட்டு வருமொழிக்கேற்ப ஒற்றுத்திரிந்துந் திரியாதும் ஆதி நின்ற அகரம் ஐகாரமாயுந் திரிந்தனவென்றும், ஈற்று உயிர் மெய்யும் ஈற்றயலுயிருங்கெட்டு ஆதி நீண்டதென்றும், ஈற்றுயிர் மெய்யும் இடையிலொற்றுங் கெட்டு ஆதி நீண்டதென்றும் பின்னாலோர் சந்திமுடிக்கின்றது பொருந்தாது” என நச்சினார்க்கினியர் கூறியதை “ஈறுபோதல் இடையுக்ர மிய்யாதல்” எனவரும் இந்நூற் சூத்திரத்தின் மறுப்பாகக் கொண்டு, பவணந்தியார் நச்சினார்க்கினியர் காலத்திற்குச் சிறிது முற்பட்டவராதல் வேண்டுமென மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் குறித்துள்ளார்கள்.

இறையனா ரகப்பொருட் பாயிரத்திலும் தொல்காப்பியப் பாயிரவுரைகள் முதலியவற்றிலும் சூத்திரங்களாகவும் உரை நடைகளாகவும் வருவனவே நன்னூலிற் பொதுப்பாயிரப் பகுதியாக எடுத்தாளப்பட்டிருத்தல் வேண்டுமென்பர் அறிஞர். மயிலைநாதர், தொல்காப்பிய உரையாசிரியர்களையும் போலவே இந்நூற் சிறப்புப் பாயிரத்திற்கும் அதனுரைக்கும் இடையே பொதுப்பாயிரப் பகுதியை அமைத்திருத்தலானும், இப்பாயிரத்தின் சூத்திரத் தொகை நன்னூற் சூத்திரத் தொகைகளைக் குறிப்பிடும் இரண்டு வெண்பாக்களிலும் சேர்க்கப்படாமையானும் இக்கொள்கை வலியுறுகின்றது.

பவணந்தியார் தாம் செய்யும் நூலுள் “முன்னோர் மொழி பொருளேயன்றி யவாமொழியும் பொன்னேபோற் போற்றுவம்” என்பதற்கேற்பத் தொல்காப்பியம் முதலிய பழையநூற் சூத்திரங்களைத் தானெடுத்து மொழிதலாகக் கொண்டு கூறியுள்ளார். இவ்வாற செய்யப்பட்ட நன்னூல் பெரும்பாலும் தொல் காப்பியத்தையே அடியொற்றிச் சேறலின் அதன் வழி நூலெனக் கொள்ளுந் தேற்புடையதாகும். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாரார் செய்யப்பட்ட நூலை முதலாவாக வைத்துக் கொண்டு, அதனுட் கூறிய பொருள்முடிபு முழுவதும் ஒத்து முடியப் பவணந்தியார் “பழையன கழிதலும் புதியன புதுதலும், வழுவல காலவகையினனே” எனத் தாம் கூறியதற்கேற்ப ஆசிரியர் தொல் காப்பியனார் காலத்து வழங்கிப் பிற்காலத்து வழக்கு வீழ்ந்தனவற்றை இறந்தது விவக்கவென்ற உத்தியால் விவக்கியும், அவர் காலத்து வழங்காது தம் காலத்துப்

புதுவதாக வந்து வழங்குவதை எதிரது போற்றல் என்னும் உத்தியால் தழுவியும் மரபுநிலை திரியா வேறுபாட்டுடன் இந்நன்னூலைச் செய்துள்ளார். இங்ஙனம் திரிபு வேறுடைத்தாக இவ்வாறும் செய்யப்பட்ட நன்னூலும் தொல்காப்பியத்தோடு பொருளான் ஒருங்கு ஒத்தலின் வழிநூலென்றதற் கேற்புடையதாகும்.

மரபுநிலை திரியாவாறு தொல்காப்பியத்தின் வேறாக இவர்கூறிய திரிபினை,

“திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன யாவையெனின்:- செய்புள்ளியலுள் கூறிய ஒற்றளபெடையை அளபெடையதிகாரப்பட்டமை நோக்கி உயிரளபெடையைச் சாரவைத்துக் கூறதலும், தனிநிலை, முதனிலை, இடைநிலை, ஈறு எனும் நால்வகையிடத்தை மூன்றிடமென அடக்குதலும், ‘மெல்லெழுத்து மிகுத லாவயினான்’ என்றவாறே தங்கை நங்கை எங்கை, செவி தலை, புறம் என மகாரங்கெட்டு ‘இனமெல்லெழுத்து மிகுமென்னாது’ மகரமே இனமெல்லெழுத்தாகத் திரியுமென்றலும், ‘அகமென்கிளவிக்குக் கைமுன்வரினே, முதனிளையொழிய முன்னவைகெட்டு, மெல்லெழுத்து மிகுமென்னாது அங்கையென்புழிக் ககரவகரங்கெட்டு மகரத்திரிந்து முடியுமென்றலும், ‘முதலீரெண்ணி னொற்று ரகரமாகும்’ ‘இடைநிலை ரகர மிரண்டெனெண்ணிற்கு, நடைமருங்கின்று’ என்றவாறே கூறாது ‘இரண்டனொற்றுயிரேக’ நின்ற ரகர வொற்றின்மேல் உகரம்வந்து செய்கைப்பட்டு முடியுமென்றலும், நாகியாதென யகரம் வருவழி உகரங்கெட்டு இகரத்தோன்று மென்னாது உகரமே இகரமாய்த்திரியு மென்றலும், நெடுமுதல் குறுகும் மொழிகளின் முன் ஆறுதப்பட்ட ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் அகரம் நிலையுமெனக்கூறி ‘ஆறனுருபின் அகரக்கிளவி ஈறாககரமுனைக் கெடுதல் வேண்டும்’ என்னாது ‘சுவ்வின் அவ்வரும்’ என்றொழிதலும், ஆடிக்குக் கொண்டானென்பழி இக்குச்சாரியையென்னாது குச்சாரியையென்றலும், வற்றுச்சாரியைய வகரங்கெட்டு அற்றென நிற்குமென்னாது அற்றுச் சாரியையென்றேகோடலும், இன்னென்சாரியை இற்றெனத் திரியுமென்னாது இற்றென்பது வேறு சாரியையெனக் கோடலும், அக்கென்சாரியை மெய்மிசை யொடுங் கெடும் என்னாது அகரச்சாரியையெனக் கோடலும், அ ஆ வ என மூன்றும் பலவறி சொல்லென்னாது உண்குவ, உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து இடைநிலையெனக் கொண்டு அகர விசுவியென்றொழிதலும்..... இன்னோரன்னவை பிறவுமாம்” என ஆசிரியர் சிவஞான சுவாமிகள் பாயிர விருத்தியின்கண் எடுத்துக்காட்டியுள்ளார். மேல் எடுத்துக் காட்டியவற்றுள் உண்குவ உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து அகர விசுவியெனக் கொண்டது, நன்னூல் சொல்லதிகாரப் பகுதியின் கண்ணதாகும். ஒழிந்த திரிபெல்லாம் எழுத்ததிகாரத்துள் நன்னூலாசிரியரால் திரித்துக்காட்டிய பகுதிகளாகும்.

இங்ஙனம் தொல்காப்பியத்தின் முடிபுகள் மாறுபடாவாறு திரிபு கூறிய பவணந்தியார், சிலவிடத்துத் தாம் செய்யும் நூல் தொல்காப்பியத்திற்கு வழிநூலாதற்கு ஏலாவாறு மாறான சில விதிகளைத் தம் நூலிற் சேர்த்துரைத்துள்ளார் என்பதும் உற்றுணரத் தக்கது. இங்ஙனம் தொல்காப்பியத்தின் பொருண்முடிபு மாறுபட இவர்கூறிய வழுவிச் கூறிய இடங்களைச் சிவஞான சுவாமிகள், “இனிச்சார்ந்துவரன் மரபின் மூன்றவங்கடையே” எனவும், “சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தோந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்” எனவும் வரையறுத்தோதியவாறே சார்பெழுத்து மூன்றென்னாது, சில உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் உடனேசேர்த்து எண்ணுதலும், தன்மைச் சொல்லை உயர்திணையென்னாது விரவுத்திணையெனச் சாதித்தலும்..... இன்னுமிவைபோல்வனவும் மரபுநிலை திரிதலின் வழிநூல் சார்புநூல் ஆதற்கு ஏலாவாய் இழுக்குப்படுமென்பது” எனப் பாயிரவிருத்தியுள் விளங்கக் கூறினார்.

செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதியாய் பன்னிரு நிலத்தினுள்ளும் ஒரு பகுதியிலுள்ளார் குறித்த சிறப்புப் பொருளில் வழங்கும் சொற்கள், அவர்

குறித்த அப்பொருளோடே தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வந்து வழங்கு மாயின, அவை திசைச்சொற்களாம் என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார்,

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி

(சொல். சா)

என்ற சூத்திரத்தால் விளக்கினார். இதன்கண் செந்தமிழ் என்பதற்குச் செந்தமிழ் மொழியெனப் பொருள் கொள்ளாது, செந்தமிழ் நாடு எனப்பொருள் கூறினர் உரையாசிரியர். பவணந்தியாரும் அவர் கொள்கையினை ஏற்றுப் பன்னிரு நிலத்தின் வேறாகச் செந்தமிழ்நிலமெனத் தனியே ஒன்றுள்ளதென்று கொண்டு, செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு (கொடுந்தமிழ்) நிலத்தின் கண்ணும் பதினெண் மொழிகளுள் தமிழொழிந்த ஏனைய மொழிகள் வழங்குகின்ற வேற்று நாட்டினும் உள்ளோர் குறிப்பினவாய்ச் செந்தமிழோர் குறிப்பினவன்றி அத்திசை களினின்றும் செந்தமிழ் நிலத்துவந்து வழங்குவன திசைச்சொல்லென்பது பட.

‘செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் நிரண்டினிற் றமிமொழி நிலத்தினும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி’

(273)

எனச் சூத்திரஞ் செய்துள்ளார்.

வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழ் நிலம் அனைத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் எனப் பனம்பாரனார் கூறுதலானும், இந்நிலப் பகுதியுள் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடு கொள்ளப்பட்டமை தொல்காப்பியர் காலத்து இன்றாகலானும், இவர்களால் பகுக்கப்பட்ட தென்பாண்டி முதலிய பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினையே மேற்கொண்டன வென்பது.

தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி

பன்றியருவா வதன் வடக்கு - நன்றாய

சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிருநாட் டெண்.

என்ற பழைய வெண்பா வென்றில் கூறிய ‘செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு’ என்ற தொடரால் விளங்குதலானும், இப்பாடலினும் செந்தமிழ் சேர் எனக் கூறப்பட்டதனிச் ‘செந்தமிழ் நிலஞ்சேர்’ எனக் கூறப்படாமையானும் செந்தமிழ் நாடெனத் தனியே ஒரு நாடெருந்த தென்பதும், அஃதொழிந்த ஏனைய பன்னிரு நாட்டுப் பகுதிகளும் கொடுந்தமிழ் நாடாம் என்பதும் பிற்காலத்தார் தம் பிழையுரையாதல் திண்ணம். அன்றியும் தென்பாண்டி நாடென்பது, தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ளதாய பாண்டிநாடு எனப் பொருள்படுமன்றிப் பாண்டிநாட்டின் தென்பகுதியெனப் பொருள்படாதாம். அங்ஙனம் பொருள்படுமெனின் வடபாண்டி நாடென அந்நாட்டின் வடபகுதி வழங்கப்படுதல் வேண்டுமென்க.

தொல்காப்பியனார் நூல் செய்தற்கு முன்னர் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் மயங்கக்கூறிய நூல்கள் வழங்கிய முறை மாற்றி மக்கள் எழுத்துக்களின் தனித்த இயல்பினையுணர வேண்டி ஆசிரியர் அதனை வேறொரதிகாரமாகக் கூறினாரென்றற்கு “எழுத்து முறைகாட்டி என்றார் என நச்சினார்க்கினியர் பனம்பாரனார் பாயிரத்திற்குச் சிறப்புரை கூறுவர். எனவே தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்திற் சொல் முதலியவற்றின் இலக்கணங்கள் வந்து மயங்காதபடி எழுத்துக்களின் இயல்பொன்றையுமே கூறிச் செல்கின்றாரென்பது கூர்ந்து நோக்கத்தக்கது.

இனி, தொல்காப்பிய வெழுத்ததிகார விதிகளும், அவற்றோடு ஒற்றுமையுடையனவும் மாறுபட்டனவுமாய நன்னூலெழுத்ததிகார விதிகளும் இயைத்துரைக்கப்படும். இதன்கண் தொல்காப்பியச் சூத்திரங்களெல்லாம் தமிழெண்களாலும், அவற்றின் பின்னரெடுத்துக் காட்டப்படும் நன்னூற் சூத்திரங் களெல்லாம் இக்காலத்துப் பழகும் ஆங்கில எண்களாலும் குறிப்பிடப்படும்.

தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம்

வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே; போக்கறு பனுவல்,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரித்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்னதத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

குறிப்பு:- பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியரும் தன்னோடு ஒருங்கு
கற்ற ஒருசாலை மாணாக்கரும் தன் மாணாக்கரும் என இவர்.
அவருள் இந்நூற்குப் பாயிரஞ் செய்தார், தமக்கு (தொல்
காப்பியனார்க்கு) ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார்.

இதன் பொருள்:- வடக்கின்கண் உளதாகிய வேங்கடமலைத்
தொடரும் தெற்கின்கண் உளதாகிய குமரியாறும் ஆகிய
அவற்றை எல்லையாக வுடைய இடமாகிய தமிழ்மொழியினைக்
கூறும் நன்மக்கள் வாழும் தமிழ்நிலத்து வழங்கும் உலக வழக்கும்
செய்யுள் வழக்குமாகிய அவ் இருகாரணத்தானும்
எழுத்திலக்கணத்தினையும் சொல்லிலக் கணத்தினையும்
பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து, செந்தமிழ் மொழியின்
இயல்போடு பொருந்திய முன்னைத் தமிழகத்தில் தோன்றி
வழங்கும் முந்து நூல்களிற் சொன்ன இலக்கணங்களைக் கண்டு,
அவற்றை முறைப்பட ஆராய்ந்து அவ்விலக்கணங்களைத்
தொகுத்து ஒரு நூலாகச் செய்தான்; அங்ஙனம் செய்த குற்றமற்ற
நூலினை நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையின் கண்ணே,
அறமேகூறும் நாவினால் நான்குமறைகளையும் முற்றப்பயின்ற
அதங் கோட்டாசான் என்னும் ஆசிரியனுக்குக் குற்றமறத்
தெரிவித்து, முன்னை நூல்களிற் போல (இயலும் இசையும்
நாடகமும் ஆகிய மூன்று தமிழும்) ஒன்றோடொன்று கலந்து

மயங்காதபடி, இயற்றமிழை வேறுபிரித்து முறைப்பட அறிவித்து, கடல் சூழ்ந்த நிலவெல்லையிலே ஐந்திர வியாகரணத்தை முற்றவுணர்ந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்தலால் பல புகழையும் இவ்வுலகத்தில் நிலைபெறுத்தின தவவொழுக்கத்தினையுடையான் என்றவாறு.

‘வடவேங்கடந் தென்குமரி’ எனவே எல்லையும், ‘வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ எனவே நுதலிய பொருளும் பயனும், ‘முந்துநூல் கண்டு’ எனவே வழியும் ‘முறைப்பட எண்ணி’ எனவே காரணமும், ‘பாண்டியன் அவையத்து’ எனவே காலமும் களனும், ‘அதங்கோட்டாசாற்கு அரிஸ்தபத் தெரிந்து’ எனவே கேட்டோரும், ‘தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி’ எனவே ஆக்கியோன் பெயரும் நூற் பெயரும், ‘புலம் தொகுத்தோன்’ எனவே நூலமைப்பாகிய யாப்பும் பெறப்பட்டன.

இப்பாயிரம், தொல்காப்பியம் என்னும் ஒரு நூலுக்குரிய வரலாறாதலின், சிறப்புப்பாயிரம் ஆயிற்று. புலம்-இலக்கணம். போக்கு-குற்றம். பனுவல்-நூல். கரைதல்-சொல்லுதல். அதங்கோடு-ஊர்ப்பெயர். அரில்-குற்றம். தப-கெட. ஐந்திரம் இந்திரனாற் செய்யப்பட்ட வடமொழியிலக்கணநூல்; பாணினீயத்திற்கு முற்பட்ட பழமையுடையது. படிமை - தவவொழுக்கம்.

நன்னூற் சிறப்புப்பாயிரம்

மலர்தலை யுலகின் மல்கிருள் அகல
 இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
 பருதியின் ஒருதா னாகி முதல்
 றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த
 அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின்
 மனவிருள் இரிய மாண்பொருள் முழுவதும்
 முனிவர் அருளிய மூவறு மொழியுளும்
 குணகடல் குமரி குடகம் வேங்கடம்
 ளனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
 அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்
 தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
 இகலற நூறி இருநில முழுவதும்
 தனதெனக் கோலித் தன்மத வாரணம்
 திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
 கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
 திருந்திய செங்கோற் சீய கங்கன்
 அருங்கலை விநோதன் அமரா பரணன்
 மொழிந்தன னாக, முன்னோர் நூலின்
 வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
 பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
 பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
 என்னு நாமத் திருந்தவத் தோனே.

இதன் பொருள்: பரந்த இடத்தையுடைய பூமியின்கண் செறிந்த இருள் நீங்க, விளங்காநின்ற கதிரை விரித்து நிலம் நீர் முதலாகிய எல்லாப் பொருள்களையும் விளங்கக் காட்டும் சூரியனைப் போல, உலகியற்கெல்லாம் தான் ஒருவனேயாகி, பிறப்பும் இறப்பும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்பும் ஆகிய அவற்றை இயல்பாகவே நீங்கி நின்றலால் உயர்ந்த ஞானமே திருமேனியாகவுடைய இறைவன், தனது விரிந்த கருணையாகிய தன்மையினாலே, உயிர்களின் மனத்திருளாகிய அறியாமைகெட, மாட்சிமைப்பட்ட அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கினையும் விருப்புடன் அருளிச்செய்த பதினெண்ணிலத்து மொழிகளுள்ளும் கிழக்கே கடலும், தெற்கே குமரித்துறையும், மேற்கே குடநாடும், வடக்கே வேங்கடமும் ஆகிய இந்நான்கெல்லையினையுமுடைய நிலத்தில் வழங்கும் மொழியாகிய பெரிய தமிழென்னும்

கடலிலுள்ள எழுத்துச் சொற் பொருள் யாப்பு அணி என்னும் அருமை வாய்ந்த பொருள்கள் ஐந்தினையும் எல்லோரும் உணரும்படி தொகுத்தும் விரித்தும் இருதிறமும் பொருந்தத் தொகை விரியாக்கியும் விளங்கச் சொல்லுக என, பகைவரது பகைமை கெட அவரைத் துணித்துப் பெரிய நிலம் முழுவதையும் தன்னுடையதாகப் பற்றிக்கொண்டு தன் மதயானைகளை எட்டுத் திசையிலும் திசைக்களிறுகள்போல் நிறுத்திய, தொன்றுதொட்டு நிலைபெற்று வரும் புகழினையும் (பகைவரை வென்று கட்டிய) பெருமைவாய்ந்த வீரக் கழலினையும் (குடிகளின் கலிவெம்மை துரந்து நிழல்செய்யும்) வெண்கொற்றக் குடையினையும் கைம்மாறு கருதாது மழைபோல் உதவும் வண்மை வாய்ந்த கையினையும் எக்காலத்தும் வளையாத செங்கோலினையும் உடைய சிங்கம்போல்வானாகிய கங்கன் என்பான், அரிய நூல்களை ஆராய்தலே பொழுது போக்காக உடையான், தன் மார்பகத்து விழுப்புண்படப் போர் செய்தலையே தனக்கு ஆபரணமாகக் கொண்டவன் கேட்டுக் கொண்டானாக, (அவனது வேண்டு கோட் கிணங்கித்) தொல்லாசிரியர்கள் இயற்றிய நூலின் வழியே நன்னூல் என்னும் பெயரினால் இந்நூலைச் செய்தான்; (அவன் யாவனெனின்) பொன்மதிலாற் சூழப்பெற்ற சனகாபுரத்துள் இருக்கும் சொல்லுதற்கு அரிய ஞான ஒழுக்கச் சிறப்பினையும் பவணந்தியென்னும் பெயரினையும் உடைய பெரிய தவத்தினையுடையோன் என்பதாம்.

இதனுள், 'பவணந்தி' என ஆக்கியோன் பெயரும், 'முன்னோர் நூலின் வழி'யென வழியும், 'நான்கெல்லையின்' என எல்லையும் 'நன்னூல்' என நூற்பெயரும், 'தொகைவகை விரியின்' என நூல்யாப்பும், 'அரும் பொருள் ஐந்து' என நுதலிய பொருளும், 'சீயகங்கன் தருக என மொழிந்தனன்' எனக் கேட்போரும், 'மாண்பொருள் முழுவதும்' எனப்பயனும், சீயகங்கன் எனவே அவன் காலத்து இயற்றப்பெற்று அவனது அவைக்களத்திலே அரங்கேறியது எனக் காலமும் களமும், 'யாவரும் உணர்' எனக் காரணமும் உணர்த்தியவாறு காண்க.

தொல்காப்பியம் - நன்னூல்

எழுத்ததிகாரம்

எழுத்ததிகாரம் என்பது எழுத்தினது அதிகாரத்தை யுடையதென அன்மொழித் தொகையாய் அப்படலத்திற்குக் காரணப்பெயராயிற்று. எழுத்தாவது கட்புலனாகா உருவுங் கட்புலனாகிய வடிவுமுடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே யுணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம். ஈண்டு எழுத்தென்றது அகரமுதல் எனவிறுவாய்க் கிடந்த முப்பதும் குற்றியலிகரம் முதலிய மூன்றுமாம். இவற்றிற்கு எழுத்தென்னும் பெயர் “எழுத்தெனப்படுப” என்ற சூத்திரத்தால் எடுத்தாளப்பட்டது. இவ்வெழுத்தென்னும் பெயர் முதன் முதல் மக்கள் மொழிகளைத் தோற்றி வழங்கிவருங்காலத்து அவர்கள் தம் கருத்தைப் பிறருக்குப் பேச்சு முறையால் உணர்த்தாமல் தரையிலும், ஓலை முதலியவற்றிலும் அவ்வொலிகளை எழுதிக் காட்டத்தொடங்கிய காலத்துப் பெற்ற காரணப் பெயராதல் வேண்டுமென்பது “எழுதப்படுதலினெழுத்தே” எனவரும் பழைய சூத்திரத்தொடராற் புலனாம்.

ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் கூற எடுத்துக் கொண்ட எழுத்திலக்கணத்தினை எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினார் என்பர் இளம்பூரணர். எட்டுவகையாவன. எழுத்து இனைத்தென்றல். இன்ன பெயர் என்றல், இன்ன முறைமைய என்றல், இன்ன அளவின என்றல், இன்ன பிறப்பின என்றல், இன்ன புணர்ச்சிய என்றல், இன்னவடிவின என்றல், இன்ன தன்மைய என்றல். இவற்றுள் எழுத்தின் தன்மையும் வடிவும் ஆசிரியர் தாம் உணர்ந்தாராயினும் பலபட விரித்துணர்த்த லருமையின் தன்மையும் வடிவும் நீங்கலாக ஏனைய ஆறுமே இந்நூலில் விளங்கக் கூறியுள்ளார்.

இனி எட்டிறந்த பலவகையாவன: எழுத்தின் உண்மைத் தன்மை, குறைவு, கூட்டம், பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், ஒன்று பலவாதல், திரிந்ததன்திரிபு அது என்றல், பிறிதென்றல், அதுவும் பிறிது மென்றல், நிலையிற்றென்றல்,

நிலையாதென்றல், நிலையிற்றும் நிலையாதும் என்றல் என இன்னோரன்ன பலவாகும். இவையெல்லாம் அடங்க,

என்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெண்ப்பன் னிருபாற் றதுவே. (நூ.57)

என எழுத்திலக்கணத்தினைப் பன்னிரு பகுதியாகப் பவணந்தி முனிவர் பகுத்துக் கூறியுள்ளார்.

தொல்காப்பியர் தாம் கூறும் எழுத்திலக்கணத்தினை முறையே நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பதியல்களான் உணர்த்து கின்றார். ஆசிரியர் இப்படலத்துள் விதிக்கப் படுவனவற்றைக் கருவியுஞ் செய்கையுமென இருவகையாக்கி, அவற்றுட் கருவியை நூன்மரபு முதலிய நான்கியலானும், செய்கையைத் தொகைமரபு முதலிய ஐந்தியலானும் உணர்த்தினாரென்ப.

பவணந்தியார் தாம் கூறும் எழுத்திலக்கணத்தினை எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதனிலை, இறுதி நிலை, இடைநிலை, போலியென எழுத்தின் அகத்திலக்கணம் பத்தாகவும் பதம், புணர்ச்சியெனப் புறத்திலக்கணம் இரண்டாகவும் பன்னிரு பகுதியாகப் பிரித்து, அவற்றுள் அகத்திலக்கணம் பத்தையும் எழுத்தியலென ஓரியலாகவும், புறத்திலக்கணம் இரண்டனுள் பதத்தைப் பதவியலென ஓரியலாகவும், அப் பதத்தானாகும் புணர்ச்சியை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என முறையே மூன்றியல்களாகவும் ஒத்துமுறை வைப்பென்னும் உத்தியால் வைத்துணர்த்துகின்றார். தாம் வகுத்துக் கொண்ட ஐந்தியல்களுள் தொல்காப்பியத்து வரும் நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியலென்னும் மூன்றியல் களின் விதிகளை எழுத்தியலிலும், புணரியல், தொகைமரபு, உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஐந்தியல்களிலும் கூறிய விதிகளை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல் என்னும் இரண்டியல் களிலும், உருபியல் விதியை உருபு புணரியலிலும் அடக்கிக் கூறியுள்ளார். இம்முறை பவணந்தியாரது சுருங்கச்சொல்லி விளங்கவைக்குந் திறனை வெளிப் படுத்துவதாகும்.

எழுத்தின் புறத்திலக்கணமாகிய மொழியியல்பு உணர்த்தப் போந்த பவணந்தியார், முன்னைத் தமிழ்நூல்களில் இல்லன

வற்றைத் தாமே பகுபதம், பகாப்பதம் என முன்னர் நாட்டி, அதனையுணர்த்தும் அவ்வியற்குப் பதவியலெனப் பெயர் தந்து, அதன்கண் பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானுமாகிய ஆரிய மொழிகள் திரிந்து தமிழ் மொழியுள் வடசொல்லாமாறு வட மொழியாக்கத்தினையும் உடன்கூறிச்செல்கின்றார். இவ்வியலில் பவணந்தியார் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனப் பகுபத உறுப்பினை ஆறாகப் பிரித்து ஒருமொழியிலக்கணங் கூறியுள்ளார். இங்ஙனம் இவர் வடமொழியிலக்கணத்தினை ஆதரவாக வைத்துக் கொண்டு பதவியலில் விதி கூறியதற்கு, இவர் காலத்தும் இவர்க்கு முன்னரும் வடமொழி வாணர்கள் தமிழ்நாட்டில் புகுதலால் அவர்தம் பழக்க வொழுக்கங்களும் தமிழ் நாட்டாரால் மேற்கொள்ளப்பெற்று ஆரியச் சொற்கள் அளவு கடந்து தமிழ் நூல்களுட் புகுந்தமையே பொருந்திய காரணமாகும்.

1. நூன்மரபு

“இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தை ஓராற்றாற் றொகுத்துணர்த்தலின் நூன்மரபு என்னும் பெயர்த்து” என இளம்பூரணரும், ‘இத்தொல்காப்பியமெனும் நூற்கு மரபாந்துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்துணர்த்தினமையில் நூன்மரபென்னும் பெயரத்தாயிற்று’ என நச்சினார்க்கினியரும் இவ்வியலின் பெயர்க்காரணம் கூறினர். “இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்திலக்கணத்தினைத் தொகுத்துணர்த்தலாற் பெற்ற பெயராயின் அதிகாரமரபெனப்படுவதன்றி நூன்மரபெனப் படாமையாலும், இவ்வதிகாரத்துட் கூறப்பட்டன செய்கையோத்திற்கும் பொருளதிகாரத்துள் செய்யுளியலொன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதிகாரத்துக்கும் பொதுவார்காமையானும் அவை போலியுரையாதலறிக” என இருவருரையையும் மறுத்த சிவஞான முனிவர்,

“நூன்மரபு: அஃதாவது நூலினது மரபுபற்றிய பெயர் கூறுதல் எனவே இதுவும் இவ்வோத்துட் கூறுஞ் சூத்திரங்களுக்கெல்லாம் அதிகாரமென்பது பெறப்பட்டது. மலை, கடல், யாறு, குளம் என்றற் றொடக்கத்து உலக மரபுபற்றிய பெயர் போலாது ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற்றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற் பொருட்டு முதலூலாசிரியனாற் செய்து கொள்ளப்பட்டமை

யின் இவை நூன்மரபு பற்றிய பெயராயின என அறிக” என இவ்வோத்தின் பெயர் இயைபு உரைத்தார்.

இவ்வோத்திற் கூறப்படும் எழுத்துக்களின் பெயர் முதலிய அனைத்தும் தொல்காப்பியனார்க்கு முற்காலத்தவரான பண்டைத் தமிழ்ச்சான்றோர் நூல்களிற் சொல்லப்பட்ட எழுத்தியல் மரபுகளாய் ஆசிரியர் தந்நூலின் ஆளுதற்பொருட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது, இவ்வோத்தின் இலக்கணங்களை ‘என்ப’, ‘புலவர்’, ‘மொழிபு’, ‘என்மனார் புலவர்’ என்ற சொற்களான் முன்னையோர் கருத்தாக ஆசிரியர் கூறுதலான் விளங்கும்.

எழுத்தெனப்படு

அகரமுதல் னகரவிறுவாய்

முப்பென்தென்ப

சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. (தொல். 1)

இஃது எழுத்துக்களின் பெயரும், முறையும் தொகையும் கூறுகின்றது.

(இதன் பொருள்) எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன அகரமுதல் னகர மீறாகக் கிடந்த முப்ப தென்று சொல்லுவர் ஆசிரியர்; சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றுமல்லாத விடத்து என்பதாம்.

சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் சொல்லிடை நோக்க எழுத்தாமாயினும், தனியே நிற்கும் ஆற்றல் பெற்றன அல்லவாதலின், தம்மியல் குன்றாவாறு தனியே நின்றல் காரணமாக எழுத்தெனச் சிறப்பித்துச் சொல்லப்படும் முப்பதனோடும் சேர்த்துரைக்கப் பெறாவாயின.

சார்பெழுத்தின் இயல்புணர்த்துவார், “சார்ந்துவரன் மரபின் மூன்று” என்றார்; யாதாயினும் ஒன்றினைச் சார்ந்து வருதலையே தமக்குரிய இயல்பாகவுடைய மூன்று மென்றவாறு. எனவே இம்மூன்றும் ஏனையெழுத்துக்களைப்போன்று தனியே எடுத்துரைக்கப்படா நிலைமைய என்பது போதரும். இவ்வாறே நன்னூலாரும்,

மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி

எழுத்தது முதல்சார் பெனவிரூ வகைத்தே. (நன். 58)

என்பதனால் மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து; அது முதலெழுத்தென்றும்

சார்பெழுத்தென்றும் இருவகையினையுடைந்து' எனக் கூறினார். எழுத்தெனச் சிறப்பித்துச் சொல்லப்படும் உயிரும் மெய்யுமாகிய முப்பெழுத்தினையும் தனியே இசைத்தல் பற்றி,

உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே. (நூன். 59)

என்பதனால் முதலெழுத்தெனப் பெயரிட்டுரைத்தார்.

அகரம் முதலிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின், அவற்றை விதந்தோதாது, அகர முதல் னகரவிறுவாய் என முதலும் இறுதியும் எடுத்தோதினார். இங்ஙனம் கூறலான் அகரமுதலாக னகரமீறாக வழங்குதலே எழுத்தினது முறையாம் என்பதும் பெறப்படும். இதனை மேற்கொண்டே,

சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்தல் தானே முறையா கும்மே.

(நூன். 73)

என நன்னூலிலும் எழுத்துக்களின் முறை கூறப்பட்டது. 'முப்பஃதென்ப' என்பதனால் எழுத்தின் தொகை கூறினார்.

அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்த மென்ற
முப்பார் புள்ளியும் எழுத்தோ ரன்ன.

(தொல். 2)

இது மேற் சார்ந்துவருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறையங் கூறுகின்றது.

(இ-ள்) மேற் சார்ந்துவருமெனப் பட்டவைதாம் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவும் ஆம்; அவையும் முற்கூறிய முப்பெழுத்தினோடு ஒரு தன்மையவாய் வழங்கும் எ-று.

முற்கூறிய இரண்டும் உம்மை தொக்கு நின்றன. ஒரு மொழியைச் சார்ந்துவரு மியல்பன்றித் தனித்தியங்கு மியல்பு தமக்கில வென்றலின், அவைதம்மை யெடுத்தோதிக் காட்டலா காமையின், அவற்றிற்குக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என வேறு வேறு பெயரிட்டு ஈண்டு எடுத்தோதினார். அவை தனித்தொலிக்கப் பெறாவாயினும் மொழியோடு சார்ந்தி யிசைக்கப்படுதலின் எழுத்தென்றற்கு ஒருவகையான் உரியவென்பார், எழுத்தோரன்ன என்றார். முற்றியலுகர இகரங்களோடு இவற்றினிடை வேற்றுமை தெரிதற்பொருட்டு

இகரம் உகரம் என்றொழியாது குற்றியலிகரம் குற்றியலுகரம் என்றார்.

புணர்ச்சி வேறுபடுதலின் இகர உகரங் குறுகி நின்றன வென்றும், சந்தனக்கொல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாத வாறு போல் உயிரது குறுக்கமும் உயிரேயாம் என்றும் இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும்பற்றி வேறொரெழுத்தாக ஆசிரியர் வேண்டினாரென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

ஒரு மாத்திரையாய் நின்ற குற்றெழுத்துக்களே, ஈரொற்றுடன் நின்று கால்மாத்திரை பெற்ற மகரக் குறுக்கம்போல, செயற்கையான் அரைமாத்திரை பெற்றுக் குறுகி நின்றன என உலகம் மலையாமைப் பொருட்டு இவை இங்ஙனம் ஆதல் இயல்பென்பார் குற்றிகரம் குற்றுக்கரம் என்றொழியாது குற்றியலிகரம் குற்றியலுகரமென ஆசிரியர் குறிப்பிட்டாரெனவும், 'குற்றியலிகரம் நிறறல்வேண்டும்,' 'குற்றியலுகரம் வல்லாரூர்ந்தே நிறறல் வேண்டும்' எனவுங்கூறி, இவைபற்றி மாத்திரை குறுகுமெனக் கூறிற்றிலரெனவும், 'ஆயிரு மூன்றே யுகரம் குறுகிடன்' 'யகரம் வரும் வழி யிகரம் குறுகும்' என்புழி வரும் குறுகுமென்னுஞ் சொல் "கோயின் மன்னனைக் குறுகினள் சென்றுழி", "நீக்கிற்றெறுஉங் குறுகுங்காற் றண்ணென்னும்" என்புழிப்போல அணுகுதற் பொருண்மைத்தெனவும் கூறிக், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் போல வேறெழுத்தேயாவனவன்றி ஒரு மாத்திரையாய் நின்ற இகர உகரங்களே மகரக்குறுக்கம் முதலியனபோல ஒரு காரணம்பற்றி அரை மாத்திரையாய் நின்றவனல்ல எனச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தியில் விளங்க உரைத்தார்.

ஆயினும் 'ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்' என்புழியும் 'யகரம் வரும் வழி யிகரங் குறுகும்' என்புழியும் வந்த குறுகும் என்ற சொல்லிற்கு, அவர் கூறியவாறு அணுகுமெனப் பொருள் கூறின், முறையே அவ்விரு தொடரும், அவ்வறுவகைச்சொல்லும் உகரம் வருமிடம்' எனவும், 'யகரமுதன்மொழி வருமொழியாய் வருமிடத்து ஆண்டு இகரம் வரும்' எனவும் பொருள்பட்டு, அவ்வாறு வருவன முற்றிகர முற்றுகரமே எனத் திரிபுணர்ச்சி தோன்றிக் குற்றியலுகரம் கொள்ளப்படாவாம் ஆகலின், அவ் இகர உகரங்கள் தன் மாத்திரையிற் குறுகி அரைமாத்திரை பெறும் என்பதே பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. குற்றிய

லிகரம் குற்றியலுகரம் என்பன, குறுகுதலை யியல்பாகவுடைய இகர உகரம் என்றே பொருள்படுமாகலின், அவை அவ் ஒலி வேற்றுமை காரணமாக வேறெழுத்தெனக் கொள்ளப்படுதலும், இகரவுகரங்களின் தொடர்புடைமை காரணமாக உயிரன் றெனத் தள்ளப்படாமையும் நன்கு விளங்கும்.

ஆய்தம் என்பதைப்பற்றி நச்சினார்க்கினியர் பின் வருமாறு கூறுவர்: ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிறென்பதுணர்த்தற்கு “ஆய்தமென்ற முப்பாற்புள்ளியும்” என்றார். அதனை இக்காலத்தார் நடுவுவாங்கியிட்டெழுதுப. இதற்கு வரிவடிவு கூறினார்; ஏனைய ஒற்றுக்கள்போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாக லின் எழுத்தியல் தழா ஓசைகள்போலக் கொள்ளினும் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயாமென்றார். இதனைப் புள்ளிவடிவிறெனவே ஏனையெழுத்துக்களெல்லாம் வரிவடி வினவாதல் பெற்றாம்’ என்பதாம். இதன்கண் ஆய்தம் மூன்று புள்ளி வடிவிறென்பதும், நச்சினார்க்கினியர் காலத்திலுள்ளார் சிலர் அதனை நடுவே வளைந்த கோடிட்டு வழங்கினார்கள் என்பதும், ஆய்தம் ஏனை ஒற்றுக்கள்போல உயிரேறாது நிற்பதொன்றென்பதும் புலப்படுதல் காணலாம்.

நடுவுவாங்கியிட்டெழுதுப என்பதற்கேற்ப 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மல்லன் காலத்ததாக அமைந்த காசாக் குடிப்பட்டயத்துள் ‘வெஃகா’ என்றசொல்லின் ஆய்தம் ‘வெஃகா’ என்று மேலும் கீழும் புள்ளியும் இடையில் வளைந்த கோடும் உடையதாக வரையப்பட்டிருப்பது ஆராயத்தக்கது.

வேதத்திலே ஜிஹ்வா மூலியத்தொனி பெறுவதோரெழுத் துக்கு ‘ஆஸ்ரதம்’ என்ற பெயரை வேத இலக்கணம் இட்டு வழங்குவதென்றும், அத்தகைய உச்சரிப்புடன் அஃகம் முதலியனவாகத் தமிழில் வழங்கும் எழுத்துக்கும் தமிழிலக்கணம் வகுத்த ஆதியிருடிகள் அவ்வடசொல்லை ஆய்தமெனத் திரிய வழங்கினராதல் வேண்டுமென்றும் பின்வருமாறு கூறுவர்:- “ஆய்தம் முப்புள்ளி யென்பதற்கு ஆதரவில்லை. ஆய்தம் என்ற வடசொற்கு நீண்டது என்பது பொருள் என்பவாகலின் ஈண்டு நீண்ட கோடுளதெனல் பொருந்தும். (பலவகை வடிவுகளைக் கூறுமிடத்து நன்னூற் பழைய உரைகாரர் மயிலைநாதர்:- சதுரம் ஆய்தம் வட்டம், முக்கோணம் சிலை என்றிவற்றைக் குறிப்பிட்டுள் ளார்) இவற்றுள் இவ்வாயதமும் ஒன்றாய் நீண்டவடிவினைக்

குறித்தல் காண்க இதனால் நீண்ட கோடுள்ளதாய்ப் புள்ளி பெறுதலான் அவ்வாயதமே ஆய்தமென்றும் ஆய்தப்புள்ளி என்றும் வழங்கலாயிற்றுப்போலும், பல்லவ சாசனத்துக் கண்ட இவ்வாய்த வடிவைப் போலவே வடமொழி விசர்க்கத்துக்கு மேலும் கீழுமமைந்த இரட்டைப்புள்ளி வடிவேயன்றி (ஃ) என இடைக்கோடு வளைவின்றியும் பின் பாண்டிய சாசனமொன்றில் காணப்படுகிறது ஈண்டு ஒப்பிடத் தக்கதாம். ஆகவே அச் சொல்லின் மூலம் ஆஸ்ரதமாயினுங் ஆய்தமாயினும் அவ்வெழுத்துக்கும் விசர்க்கத்துக்கும் ஒலிவடிவும் வரிவடிவும் ஒன்றாகவே ஆசிரியர் காலத்தில் அமைந்திருந்ததென்பதும், முப்பாற்புள்ளியினதாகிய அது மிகப்பிற்காலத்தேதான் எழுதப்பட்டதென்பதும் மேற்கூறியவற்றினின்றும் பெறப்படும் என அறிஞர் மு. இராகவையங்காரவர்கள் கூறுவர்.

முதலில் ஆய்தம் முப்பாற் புள்ளியினதாகக் கருதப்பட்டது எக்காலத்தென நோக்குவோம். 'குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும்' என்ற தொடர்க்கு உரை கூறப் போந்த இளம்பூரணர், 'குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை' எனக்கூறி, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தாற் றொக்கன எனக் குறிப்பும் வரைந்தனர்: மூன்றனுள் முன்னின்ற இரண்டிற்கு எண்ணும்மை விகாரத்தாற் றொக்கன எனவே ஈற்றதாகிய ஒன்றன்கண் தொகாது நிற்கிற தென்பது கொள்ளப்படும் சூத்திரத்தில் அவ்வாறு உம்மை தொகாது நிற்குமிடம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்பதில் புள்ளியென்பதன் ஈற்றிடமே என்பது விளங்கும். ஆகவே முப்பாற் புள்ளி என்பது ஆய்தமாதல் வேண்டும் ஆய்தமென்ற முப்பாற் புள்ளி யென்பதில் ஆய்தமென்பதன்கண் உம்மை இல்லாதிருக்க, ஆய்தமுமென உரையிற் காணப்படுதல் ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாதல் வேண்டும். இங்கு முப்பாற்புள்ளியென்றது ஆய்தத்தின் வடிவை உணர்த்தியது என்பது உரையாசிரியர் உரையாலும் குறிப்பாலும் நன்கு தெளியப்படும். இதனைத் தழுவிவே நச்சினார்க்கினியரும் உரை கூறினமை முற்கூறப்பட்டது. இகரமும் உகரமும் என உம்மை தொக்கதாகக் கொள்ளாமல் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என அம்மூன்றும் புள்ளிபெறுதல் பற்றிப் பொதுப் பெயராக முப்பாற் புள்ளியும் என்றார் எனச் சிவஞான முனிவர் கூறுவர். அதுகொண்டு,

அவர் தமக்கு ஆய்தம் முப்புள்ளி வடிவிறன்றெனல் கருத்தென்பது பொருந்தாது. அன்றியும் அவர் கூறியபடி மூன்றும் புள்ளி பெறுதல் காரணமாக முப்பாற் புள்ளி யெனப் பட்டன எனின் எகரவொகரம் புள்ளிபெறுதல் காரணமாகப் புள்ளியென வழங்கப் படாமையாலும், குற்றியலுகரம் மொழியீற்றின்கணல்லது புள்ளி பெறாமையானும், அறிகுறியாக வரும் புள்ளியையுடைய ஈற்றுக் குற்றியலுகரத்தின் பிற வடிவுகளிருக்கு மொழிமுதற் குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய இவற்றிற்குப் புள்ளியெனப் பொதுப் பெயரிடுதல் சாலாதாகலானும், ஆய்தத்திற்கு முப்பாற் புள்ளி யல்லது வேறு வடிவின்மையானும், குற்றியலிகர உகரங்களை யாண்டும் புள்ளி என்ற பெயரால் எடுத்தாளாமல் மெய்யோடியைதல் முதலாக உயிரியல்பின் வைத்துணர்த்தலானும் அக்கூற்றப் பொருந்தாது என்பது. எனவே ஆய்தம் மூன்று புள்ளி வடிவிறன்றென்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளான் ஆசிரியர் தொல்காப்பியனார்க்குடன்பாடென்பது பெறப்பட்டது. பின்னரும் ஆசிரியர் ஆய்தப்புள்ளியென இதன் பெயருரைத்தலும் ஆய்தம் புள்ளி வடிவிறன்றென்பதை வலியுறுத்தும். மூன்று புள்ளி வடிவிறறாய் எழுதப்பட்டு வந்த ஆய்தம்⁸ என இடைக் காலத்தாரால் இடையே வளைத்தெழுதப் பட்டதென்பது. 8-ம் நூற்றாண்டிற் பல்லவ மன்னன் சாசனமாகிய காசாக்குடிப் பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வெஃகா என எழுதப் பட்டிருத்தலானும், நச்சினார்க்கினிய ருரையானும் நன்கு விளங்கும். ஒரு சிலரால் இங்ஙனம் ஆய்தம் இடையே வளைத்தெழுதப் பட்டாலும் பெரும்பாலார் மூன்று புள்ளி வடிவினதாகவே அதனை எழுதி வருகின்றமை எல்லார்க்கும் உடன்பாடாகும்.

வடமொழியில் ஜிஹ்வாமூலியத்தொளி பெறுவதோ ரெழுத்து ஆஸ்ரதம் என வழங்கப்படுதல் கொண்டு தமிழ்ச்சார் பெழுத்தாகி ஓரொலியின் பெயராகிய ஆய்தம் அதன் திரி பென்று கோடற்கு யாதோரியையும் இல்லை. வட மொழியில் ஆஸ்ரதம் என்பதன் உருவமும், அச்சொற் பொருளும், அப்பெயருடைய எழுத்தியல்பும் வேறு. தமிழில் ஆய்தமென்ற சொல்லுருவும் அதன் பொருளும் அப்பெயருடைய எழுத்தி னொலியும் வேறு. இவ்வாறு இவ்விரண்டின் உருவம், பொருள் இயல்பு என்பன வேறுபட்டவனாக எவ்வித இயைபுமில்லாமல் வட சொல்லாகிய ஆஸ்ரதம் என்பது தமிழில் ஆய்தமாய்த்
 ௭தா. 3.

திரிந்ததென்றல் எவ்வாற்றானும் பொருந்தாத தாகும். பலவகை வடிவுகளைக் கூறப்போந்த மயிலைநாதர் நீண்ட வடிவென்ப தனை ஆயதம் என வடசொல்லாற் கூறியது கொண்டு, நீண்ட வடிவும் ஓசையுமின்றிப் புள்ளி வடிவிற்காகிய ஆய்தம் அவ்வாயதமென்ற வடசொல்லின் திரிபாகுமென்றல் பொருந்தாது. நச்சினார்க்கினியர் தம் காலத்தார் இடையே வளைத்தெழுது வார் என்றபடியே “வெஃகா” எனப்பிறை வடிவமாக எழுதப் பட்டதனை நீண்ட கோடுள்ளதாய்ப் புள்ளி பெற்றதெனத் திரித்துக் கொண்டு, பாண்டிய சாசனமொன்றில் ஃ என மேலுங்⁹ கீழும் புள்ளியையுடைய இரு புள்ளி வடிவாகிய வடமொழி விசர்க்க எழுத்தானது எழுதுவோர் பிழையால் இடையே ஃ என்றபடி வெட்டுக்கோடு விழுந்ததனை இயற்கை யெழுத்தாக வைத்து அதனையிடையே பிறைவடிவாக வளைத்தெழுதிய கோடுள்ள ஆய்தத்தோடு ஒப்புமை காட்டி ஆயதம் என்ற வட சொல்லே ஆய்தமாகத் திரிந்ததெனவும் அவ்விசர்க்க ஒலியே ஆய்தவெழுத்தெனவும் கூறுவது எவ்வித இயைபுமின்றி முரணாதலுங் காண்க.

(1) நீண்ட வடிவத்தைக் குறிக்கும் ஆய்தமென்ற பெயர் வடமொழி விசர்க்கத்துக்கு வழங்குதலும் அவ் விசர்க்கத் திடையே நீண்ட கோடிட்டு எழுதுதலும் வடமொழி யாளரிடையே வழங்கப்படவில்லை. அதனால் ஃ என விசர்க்கம் இடையே கோடு பெற்றுக் காணப்படுதல் வடமொழி வழக்கத்தோடு பொருந்தாத பிழைவடிவாதல் உண்மை.

(2) இடைக்காலத்துச் சாசனமொன்றில் ஆய்தம் ஃ என வரையப்பட்டிருத்தலை நீண்ட வடிவு என்ற பொருள் புலப்படும்படி ஆயுதமென்ற பெயராற் குறிப்பிடுதல் சாலாது. எனவே ஃ என எழுதப்பட்டு வரும் வடிவும் இடைக்காலத்தில் ஃ என நடுவு வாங்கியிட் டெழுதிய வடிவும் ஆய்தம் மூன்று புள்ளியாகவேனும் இடையில் வளைந்த கோடிட்டேனும் எழுதப்பட்டதென்பதனை விளக்குமன்றி அங்ஙனம் எழுதப் படாத இரு புள்ளியாகிய விசர்க்கமும் முப்புள்ளியாகிய ஆய்தமும் ஒன்றே என்பதனை உணர்த்தாது.

(3) தமிழ்ச் சார்பெழுத்தினுள் ஒன்றாகிய ஆய்தம் உயிரேறாது ஓசை விகாரமாய்க் குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலதாய் அவற்றிடையே வரும் இயல்பிற்றென்பது,

“குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே” (மொழிமரபு 5)

என்ற சூத்திரத்தால் விளக்கப்பட்டது. வடமொழி விசர்க்கமோ உயிரோசை யல்லது ஒலியாவியல்பிற்றாய் உயிரையடுத்து அவற்றிற் கேற்ற உயிரோசைத்தாய் நின்று மேற்கூறிய நியதியின்றி இறுதிக் கண்ணும் நின்றொலிக்கு மியல்புடையது. தமிழ்ச் சார்பெழுத் தாகிய ஆய்தம் குற்றெழுத்தின் பின்னதாய் வல்லினமெய்யின் முன்னின்று அதன் ஓசையை மென்மைப் படுத்தி நுணுகிய ஓசைத்தாய் நின்றலும், வடமொழியில் விசர்க்கம் பெரும்பான்மையும் மெய்முன் னில்லாது உயிரையடுத்து அதன் ஓசைத்தாய் ஒலித்தலும் கடைசியில் க ப மெய்யின்மேல் நின்று பிறவற்றின் முன் அவ்வோசை யிற்றிரிந்தும் ஒலித்தலும் இவ்விரண்டிற்குமுள்ள வேற்றுமை யாதலால் ஒலியாலிரண்டும் ஒத்தன என்றல் செவி கருவியாக ஓசையை நுனித்துணரும் நுண்ணுணர்வினார்க்கு உடன் பாடன்றென்க.

இதுகாறும் கூறியவாற்றால் ஆய்தம் என்னும் பெயர் ‘ஆஸ்ரதம்’ அல்லது ‘ஆயதம்’ என்றவற்றின் திரிபன்று என்பதும், வடமொழி விசர்க்கத்திற்கும் இதற்கும் வடிவானும் இயல்பானும் ஒலியானும் நிலையானும் வேறுபாடு மிகுதியுமுளவென்பதும் விளக்கப்பட்டன. இதனால் ஆய்தமென்ற எழுத்தொலி தமிழிற்கே யுரிய சிறப்பொலி என்பதும் விளக்கப்பட்டது. ஆய்தத்தை ‘ஹ’ எழுத்தொலியாகத் தவறாகக் கருதுவா ருளரெனினும் அது மெய்யீறாய் மொழிமுதனின்று உயிரேறி நிற்குமியல் பறிந்து மயக்கம் நீங்குவாராக.

ஆய்தம் என்ற பெயர் தமிழாயின் அதன் பெயர்க் காரணமென்னவெனின், மொழிகளெலாம் காரணமுடையவா யினும் அதன் காரணம் வெளிப்படத் தோன்றா என்றார் ஆசிரியர். ‘ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயினான்கும் உள்ளதன் நுணுக்கம்’ என்றாராகலின் இச்சொல் ஆய்தல் என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்து ஆய்தமென்றாகி நுணுகிய ஓசையுடைய எழுத்தென்ற பொருளில் வழங்கியிருத்தல் கூடும் என உய்த்துணரலாம்.

இங்ஙனம் தொல்காப்பியனார் சார்ந்துவரும் எழுத்து மூன்றென்றாராக, பவணந்தியார் தம் நூலுள் தொல்லாசிரிய

ருரைத்த சார்பெழுத்தென்றதன்கண் உயிர்மெய் அளபெடை
முதலியனவுஞ் சேர்த்து,

உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஊ ஐஊ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்.

(நூன். 60)

என்பதனாற் சார்பெழுத்துப் பத்தெனக் கூறி,

உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு முன்றொற் றளபெடை
ஆறே முஃகு மிம்முப் பாளேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஊகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப.

(நூன். 61)

என்பதனால்,

உயிர்மெய்	216
முற்றாய்தம்	8
உயிரளபெடை	21
ஒற்றளபெடை	42
குற்றியலிகரம்	37
குற்றியலுகரம்	36
ஐகாரக் குறுக்கம்	3
ஊகாரக் குறுக்கம்	1
மகரக் குறுக்கம்	3
ஆய்தக் குறுக்கம்	2
ஆக சார்பு	<u>369</u>

என விரித்துக் கூறியுள்ளார்.

“முதலெழுத்தாந்தன்மை அவற்றிற்கின்மையானும் சார்பிற்
றோன்றுதலானும் இப்பத்துஞ் சார்பாகவே கொள்ள
வேண்டுமென்பது” என மயிலைநாதரும், “உயிர்மெய் உயிரும்
மெய்யுங்கூடிப் பிறத்தலானும் ஆய்தம் உயிர்போல அலகு
பெற்றும் மெய்போலப் பெறாதும் ஒரு புடையொத்து
அவற்றினிடையே சார்ந்து வருதலானும், ஏனைய தத்தம்
முதலெழுத்தின் திரிபு விகாரத்தாற் பிறத்தலானும்

சார்பெழுத்தாயின வெனக்கொள்க” எனச் சங்கர நமச்சிவாயப் புலவரும் காரணங்கூறிச் சென்றனர்.

ஆசிரியர் தொல்காப்பினார், குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றையும் சார்பெழுத்தினுள் அடக்கியது, இவை யாதானும் ஒருசொல்லைச் சார்ந்து வரினல்லது தனியே ஒலித்து நிற்கும் இயல்பின்றி முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் இயல்புற்றியேயாம். ஆசிரியர் “சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனைமூன்றும்” என (பிறப்- 19-ல்) விளக்கிப் போதலானும் இவற்றியல்லு தனியே வரவியலாது ஒன்றனைச் சார்ந்து வருதலே யென்பது புலனாம். எனவே தன்னியல்பின் நின்றலாற்றாதனவாய் மொழியைச் சார்ந்துவரும் இயல்புடைய எழுத்துக்களே சார்பெழுத்தாதல் தொல்லாசிரியர் துணிபென்பது தேற்றம்.

ஈண்டு நன்னூலாராற் சார்பில் சேர்க்கப்படும் உயிர் மெய்யெழுத்துக்கள், உயிரும் மெய்யுமென வேறு நின்றவிடத்தும் தனியே நின்றற்குரிய முதலெழுத்தாய் நின்றலானும், உயிருமெய்யுங்கூடி நின்றல் பொருளுணர்ந்தும் பொருட்டன்றித் தனியே நின்றலாற்றாத் தன்மை பற்றி யன்றாகலானும், உயிரு மெய்யுமாகிய முதலெழுத்துக்களிரண்டும் ஒன்றுபட்ட நிலையில் அக்கூட்டத்தினை யுணர்த்திய பெயரே உயிர்மெய் என்பதன்றி, முப்ப தெழுத்தினும் வேறுபட்ட எழுத்தொலிகளை அப்பெயர் குறித்ததென்றல் வழக்கன்மையானும், மெய்யும் உயிருங் கூடுதலாகிய கூட்டம்பற்றி வேறுபட்டதெனின் ‘மெய்யோடியை யினும் உயிரியல் திரியா’ என்றற்றொடக்கத்து விதிகள் வேண்டப் படாமையானும் முதலெழுத்துக்களின் வேறாகவைத்து உயிர் மெய்யை (உயிரேறிய மெய்யை)ச் சார்பெழுத்தென்றல் பொருந்தாதென்க. இனி உயிரளபெடையினை மூவளபிசைக் கும் வேறெழுத்தாகக்கொண்டு சார்பெழுத்துள் அடக்குதலும் பொருத்தமற்றதாம். என்னை? ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையினைத் தனியே ஒரெழுத்தெனக் கொண்டில ரென்பது,

“மூவளபிசைத்த லோரெழுத்தின்றே”

“நீட்டம் வேண்டி னவ்வள புடைய
கூட்டியெழுத்த லென்மனார் புலவர்”

(நூன்மரபு 5, 6)

என வரும் சூத்திரங்களான் நன்கு புலப்படும். ஒரெழுத்து மூன்று மாத்திரையாக இசைத்தலின்று. ஒலி நீட்சி வேண்டுவோர்

அதற்கேற்ற இயல்புடைய எழுத்துக்கூட்டி இசையினை எழுப்பிக் கொள்க என்பதே மேற்காட்டிய சூத்திரங்களின் பொருள். இதனால் ஓரெழுத்தின் ஒலி நீட்சியை வேண்டுவோர் அவ்வொலியைத் தருதற்குரிய ஒற்றுமையுடைய எழுத் தொலிகளைக் கூட்டிக் கோடலே அளபெடையாமெனப் பெறப்படுதலின், அளபெடை இரண்டு முதலிய எழுத்துக்களின் கூட்டொலியேயன்றித் தனியே ஓரெழுத்தன்றென்பது ஆசிரியர் கருத்தாதலுணர்சுக. ஒற்றளபெடைக்கும் இஃதொக்கும்.

எனவே முதலெழுத்துக்களில் இனமுடைய எழுத்துக்களின் வேறாகாத அளபெடைகளைச் சார்பெழுத்தினுளடக்குவது இயைபுடைத்தன்று. ஆகவே உயிரளபெடை ஒற்றளபெடையாம் இவற்றையும், எழுத்தெனப்படும் முதலெழுத்துக்கள் புணர்ச்சியிற் பட்டவிடத்து உண்டாம் விகாரங்களாகிய ஐகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவற்றையும் பலணந்தியார் சார்பெழுத்தெனச் சார்த்தியுரைத்தல் சார்பெழுத்தின் இலக்கணத்திற்கு முற்றும் மாறாதல் ஒருதலை.

“இனி இம் மூன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றையுஞ் சார்பெழுத்தென்பாரும் உளராலோவெனின்” என வினாவெழுப்பிக்கொண்டு, “ஆல் என்புழி உயிர் முன்னும் மெய் பின்னும் நின்று மயங்கினாற்போல, லா என்புழி மெய் முன்னும் உயிர் பின்னும் நின்று மயங்கினவேயல்லாது, உயிரும் மெய்யுமாகிய தந்தன்மை திரிந்து வேறாகாமெக்கு “மெய்யோடியையினும் உயிரியல்திரியா” என்றற்றொடக்கத்துச் சூத்திரங்களே சான்றாகலான், உயிர்மெய்யாகிய காலத்தும், குறின்மை, நெடிண்மை என்னும் உயிர்த் தன்மையும், வன்மை, மென்மை, இடைமை என்னும் மெய்த்தன்மையும் தன்னியல்பிற் றிரிபுபடாமையானும், உடல்மேல் உயிர் வந்தொன்றுதல் பொன்மணிபோல இயல்பு புணர்ச்சி யென்பவாகலானும், ... துணங்கையென்பது மெய்முதல் உயிரீறு மெய்மயக்கமெனவும், வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக் குற்றியலுகரமெனவும் கொள்வதன்றி, உயிர்மெய்முதல் உயிர்மெய்யீறு, உயிர்மெய் மயக்கம், உயிர்மெய்த் தொடர்மொழிக் குற்றியலுகரம் எனக் கொள்ளாமையின் ஒற்றுமை நயம்பற்றி ஒன்றென்பதனால் ஒரு பயனின்மையானும் ... உயிரோடு கூடியவிடத்து வரிவடிவு வேறுபடுதலின் அதுபற்றி “புள்ளியில்லா எல்லா மெய்யும்” என மெய்மேல் வைத்துச் சூத்திரஞ்செய்து வடிவெழுத்திலக்கணங்

கூறினாரன்றி ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூறாமையானும், அளபெடை சார்பெழுத்தென வேறாகாமை முன்னர்க் காட்டப்பட்டதாகலானும், ஐகாரக் குறுக்கம் முதலியன ஒரு காரணம்பற்றிக் குறுகிய வாகலிற் சிறுமரம் பெருத்துழியும், பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரமாகாதவாறு போல வேறெழுத்தெனப் படாவாகலானும் அது பொருந்தாதென மறுக்க. வன்றொடர் மொழிக்குற்றியலுகரம் வல்லெழுத்து வருவழிக் கால் மாத்திரையாய்க் குறுகுதலின் அதுபற்றி அதனைக் குற்றியலுகரத்தின் வேறென்னாமையின் அவர்க்கும் (பவணந்தியார்க்கும்) அஅது கருத்தன்று போலுமென்க” என ஆசிரியர் சிவஞான முனிவரும் சூத்திர விருத்தியுள் கூறி மறுத்தமை ஈண்டு வைத்துணரற்பாற்று.

அவற்றுள், அ இ உ

எ ஓ என்னும் அப்பா லைந்தும்

ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப.

(தொல். 3)

இது, மேல் எழுத்தெனப்பட்டவற்றுள் ஒரு சாரணவற்றிற் குரிய மாத்திரையளவும் காரணப் பெயரும் உணர்த்துகின்றது.

(இ-ள்) மேற்கூறிய முப்பதெழுத்தினுள் அ, இ, உ, எ, ஓ என்பன ஐந்தும் ஒரோவொன்று ஒரு மாத்திரையாக ஒலிக்கும் குற்றெழுத்து என்னும் பெயருடைய என்றவாறு

குற்றெழுத்து-குறிதாகிய எழுத்து எனப் பண்புத்தொகை; இஃது ஒரு மாத்திரையாகிய குறுமையோசையாற் பெற்ற காரணப்பெயர். ஓரினப் பொருள்களினுள்ளேயே குறுமை நெடுமை கொள்ளப்படுமாகலின், இக்குற்றெழுத்தினுங் குறைந்து மெய்கள் அரை மாத்திரையாக ஒலிப்பனவாயினும் அவ் வரை மாத்திரையினும் மிக்கொலிப்பவற்றைத் தம்முட் பெறாமையின் குற்றெழுத்தெனப்படாவாயின என்பர் நச்சினார்க்கினியர்.

ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஔ என்னும் அப்பா லேழும்

ஈரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப.

(தொல். 4)

இதுவுமது.

(இ-ள்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஏழும் இரண்டு மாத்திரையளவாக ஒலிக்கும் நெட்டெழுந்தென்னும் பெயரின என்று சொல்வர் ஆசிரியர் எ-று)

ஐகார ஓளகாரங்கள் குறிய எழுத்தின் நெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனந் தமக்கில்லையெனினும் மாத்திரையெயொப்புமையான் அவை நெட்டெழுத்தெனப் பட்டன என்பர் உரைகாரர்.

இவ்விரு சூத்திரங்களிலும் ஆசிரியர் அ, இ, உ, எ, ஓ என்னும் ஐந்தும் குற்றெழுத்தெனப் பெயர் பெறுமென்றும், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழும் நெட்டெழுத்தெனப் பெயர் பெறுமென்றும் கூறினார்; இவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களில் எடுத்தாளுதற் பொருட்டு. குற்றெழுத்து, நெட்டெழுத்து என்ற இவற்றை இப்பெயர்களாற் கூறுதலேயன்றிக் குற்றெழுத்தைக் 'குறியது' (தொல் 38, 226, 234) என்றும், நெட்டெழுத்தை 'நெடியது' (தொல். 160, 401) என்றும் சில இடங்களில் வழங்கியுள்ளார்.

இனி நன்னூலார்,

அவற்றுள்,

அ, இ, உ, எ, ஓ க்குறிலைந்தே. (நன். 64)

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ நெடில். (நன். 65)

என்ற சூத்திரங்களால் குற்றெழுத்து, நெட்டெழுத்து என்றவற்றை முறையே குறில், நெடில், எனத்திரித்து வழங்கியுள்ளார்.

இவர் குறில் நெடில் ஆகிய பெயர்களை உயிரெழுத்திற்கும், உயிர்மெய் யெழுத்திற்கும், உரியனவாகக் கொண்டு, உயிர்க்குறிதல், உயிர்நெடில் ஆகிய இரண்டனையும் குற்றையிர், நெட்டுயிர் எனச் சிறப்புப்பெயரிட்டு வழங்குவர் (நன். 126) மேல் ஆசிரியர் தொல்காப்பியனார் குற்றெழுத்து நெட்டெழுத்து எனப் பெயர் கூறவந்த விடத்து அப்பெயர்க்காரணம் விளங்க "ஔரளபிசைக்கும் குற்றெழுத்து, ஈரளபிசைக்கும் நெட்டெழுத்து" என அவற்றின் மாத்திரைகளையும் உடம்பொடு புணர்த்துக் கூறினார். எல்லா எழுத்துக்களுக்கும் மாத்திரை கூறும் பகுதியாகிய எழுத்துக்களின் மாத்திரை இலக்கணம் கூறும்வழி நன்னூலார் இவற்றை இயைத்துக் கூறியுள்ளார்.

மூவள பிசைத்தல் ஔரெழுத் தின்றே. (தொல். 5)

மேலே இரண்டு சூத்திரங்களிலும் ஒரு மாத்திரையாக இசைக்கு மெழுத்துக்கள் குற்றெழுத்தெனவும், இரண்டு மாத்திரையாக இசைக்கு மெழுத்துக்கள் நெட்டெழுத்தெனவும் கூறியவழி, மூன்று மாத்திரையளவாக ஒலிக்கும் ஔரெழுத்து

முண்டோ என்று ஐய நிகழுமாகலின் அதனையகற்ற எழுந்தது இச்சுத்திரமென்க.

(இ-ள்) ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையளவாக ஒலித்தலில்லை (எ-று)

எனவே பலவெழுத்துக் கூடியவிடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்பர் நச்சினார்க்கினியர்.

இதனால் இயற்கை நிலையிலுள்ள ஓரெழுத்து மூன்று மாத்திரையளவாக ஒலித்தலில்லை யென்பதே ஆசிரியர் கருத்தாதலறியலாம்.

நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்.

(தொல். 6)

மேல் ஓரெழுத்து மூன்று மாத்திரையளவாக ஒலித்தலில்லை யெனவே இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து, ஓசையும் பொருளும் காரணமாக நீண்டொலித்தலை வேண்டின், என் செய்வ தென்றார்க்கு இதனால் மாத்திரை நீளுமாறு கூறுகின்றார்.

(இ-ள்) இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கொலித்தலை விரும்புவராயின் அம்மாத்திரையினைத் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டியெழுப்புபுக என்று கூறுவர் புலவர்-எ-று.

இதனால் நெட்டெழுத்துக்கள் தாமே இரண்டு மாத்திரையின்மிக்கு மூன்று மாத்திரையளவாக ஓசைமிக்கு நில்லா என்பதும் அங்ஙனம் அவை மூன்று மாத்திரை முதலாக நீண்டொலித்தலை வேண்டுவோர் அவற்றிற்கு இனமொத்த மாத்திரையுடைய எழுத்துக்களைக் கூட்டி இசைத்தல் வேண்டுமென்பதும் ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். அங்ஙனம் கூட்டியெழுப்புமாறு “குன்றிசை மொழிவயின்”, “ஐ ஒள வென்னும்” (மொழி மரபு 8, 9) என்பனவற்றால் கூறப்படும்.

“அவ்வளபுடைய” எனப் பன்மை கூறியவதனான் ஒத்த ஓரெழுத்தேயன்றி, ‘செறாஅஅய் வாழிய’ என்றாங்கு இரண்டெழுத்தினைக் கூட்டி நான்கு மாத்திரை கோடலும் தழுவிக்கொள்ளப்பட்டது. இவ்வாறு நான்கு மாத்திரையாக ஈரளபு பெறுதல் “செய்யுட்களோசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்

பாடின்றி யணையுமாம்” என மாபுராணத்துங் கூறப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்.

கூட்டியெழுஉதல் என்பதற்கு “கூட்டியெழுப்புக்” என முன்னையோருரைத்த வழியே பொருள் கொள்ளாது, ‘கூட்டியெழுத்துக்’ எனப் பொருள் கொள்வாருமுளர். “எழு” என்ற தன்வினைப்பகுதி இறுதியுகரம் நீண்டு அளபுபெற்று நின்றதாகலின், ‘எழுத்துக்’ என ‘எழுது’ என்பதனைப் பகுதியாய் வைத்துரைத்தல் பொருந்தாது அன்றியும் இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து ஓசை குன்றுவதான சொல்லின்கண் மூன்று மாத்திரையாய் நின்று ஓசை பெறவேண்டின் அதனோடு ஒத்த குற்றெழுத்து அதன் பின்னர் நின்று அதன் ஓசையை நிறைவிக்கும் என்ற அளபெடைச் சூத்திரத்தோடு இது மாறுபட்டு, வரிவடிவில் இனவெழுத்தை அறிகுறி அளவாகக் கூட்டி எழுத்துதலொன்றே ஓசைநீடற்குரிய வழியாம் எனப் பொருள் தந்து ஆசிரியர் கருத்தை மயங்க வைப்பதாகும்.

கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே. (தொல். 7)

இது, மேல் எழுத்தெனப்பட்டவற்றுள் குற்றெழுத்து நெட்டெழுத்து எனப் பெயர் கூறியவழி உடம்பொடு புணர்த்தலான் அவற்றளபாக மாத்திரையும் கூறப்பட்டதாகலின் இயைபு பட்டமை கருதி மாத்திரை இன்னதென அதன் அளவு கூறுகின்றது.

(இ-ள்) கண்ணிமைத்தலும், கைந்நொடியும். ஆகிய அவையே ஒரு மாத்திரைக்கு அளவாகும். இது நுண்ணிதாக ஓசை யியல்பினை யுணர்ந்த ஆசிரியர் கண்டநெறி எ-று.

ஈண்டு இமையென்றது இமைத்தற்றொழிலை யெனவும் நொடியென்றது நொடியிற் பிறந்த ஓசையை யெனவும் உரையாசிரியர் கூறுவர்.

கண்ணிமைத்தலும் நொடியோசையும் இங்கு இயற்றமிழாசிரியர் எழுத்தோசையின் எல்லையாக அமைத்துக் கொண்ட ஓரளபிற்கு (ஒரு மாத்திரைக்கு) அளவாதல் கூறப்பட்டது.

பின்னர், மெய் முதலியவற்றிற்கு அரையளபு எனக் கூறப்படும் அளவு, இதனிற் பாதியாதலும், மகரக் குறுக்கம் முதலியவற்றிற்குக் கூறப்படும் அளவு இப்பாதியிற் பாதியாதலுமுணர்க.

சார்ந்து வருதலின்றித் தனியேவரும் அகரமுதல் என்கர விறுதியாகவுள்ள முப்பதெழுத்தின் தொகையினை முதற் சூத்திரத்துக்கூறி, 2-ல் சார்பெழுத்தின் பெயரும் முறையுங் கூறிய ஆசிரியர், 3, 4-ல் குற்றெழுத்தினை யெனவும் நெட்டெழுத் திவையெனவும் அவற்றின் மாத்திரை யிவ்வளவெனவுங் கூறிப்போந்து, 5-ல் ஓரெழுத்தின் மாத்திரை வரையறையையும், 6-ல் ஓசை குறைந்தால் அதனை நீட்டி நிறைவிக்கும் முறையினை யும் உணர்த்தி, இச் சூத்திரத்தால் அம்மாத்திரையிலக்கணமும் கூறிப் போந்தார்.

இச்சூத்திரத்து வரும் 'என' என்பது எண்ணிற் பிரிந்து கண்ணிமையென நொடியென என்று இரண்டிடத்துங் கூடிற்று. அவ்வே என்பதன் ஏகாரம், அளவு கருவிகள் எல்லாவற்றுள்ளும் இவையே ஒரு மாத்திரை யியல்பினை விளங்க உணர்த்துவன எனப் பிரிநிலை குறித்தது.

இவ்வாறே நன்னூலாரும் எழுத்தொலி யெழுச்சி பலவற்றையும் அளந்து கோடற்குரிய கால அளவினை,

இயல்பெழு மாந்த ரிமை நொடி மாத்திரை. (நன். 100)

என்பதனால் விளங்க உரைத்தார். இயல்பாக எழும் மாந்தரது இமைப்பொழுதும் நொடிப்பொழுதும் ஒரு மாத்திரைக்கு அளவாகும் என்பது இதன் பொருள்.

இமைத்தற்றொழிலும் நொடியோசையுமாகிய இவை யிரண்டும் ஆகுபெயராய்க் காலத்தை யுணர்த்தி நின்றன என்பர் சங்கர நமச்சிவாய்ப் புலவர். எனவே இவை நொடி என்பன வற்றிற்கு இமைப்பொழுதும் நொடிப்பொழுதும் எனப் பொருள் கொண்டு அப்பொழுதினை மாத்திரைக்கு அளவாக்கி யுரைப்பதே பொருந்துவதாம்.

ஓளகார விறுவாய்ப்
பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப. (தொல். 8)

இது முன் எடுத்துக் காட்டப்பட்ட குற்றெழுத்து நெட்டெழுத் தாகியவற்றைத் தொகுத்து வேறோர் குறியிடு கின்றது.

(இ-ள்) அகர முதலாக ஓளகார மீறாகக் கிடந்த பன்னி ரெண்டெழுத்தும் உயிரென்னும் பெயரினையுடைய வென்று கூறுவர் என்று.

காப்பியனார் வேறுபிரித்துக் கூறுதலால் அவர்க்கு முற்பட்ட பண்டைத் தமிழாசிரியர்கள் உடலையியக்கும் ஆற்றலொன்றுண்டெனக் கொண்டு அதனை உயிரெனவும், அவ் உயிரால் இயக்கப்படும் உடலை மெய்யெனவுங் குறியிட்டு வழங்கினார்கள் என்பதும், எனவே உயிர் வேறு உடல்வேறு என்னுங் கொள்கை அவர் தமக்கு உடன்பாடென்பதும் பெறப்படும்.

உயிர் ஆவி யென்பன ஒரு பொருளன. மெய் உடம்பு என்பன ஒரு பொருட் சொற்கள்.

இவ்வாறே நன்னூலாரும்,

அம்முத லீரா றாவி கம்முதல்
மெய்மீழ வாரென விளம்பினர் புலவர், (நூன். 63)

எனச் சூத்திரஞ்செய்தார். இதனால் அகர முதலிய பன்னிரண்டும் ஆவி (உயிர்) எனவும், ககர முதலிய பதினெட்டும் மெய்யெனவும் பெயர்பெறுமென விளக்கினார். இப்பெயர், யானிட்டதன்று முன்னையோரிட்ட முறைமைத்தென்பார் “விளம்பினர் புலவர்” என்றார்.

ஆவியும் மெய்யும் போறலின் இவ்விருவகை யெழுத்துக் களும் உவம வாகுபெயராய்க் காரணப் பொதுப் பெயராயின வென்பர் சங்கர நமச்சிவாயப்புலவர்.

மெய்யோ டியையினும் உயிரியல் திரியா. (தொல். 10)

இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுதல் நுதலிற்றென்பர் உரையாசிரியர்.

(இ-ள்) பன்னீருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றனவாயினும் தம் அளவும், குறியும், எண்ணும் திரிந்து நில்லா எ-று.

உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை “மெய்யோடியையினும்” என உயிர்மேல் வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்கு மாத்திரையாகக் கூறுகின்றமை நோக்கிப்போலும்’ என்பர் இளம்பூரணர்.

உயிர்மெய் என்னும் பெயர், உயிரும் மெய்யும் கூடி நின்ற நிலையிற் பெற்றதாயினும் அக்கூட்டத்து, மற்றதனோடு இயைதலாகிய வினையினை உயிரின் தனி வினையாக்கிக் கூறியது, தன்னிலையில் தனித்தியங்குந் தன்மை உயிர்க்கே யன்றித் தனி மெய்க்கு இன்மையின் அவ்வாற்றலில்லா மெய்யோடு சென்று

காப்பியனார் வேறுபிரித்துக் கூறுதலால் அவர்க்கு முற்பட்ட பண்டைத் தமிழாசிரியர்கள் உடலையியக்கும் ஆற்றலொன்றுண்டெனக் கொண்டு அதனை உயிரெனவும், அவ் உயிரால் இயக்கப்படும் உடலை மெய்யெனவுங் குறியிட்டு வழங்கினார்கள் என்பதும், எனவே உயிர் வேறு உடல்வேறு என்னுங் கொள்கை அவர் தமக்கு உடன்பாடென்பதும் பெறப்படும்.

உயிர் ஆவி யென்பன ஒரு பொருளன. மெய் உடம்பு என்பன ஒரு பொருட் சொற்கள்.

இவ்வாறே நன்னூலாரும்,

அம்முத லீரா றாவி கம்முதல்

மெய்மீழ வாரென விளம்பினர் புலவர்,

(நூன். 63)

எனச் சூத்திரஞ்செய்தார். இதனால் அகர முதலிய பன்னிரண்டும் ஆவி (உயிர்) எனவும், ககர முதலிய பதினெட்டும் மெய்யெனவும் பெயர்பெறுமென விளக்கினார். இப்பெயர், யானிட்டதன்று முன்னையோரிட்ட முறைமைத்தென்பார் “விளம்பினர் புலவர்” என்றார்.

ஆவியும் மெய்யும் போறலின் இவ்விருவகை யெழுத்துக் களும் உவம வாசுபெயராய்க் காரணப் பொதுப் பெயராயின வென்பர் சங்கர நமச்சிவாயப்புலவர்.

மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.

(தொல். 10)

இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுதல் நுதலிற்றென்பர் உரையாசிரியர்.

(இ-ள்) பன்னிருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றனவாயினும் தம் அளவும், குறியும், எண்ணும் திரிந்து நில்லா எ-று.

உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை “மெய்யோடியையினும்” என உயிர்மேல் வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்கு மாத்திரையாகக் கூறுகின்றமை நோக்கிப்போலும்’ என்பர் இளம்பூரணர்.

உயிர்மெய் என்னும் பெயர், உயிரும் மெய்யும் கூடி நின்ற நிலையிற் பெற்றதாயினும் அக்கூட்டத்து, மற்றதனோடு இயைதலாகிய வினையினை உயிரின் தனி வினையாக்கிக் கூறியது, தன்னிலையில் தனித்தியங்குந் தன்மை உயிர்க்கே யன்றித் தனி மெய்க்கு இன்மையின் அவ்வாற்றலில்லா மெய்யோடு சென்

பொருந்துந் தனிச்சிறப்பு உயிர்க்கே உரித்தாதல் கருதியென்க. இங்ஙனம் மெய்யும் உயிரும் கூடிய நிலையினதாகிய உயிர்மெய்யெழுத்துக்கள், மெய்யினளபும் உயிரளபும் பெற்று ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையுமாக நிற்கவேண்டியன, ஒரு மாத்திரையாயும் இரண்டு மாத்திரையாயும் ஒலித்து நின்றற்குரிய காரணங்கூறப் புகுந்த நச்சினார்க்கினியர், “ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையுமுடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை யெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரைநாழி யுப்பிற் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெற்றியென்று கொள்வதல்லது காரணங் கூறலாகாமை யுணர்க்” என்று கூறினார். ஒருநாழி நீரிலே அரைநாழி உப்பைக் கலந்தால் அஃது ஒன்றரை நாழியாய் மிகாதவாறுபோல்வதோர் பொருட் பெற்றியை உயிர்மெய்யளவிற்கு உவமை கூறிப்போந்த இதன்கண், நாழி நீரிற் கலக்கப்பட்ட அரைநாழியுப்பு நீரோடு கலந்து ஒன்றரை நாழியாய் மிகாது ஒரு நாழியளவுட்படுமாயினும் அவ்வரை நாழியுப்பின் பருமை, ஒருநாழி நீரிற் கலந்து, முன் அவ்வளவு நிறையல்லாத நீர், முன்னிலும் நிறையினாற் பெருகுதல்போல, மெய்யின் மாத்திரை உயிரளவிற்பட்டு அடங்கினும், அக்கூட்டத்துப் பொருட்பெற்றியால் மெய்யினது ஓசையும் எண்ணும் அதனோடு ஒன்றுபட்டு அழியாது நிற்கு மென்பது கொள்ளக்கிடக்கின்றது. உலகத்து உயிர்களின் உடம்பானது உயிர்வழியா யடங்கி அதன் விரிவு பெற்று நின்றல்போல, இம்மெய்யெழுத்தும் உயிரெழுத்தளவிறறாய் அடங்கி அதன் ஒலியோடு ஒத்தொலிக்குமென்பது, உயிர்மெய் என்ற நிறையுலமப் பெயரால் நன்கு விளங்கும்.

மெய்யி னளபே அரையென மொழிப. (தொல். 11)

இது தனி மெய்க்கு அளபு (மாத்திரை) கூறுகின்றது.

(இ-ள்) மெய்யினது அளபு அரைமாத்திரையெனச் சொல்லுவர் புலவர் எ-று.

ஈண்டு அரையெனக்கூறியது முன்னர்க் கண்ணிமை கைந்நொடி யளவாகக் கூறப்பட்ட ஓரளபிற் பாதியினையே. நாச்சிறிது புடைபெயருந்தன்மையாய் நின்றலின் அவ் வரை மாத்திரையுந் தனித்துக் கூறிக்காட்டலாகாது என்பர் நச்சினார்க்கினியர்.

அவ்விய னிலையும் ஏனை மூன்றே. (தொல். 12)

இது சார்பிற்றோற்றத்து மூன்றற்கும் அளபு கூறுகின்றது.

(இ-ள்) ஒழிந்த சார்பிற்றோற்றத்துவரும் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றெழுத்துக்களும் முற்கூறிய அரை மாத்திரையாகிய அவ்வியல்பின் கண்ணே நிற்பனவாம். எ-று.

அரையளபு குறுகல் மகர முடைத்தே
இசையிட னருகுந் தெரியுங் காலை. (தொல். 13)

இது, மெய்களுள் மகரம் தன் அரைமாத்திரையிற் குறைந்து சிலவிடத்து வருமென்கின்றது.

(இ-ள்) தன் அரைமாத்திரையினுங்குறுகி வருதலை மகர மெய் யுடைத்து; ஆராயுங் காலத்து அது வேறெழுத்தினது ஓசையின்கண் சிறுபான்மையாகி வரும் எ-று.

ஆசிரியர் இங்ஙனம் மகரமெய் தன் அரை மாத்திரையினுங் குறுகிவருமெனப் பொதுப்படக்கூறினார். உரையாசிரியர் இளம்பூரணர் அதன் மாத்திரைச்சுருக்கத்தினை வரையறுத்து எல்லை கூறுதல்வேண்டி 'அரையளபு குறுகல் மகரமுடைத்தே' என்பதற்கு "அரையளபாகிய எல்லையிற் குறுகிக் கால்மாத்திரையாதலை மகரமெய்யுடைத்து" என உரையிற் கோடலால் கால் மாத்திரை பெறுமென வரையறை கூறியுள்ளார். இதனைத் தழுவினே நச்சினார்க்கினியரும் நன்னூலார் முதலிய பின்னூலாரும் மகரக் குறுக்கத்திற்குக் கால்மாத்திரை யெல்லையாதலை வரையறுத்துக் கூறியுள்ளார்கள்.

‘கால் குறண்மஃகான்’ (எழுத்தியல்—4)

என்பது நன்னூல் சூத்திரத்தொடர்.

உ-ம்: போன்ம், மருண்ம், தரும்வளவன், எனவரும்.

உட்பெறு புள்ளி யருவா கும்மே. (தொல். 14)

இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கிறதெனக்கொண்டு உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் 'புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம்' எனப் பொருளுரைப்பர். இதன்கண் பகர வடிவையும், மகரவடிவையும் சேர்த்தற்குரிய இன்றியமையாமையும், இச்சூத்திரத்தின்கண் அங்ஙனம் சேர்த்துரைத்தார் ஆசிரியர் என்பதற்குரிய சொற்கிடக்கையும் காணப்படாமையான் இச்சூத்திரத்தாற் சுட்டப்பட்ட உண்மைப்பொருள் அது வெனக்

கொள்ளற்கில்லை. ப ம முதலியவற்றின் வரிவடிவு இன்னதெனக் கிளந்து கூறாமலே ஆசிரியர் அவற்றின் வரிவடிவு வேறு பாட்டைக் கூறினாரென்றல் பொருந்தாததாம். அன்றியும் ப ம இவற்றின் வேறுபாடுரைக்கப் போந்த ஆசிரியர், தாம் எவ்வெழுத்துக்களுக்கு வரிவடிவு வேற்றுமை கூறுகின்றாரோ அவ்வெழுத்துக்கள் இவையென எடுத்துரைத்தன்றிக் கூறமாட்டார். மகரம் மேலைச் சூத்திரத்தாற்பெறப்படினும், அதனோடு வேறுபாடு கூற எடுத்துக் கொண்ட பகரத்தினை இச்சூத்திரத்து எடுத்துரையாமலே அவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறினாரென்றல் எங்ஙனம் பொருந்தும்?

இனி இச்சூத்திரவரி தனியே ஒரு சூத்திரமாக இருந்திருத்தலியலாது. என்னையெனின், இதனுட் கூறப்படும் விதி இன்னதற்கென்பது பெறப்படாத நிலையில் இதனை ஒரு சூத்திரமாக ஆசிரியர் வையார். பின்வரும் “மெய்யினியற்கை யுள்ளியொடு நிலையல்” என்ற சூத்திரம் மெய்களின் பொதுவியல் புரைத்தலால் இவ்வரி அதனைத் தொடர்ந்ததாகாது. எனவே இத்தொடர், மேலைச்சூத்திரத்தினையே சேர்ந்ததாதல் வேண்டும். ஆகலின் இது மகரத்தோடு மகரக் குறுக்கத்திற்கு வரிவடிவு வேற்றுமை செய்கின்றது என்பதே பொருத்தமுடைத்து.

(இ-ள்) உட்பெறு புள்ளி-புறத்துப் பெறும் புள்ளியொடு உள்ளாற் பெறும் புள்ளி, உருவாகும்-மகரக் குறுக்கத்திற்கு வடிவாம். எ-று.

மேலைச் சூத்திரத்து அரை மாத்திரையினின்றும் குறுகி இசையிடனருகி வருமெனப்பட்ட மகரக் குறுக்கத்தினை, அவ்வாறு குறுகாத அரை மாத்திரை பெற்று இயல்பான மகரத்தோடு பிரித்தறிந்து கொள்ளுதற்கு அறிகுறியாக வரிவடிவில் எல்லா மெய்களுக்கு முரிய புறத்துப்பெறும் புள்ளியொடு, இக்குறுகிய மகர மெய்க்கு வரிவடிவில் உள்ளே பெறும் புள்ளியே பொருந்திய வடிவாம் என்பதைக் குறிக்கவே இச்சூத்திரம் மேலைச் சூத்திரத்தோடு இயைத்துக் கூறப்பட்டது. இச்சூத்திரம் மகரக் குறுக்கத்தைப் பற்றியதாயினும் வரிவடிவு வேற்றுமை கூறுதல் காரணமாக வேறே பிரித்துக் கூறப்பட்டுள்ளது; ஒரு பொருள் நுதலியதே சூத்திரமாதலின் என்க.

மெய்களுள் ஒன்றாகிய மகரத்தின் குறுகிய நிலையை அறிந்து கொள்வதற்கெனவே அக்காலத்தார், எல்லா மெய்களும்

பெறுதற்குரியதாய் தலைப்புள்ளியோடு குறுகிய மகரத்தின் உள்ளேயும் ஒரு புள்ளியை இட்டு வரிவடிவில் அதனைக் குறித்துப் போந்தார்கள் என்பது இச்சூத்திரத்தாற் குறிக்கப்பட்டது. ஓசை குறுகிய எழுத்தினைப் புள்ளியிட்டுக் காட்டும் முறை உண்டென்பது “மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல்” என்றதன் விதியைக் “குற்றியலுகரமும் அற்றென மொழிப’ என அடுத்த சூத்திரத்தில் மாட்டெறிந்து ‘ஈற்றுக் குற்றியலுகரமும் மெய் போலப் புள்ளியொடு நிற்கும்’ எனக் கூறுதலாற் பெறப்படும். இவ்வாறு தன்னியல்பாம் ஒரு மாத்திரையினின்றும் குறுகி அரை மாத்திரையியல்பில் நிற்கும் குற்றியலுகரம் ஈற்றில் புள்ளி பெறுதல் போலத் தன் அரைமாத்திரையிற் குறைந்த மகரமும் புள்ளி பெறுதல் இயல்பும் முறையும் ஆகும்.

இவ்வாறே மகரக் குறுக்கம் இயல்பாகிய புள்ளியொடு உள்ளேயொரு புள்ளியையும் பெறுமென்பதனை வீரசோழியம் சந்திப்படலம் 19ம் செய்யுளுள் “முன்வயிற் கால்வவ்வரின்” வருமொழி முதலில் வகரம் வந்து புணர்ந்தால் அந்த மகரமானது குறுகிக் கால் மாத்திரையாய் உட்புள்ளிபெறும்” எனப் பெருந்தேவனார் உரை கூறிப் போதலானும் நன்கறியலாம்.

மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல். (தொல். 15)

மேல் மகரத்திற்கும் மகரக் குறுக்கத்திற்கும் வரிவடிவு வேற்றுமைக்கு அறிகுறியாக மகரக்குறுக்கத்திற்கு உட்பெறு புள்ளி உருவாகும் என்றார். ஆண்டுப்புள்ளி பெறுதல் அதிகாரப் பட்டமையின், எல்லா மெய்களுக்கும் பொதுவாகிய புள்ளி பெறுதலை இதனாற் கூறுகின்றார். இஃது உயிர்மெய்யோடு தனி மெய்யிடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நூதலிற்று என்பர் உரையாசிரியர்.

(இ-ள்) மெய்களின் தன்மையாவது புள்ளிபெற்று நின்றலாம்.

எகர ஓகரத் தியற்கையும் அற்றே. (தொல். 16)

இதுவும் வரிவடிவு வேற்றுமை கூறுகின்றது.

(இ-ள்) எகர ஓகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளி பெறும் இயல்பிற்று.

பண்டைக்காலத்து எ, ஏ ஆகிய குறில் நெடில் இரண்டிற்கும் எ, என்ற வடிவும் ஒ, ஓ ஆகிய குறில் நெடிலிரண்டிற்கும் ஒ ௧௧௩.௫.

என்ற வடிவும் வரிவடிவில் வழங்கப்பட்டன என்பதும், அவற்றுள் குறிலிது நெடிலிது என்ற வேறுபாடு உணர்தற்குக் குற்றெழுத்தைக் குறிக்குமிடத்து அவ்விரண்டன்மேலும் புள்ளியிட்டெழுதினார்களென்பதும் இவ்விதியாற் புலனாம். இவ்வாறு புள்ளியிடுதல் எகர ஓகரங்களுக்கேயன்றி மெய்யூர்ந்த எகர ஓகரங்களுக்கும் உண்டென்பது தந்திவர்மன் ஆட்சியில் 4-ம் ஆண்டில் (கி.பி 800-840) திருவெள்ளறைக்கிணறொன்றில் வெட்டப்பட்ட சாசனத்து “நான் காவதெடுத்து” பெருங்கிணறு, செய்து என்ற சொற்களின் மெய்யூர்ந்த எகரங்கள் புள்ளியிட்டெழுதப் பெற்றிருத்தலால் அறியப்படும்.

மேலையிரண்டு சூத்திரங்களிலேயும் குறிக்கப்பட்ட மெய்களும் எகர ஓகரமும் புள்ளி பெறுதலாகிய விதியை, எழுத்துக்களின் உருவம் என்ற பகுதியில்,

தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகர ஓகர மெய்புள்ளி.

(நுள். 98)

என்ற சூத்திரத்தாற் கூறிப்போந்தார் நன்னூலார்.

எகரமும் ஓகரமும் புள்ளி பெறுதலைப் பின்வரும் மாத்திரைச் சுருக்க அணியமைந்த செய்யுட்களாலும் நன்கறியலாம்.

“நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம்
நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்”

“மயிர்நிறுவி மற்றதற்கோர் புள்ளி கொடுப்பின்
செயிர்நீர்மரமாகும் சென்று”

(நுள் சூ. 268 மேற்)

இதன்கண் நேரிழையார் கூந்தல், மயிர் என்பன ஒதி என்று கொள்ளப்படும். அதன்கண் ஒதி எனப் புள்ளி கொடுத்தால் ஒதி என்ற மரத்தைக் குறிக்கும். அவ்வாறே நீர் நிலையென்பது ஏரி, அதன் ஏகாரத்துப் புள்ளியிட்டால் எரி என நெருப்பை யுணர்த்தும்.

எழுத்தினது உருவத்தைக் குறிக்கவந்த நன்னூலார், மகரக் குறுக்கம், குற்றியலுகரம், இவை புள்ளி பெறுமென்று தொல்லாசிரியர் கூறிய வரிவடிவை இறந்தது விலக்கல் என்னும், உத்தியால் கூறாது விலக்கினார் போலும்.

இக்காலத்து எகர ஓகரம் என்பன, மகரக்குறுக்கம் குற்றியலுகரம் என்பனபோலப் புள்ளி பெறுதலை யொழிந்தன. எகர ஓகரங்களோடு ஏகார ஓகாரங்கட்கு வரிவடிவு வேற்றுமை

செய்ய எண்ணிய பிற்காலத்தார் குறில்களின் தலையிற் புள்ளியிடும் பழைய முறையினை மாற்றி நெடில்களின் கோட்டினைக் கீழ்விலங்கு போலச் சிறிது வளைத்தெழுதுதலை வழக்கமாகக் கொள்வாராயினர்.

புள்ளி யில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும்
ஏனை யுருவோ டுருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல வுயிர்த்த லாரே. (தொல். 17)

இஃது உயிருமெய்யுங் கூடுமாறுணர்த்துகின்றது.

(இ-ள்) எல்லா மெய்களும் புள்ளி யில்லையாம்படியாக, தத்தம் முன்னைவடிவே பின்னும் வடிவாகவே அகரத்தோடு கூடியொலித்தலும், ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலும் ஆகிய அவ்விரண்டு இயல்பினையுடைய; அவையொலிக்கு முறைமைக்கண் எ-று.

1. புள்ளியில்லையாதல்-தத்தம் முன்னை வடிவே வடிவாக அகரத்தோடுயிர்த்தல். க, ங, ய என வருதல்.

2. ஏனையுயிரோடு உருவு திரிந்து வருதலாவது, “மேலுங் கீழும் புள்ளிபெற்றும், புள்ளியுங்கோடும் உடன் பெற்றும் உயிர்த் தலாம். கி, கீ, முதலியன மேல் விலங்கு பெற்றன. கு, கூ, முதலியன கீழ்விலங்கு பெற்றன. கா, ஙா, முதலியன புள்ளி பெற்றன. “அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார்” கொ, கோ, கொ, கோ, என்பன புள்ளியுங் கோடும் உடன் பெற்றன என்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனந் திரிந் தொலிப்பவே உயிர்மெய் பன்னிரு பதினெட்டு இருநூற்றொரு பத்தாறு ஆயின.

“உயிர்மெய்” என்பதனை ஒற்றுமை கொள்வழி உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையெனவும், வேற்றுமை கொள்வழி உம்மைத் தொகையெனவுங் கொள்க” என்பர் இளம்பூரணர். ஆசிரியர், உயிர்மெய்யென்பதனை வேற்றுமைநயங் கருதியே கூறுகின்றாராகலின், உம்மைத் தொகையெனக் கொண்டார் நச்சினார்க்கினியர். சூத்திரத்தில் ‘இல்லாக’ என்பது ‘இல்லா’ என நின்றது என்பர் இளம்பூரணர்.

இங்ஙனம் மெய் உயிரோடு கூடி ஒலிக்கும் நிலையில் உயிரளவாய் அடங்கி நின்றல் காரணமாக மெய்யோசை ஆண்டுத் தோன்றாது என்பாருமுளர். “மெய்யோடியையினும்

உயிரியல் திரியா” என்பதனால், உயிர்மெய்க் கூட்டத்துத் திரியா உயிரியல்பினை விளக்கிய ஆசிரியர், அக்கூட்டத்து மெய்கள் உயிரொலி நிறையப்பெற்று அதனோடு அதன் அளவாய் அதன்முன் ஒலிக்குமியல்பின என்பதனை இச்சூத்திரத்தால் தெளிவாகக் குறித்துள்ளார்.

மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. (தொல். 18)

உயிரும் மெய்யும் கலந்து உயிரளவாய் ஒலிக்கும் பொழுது அவ்விரண்டனுள் முன்னொலிப்பதெது பின்னொலிப்பதெது என்பதனை இதனுட் கூறுகின்றார்.

(இ-ள்) மெய்யும் உயிருங் கலந்து உயிரளவாய் ஒலிக்கும் பொழுது மெய்யொலியின் பின்னரே உயிரொலி தோன்றி நிற்குமென்பதாம்.

இதனால் உயிர்மெய்க் கூட்டத்து மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நின்றல் கூறப்பட்டது.

இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் வேற்றுமை நயங்கருதி உயிர்மெய்யிலக்கணங் கூறினாராக, நன்னூலாசிரியர் பவணந்தியார், உயிர்மெய்யை ஒற்றுமைநயங்கருதி ஓரெழுத்தாகக் கொண்டு இலக்கணங் கூறுவர்.

புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை யுயிரோ டுருவு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடு மொற்றுமுன் னாய்வரும் உயிர்மெய். (நூன். 89)

“மெய் புள்ளியை விட்டு அகரத்தோடு கூடியவழி விட்டவுருவே உருவாகியும், ஒழிந்த உயிர்களோடு கூடியவழி உருவு வேறுபட்டும், தன்மாத்திரை தோன்றாது உயிர் மாத்திரையே மாத்திரையாய், அதன் வரிவடிவினது விகார வடிவே வடிவாய் உயிர்வடிவை யொழித்து, மெய்யுயிரென்னும் இரண்டிடத்தும் பிறந்த உயிர்மெய் யென்னும் பெயருடனே, ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாய் வரும் உயிர் மெய்யெழுத்து” என்பது இதன் பொருள். இதன்கண் உயிர் மெய்யை ஓரெழுத்தெனக் கொண்டு விதி கூறுவதும் அதனைச் சார்பிற்றோற்றத்து ஓரெழுத்தென அடக்கியுரைப்பதும் உயிர்மெய்யை ஓரெழுத்தாகக் கொண்டனர் பவணந்தியார் என்பதனை வலியுறுத்தும். இவரே பின்னர் எழுத்துக்களின் முதலீறுரைக்கப் போந்தவிடத்து,

நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே. (நூன். 109)

என வேற்றுமை நயங்கருதி விதி கூறிச்செல்லுதலும் நோக்கத்தக்கது.

வல்லெழுத்தென்ப, க, ச, ட, த, ப, ற. (தொல். 19)

மெல்லெழுத்தென்ப, ங, ஞ, ண, ந, ம, ன. (தொல். 20)

இடையெழுத்தென்ப, ய, ர, ல, வ, ழ, ள. (தொல். 21)

இம்மூன்று சூத்திரங்களாலும் மேற்கூறப்பட்ட மெய்களை வன்மை, மென்மை, இடைமையாகிய பிறப்பியற்பிரிவான் வேறு படுத்துகின்றார் தொல்காப்பியனார்.

வல்லென்றிசைத்தலானும் வல்லென்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தெனப்பட்டன எனவும், மெல்லென்றிசைத்தலானும், மெல்லென மூக்கு வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தெனப்பட்டன எனவும், இடை நிகரனவாகி ஒலித்தலானும் இடைநிகர்த்தாகிய மிடற்று வளியாற் பிறத்தலானும் இடையெழுத்தெனப் பட்டன எனவும் உரையாசிரியர் கூறுவர்.

வன்மையு மென்மையும் உணர்ந்தன்றி அவற்றின் இடைப் பட்ட நிலைமை யுணரலாகாமையின், இடையெழுத்தெனப் பிற்கூறப்பட்டது.

வல்லினத்துக் க, ச, த, ப நான்கும், மெல்லினத்து ஞ, ந, ம மூன்றும், இடையினத்து ய, வ இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைக்கப் பட்டனவெனவுங் கூறுவர்.

வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்ற பெயரால் வகைப்படுத்திய இவற்றை,

வல்லினங் க, ச, ட, த, ப, ற, வெனவாறே. (நூன். 68)

மெல்லினம் ங, ஞ, ண, ந, ம, ன, வெனவாறே. (நூன். 69)

இடையினம் ய, ர, ல, வ, ழ, ள வெனவாறே. (நூன். 70)

என்ற சூத்திரங்களால் முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பெயரிட்டு வழங்குவர் நன்னூலார்.

அம்மூ வாரும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை. (தொல். 22)

இது தனிமெய் மயக்கத்திற்குப் பெயர் கூறுகின்றது.

(இ-ள்) மேற்கூறியவாறு மூன்று கூறாகப் பகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும் தம்மை மொழிப்படுத்து வழங்குமியல் புளதாகுமிடத்து மெய்மயக்கென்றும் உடனிலையென்றும் இருவகையாம் ஆராயுமிடத்து எ-று.

“உயிர், மெய், உயிர்மெய், என்னும் மூன்றினையும் உறழ்ச்சிவகையான் உறழ் ஒன்பது உளவாமன்றே அவற்றுள் தனிமெய்யோடு தனிமெய் மயக்கம் ஒன்றே கூறியது என்னெனில், மற்றவற்றிற்கு வரையறையின்மையின் வரையறையுடைய தனிமெய் மயக்கமேகூறி யொழிந்தாரென வுணர்க. மெய் யென்றதனால் தனிமெய்யோடு உயிர்மெய் மயக்கமன்றி தனி மெய்யோடு தனிமெய் மயக்கமாதல் கொள்க” என்பர் இளம் பூரணர்.

உடனிலையை உடனிலை மயக்கமெனக் கூறுவர் இளம் பூரணர். “மெய்ம்மயக்குடனிலை” என்ற இவர்பாடத்தை விடுத்து நச்சினார்க்கினியர் “மெய்ம்மயங்குடனிலை” எனப்பாடங்கொண்டு மெய்மயங்கும் நிலை, உடன் மயங்கும் நிலை என ஈரிடத்தும் மயங்குநிலை என்ற சொற்களைக்கூட்டி “மெய் மயங்கு நிலை = தனிமெய் தன்முன்னர் நின்ற பிறமெய்யோடும் தன் மெய்யோடும் மயங்குநிலையும், உடன் மயங்குநிலை = அப்பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் நின்ற உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் நிலையும் என இரண்டாம்” எனப் பொருள்கூறி இச்சூத்திரம் தனிமெய் பிறமெய்யோடும் தன் மெய்யோடும் மயங்கும் மயக்கமும், உயிர்மெய் உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமும் கூறுகின்றது எனக் கருத்துரைப்பர். இவர்க்கு முன்னவராய இளம்பூரணர் கொண்ட “மெய்மயக்குடனிலை” என்ற பாடமே தொன்மை கருதி ஏற்றுக் கொள்ளப்படுவதாக லானும், உயிர்மெய், உயிர்மெய்யோடும் தனி மெய்யோடும் மயங்கும் மயக்கத்திற்கு வரையறையின்மையின் அதற்கு விதி கூறப்படுவதன்றாகலானும் அவர் கூறியவாறு மெய்ம்மயங்கு நிலை என்பதனுள் மெய் பிறமெய்யோடும் தன்மெய்யோடும் கலந்து நிற்குநிலை என்பது விளங்காமை யானும், உயிர்மெய்யை உயிரும் மெய்யும் என ஈரெழுத்தாகப் பிரித்து விதி கூறுவார் ஈண்டு ஓரெழுத்தாகக் கொண்டு உரையாராகாலனும், உடனிலையென்பதற்கு உயிருடன் நின்றல் எனக் கோடற்குரிய சொல்லின்மையானும் இளம்பூரணர் பாடமே ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும்.

ஆசிரியர் தனிமெய் பிறமெய்யோடும் மயங்குநிலையை மெய்மயக்கு எனவும், தனிமெய் தன்மெய்யோடு மயங்கி நிற்கும் நிலையை உடனிலை யெனவும் இச்சூத்திரத்திற் பகுத்துரைத்தல் காணலாம்.

மொழியிடை நிற்கும் எழுத்துக்களின் மயக்கம் உணர்த்தப் போந்த நன்னூலார், உயிருடன் உயிர்க்கு மயங்குந் தன்மையின்மையின் அதனையொழித்து மெய்யுடன் மெய் மயங்குதலும் உயிரும் மெய்யும் மாறி மயங்கலுமாகிய இவ்விரண்டினையும் இடைநிலை மயக்கத்தில் உணர்த்த எடுத்துக்கொண்டார்.

க, ச, த, ப, வொழித்த ஈரேழுள் கூட்டம்
மெய்மயக் குடனிலை ரழவொழித் தீரெட்
டாகும் இவ்விருபான் மயக்கும் மொழியிடை
மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே. (நூன். 110)

(இ-ள்) மெய் பதினெட்டனுள் க, ச, த, ப, என்னும் நான்கும் ஒழித்தொழிந்த பதினான்கு மெய்யும், பிற மெய்களோடு கூடுங்கூட்டம் வேற்றுநிலை மெய்ம் மயக்கமாம். ர ழ என்னும் இரண்டு மொழித்தொழிந்த பதினாறு மெய்யும் தம்மொடு தாம் கூடுங் கூட்டம் உடனிலை மயக்கமாம். இவ்விரண்டு பகுதி மயக்கமும் மொழியிடை வரும். உயிருடன் மெய்யும் மெய்யுடனுயிரும் மாறி உயிரும் மெய்யுமாக மயங்கும் மயக்கத்திற்கு வரையறையில்லை; வேண்டியவாறே மயங்கு மென்பதாம்.

இதன்கண் பவணந்தியார், உயிரும் மெய்யும், மெய்யும் உயிரும் மாறி மயங்கு மயக்கத்திற்கு அளவின்றெனக்கூறி, இடை நிலையாக மெய்களை ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறே மெய்மயக்கு, உடனிலைமயக்கம் என இருவகைப் படுத்துப் பெயர் கூறினார்.

இச்சூத்திரத்தால் மெய் மயங்குங்காற் க, ச, த, ப, என்னும் நான்கும் தம்மொடு தாமே மயங்குமெனவும், ர, ழ, என்னும் இரண்டும் தம்மொடு பிறவே மயங்குமெனவும், ஒழிந்த பன்னிரண்டும் தம்மொடு தாமும் பிறவும் மயங்குமெனவும் பெற்றாம்.

இவ்விருவருங் கூறிய மெய்ம்மயக்கத்தினைப் பிற்காலத்து உரையாசிரியர்கள் வேற்றுநிலை மெய்ம்மயக்கமெனவும் உடனிலையினை உடனிலை மெய்மயக்கமெனவும் பெயரிட்டு

வழங்குவார். மெய்மயக்கு - தனிமெய் முன்னர்ப் பிறமெய் வந்து மயங்கும் (வேற்றுநிலை) மெய்மயக்கம். இதனை ஏழு சூத்திரங்களால் தொல்காப்பியனார் விரித்துக் கூறுவர்.

ட, ற, ல, ள, வென்னும் புள்ளி முன்னர்க்
க, ச, ப, வென்னு மூவெழுத் தூரிய. (தொல். 23)

(இ-ள்) ட, ற, ல, ள, என்ற நான்கு மெய்களின் முன்னர்க் க, ச, த, ப என்னும் மூன்று எழுத்துக்களும் தனித்தனி வந்து மயங்குவனவாம்: எ-று.

அவற்றுள்,
ல, ள ஃகான் முன்னர் யவவுந் தோன்றும். (தொல். 24)

(இ-ள்) முற்கூறிய நான்கனுள் லகார ளகாரமாகிய மெய்களின் முன்னர்க் க, ச, ப க்களேயன்றி யகரவகரங்களும் வந்து மயங்கும்.

இவ்விரு சூத்திர விதியையும் நன்னூலார்,

ட, ற, முன் க, ச, ப, மெய்யுடன் மயங்கும். (நன். 113)

ல, ள, முன் க, ச, ப, வ, ய, வொன்றும்மே. (நன். 117)

என்ற இரு சூத்திரங்களால் கூறினார்.

ங, ஞ, ண, ந, ம, ன, வெனும்புள்ளி முன்னர்த்
தத்த மிசைசக ளொத்தன நிலையே. (தொல். 25)

(இ-ள்) மெல்லின மெய்கள் ஆறன் முன்னரும் முறையே அவற்றவற்றிற்கு இனமொத்த வல்லின மெய்கள் வந்து மயங்கும்.

அவற்றுள்
ண னஃகான் முன்னர்க்
க, ச, ஞ, ப, ம, ய, வவ் வேழுமுரிய. (தொல். 26)

(இ-ள்) ணகார னகாரமெய்களின் முன் அவற்றிற்கின மாகிய வல்லினமெய்யே யன்றிக் க, ச, ஞ, ப, ம, ய, வ, ஆகிய ஏழு மெய்களும் வந்து மயங்குவனவாம்.

ஞ, ந, ம, வ, வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிறறன் மெய்பெற் றன்றே. (தொல். 27)

(இ-ள்) ஞ, ந, ம, வ, என்னும் நான்கு மெய்களின் முன்னர் யகரமெய் வந்து மயங்கும்.

மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். (தொல். 28)

(இ-ள்) மகரமாகிய மெய்யின் முன்னர்ப் பகர யகரங்களை யன்றி வகரமும் வந்து மயங்கும்.

இந்நான்கு சூத்திர விதிகளையும் நன்னூலார்,

ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே. (நுன். 111)

ஞ நமுன் றம்மினம் யகரமொ டாகும். (நுன். 112)

ணனமுன் னினங் கச சூபமய வவ்வரும். (நுன். 114)

மம்முன் பயவ மயங்கு மென்ப. (நுன். 115)

என்ற நான்கு சூத்திரங்களால் குறிப்பிடுவர்.

ய, ர, ழ வென்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். (தொல். 29)

(இ-ள்) ய, ர, ழ, என்னும் மெய்களின் முன்னர் மொழிக்கு முதலாகும் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, என்னும் ஒன்பது மெய்களும், முதலாகாத ஙகர மெய்யும் வந்து மயங்கும்.

நன்னூலார் முதலாகாத ஙகரம் அவ்வையொட்டி முதலாகுமெனக் கொண்டாராதலின் இவ்விதியை,

ய, ர, ழ, முன்னர் மொழிமுதன் பெய்வரும், (நுன். 116)

என்ற சூத்திரத்தாற் சுட்டினார்.

ஆசிரியர் தொல்காப்பியனார் பின்னிிற்கும் மெய்களைத் தொகுத்து இவை இவற்றின் முன் மயங்குமெனச் சூத்திரம் செய்தலும், நன்னூலார் முன்னிற்கு மெய்களைத் தொகுத்து அவைகளொடு இன்னின்ன மெய்கள் வந்து மயங்குமெனக் கூறலும் இவ்விருவர் செய்த சூத்திரங்களையும் நோக்கிற் புலனாம்.

மெய்ந்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்தும்
தம்முன் தாம் வருஉம் ர ழ வ ல ள் கடையே. (தொல். 30)

இது நிறுத்த முறையானே உடனிலை மயக்கமாமாறு கூறுகின்றது.

(இ-ள்) பொருள் நிலைமையைக் கருதின் எல்லா மெய்களும் தம்முன் தாம் வந்து மயங்கும்; ரகர ழகரங்கள் அல்லாத விடத்து எ-று.

மெய்ந்நிலைச்சுட்டின் என்றதனால் தனிமெய்முன்னர் உயிரேறிய மெய் வருமெனக்கொள்க. எல்லாமென்றது ரகர ழகர மொழிந்தவற்றை. இவ் வுடனிலைமயக்கத்தை நன்னூலார்,

ர ழ வ ல ள் ன தம்முற் றாமுட னிலையும். (நுன். 118)

என்றதனாற் குறிப்பிட்டார்.

அ, இ, உ, அம்மூன்றுஞ் சுட்டு.

(தொல். 31)

இது குற்றெழுத்தென்றவற்றுள் சிலவற்றிற்கு வேறொர் குறியீடு கூறுகின்றது.

(இ-ள்) அ, இ, உ, என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியினையுடைய எ-று.

இதுவும் இதற்கடுத்த சூத்திரமும் எழுத்தாம் தன்மையின்றி மொழிநிலைமைப்பட்டு நின்றலின் மொழி மரபினைச்சார வைத்தார் என்பர் உரைகாரர்.

சுட்டியறியப்படும் பொருளை யுணர்த்தலின் சுட்டென்பது காரணப்பெயர்.

அக்கொற்றன், இக்கொற்றன் உக்கொற்றன் எனவரும் அ, இ, உ என்ற மூன்றெழுத்தும் மொழி முதலிலே தனியே நின்று சுட்டுப்பொருளை யுணர்த்தி நின்றல் மேற்காட்டிய உதாரணங்களாற் புலனாம். ஆசிரியர் தனியே சுட்டு என்ற பெயரைக் குறிப்பிடும்போதெல்லாம் இம்மூன்றெழுத்தைத் தவிர வேறொன்றையுஞ் சுட்டாமையும் இதனை வலியுறுத்தும்.

இவ்வாறு நன்னூலாரும் அ, இ, உ, இம் மூன்றெழுத்தும் மொழிமுதற்கண் புறத்தே தனித்துச் சுட்டுப் பொருளுணர்த்த வரிற் சுட்டெழுத்தாமென்பதனை,

அ இ, உ ம்முதற் றனிவரிற் சுட்டே.

(நன். 66)

என்பதனாற் குறிப்பிட்டார்.

இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாரும், உரைகாரரும், பவணந்தியாரும், மயிலைநாதரும் மொழிக்கு முதலில் தனித்துச் சுட்டுப் பொருளுணர்த்திவரும் அ, இ, உ, என்ற இம் மூன்றையுமே ஈண்டுச் சுட்டெனப் பெயர் கூறினாராகப் பின் வந்த நன்னூலுரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் “முதலெனப் பொதுப்படக் கூறினமையாற் புறத்தும் அகத்தும் வருதல் பெற்றாம்” எனக்கொண்டு, ஆசிரியர் கூறிய ‘தனிவரின்’ என்றதனையும் நோக்காது, “அவன் என்பதன் கண் அகரம், அறம் என்பதன் கண் அகரம் போலப் பின்னெழுத்துக்களோடு தொடர்ந்து நின்று ஒரு பொருளை யுணர்த்தாது, மலையன் என்பதன்கட் பகுதிபோல வேறு நின்று சுட்டுப் பொருளுணர்த்த லின் அகத்துவரும் இதனையும் தனிவரின் என்றார்” என அமைதி கூறி, அவன் இவன் உவன் என்ற பெயரையும் உதாரணங் காட்டினர். அவர்கள் அகத்து வருவதாகக்கொண்ட

இவ்வுதாரணத்தின்கண் சுட்டெழுத்தும் சுட்டப்படும் பொருளும் அக்கொற்றன் என்றவிடத்துப் போல வேறு நில்லாது ஒருபெயர்ப்பட்டு நின்றலான் அ, இ, உ முதலிய எழுத்துக்கள் இதன் முதற்கண் மலையன் என்பதன்கட் பகுதி போல பிளவுபட்டுத் தனியே நின்றன எனக் கொள்ளல் பொருந்தாது. ஆசிரியர் தொல்காப்பியனார் சுட்டு என்ற பெயரினை அ, இ, உ என்ற எழுத்துக்களுக்கே இட்டு வழங்கினார். அவையடியாகப் பிறந்த பெயர்களைச் 'சுட்டுப் பெயர் சொல்கினவி சூ, 37, 38) எனக் குறிப்பிட்டு வழங்குவர்,

அவன், இவன், உவன்,	அவள், இவள், உவள்,
அவர், இவர், உவர்,	அது, இது, உது,
அஃது, இஃது, உஃது,	அவை, இவை, உவை,
அவ், இவ், உவ்	

என்றாங்குப் பல திறப்படுத்துப் பெயரியலுள் (சூ, 8, 13) வழங்கியுள்ளார். அ, இ, உ, என்பனவற்றைக் குறிக்கும்போது சுட்டு என்ற சொல்லை வழங்கியும், அது, அவ் முதலியவற்றைக் குறிக்கும்போது சுட்டுமுதலுசரம் சுட்டு முதலாகிய வகரவிற்றுதி என்று கூறிச் சுட்டடியாகப் பிறந்ததெனக் குறிப்பிட்டும்' செல்லுதல் நோக்கத்தக்கது.

ஆ, ஏ, ஓ அம்மூன்றும் வினா. (தொல். 32)

இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.

(இ-ள்) ஆ, ஏ, ஓ என்ற மூன்றும் வினா என்னும் பெயரினையுடைய எ-று.

வினாப்பொருளுணர்த்தலின் வினாவாயிற்று. உண்கா உண்கே, உண்கோ என வரும். ஆசிரியர் ஈண்டு ஆ, ஏ, ஓ, என எழுத்தாம் நிலையில் நின்று வினாப்பொருள் உணர்த்திவரும் மூன்றனையும் வினாவெனக் குறியிட்டுரைத்தார். சொல்லாம் நிலைமையில் நின்று யாவன், யாவள், யாவர், என உயிர்தினைக் கண்ணும், யாது, யா, யாவை, என அஃறிணைக்கண்ணும் பெயராகவும், உயிர்தினைக்கண் யார் எனவும் அஃறிணைக்கண் எவன் எனவும் வினா வினைக்குறிப்பாகவும் வருவனவற்றை முறையே சொல்லதிகாரத்துப் பெயரியல் வினையியல் இவற்றிற் கூறிப் போந்தார். எவ்வயின் எதோளி என எகர முதலாக வயின் என்பதும் இகரவிகுதியும் ஒட்டி யொருசொல்நீர்மைப்பட்டு இடப்பொருளுணர்த்தி இங்ஙனம் வினாவாய் நிற்கும் இடைச்

சொற்களை வினாவெனத் தழுவினார் (எழுத்து 159, 334). இவை சொன்னிலைமைப்பட்டு வினாப்பொருளுணர்த்தி நின்றலின் எழுத்தாம் நிலைமையில் நின்று ஈண்டுப் புணர்ச்சிக்கட்படும் ஈற்று வினாவாகிய ஆ, ஏ, ஓ, என்றவற்றுள் இயைத்துரைக்கப் படலாயின.

“ஒன்றறிசொன்முன் யாதென் வினாவிடை” (தொல். 172)

“யாவென்வினாவு மாயியல் திரியாது” (தொல். 175)

“யாவென் வினாவி னையெனிறுதி” (தொல். 178)

என இவ்வதிகாரத்தும் வினாவெனக்கொண்டு, யாவன், யாவள், யாவர், யா, யாவை. எனப் பெயரியற்கண்ணும்,

யாஅ ரென்றும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே (தொல்-வினை. 13)

அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கும்
ஓக்குமென்ப எவனென் வினாவே. (தொல்-வினை. 22)

என வினையியற்கண்ணும் எடுத்துரைத்தமையால் வினாச் சொல்லை வினாப்பெயர், வினா வினைக்குறிப்பு என இருவகைப் படுத்தினாரென்பதறியலாம். ஈண்டுக் குறிப்பிட்ட ஆ, ஏ, ஓ மூன்றும் இருதிணையைம்பாற் பெயரிறுதிகளோடுஞ் சேர்ந்து வினாப் பொருளுணர்த்தி நின்றலும், சொன்னிலைப் பட்டுவரும் யாவன் முதலிய பெயரும், வினாவினைக்குறிப்பும் அவ்விருதிணையுள் ஒன்றாய் ஒருபாற் பொருளின்கண் நின்றலுங் கொண்டு, இவை பொருளானும் வேறுபாடுடைய என்பது அறியப்படும். இனி எவ்வயின் எதோளி முதலியவை எகரத்தை முதலாகக் கொண்டு வரினும் வயின் என்னும் சொல்லும் இகர விசுவயும் பெற்று ஒரு சொல்லாய் நின்று இடப்பொருளுணர்த்தி வினாவாய் வருதலின் இடைச்சொல்லாயின.

இனி இளம்பூரணர் இச் சூத்திரத்தில் “தன்னின முடித்தல் என்பதனால் எகரமும் யகர ஆகாரமும் வினாப்பெறுமெனக் கொள்க” எனத் தழுவிக்கொண்டார். இக்கருத்தேபற்றி நன்னூலாரும்,

எ, யா, முதலும் ஆ, ஓ ஈற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே,

(நன். 67) -

எனச் சூத்திரஞ் செய்தனர்.

(இச் சூத்திரத்தில் ஆசிரியர் பவணந்தியார் வினாவாக வருமெனக்கூறிய ஆ, ஏ ஓ ஆகிய ஈற்று வினாவில் ஏமுதலினும் வருமெனக் குறிப்பிட்டது, ஏது என்பது முதலாக வரும் பிற காலத்து வழக்கு நோக்கியாதல் வேண்டும்)

பவணந்தியார் கூறியவாறு எகரம் வினாவாய் வருமென்றால், அ, இ, உ என்றவற்றைச் சுட்டெனக் குறிப்பிட்ட ஆசிரியர் எகரத்தையும் வினாவென அடக்கிக் கூறியிருப்பார். உயிர்மயங்கியலில் அ, இ, உ என்றவற்றிற்கு அவ்வவ்வற்றின்கண் புணர்ச்சி விதி கூறிய ஆசிரியர், எகரம் தனி நின்று வினாப் பொருளுணர்த்துமாயின் அதனையும் எகர வீற்றுள் எடுத்துக் கூறிப் புணர்த்திருப்பார். அவ்வாறெடுத்தோதாமையானும் “சுட்டுமுதல் வயின்” என்றாற் போல ‘எகர முதல்வயின் என’ எழுத்தேபற்றிக் கூறி எகர இகரம் முதலியவைகளோடு கூடி ஒரு சொல்லாகிய நிலையிலேயே, அவ்விடைச் சொல்லை வினாவெனக் குறிப்பிட்டுச் சேறலானும், எகரமொன்றே மொழி முதற்கண் தனித்து நின்று வினாப் பொருளுணர்த்திற்றென்றல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று என்க.

இனி அஃறிணைப்பன்மைப் பெயராய் நின்று வினாப் பொருளுணர்த்தும் யா என்னும் வினாப் பெயரினை மொழி முதலினின்றும் வினாப்பொருளுணர்த்தும் வினா எழுத்தாகக் கொண்டு, இரு திணையம்பாற் பெயரினும் வினையினும் பின்னின்று வினாப்பொருளுணர்த்தும் எழுத்துக்களோடு இயைத்துரைத்தல் பொருந்தாது. அன்றியும் யாவொன்றனை வினா வெழுத்தாகக் கொண்டு அதனோடு துவ்விகுதியும் வைவிகுதியும் சேர்ந்து யாது, யாவை என ஆயிற்றெனக் கொள்ளின், யா என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராகக் கொண்ட தொல்காப்பியனார் கருத்தோடு முரணி, யா என்பது ஐம்பாற்கு முரித்தெனப் பொருள்படுதலானும், ஐம்பாற்குமுரிய யாவென்பது இலக்கியங்களிலும் வழக்கிலும், அஃறிணைப் பன்மைப் பொருளுணர்த்தி நின்றலானும் ஆசிரியர் கருத்து அஃதன்றென்க.

இனி, எ, என்பதனைத் தனியே வரும் வினாவெழுத்தாகக் கொண்டு எப்பொருள் என்றும், உயர்திணைக்கண் அன் விகுதி பெற்று எவன் என்று ஆண்பாலுணர்த்தியும் நிற்குமெனக் கொள்வர் பிற்காலத்து உரையாசிரியர்கள்.

“எப்பொருளாயினும்” என்ற தொல்காப்பியச் சூத்திரத் தொடர்க்கு எகரத்தைத் தனியே வந்த வினாவெழுத்தாகப் பிரித்து “எந்தப் பொருளாயினும்” எனப் பிற்காலத்தார் போலப் பொருளுரையாது “யாதானு மொரு பொருளையாயினும்” எனச் சேனாவரையர் கூறிப்போதலால் யாதுபொருளாயினும் என்பதே எப்பொருளாயினுமென ஒரு மொழியாய்த் திரிந்து நின்றதென்பது அவர் கருத்தாதலறியலாம்.

எவன் என்ற வினா உயர்திணைக்கு உரித்தன்றென்பதை “அஃதேல் நுமக்கிவன் எவனாம்” என உயர் திணைக்கண்ணும் வருமாலெனின், ஆண்டு அது முறைபற்றி நின்றலின் அஃறிணைக்கண் வந்ததெனவே படுமென்பது. அஃதேல் நுமக்கிவன் என்ன முறையனாம் என்பதல்லது, என்ன முறையாம் பொருந்தாதெனின், என்ன முறை யென்பது ஆண்டு முறைமேல் நிலலாது ஒற்றுமை நயத்தான் முறையுடையோன்மேல் நின்றலின் அமையுமென்க” என வினாவிடைகளான் வழ்புறுத்தினார். ஈண்டு எவன் என்பது அஃறிணையிருபாற்குமுரிய வினாவினைக் குறிப்பாம். அஃறிணை வினாவாய் வரும் எவன் என்னும் வினைக் குறிப்புச் சொல்லே அத்திணைக்கட் பெயராகவும் ஆசிரியர் காலத்திற்குப்பின் வழங்கத் தொடங்கியது. இப்பெயர்ச்சொல் “இன் சொலினி தீன்றல் காண்பா நெவன் கொலோ-வன்சொல் வழங்குவது” எனத் திருக்குறளினும் வழங்குகிறது. இதைப்பற்றி “எவனென்பதோர் பெயருமுண்டு; அஃதிக்காலத்து என்னென்றும் என்னையென்றும் பெயருமுண்டு; அஃதிக்காலத்து என்னென்றும் என்னையென்றும் நிற்கும்” எனச் சேனாவரையர் கூறுதலால், எவன் என்னும் அஃறிணை வினாப்பெயர் பிற்காலத்து என், என்னை, என்று திரிந்து வழங்கப் பெற்றது என்பதும் பெற்றாம். சேனாவரையர் எவன் என்பதனை ஆசிரியர் கருத்தாக வினைக் குறிப்பெனக் கொண்டு அச்சொல் உயர்திணை குறிப்பதன்று என வற்புறுத்திக் கூறினமையானும், யாவன் என்பது முதலாக உயர்திணை வினாப்பெயரைக் குறிப்பிட்டுச் சென்ற தொல்காப்பியனார், தங்காலத்து எவன் என்ற வினா உயர்திணை ஆண்பாலைச் சுட்டி நிற்குமாயின் அதனைக் கூறாதிரார் ஆகலானும் அவர்காலத்து எவன் என்ற சொல் உயர்திணை வினாப் பெயராய் நின்றதன்றென்பது புலனாகும்.

ஆசிரியர் காலத்துக்குப் பின்னர் யாது யாவை யென்பன முறையே எது, எவை எனவும், யாவன், யாவள், யாவர் என்பன முறையே எவன், எவள், எவர், எனவும் திரிந்து வழங்கினவாதலால் உரையாசிரியரும் நன்னூலாரும், எகரத்தை வினாவெழுத்தாகத் தழுவிக்கொண்டனர் போலும். இங்ஙனம் யாது முதலியவற்றின் யா என்னும் உயிர்மெய் எகரமாகத்திரியும் முறைமைத் தென்பதை யான் யாம் என்பவற்றின் முதல் யகர மெய்கெட்டு ஆகாரம் எகரமாகத் திரிந்து என், எம், என நிற்கும் எனக்கிளந்த அவற்றின் இயல்பான் உணர்ந்து கொள்ள வைத்தார் ஆசிரியர். ஆதலான் அவ்வியல்பு முறைபற்றியே அச்சொற்களின் யகர ஆகாரம் எகரமாகத் திரிந்ததெனக் கொள்ளல் பொருத்தமுடைத்து.

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.

(தொல். 33)

இஃது எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையில் நீண்டு நிற்குமிடம் இதுவெனக் கூறுகின்றது.

(இ-ள்) எழுத்துக்கள் தமக்குச் சொன்ன அளபினைக் கடந்தொலித்தலும், ஒற்றெழுத்துக்கள் அரை மாத்திரையின் நீண்டொலித்தலும் உளவென்பர் ஆசிரியர். அங்ஙனம் உளவாதலும் குரல் முதலிய ஏழிசையோடு பொருந்திய நரம்பினை யுடைய யாழினது இசை நூலிடத்தன எனச் சொல்லுவர் புலவர் என்று.

ஒற்றிசை நீடலுமெனவே முன்னர் அளபிறந்துயிர்த்தலும் என்ற விதி ஒற்றல்லாத உயிரெழுத்துக்களுக்கென்பது பெறுதும். ஒற்றிசை நீடலும் 'உள என்றது, அந்நீட்டிப்பு ஒரு தலையன் றென்பது விளக்கிற்று' என்பர் இளம்பூரணர். இசையின் அளவிறந்திசைக்குங்கால் உயிர் பன்னிரண்டு மாத்திரையீறாகவும், ஒற்று (மெய்) பதினொரு மாத்திரையீறாகவும் இசைக்கு மென்பர் இசை நூலார் அவர் கொள்கையை இயற்றமிழாசிரிய ராகிய இவர் "பிறநூன் முடிந்தது தானுடம் படுதல்" என்னும் உத்தியாற் றமுவினார். இசைநூலிடத்து எழுத்துக்கள் தத்தம் மாத்திரையினைக் கடந்தொலித்தலோடு விளி பண்டமாற்றுதல் முதலியவற்றின்கண்ணும் அவை அங்ஙனமிசைக்கு மெனக் கொண்டு,

ஆவியு மொற்று மளவிநந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்,

(நுந். 99)

எனச் சூத்திரம் செய்தனர் நன்னூலார்.

இனி இச்சூத்திரத்து ஆதியென்றமையான் நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் தூரக்குஞ் சொல்லாகிய 'நாவல்' என்பதன் கண்ணும் குறிப்பிசை, முறையீடு, புலம்பல் முதலியவற்றின் கண்ணும் உயிரும் ஒற்றும் அளபிறந் திசைக்கு மெனக் கொண்டார் பின் வந்த உரைகாரர்.

நச்சினார்க்கினியர் 'அளபிறந்துயிர்த்தலும்' என்னுஞ் சூத்திரத்தில் 'இசையொடுசிவணிய' என்பதற்கு "இசைத்தலோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்கண்" எனப் பொருள்கூறி, உயிரும் ஒற்றும் செய்யுட்கண் அளபிறந்திசைக்குமெனக் கொண்டார். இசையொடு சிவணிய என்ற சொற்றொடர், நரம்பின் மறைய என்பதன் அடைமொழியாகலானும், தன்னூலே பற்றாகப் பிறநூற்கு வருவதோர் இலக்கணங் கூறுதற்கு எடுத்துக் காட்டாகப் பேராசிரியர் இதனைக் குறிப்பிடுதலானும் அது கருத்தன்றென்க.

2. மொழிமரபு

மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபெனப்பட்டது என இளம்பூரணரும், எழுத்தானாம் மொழியது மரபு உணர்த்துகின்றமையின் இவ்வோத்து மொழி மரபெனக் காரணப் பெயர்த்தாயிற்றென நச்சினார்க்கினியரும் கூறுவர். எழுத்துக்களுக்கு மொழியிடையுளதாம் அடிப்பட்ட இயல்பினை ஆசிரியர் இவ்வியலான் உணர்த்துகின்றாரென்பது கொள்ளத்தகும். இவ்வியலுட் கூறுகின்ற இலக்கணம் தனி நின்ற எழுத்திற்கன்றி மொழியிடையெழுத்திற்கென இளம்பூரணர் கூறுவர்.

இவ்வியலாற் கூறப்படுவன குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்னும் சார்பெழுத்திலக்கணம், உயிரளபெடை, மொழியாக்கம், மெய்களினியக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், போலி, ஐகாரக்குறுக்கம், மொழி முதலெழுத்துக்கள், மொழிக்கீறாமெழுத்துக்கள் ஆகிய இவைகளாம் இவையெல்லாம் மொழியிடை வைத்துணரத் தக்கனவாதலின் ஈண்டுணர்த்தப்பட்டன.

மொழியிடைச்சார்த்தி யுணரப்படுவன ஆகலானும், ஒரு வாற்றான் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் இவை நூன்மரபையடுத்து மொழிமரபின் முதற்கண் விளக்கப்பட்டன. சார்ந்து வருதலை மரபாகவுடைய மூன்றற்கும் “அவைதாம், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்” என முன்னருரைத்த முறையே ஈண்டு இலக்கணம் கூறுகின்றார். அம்மூன்றும் ஒரு மொழி புணர்மொழி ஆகிய இரண்டிடத்தும் வருமெனக் கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றியலுகரம் புணர்மொழிக் குற்றியலுகரம், ஒருமொழியாய்தம், புணர் மொழியாய்தம், என ஆறாகப் பிரித்து முறையே 34 முதல் 39 வரை உள்ள சூத்திரங்களில் உணர்த்தி 40-ல் அவ்வொருமொழி யாய்தத்திற் கோர் இலக்கணங் கூறியுள்ளார்.

குற்றிய லிகரம் நின்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வருஉ மகர மூர்ந்தே. (தொல். 34)

இஃது ஒருமொழிக்கண் குற்றியலிகரம் நிற்குமாறு கூறுகின்றது.

(இ-ள்) ஒருமொழிக் குற்றியலிகரம் தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்கும் சொற்குப் பொருந்தவரும் உரையசைச் சொல்லாகிய ‘மியா’ என்னும் சொல்லின் சினையாகிய ‘யா’ வென்னும் உறுப்பின் மேலதாய் மகரவொற்றினை யூர்ந்து நின்றலைவேண்டும் ஆசிரியன் எ-று.

(உ-ம்) கேண்மியா என வரும்.

மியாவென்னுஞ் சொல் இடம், மகரம் பற்றுக்கோடு; ‘யா’ என்பதும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு.

புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே
யுணரக் கூறின் முன்னர்த் தோன்றும். (தொல். 35)

இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென் கின்றது.

(இ-ள்) அக்குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணன்றி இரு மொழி தம்முட் புணர்தலியன்ற நிலைமைக்கண்ணும் குறுகலுரித்து. அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத் தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும் எ-று

‘குறுகலும்’ என்புழி உம்மை, புணரியல் நிலையிடையும் என மாற்றியுரைக்கப்பட்டது.

“யகரம் வரும்வழி யிகரங்குறுகும், உகரக் கிளவி துவரத்தோன்றாது” (410) என்ற சூத்திரத்து அறுவகைக் குற்றிய லுகரவற்றின் முன்னும் யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகர வெழுத்து முற்றத் தோன்றாது; ஆண்டோர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும்” எனக்கூறிய விதியை ஈண்டுச் சுட்டினார். இது மொழி வாமென்னும் உத்தி

(உ-ம்) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது எனவரும். யகரம் இடம், உகரஞ் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு.

இவ்விருவகைக் குற்றியலிகரத்தையும் நன்னூலார்,

யகரம் வரக்குற ஞுத்திரி யிகரமும்

அசைச்சொன் மியாவி னிகரமங் குறிய.

(நூன். 93)

என்பதனால் தொகுத்தோதினார்.

ஆற்றற்குக் குற்றியலுகரமும் யகரம் வரும்வழி யிகரமாகத் திரியுமென்பர் பவணந்தியார். “யகரம் வரக்குறள் உதிரியிகரம்” என்பது காண்க. குற்றுகரங்கெட்டு இகரந் தோன்றுமென்பதே தொல்காப்பியனார் கருத்தாகும்.

நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங்

குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே.

(தொல். 36)

இஃது ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக் கோடுங் கூறுகின்றது.

(இ-ள்) நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழி யிறுதியிலும் வரும் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து குற்றியலுகரம் நின்றலை வேண்டும் ஆசிரியன்.

நிற்றல் வேண்டும் என்பது ஈண்டும் கூட்டப்பட்டது என்பர் உரைகாரர்.

‘நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாதலும் கூறியவாறாயிற்று’ என்பர் இளம் பூரணர்.

நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொரு மொழி யெனப் பெயர் தந்தும், தொடர்மொழியீற்றினை உயிர்த் தொடர். இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐவகையாக்கியும் பின்னர்க் கூறுவர் ஆசிரியர் (கு. 409). இவ்வாறே நன்னூலாரும்,

நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடை
தொடர்மொழி யிறுதி வன்மையு ருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே, (நன். 94)

என்பதனாற் குற்றுகரத்தை அறுவகையாக்கிக் கூறுவர். தொடர்மொழியென்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார் “இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி” யெனக்கொண்டது போலன்றிப் பவணந்தியார் ஈரெழுத்து ஒரு மொழியையும் தொடர்மொழியாகக் கொண்டாராதலான் பிறமேற்றொடர்தல் நெடிலுக்கில்லையென்பதுபட நெடிலை ஒடுக்கொடுத்துப் பிரித்தல் இன்றியமையாதாயிற்று.

இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே
கட்பா டறிந்த புணரிய லான. (தொல். 37)

இது குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) அக்குற்றியலுகரம் புணர்மொழி யிடைப்படின் குறுகுமிடமும் உண்டு; அதன் புணர்ச்சி முறைமையறியும் குற்றியலுகப் புணரியலுள் என்பதாம்.

இடைப்படினுங் குறுகுமென உம்மையை மாற்றி யுரைப்பார் இளம்பூரணர். இடன் என்றதனால் இக்குறுக்கம் சிறுபான்மையென்க.

இடைப்படிற் குறுகுமிடத்தைக் குற்றியலுகரப்புணரியலுள் “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லையிற்கை நிலையலுமுரித்தே” என்பதனாற் சுட்டினார் ஆசிரியர். ‘இச்சூத்திரம் குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகி வருமென்கின்றது எனக் கருத்துரைத்து, அவ்வுகரம் ஒரு மொழியுள்ளறிப் புணர்மொழி யிடைப்படின் தன் அரைமாத்திரையினுங் குறுகுமிடனுமுண்டு; அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப்பெறுவதெனின் அதன்புணர்ச்சி முறைமையறியுங் குற்றியலுகரப் புணரியலுள்;’

எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். இங்ஙனங் கொண்டாலன்றி இச்சூத்திரம் புணர்மொழிக் குற்றியலுகரத்தை யுணர்த்திற்றென்றல் பொருந்தாது. உகரங் குறுகுமிடம் ஈரெழுத்தொருமொழி முதல் அறுவகையிடம் எனக்கூறிப் போந்த ஆசிரியர், அது புணர்மொழியிடைப்படி தன் அரைமாத்திரையினுங் குறைந்து ஒலிக்குமிடத்தைப் புணர் மொழிக் குற்றியலுகரமாகவுரைத்துச் செல்லுதலே பொருத்த முடைத்து.

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும், எல்லா விறுதியும் உகரம் நிறையும்” எனப்பாடங்கொண்டு, ஆறு தொடரின் கண்ணும் குற்றியலுகரம் வருமெனப் பொருள் கொள்ளாது. ஒரு மாத்திரையில் குறுகாது நிற்குமெனப் பொருள் கொண்டு, அவ்வாற்றான் எல்லா இறுதிக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிக்கொலிக்குமெனவும் வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து முற்கூறிய அரைமாத்திரையாகிய பழைய இயல்பின் கண்ணே நின்றலும் உரித்து எனவும் கூறி, இச்சூத்திரம் தன்னியல்பாகிய அரை மாத்திரை பெற்றுச் சிறுபான்மையாய் வருமிடத்தையே சுட்டிற்றெனவும் கொள்வர் இளம்பூரணர். ஒருமொழிக் கண்ணுந் தம் அரை மாத்திரை யியல்பினவாய் வருங் குற்றிய லுகரங்களை அரைமாத்திரையின் மிக்கொலிப்பன எனக்கோட லும், வல்லொற்றுத்தொடர்மொழி வல்லெழுத்து வருமிடத்து அரை மாத்திரையிற் சிறிது குறைந்தொலிப்பனவற்றை அரை மாத்திரையியல்பாக ஒலிக்குமெனக்கோடலும் வழக்கிற்கும் விதிக்கும் பொருந்தாவாம். ஆசிரியர் ‘அவ்வியல் நிலையுமேனை மூன்றே’ என்பதனால் குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை யியல்பெனக் கூறினார். வல்லொற்றுத்தொடர் மொழி வல்லெழுத்து வருவழியல்லது அரைமாத்திரை பெறாது மிக் கொலிப்பனவாயின் ஆசிரியர் அரைமாத்திரை பெறுமென விதிப்பதற்கு இன்றியமையாமை எதுவுமில்லை. அதனால் ஆசிரியர் கருத்துப்படி ஆற்றிக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிகாது இசைக்குமென்பதே பொருத்தமுடைத்து. இச்சூத்திரத்தில் இடைப்படிற் குறுகுமிடத்தைச் சிறுவரவிற் றெனச் சுட்டினமையாலும் ஒருமொழியிடத்தே அரைமாத்திரை பெற்று நிற்பன் வல்லெழுத்து முதன்மொழி வருவழிக் குறுகு

மெனக் குற்றியலுகரப் புணரியலுள் கூறினமையான் அவ்வரை மாத்திரையிற் குறுகுமென்பதே அச்சுத்திரக் கருத்தாகலானும் நச்சினார்க்கினியர் உரைத்த உரையே பொருந்துமென்க.

புணர்மொழிக் குற்றியலுகரமாகிய இதனைப்பற்றி நன்னூலாசிரியர் குறிப்பிடவில்லை.

குறியதன் முன்ன ராய்தப் புள்ளி

உயிரோடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே. (தொல். 38)

இஃது ஒருமொழி யாய்தம் வருமாறு கூறுகின்றது.

(இ-ள்) புள்ளிவடிவினதாகிய ஆய்தம் குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு கூடிய வல்லெழுத்தாறன் மேலதாய் வரும்.

(உ-ம்) எஃகு, கஃச, கஃடு, அஃது, கஃபு, பஃறி என வரும்.

குற்றெழுத்தின் முன்னரும் உயிரோடு புணர்ந்த வல்லெழுத்தின் மேலுமாக இவ்வாய்தவொலி வருமென்று தொல்காப்பியர் வரையறை கூறியதனால் அவர் காலத்து அவற்றிடையே யல்லது ஆய்தம் பயின்று வழங்காமை தெளியப்படும்; இவ்வாய்தவொலி வல்லெழுத்தாறன் மேலதாய் நின்று அவற்றின் வல்லோசையை மெலிவித்து நிற்பதாகும். இவ்வாறு வல்லெழுத்துக்களுக்கு முன்னர் நின்று அவற்றி னோசையை மென்மைப்படுத்தி நிற்கும் இயல்பிற்று ஆய்தம் என்பதனையுணர்ந்த காலஞ்சென்ற உயர்திரு மாணிக்க நாயகரவர்கள் இவ்வெழுத்தின் துணையால் பிறமொழியில் வழங்கும் எல்லா வொலிகளையும் தமிழ்மொழிக்கண் குறித்து வழங்குதல் கூடுமென்று ஆராய்ந்து விளக்கியுள்ளார்கள். இவ் வெழுத்தின் துணையால் காஃபி முதலிய பிற மொழிச் சொற் களைத் தமிழ் ஒலி எழுத்துக்களால் வழங்க வழி காட்டியவரும் அவரேயாவர். இத்தொல்காப்பியச் சூத்திரத்தை நன்னூலார் முற்றாய்தம் என்ற பகுதியில் தானெடுத்து மொழிதல் என்னும் உத்தியால் எடுத்துக் கூறினார்.

ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். (தொல். 39)

இஃது இவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறு கின்றது.

(இ-ள்) நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்குமிடத்தில் வேறோரெழுத்தின் ஓசையின்கண் ஆய்தம் தோன்றும் என்றவாறு.

ஆய்தம் தோன்றுமாறு:- லகர ளகர வீற்றுச் சொற்கள் அல்வழிக்கண் தகரமுதன்மொழி வருமிடத்து ஆய்தமாகத் திரிந்து முடியும் (369, 399) எனவும், வகரவீற்றுச் சுட்டுப்பெயர் அவ்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ்வகரமெய் ஆய்தமாகத் திரிந்து முடியும் (379) எனவும் புள்ளி மயங்கியலிற் கூறுகின்றார். அவ்வாறு ல, ள, வீற்று மொழிகள் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழியோடு புணர்தலியன்ற நிலைமைக்கண் நிலைமொழியீற்றிலுள்ள அம்மெய்கள் ஆய்தமாகத் திரிந்து முடிதலான், ஆய்தந்தோன்றுமென்னாது வேறொரெழுத்தின் ஓசைக்கண் ஆய்தவொலி திரிந்து தோன்றுமென்பது பட “இசைமை தோன்றும்” என்றார்.

(உ-ம்) கஃந்தி, முஃடது, அஃகடிய எனவரும்.

உருவினு மிசையினு மருகித் தோன்று
மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா
ஆய்த மஃகாக் காலை யாள்.

(தொல். 40)

இஃது ஒருமொழி யாய்தத்திற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது.

“ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும் ஓசையின் கண்ணும் சிறுபான்மையாய்த் தோன்றும் குறிப்பு மொழிகளெல்லாம் ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா; அவ்வாய்தம் தன் அரைமாத்திரையளவாய்ச் சுருங்கி நிலலாது நீண்டகாலத்து அந்நீட்சிக்கு” எனப் பொருள் கூறிக் ‘கஃறென்றது என்பது உருவு, சுஃறென்றது என்பது இசை’ இளம்பூரணர் உதாரணங் காட்டினர்.

நச்சினார்க்கினியர் உரையாசிரியரை மறுத்து ‘இஃது எதிரது போற்றலென்னும் உத்தியால் செய்யுளியலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கண முணர்த்துகின்றது’ எனக் கருத்துரைத்து, ‘நிறத்தின் கண்ணும் ஒலியின் கண்ணும் சிறுபான்மை ஆய்தந்தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும் அவை யொழிந்த எல்லா மொழிகளும் ஒற்றெழுத்துக்கள் போல அரை மாத்திரையின் கண்ணும் சிறுபான்மைமிக்கும் நடந்து ஆய்தம் சுருங்காத இடத்தான சொற்களாம்’ எனப் பொருள் கூறி, “கண்ண டண்ணெனக் கண்டுங் கேட்டும்” என ஒற்றளபெழுப்புழிக் கண்ண என்பது சீர்நிலையெய்தினாற்போல “கஃஃறென்னுங் கல்லரத்தம்” என நிறத்தின் கண்ணும் “சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை”யென இசையின் கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்திரைபெற்றுச் சீர்

நிலையெய்துங்கால் ஆண்டுப்பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு, ஆய்தம் அதிகாரப் பட்டமை கண்டு ஈண்டு எதிரது போற்றி விதிகூறினார் ஆசிரியர்” எனச் சிறப்புரையும் கூறினார்.

(இ-ள்) ஒரு பொருளினது நிறத்தின் கண்ணும் இசையின் கண்ணும் மாத்திரை பெருகித் தோன்றுங் குறிப்பு மொழிகளெல்லாம் அந்நீட்சியைக் குறித்தற்கெனத் தனியே எழுத்தால் எழுதப் பட்டு நடவா; ஆப்தயம் சுருங்கா இடத்தான சொற்களாம்.

எனவே ஆய்தம் சுருங்கின் இம்மொழிக் குறிப்புப் புலப்படாதென்பது கருத்து.

(உ-ம்) ‘கஃறென்னுங் கல்லதரத்தம்’
‘சஃறென்னுந் தண்தோட்டுப் பெண்ணை’

என முறையே நிறத்தினும் இசையினும் ஆய்தம் நீண்டு ஒலித்ததாயினும் அந்நீட்சிக்கு மற்றுமோரெழுத்து வேண்டப் படாமை யறிக. இச்சூத்திரத்தில் வந்த அருகி என்னுஞ் சொல்லுக்குப் பெருகி யெனவே தக்கயாகப்பரணி யுரையாசிரியர் பொருள் கூறினார். (தாழிசை-37)

இவற்றை ஆய்தம் சுருங்காத சொற்களெனவே ஆய்தவொலி சுருங்கும் சொற்களும் உள என்பது பெறுதும். நன்னூலாரும் லகர லகர வீற்றுப் புணர்மொழிக்கண் வரும் ஆய்தம் தன் அரை மாத்திரையிற் குறுகும் என்பதனை,

லளவீற் றியையினாம் ஆய்தம் அஃகும், (நூன். 97)

என்ற சூத்திரத்தில் குறிப்பிட்டு எழுத்தின் எண் என்ற பகுதியில் ஆய்தக் குறுக்கம் எனத் தனியே ஓரெழுத்தாக எண்ணினார்.

உயிரளபெடை

குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே. (தொல். 41)

இது நீட்டம் வேண்டின் என மேற்கூறப்பட்ட அளபெடை, மொழியிடைவைத்துணரும் பெற்றியதாகலின் அதனை யுணர்த்துகின்றது.

(இ-ள்) குன்றுவதான ஓசையையுடைய சொற்கண்ணே நின்று நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் அவ்வோசையை நிறைவிக்கும் என்பதாம்.

மேல் நெட்டெழுத்துக்கள் தாமே மூன்று மாத்திரை முதலாக ஓசைமிக்கு நில்லா எனவும், இரண்டு மாத்திரையினு மிகுத்து மூன்று முதலாக நெட்டெழுத்தினை நீட்ட விரும்பு வோர், அம்மாத்திரையினைத் தருதற்குரிய எழுத்தினைக் கூட்டி எழுப்பதல் வேண்டும் எனவுங் கூறினார். இசை குன்றுவதான மொழிக்கண் நெட்டெழுத்தின் பின்னர் ஓசையை நிறைத்து நிற்பன அவற்றின் இனமொத்த குற்றெழுத்துக்களே என்பதனை இச்சூத்திரத்தாற் கூறினார். இதனால் அளபெடைக்கண் நெட்டெழுத்திற்குரிய இரண்டு மாத்திரைக்கு மேற்பட்ட வோசையினை நிறைப்பன நெட்டெழுத்தின் பின்னர் கூட்டிய குற்றெழுத்துக்களே என்பது ஆசிரியர் கருத்தாதல் விளங்கும்.

(உ-ம்) ஆஅடை, ஈஇகை எனவரும்.

செய்யுட்கண் இசை குன்றின் மொழிக்கு முதலினும் இடையினுங் கடையினும் நின்ற நெட்டெழுத் தேழும் அவ்விசை நிறைக்கத் தந்தம் மாத்திரையின் மிக்கொலிக்கும் எனவும், அவற்றின் பின் வரிவடிவிற காணப்படும் இனமாய குற்றெழுத்துக்கள் அவ்வாறு நெடி லளபெடுத்தமை யறிதற்கென வரைந்த அறிகுறிகளே எனவும்* கருதிய நன்னூலார்,

இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்

அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே.

(நூ. 91)

எனச் சூத்திரஞ் செய்தார். இங்ஙனம் நெடிலொன்றே அளபெழுந்து மூன்று மாத்திரையாய் மிக்கிசைக்கு மெனவும் நெடில் அளபெடுத்ததை யறிதற்கு வரும் வெறும் அறிகுறியே நெடிலின்பின் நின்ற குறில் எனவும் ஒருதலைதுணிதலாக்கி இவர் கூறியது, ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தொடு மாறுபடுகின்றது.

நன்னூலார் கூறியவாறு நெட்டெழுத்தே அளபெடுத்து நிற்க அதன் பின்னர் வருங் குற்றெழுத்து அறிகுறியாய் வந்த தாயின்,

ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்.

உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெடுக.

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

என்றற்றொடக்கத்து இலக்கியங்களில் இரு மாத்திரையுடைய நெட்டெழுத்து ஓரசையாகவும், ஒரு மாத்திரையுடைய குற்றெழுத்து ஓரசையாகவும் பிரிந்து, அசைகொள்ளப் படுதல் பொருந்தாதாம். செய்யுளில் வரும் உயிரளபெடை நெடிலோசையும் குறிலோசையும் என வேறு பிரித்து அசைகொள்ளப்படுதலானும், நெடிலே மூன்று மாத்திரையின் மிக்கொலிக்குமென்றல், இரண்டு மாத்திரைக்கு மேல் மூன்று மாத்திரை முதலாக ஓரெழுத்தொலித்தலில்லை என்பதுபட “மூவளபிசைத்தல் ஓரெழுத்தின்றே”, என ஆசிரியர் கூறிய சூத்திரக் கருத்தோடு முரணுதலானும், ‘குன்றிசை மொழிவயின் நெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்து நின்று இசை நிறைக்கும்’என்புழி, இசை நிறைக்கும் என்னும் பயனிலைக்கு வினைமுதலாகிய குற்றெழுத்தினை வெறும் அறிகுறியென்றல் பொருந்தாமையானும், தொல்லாசிரியரின் விதியே அளபெடைக்கு அமையு மென்க.

ஐ ஓள வென்னு மாயீ ரெழுத்திற்

கிகர வுகர மிசைநிறை வாகும்.

(தொல். 42)

இஃது ஒத்த குற்றெழுத்தில்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது.

(இ-ள்) தமக்கு இனமில்லாத ஐகார ஓளகார மென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கும் முறையே ஈகார ஊகாரங்களுக்கினமான இகர உகரங்கள் குன்றிசை மொழிக்கண் நின்று ஓசையை நிறைப்பனவாம் (எ-று).

அளபெடைக்கண் இசைநிறைப்பன குற்றெழுத்துக்களே யென்பதை ஈண்டும் “இகர வுகரம் இசை நிறைவாகும்”-என்ப தனால் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

‘நெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே’ எனவுரைத்த பவணந்தியாரும், தம் கொள்கைக்கு மாறாகக் “குற்றுயிர் அளபின்புறாம்” எனக் கூறிப் போந்தார். ஓசையால் மொழிமுதல் மொழியீறு சொல்லும் இவ்விடத்தில் அளபெடையிற் குற்றெழுத்து ஈறாமெனக் கூறுதல் வெறுங் குறியளவிற்கென்றே கொள்ளற்கில்லை. இதனால் அளபெடையிற் குற்றெழுத்து ஒலித்து நின்றலை நன்னூலாரும் தம் கொள்கையினை மறந்து உடன்பட்டனரெனவே கொள்ள வேண்டியுளது.

இதுவரையும் சொல்லப்பட்ட விதிகள் முன்னை இயலாகிய நூன்மரபிற் கூறியவற்றுடன் தொடர்புடையன

வாதலின், இத்துணையும் நூன்மரபில் ஒழிபு என்பர் இளம்பூரணர்.

மொழியாக்கம்

நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. (தொல். 43)

எழுத்தினான் மொழியாமாறு கூறத்தொடங்கி
ஒரெழுத்தொருமொழி யாமாறு கூறுகின்றார்.

(இ-ள்) நெட்டெழுத்துக்களாகிய உயிர்களேழும்
ஒரெழுத்தானாகும் ஒரு மொழியாம்.

(உ-ம்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, எனவரும். ஓளகாரம் உயிர்
மெய்க்கண்ணல்லது வாராது. (ஊ-தசை) இவ்விதி உயிர்க்கும்
உயிர் மெய்க்கும் பொது.

இவை, தம்மையுணர நின்றவழி எழுத்தாம்; இடைநின்ற
பொருளுணர்த்திய வழி சொல்லாம்.

குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே. (தொல். 44)

(இ-ள்) குற்றெழுத்தைந்தும் ஒரெழுத்தாய் நின்று ஒரு
மொழியாய் நிறைதலில்லை.

ஐந்தும் நிறைதலில்லை யெனவே, அவற்றுட் சில
மெய்யோடு கூடி நிறைந்து நின்று மொழியாம் என உம்மை
எச்சப்பட்டதென்பார் இளம்பூரணர்.

(உ-ம்) து, நொ எனவரும்

அ, இ, உ எனத் தனிநின்று சுட்டுப்பொருளுணர்த்து
வனவற்றை மொழியென்னாதது என்னையெனின் அவை
தமக்கென வேறு பொருளின்றிப் பொருளாதி யாரன்
பொருளையே சுட்டி நின்றலின் மொழியாமேனும் தனியே
ஒரெழுத்தாக நின்று ஒரு மொழியாக நிறைதலில்வாகலின்
மொழிநிறைபு இல என்றார். மொழி நிறைபு - மொழியியல்பில்
நிறைந்து முழுப்பொருள் தரல்.

இச் சூத்திரமும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது.

ஒரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி
இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (தொல். 45)

இஃது எழுத்தினால் ஆகும் மொழிகளின் பெயரும்
முறையும் தொகையும் கூறுகின்றது.

(இ-ள்) ஓரெழுத்தானாகும் ஒரு மொழியும் ஈரெழுத்தானாகும் ஒரு மொழியும், இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துக்களால் இசைக்கும் தொடர்மொழியுடனே கூட மொழிகளில் எழுத்துக்கள் ஒலித்து நிற்கும் நிலைமை மூன்றேயாம் அவை தோன்றிய நெறிக்கண் எ-று.

தனியே மொழியாய் வரும் ஓரெழுத்தை ஓரெழுத்தொரு மொழி எனவும், எழுத்து இரண்டாய் இணைந்து பொருள் தருவனவற்றை ஈரெழுத்தொருமொழி எனவும், மூன்று முதலாகத் தொடர்ந்திசைத்துப் பொருள் தருவனவற்றைத் தொடர்மொழி எனவும் ஆசிரியர் கூறிப்போந்தார். “ஓரெழுத்தொரு மொழியும் தொடர் மொழியும் என்னாது ஈரெழுத்தொரு மொழியும் ஒதினார்; சில பல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி” என விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். பவணந்தியாரும் “எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்திற்பதமாம்” (128) என எழுத்துக்கள் சொல்லாகும் நிலையை இரண்டாக அடக்கிக் கூறினார்.

“ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர்”
(குற்றிய-1)

“ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்” (குற்றிய-6) என்றாங்குப் பின்னர் எடுத்தாளுதற்பொருட்டும் இரண்டிணைந்து நிற்பனவற்றைத் தொடரென்னாது இரண்டிற்கு மேற்பட்டனவற்றைத் தொடர் என வழங்கும் தமிழ் வழக்கு நோக்கியும் மூவகைப்படுத்துக் கூறினார். இம்மொழி வகைகளைத் தாமேவகுத்துக் கூறுவதாகக் கூறாது “அவை தோன்றிய நெறியே” என ஆசிரியர் கூறுதலால், மொழித் தோற்றங்கருதிப் பண்டையோர் வகுத்த வழக்கு நெறி அஃதென்பது புலப்படுதலானும், இம்மொழி வகைகளைக் கூறுமுன்னேயும் “நெட்டெழுத்திம்பரும், தொடர்மொழியீற்றும” என இரண்டிறந் திசைப்பனவற்றையே தொடர்மொழியாகக் கொண்டு ஆசிரியர் விதி கூறுதலானும், பல, சில என்னும் ஈரெழுத்தொரு மொழிகளைத் ‘தொடரல் இறுதி’ எனக் குறித்துப் போதலால் அவை தொடர் மொழியாகா என்பது ஆசிரியர் கருத்து ஆதலானும், அங்ஙனம் ஈரெழுத்தொரு மொழியினையும் தொடர்மொழி எனக்கோடல் பண்டைத் தமிழ்நூலார் கருத்தன்றென்பது தெளிய விளங்கும்.

எழுத்துக்கள் மொழியாங்கால் முன் பின் தொடர்பின்றி ஒன்றாய் நின்று தனித்தொலித்தலும், அன்புடையாரிருவர் ஒருவர் ஒருவரை இன்றியமையாது நோக்கி நிற்குமாறுபோல இரண்டெழுத்துக்கள் தம்முள் இணைந்தொலித்தலும், இவ்வாறன்றி முதலெழுத்தினை இரண்டாவதும் இரண்டா மெழுத்தினை மூன்றாவதும் இங்ஙனமே பின்வரும் எழுத்துக்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நின்றொலித்தலும் என இம்மூவகை ஒலி நிலையும் மொழியின் தோற்றத்துடன் ஒருங்கு தோன்றிய தமிழ் நெறியாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய மூவகை மொழிநிலையினைத் தெளிய உணர்ந்தவைத்தியநாதநாவலர் தாமியற்றிய இலக்கண விளக்கநூலில்,

எழுத்தே தனித்தும் இணைத்துந் தொடர்ந்தும்
பதமாம் பொருள்தரின் அதுபகாப் பதம்பகு
பதமென ஆயிரு பகுதித் தென்ப.

இத்தலைச் சூத்திரம் மொழியாக்கமும் அதன் பகுதியும் உணர்த்துகின்றது.

(இ-ள்) மேற்கூறிய இலக்கணங்களை எய்திநின்ற எழுத்துக்கள் தாமே தனித்து ஒரெழுத்தாகியும், இணைந்து ஈரெழுத்தாகியும், இரண்டனை யிறந்து தொடர்ந்து பல எழுத்தாகியும் நின்று பொருளை விளக்குமெனின் அவ் வெழுத்துக்கள் மொழி எனப்படும் எனச் சூத்திரமுங் கருத்தும் பொருளும் கூறி விளக்கியுள்ளார். தொல்காப்பியர் ஒன்று, இரண்டு, பல என வடநூல் வழக்கினைப் பின்பற்றி இங்ஙனம் மொழிகளை மூவகைப் படுத்தினார் எனக் குற்றங் கூறினாரு முளர். ஒன்று, இரண்டு, பல என்னும் எண்ணு நிலைக்கும் தனித்தொலித்தல், இணைந்தொலித்தல், தொடர்ந் தொலித்தல் என்னும் எழுத்தின் ஒலி நிலைக்கும் வேறுபாடுண்மையை அன்னோர் அறிந்திலர். அன்றியும் தமிழ் நூலிற்போன்று வடநூல் இலக்கண மரபில் ஏகாக்ஷர பதம், துவியக்ஷர பதம் பகுவக்ஷர பதம் என வழங்கும் வழக்கின்மையும் கருதற்குரியது.

ஆசிரியர் செய்யுளியலில் “உயிரில் லெழுத்து மெண்ணப் படா” என்பதனால் ஒற்றுமுதலியன எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறாவென ஆண்டுகூறிய விதியை வழக்கினிடத்தும் மேற்கொண்டு நச்சினார்க்கினியர் ஒற்று முதலியவற்றைக் கூட்டி எழுத்தாகக்கோடல் ஆசிரியர் கருத்தன்றெனக் கூறினார். நாகுமுதலிய சொற்களில் குற்றியலுகரத்தையும் எழுத்தாகக்கொண்டு

அவற்றை ஈரெழுத்தொரு மொழி எனவும், வண்டு பத்து, முதலிய குற்றியலுகர வீற்றுச் சொற்களில் இடையே வரும் மெய்யெழுத்துக்களையும் எழுத்தாகவெண்ணி அவற்றை இரண்டிறந்திசைக்குந் தொடர்மொழியாகக் கொண்டு வன்றொடர் மென்றொடர் எனவும் பெயர்கூறிப் போதலால் எழுத்ததிகாரத்து ஒற்றுங் குற்றுகரமுங் கூட்டி எண்ணி மொழியாகக்கோடல் ஆசிரியர்க்கு உடன்பாடாதல் பெறப்படும்.

(உ-ம்) ஆ, மணி, வரகு, எனவரும்.

மெய்யி னியக்கும் அகரமொடு சிவணும். (தொல். 46)

இது தனி மெய்கள் இயங்கும் முறை கூறுகின்றது.

(இ-ள்) தனி மெய்களின் நடப்பு அகரத்தோடு பொருந்தி நடக்கும் (எ-று). மெய்கள் நாவால் உருவாக இயக்கும் இயக்கமே யன்றிக் கையால் வடிவாக இயக்கும் நிலைமைக் கண்ணும் அகரத்தோடு பொருந்தி நடக்குமென்பது முன்னர் அகரங் கலந்த வடிவே எழுதிப் பின்னர் மெய் நிலைமை காட்டப் புள்ளியிட்டெழுதலாற் புலனாம்.

இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு போலப் பதினோருயிர்க் கண்ணும் அகரங்கலந்து நிற்குமென்பதனைப் பிறர்க்கு உணர்த்துதலருமை கருதி ஆசிரியர் கூறாதொழிந்தார்; இறைவன் இயங்குதினைக் கண்ணும் நிலைத்தினைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாகியே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. “அகரமுதல” என்னுங் குறளான் “அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம், அதுபோல, இறைவனாகிய முதலையுடைத்து உலகம்’ என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே’ எனக் கூறியவாற்றானும் பிறநூல்களாலும் உணர்க்’ வெனத் தெளிவுரை கூறினார் நச்சினார்க்கினியர்.

தன்னையுணர்த்தாது வேறு பொருளுணர்த்துஞ் சொல்போல “டறலள;’ (சூத் 23, வென்பன உயிர் மெய்யை யுணர்த்தாது தனிமெய்யை யுணர்த்தலானும் ஒற்றினை யுயிர் மெய்போலச் சொல்லுகின்ற வழுவமைதி யிலக்கணத்தானும் இச்சூத்திரம் மொழிமரபின் கண்ணதாயிற்று.

இவ்விதி இன்றியமையாததாகவும் சுருக்க நூலாதலின் நன்னூலார் இதனைக் கூறிற்றிலர்.

தம்மியல் கிளப்பின் எல்லா வெழுத்தும்
மெய்நீநிலை மயக்க மான மில்லை.

(தொல். 47)

இது மெய்மயக்கத்திற்குப் புறனடை கூறுகின்றது.

(இ-ள்) எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவினியல்பைச் சொல்லுமிடத்து மெய்மயக்கநிலையில் மயங்கி வருதல் குற்றமன்று (எ-று).

(உ-ம்) வல்லெழுத் தியையின் டகரமாகும் (புள்ளி மயங்கு, 7.)

இங்ஙனம் மயங்கி வருதல் மொழியாய்த் தொடருமிடத் தாகலான் இது மொழிமரபின்கண் வைக்கப்பட்டது.

நச்சினார்க்கினியர் உரையாசிரியர் கருத்தை மறுத்து 'இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி, அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்ற காலத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகின்றது' எனக் கருத்துரைத்து, 'பன்னீருயிரும் வன்மை மென்மை இடைமையாகிய மெய்யின் தன்மையிலே தம்முயிர்த் தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின் குற்றமில்லை' எனப்பொருள் கூறி, 'என்றது, வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து என உயிர்மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று' என விளக்கமுங் கூறினர். உயிர் மெய்யை வேற்றுமை நயங்கருதி இரண்டெழுத்தாகக் கூறும் ஆசிரியர், "வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே", "மெல்லெழுத் தியையினிற் றியொ டுறமும்", "இடையெழுத்தென்ப யரலவழி" வென்ற விடத்து ஓரெழுத்தாகக் கூறினாரென்றல் பொருந்தாதாகலானும் "வல்லெழுத்தியையி னவ்வெழுத்து மிகுமே" யென்புழி வல்லெழுத் தென்பதனை உயிர்மெய்யெழுத்தாகக் கொள்ளின் அவ்வெழுத்து மிகும் என்பது அவ்வுயிர்மெய் யெழுத்து மிகுமெனப் பொருள்பட்டு மாறுகொள்ளுமாத லானும், வன்மை, மென்மை, இடைமையாகிய தன்மை மெய்க்கேயன்றி உயிர்க்கில்லாமையானும், வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து என்ற பெயர்கள் உயிர்மெய்க்கன்றி மெய்க்கே யுரியெனவென்பது அவற்றைத் தொகுத்து "அம்மூவாறும்" எனச் சட்டி மெய் மயக்கங் கூறுதலாற் புலனாமாதலானும்

உரையாசிரியர் கூறியவாறு இச்சூத்திரம் மெய் மயக்கத்திற்குப் புறனடை யென்பதே பொருந்துமென்க.

மெய் மயக்கத்திற்கு “அவற்றுள், லளஃகான்” என்பதனைக் காட்டில் அஃதிருமொழிக் கண்ணதென மறுக்க” என்பர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் இவ்வோத்தின்கண் ஒரு மொழி தொடர்மொழி யென்னும் வேறுபாடின்றிப் பொதுவாக மொழி யிடை யெழுத்துக்களின் இலக்கணங் கூறுகின்றாரென்பது, ஒரு மொழி புணர்மொழிகளில்வரும் குற்றியலுகர குற்றியலிகரங் களையும் ஆய்த்ததையுங் கூறுதலாற் பெறப்படுமாதலின், நச்சினார்க்கினியர் கூற்று ஆசிரியர் கருத்தன்றென்க. இம் மெய் மயக்கப் புறனடையை நன்னூலார் முதனிலை யெழுத்துக்களின் புறனடையோடு சேர்த்துக் கூறுவர்.

ஈரொற்றுடனிலை

யரழ வென்னு மூன்று மொற்றக்

க ச த ப ங ஞ ந ம ஈரொற் றாகும். (தொல். 48)

மேற்கூறிய எழுத்துக்கள் மொழியாமிடத்து வேறுபட்ட மெய்களிரண்டும் ஒற்றாய் உடனிற்கும் நிலையை இச் சூத்திரத்தாற் கூறுகின்றார் ஆசிரியர்.

(இ-ள்) யரழ வென்று சொல்லப்படுகின்ற மூன்றனுள் ஒன்று ஒற்றாய் நிற்ப, அவற்றின் பின்னே க, ச, த, பக்களில் ஒன்றாதல், ங, ஞ, ந, ம க்களில் ஒற்றாதல் ஒற்றாய் வர அவை ஈரொற்றாய் நிற்கும். எ-று.

உ.ம்	க.	ச.	த.	ப.
ய-வேய்க்க,	வளர்ச்சி	பாய்த்தல்,	வாய்ப்பு	
ர-பீர்க்கு,	நோர்ச்சி,	வார்த்தல்,	ஆர்ப்பு,	
ழ-வாழ்க்கை,	தாழ்ச்சி,	தாழ்த்தல்,	தாழ்ப்பு,	
ங.	ஞ.	ந.	ம.	
ய-காயங்கனி,	தேய்ஞ்சது,	சாய்ந்தது,	காயம்புறம்	
ர-நோங்கல்,	நோர்ஞ்சிலை,	நோர்ந்திலை,	நோம்புறம்	
ழ-தாழங்குலை,	தாழ்ஞ்சினை,	தாழ்ந்திரள்,	வீழம்படை	

எனவரும்.

அவற்றுள்,

ரகார, முகாரங் குற்றொற் றாகா.

(தொல். 49)

இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தது.

(இ-ள்) மேற் கூறப்பட்ட மூன்றனுள்ளும் ரகாரமும், மூகாரமும் குறிற்கீழ் ஒற்றாய் வாரா. எ-று.

எனவே அவை நெடிற்கீழ் ஒற்றாம்; குறிற்கீழ் உயிர் மெய்யாம்.

(உ-ம்) தார், தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய் நின்றன. கரு, மழு, எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு இரண்டையும் விலக்கினமையின் ஒழிந்த யகரம், பொய், நோய் என ஈரிடத்தும் வருமென்பதாம். 'குற்றொற்று குறிதாகிய ஒற்று எனப் பண்புத் தொகை. குறிற்கீழ் நின்றலான் குறியதெனப் பட்டது' என்பர் உரையாசிரியர். கீழ் என்னும் உருபு தொகுத்துக் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். எனவே அவர் குற்றொற்றென்பதனை வேற்றுமைத் தொகையாகக் கொண்டார் என்பது புலனாம்.

இவ்விரண்டு சூத்திரத்தாலும் கூறப்பட்ட விதியை நன்னூலார் உடனிலை மயக்கத்தின்கீழ்வரும்,

ய, ர, ழ, வொற்றின்முன் க,ச,த,ப, ங,ஞ,ந,ம,
ஈரொற் றாம்;ரழுத் தனிக் குறி லணையா.

(நன். 119)

என்ற சூத்திரத்தால் தொகுத்துக் கூறினார்.

குறுமையும் நெடுமையு மளவிற் கோடலிற்

றொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல. (தொல். 50)

இது மேலைச் சூத்திரத்தின் மேலெழுந்த ஐயம் அகற்று கின்றது.

(இ-ள்) உயிரெழுத்திற்குக் குறுமையும், நெடுமையும், மாத்திரையென்னும் அளவுபற்றிக் கொள்ளப்படுதலின் தொடர் மொழி இறுதியில் நின்ற ரகார மூகாரமெல்லாம் நெடிற்கீழ் நின்ற ரகார மூகாரங்களின் இயல்பையுடையனவாம்- (எ-று).

என்றது, மேலைச் சூத்திரத்து ர, ழ, என்பன குறிற்கீழ் ஒற்றாகா என்று கூறியது கொண்டு குற்றெழுத்தின் பின்னதாய் யாண்டும் ரகார, மூகாரம் வாரா என்பது கருதிப் புகர, புகழ் என்பன யாண்டடங்கு மென்பாரை நோக்கிப் புகழ், புலவர் என்றாற்போல அக்குறில்கள் இணைந்து நிற்க அவற்றைத் தொடர்ந்துவரின் அக்குறிலிணைகளும் நெடிலின் தன்மையை யுடையன வாதலான், அவற்றின்பின் வரும் ரகர மூகரங்களும்

நெட்டெழுத்தின்பின் நின்றனவாகவே கொள்ளப்படுமென்ற வாறாம்.

இவ்வாறன்றி நச்சினார்க்கினியர், இச்சூத்திரம் “அளபிறந் துயிர்த்தலும்” என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் உயிரும் உயிர் மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயமகற்று கின்றதெனக் கருத்துரைத்து, இச்சூத்திரத்து “நெட்டெழுத்தியல்” என்ற தொடர்க்கு “நெடிற்கீழ் - நின்ற ரகார மூகாரங்களின் இயல்பையுடையவாம்” என உரையாசிரியர் உரைத்த வழியே உரையாது, ‘இயல்’ என்பதனைச் செய்வென்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு “எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும் மாத்திரையென்னும் உறுப்பினைச் செவிகருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின் அம்மாத்திரை தம்முள் தொடர்ந்து நின்ற சொல்லெல்லாம் நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும் படியாகத் தொடர்ந்த சொல்லாம்” - எனப் பொருள் கூறினார்.

அளபிறந் துயிர்த்தலும் என்ற சூத்திரம் இசை நூலில் உயிரும் ஒற்றும் தன் மாத்திரையின் நீண்டொலித்தலைக் கூறியதாதல், அச்சூத்திரத்திற்கு இளம்பூரணரெழுதிய உரையா லும் அதனைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திக்கு எடுத்துக் காட்டாகப் பேராசிரியர் குறித்தலானும் புலனாமாதலின் இசை நூற்குக் கூறும் இவ்விலக்கணம் செய்யுளியலுக்குமுண்டெனச் சூத்திரச் சொற்றொடரைப் பிரித்துக் கூறுதல் பொருந்தாது. அன்றியும் செய்யுளியல் விதியை இதுமாட்டெறிந்த தென்பதற் குரிய சொற்றொடர் இதனுட்காணப்படாமையானும் ஆண்டுக் கூறப்படும் விதி அளபெடைக்கண் அடங்குமாதலானும், மேலைச் சூத்திரத்தில் குற்றொற்று எனப் பொதுப்படக் கூறியத னால் வரும் ஐயமகற்றுதல் வேண்டுமாதலானும் நச்சினார்க் கினியருரை இச் சூத்திரத்தின் கருத்தன் றென்பது பெறப்படும்.

அன்றியும் நெட்டெழுத்தாவது, குற்றெழுத்திரண்டு நின்று நீண்டிசைப்ப தாகலின் குற்றெழுத்துக்கள் இரண்டு முதலியன வாகத் தொடர்ந்தனவெல்லாம் நெட்டெழுத்தி னியல்புடைய வென்பது பொருந்தும். “நெட்டெழுத்தாவது நீரும் நீரும் சேர்ந்தாற்போலக் குற்றெழுத்து இரண்டொத்து நின்று நீண்டிசைப்ப தொன்றாகலின்” எனவரும் சிவஞான முனிவர் ௭௫௩.6.

கூற்றானும் குறிலிணை முதலியனவாகத் தொடர்ந்த குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்தின் இயல்புடைய என்பது போதரும். இக்கருத்தே பற்றி ஆசிரியர் தொல்காப்பியனாரும் குறிக்கீழ் நின்ற ஆகாரம் குறுகுதலைக் கூற வந்தவிடத்துக் குறிக்கீழ் ஆகாரம் அகரமெனக் குறுகுமென்றுரையாது அவ் ஆகாரத்தின் உறுப்பாகிய ஒருமாத்திரை யளவினையுடைய அகரம் கெடுமென்பதுபட,

குறியத னிறுதிச் சினைகெட வுகரம்

அறிய வருதல் செய்யுளு ளுரித்தே,

(தொல். 156)

எனச் சூத்திரஞ் செய்தலானும்-விரல்தீது என்பது முதலாக வரும் குறிலிணை யொற்றை நெடிகீழ் ஒற்றெனக் கருதிக் கெடுத்தற் கேற்ப, பின்னர் 160-ல் “நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்” என விதி கூறிப்போதலானும், பின்னரும் பல இடங்களில் குறிலிணை எழுத்துக்களை நெடிலியல்பினவாகக் கொண்டு விதி கூறுதலானும் இளம்பூரண ருரையே ஆசிரியர் கருத்தோடு ஒட்டியதாதல் நன்கு துணியப்படும்.

செய்யு ளிறுதிப் போலு மொழிவயின்

னகார மகார மீரொற் றாகும்.

(தொல். 51)

இது செய்யுட்கண் ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது.

(இ-ள்) செய்யுட்கண் போலும் என்னும் சொல்லினிறுதியில் னகாரமும், மகாரமும், வந்து ஈரொற்றுடனிலையாய் நிற்குமென்றவாறு.

(உ-ம்) ‘அந்நூலை - முந்து நூலாகக் கொள்வானும் போன்ம்’ என வரும். ‘போலி மொழிவயின்’ என்றபாடம் நச்சினார்க்கினியரது அன்றென்பது, ‘போலும்’ என்னுஞ் செய்யுமென்னுமுற்று ஈற்றுமிசையுகரம் மெய்யொழித்துக் கெட்டு லகராம் திரிந்து நின்றது’ எனவரும் அவருரையாற் புலனாம்.

னகாரை முன்னர் மகாரங் குறுகும்.

(தொல். 52)

இது மேல் ஈரொற்றாய் வரும் என்ற மகரம் தன்மாத்திரையிற் குறுகுமென்கின்றது.

(இ-ள்) முற்கூறிய னகரத்தின் முன்னர் வந்த மகரம் தன் அரை மாத்திரையிற் குறுகி நிற்கும்.

“இனித் தன்னின முடித்தல் என்பதனால் னகார வொற்றின் முன்னும் மகரங் குறுகுதல் கொள்க. ‘மருளினும் எல்லாம் மருண்ம்’ எனவரும்” என நச்சினார்க்கினியர்

ஒரோவழி ணகாரத்தின் முன் மகரம் ஈரொற்றாய் நின்று அரை மாத்திரையிற் குறுகி நின்றலைத் தழீஇயினார். இவ்வாறு செய்யுளகத்து லகார ளகார வொற்றுத் திரிந்தமை காரணமாக ணகார ணகாரங்களின் முன்வரும் மகரவொற்று முன்னர்க் கூறியவாறே தன் அரை மாத்திரையிற் குறுகி அவற்றுடன் ஈரொற்றுடனிலையாய் வருதலை நன்னூலார்,

லளமெய் திரிந்த ணணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாம் செய்யு ளுள்ளே, (நூன். 120)

என்பதனாற் குறிப்பிடுவர்.

மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும்
எழுத்தியல் திரியா வென்மனார் புலவர். (தொல். 53)

இஃது எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயந் தீர்க்கின்றது.

(இ-ள்) மொழிக்கண் படுத்துச் சொல்லினும் தெரிந்து கொண்டு வேறு சொல்லினும் உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்கள் தத்தம் மாத்திரை முதலிய இயல்பில் திரிந்து நில்லா என்றவாறு.

மேல் 'போலும்' என்ற மொழியின் மகரம் தன் அரையள பிற் குறைவது போன்று ஏனையெழுத்துக்கள் தம்மியல்பு வேறுபடுமியல்பினவோ என்று, ஐயுறுவாரை நோக்கி, மொழிக்கண் படுத்திச் சொல்லினும் தெரிந்து கொண்டு வேறே சொல்லினும் எழுத்துக்கள் தத்தம் மாத்திரையியல்பில் திரியாவெனக் கூறித் தெளிவித்தார்.

ஈண்டு எழுத்தியல் திரியாவென்றது, மொழிக்கட்பட்டுத் தெரிந்து வேறிசைக்கப்படும் முப்பதெழுத்துக்களையுமே. தெரிந்து வேறிசைக்கப்படு மியல்பின்றி மொழியைச் சார்ந்து வருவன மூன்றும், சார்ந்து வருதலாகிய தம்மியல்பின்றி வேறு வகையாற் றிரிப்புடவிசைப்பன வாகாவாதலின் இவ்விதி அவற்றிற்கு வேண்டுவதன்றாம். மொழிக்கண் படுத்துச் சொல்லினும் தெரிந்து வேறு சொல்லினும் எழுத்தியல் திரியாவெனவே இவற்றாற்பொருள் திரியுமென்றாராயிற்று. வேறு இசைத்தல் என்றதனால் எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்கண்ணும் எழுத்தியல் திரியாவென்பது கொள்க. எடுத்தல் படுத்தலால் மாத்திரை வேறுபட்டுப் பொருள் வேறுபடு மென்பதை, காது கட்டு முதலிய குற்றியலுகரங்கள் இதழ்குவித்து

முற்றக்கூறிய விடத்தும் இதழ் குவியாமல் குறையக் கூறிய விடத்தும் பொருள் வேறுபடுமென நச்சினார்க்கினியர் கூறுவது கொண்டு அறியலாம். ஒற்றுங் குற்றுகரமும் ஈண்டு எழுத்தெனக் கொண்டார் ஆசிரியர் என்பது முற் கூறப்பட்டதாகலின் நச்சினார்க்கினியருரை ஆசிரியர் கருத்தன்றாம். இவ்வாறே எழுத்துக்கள் தனித்துச் சொல்லுமிடத்துப் போல மொழியாய்த் தொடருமிடத்தும் தம்மியல்பிற்றிரியாது நிற்குமென்பதனை நன்னூலார்,

மொழியாய்த் தொடரினும் முன்னனைத் தெழுத்தே. (நூன். 127)
என்பதனாற் கூறினார். சங்கர நமச்சிவாயரும் “எழுத்து, சுண்ணத்தின்கண் அரிசனமுதலிய போலாது மாலையின்கண் மலர்போல் அவற்றில் நின்றலின் முன்னனைத் தென்றார்” என விளக்கி யுரைத்தார்.

போலி

அஃதாவது ஒரெழுத்தினைப்போன்று பிறவெழுத்துக்கள் நின்றொலித்தல்.

அகர விகரம் ஐகார மாகும். (தொல். 54)

(இ-ள்) அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல விசைக்கும்.

(உ-ம்) ஐவனம், அஇவனம்-எனவரும்.

அகர வுகரம் ஔகார மாகும். (தொல். 55)

(இ-ள்) அகரமும் உகரமுங் கூடி ஔகாரம் போல விசைக்கும்.

(உ-ம்) ஔவை, அஉவை எனவரும்.

ஆகும் என ஆக்கச் சொற்கொடுத்து ஒதியவதனால் இவ்வொலிகள் செயற்கை என்பது உணரவைத்தார்.

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். 56)

(இ-ள்) அகரத்தின்பின் இகரமேயன்றி யகரமாகிய புள்ளியும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவுபெறத் தோன்றும்.

(உ-ம்) ஐவனம், அய்வனம்-எனவரும். ‘மெய்பெறத் தோன்றும்’ என்றதனால் அகரத்தின் பின்னர் உகரமேயன்றியும்,

வகரப் புள்ளியும் ஓளகாரம்போல வருமெனக் கொள்க. ஓளவை-அவ்வை எனக் கண்டு கொள்க” என்பர் இளம்பூரணர். இவ்வெழுத்துப் போலிகளை நன்னூலார்,

அம்மு னிகரம் யகர மென்றிவை
எய்தின் ஐயொத் திசைக்கும்; அவ்வோடு
உவ்வும் வவ்வும் ஓளவோ ரன்ன.

(நுள். 125)

என்பதனாற் றொகுத் துரைத்தார். இச்சூத்திரத்திற்கு அகரத்தின் முன் இகரமும் யகரவொற்றும் வருமாயின் ஐகாரம் போன்றொலிக்கும். அகரத்தோடு உகரமும் வகர வொற்றும் வருமாயின் ஓளகாரம் போன்றொலிக்கும் எனப் பொருள் கூறி, (உ-ம்) அ இ=ஐ; அய் = ஐ; கஇ=கை; கய்=கை; அஉ=ஓள; கஉ=கௌ; என உதாரணமுங் காட்டினர் சங்கர நமச்சிவாயர்.

மேலைச் சூத்திரத்தில் தொல்காப்பியனார் அகரத்தின் முன் வகரமெய் வந்து ஓளகாரம்போல வொலிக்குமெனக் கூறாதிருக்கவும் நன்னூலார் அதனை இச்சூத்திரத்திற் கூறியது, - “மெய் பெறத் தோன்றும் என்றதனால் வகரப்புள்ளியும் ஓளகாரம் போல வருமெனக் கொள்க” என அச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் உரைத்த சிறப்புரை கருதியென்க. இவ்விதி தொல்காப்பியனார்க் குடன்பாடாயின்,

அகரத் திம்பர் வகரப் புள்ளியும்
ஓளவெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்,

என்றொரு சூத்திரம் செய்திருப்பார்.

அவ்வாறுரையாமை யொன்றே, இவ்விதி அவர்க்கு உடன்பாடன்றென்பதைப் புலப்படுத்தலானும், பிறப்பியலில்,

“உ, ஊ, ஓ, ஓ, ஓள வென விசைக்கும்
அப்பா லைந்தும் இதழ்குவீந் தியலும்”

எனக் கூறுமாற்றால் இதழ் குவிதலாற் பிறக்கும் ஓளகார வீற்றோசைக்கும் தொழிற்பாட்டுக்கும் “பல்லிதழியைய வகரம் பிறக்கும்” என்றதனால் மேற்பல்லைக் கீழிதழ் இயையப் பிறக்கும் வகரத்தின் ஓசைக்கும் தொழிற்பாட்டுக்கும் பெரியதொரு வேறு பாட்டினை ஆசிரியர் விரித்துரைத்தலானும், அகரமும் வகரமுங் கூடி ஓள என ஒலித்தல் தொல்காப்பியர் காலத்து வழக்கன் றென்பது புலனாகும். அங்ஙனமாகவும் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள், தாம் பதிப்பித்த தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணருரையில்,

“அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”

எனப் பாடத்தினைத் திரித்துப் புதுப்பொருள் கொள்ளுதல் முற்றும் பொருந்தாத தொன்றாம்.

சிவஞான முனிவர் “அம்முனிகரம்” என்னும் எழுத்துப் போலி யுணர்த்தும் நன்னூற் சூத்திரத்தினைச் சந்தியக்கரம் உணர்த்திற்றாகக் கொண்டு, அகரமும் யகர மெய்யும் இகரமுங் கூடி ஐயென்னும் எழுத்தாக வொலிக்கும் எனவும், அவ்வாறே அகரமும் வகரமெய்யும் உகரமுங் கூடி ஓளவென்னும் எழுத்தாக வொலிக்கும் எனவும் பொருள்கூறி, இக்கருத்தேபற்றி ஆசிரியர், “அகர விகர மைகாரமாகும்” “அகரவுகர மெளகாரமாகும்” எனக்கூறி ஐயென்னும் நெட்டெழுத்து வடிவு புலப்படுத்தற்கு எனக்கூறி ஐயென்னும் நெட்டெழுத்து வடிவு புலப்படுத்தற்கு அகரஇகரங்களேயன்றி அவற்றினிடையே யகரமு மொத் திசைக்கு மென்பார். “அகரத்திம்பர் யகரப்புள்ளியும்-ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” என்றும், மெய்பெற வென்ற விலேசானே, ஓளவென்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர வுகரங்களேயன்றி அவற்றினிடையே யகரமும் ஒத்திசைக்கும் என்றும், இம்பர் உம்பர் என்றார் போல்வன காலவகை இடவகைகளான் மயங்கு மாகலின் முதற் கண் நிற்பது யாதோ இறுதிக்கண் நிற்பது யாதோவென்னும் ஐய நீக்குதற்கு “இகர யகர மிறுதி விரவும்” என்றுங் கூறினார் எனவும் சூத்திரவிருத்தியுள் குறிப்பிடுவர்.

“அகர விகரமைகாரமாகும்”. “அகரவுகரமெளகாரமாகும்” என இரு சூத்திரத்தும் அவற்றின் விதியை ஆசிரியர் முடித்துக் கூறினாராதலானும், அகரத்தின் பின்னர் இகரமேயன்றி யகரப் புள்ளிவரினும் ஐகாரம் போல விசைக்குமென்பதற்கே,

“அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”

என ஆசிரியர் உம்மை கொடுத்துக் கூறினாராதலானும் இச் சூத்திரத்து ‘மெய்பெற’ என்றது, இலேசாய் வந்ததன்றி, அகரமும் யகரப்புள்ளியும் கூடி ஐகாரம் போல வொலிக்கும் பொழுது உயிரீறாக ஒலிக்கும் இயற்கை ஐகார வீறுபோலன்றி இப்போலியீறு மெய்யோசைபெறத் தோன்றி யிசைக்குமென்ற வேற்றுமையை விளக்குதற்கு வந்த அடைமொழியாகலானும், அவர் கூறியவாறு அ, ய், இ, என்ற மூன்றுங்கூடி ஐயெனவும்,

அ, வ், உ, என்ற மூன்றுங்கூடி ஒளவெனவும் ஒலிக்குமெனின், அவ்விடத்து ஐ, ஒள வென்ற ஒலியின் வேறாக அய்யி, அவ்வு, என மாத்திரைமிக்கு ஒலி வேறு பட்டிசைத்தலானும், “இகர யகர மிறுதிவிரவும்” என்ற சூத்திரம் இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் ‘நாய்’ ‘நாஇ’ என விரவி இறுதிப் போலியாய் வருதலைக் குறித்த வேறு சூத்திரமாகலின் 54ம் சூத்திரமாகிய இதற்கும் 58-ம் சூத்திரமாகிய அதற்கும் இடையே ஐகாரக் குறுக்கம்பற்றிய சூத்திரம் அமைந்திருத்தலால் சந்தியக்கரம் கொள்ளுதற்குரிய தொடர்பின்மையானும் ஐ, ஒள வென்பனவற்றைச் சந்தியக்கரமாகக் கோடல் தொல்காப்பிய னார் கருத்தன்றாதல் புலப்படும்.

அன்றியும் சூத்திரங்கள் ஐகார ஒளகாரங்களின் கூட்டொலியினை உணர்த்தினவாயின் ஆசிரியர் இயற்கைப் பொருளை இற்றெனக் கூறாது செயற்கைப் பொருளுக்குரிய ஆக்கங்கொடுத்துச் சொல்லுதல் பொருந்தாது. எனவே இச் சூத்திரங்கள் செயற்கை யோசையாய்ப் போலியெழுத்துணர்த்தின எனவே படும். நன்னூலார்க்கும் இதுவே கருத்தாதல் “அம்முனிகரம்” என்ற சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் உரைத்த உரையாற்புலனாம்.

ஓரள பாகு மிடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான.

(தொல். 57)

இஃது உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுகின்றது.

(இ-ள்) ஐகாரம் ஆராயுங் காலை மொழிக்கண் ஒரு மாத்திரையாய் நிற்குமிடமும் உண்டு.

(உ-ம்) இடையன், குவளை என வரும்.

மேலைச் சூத்திரத்தில் ஐகாரம் அதிகாரப்பட்டமையால் இவ்விதி ஐகாரமொன்றற்கே யுரித்தாமெனக் கொண்ட உரையாசிரியர், ‘தேருங்காலை’ யென்பதனான் முதற்கண் சுருங்காதெனக்கூறி, இக்குறுக்கஞ் சிறுபான்மையெனவுங் கூறிப் போந்தார்.

நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்து ஒளகாரத்தையுஞ் சேர்த்துரைத்து ஒளகாரக்குறுக்கமென ஒன்று கொண்டதோடு அமையாது, உரையிற் கோடலால் ஐகாரம் முதலிடைகடை

யென்னும் மூன்றிடத்துங் குறுகுமெனவும் ஓளகாரம் முதற்கண் குறுகுமெனவுங் கூறினார். இக்கருத்தேபற்றி நன்னூலாரும்,

தற்குட் டளபொழி ஐம்மூ வழியும்
நையும், ஓளவும் முதலற் றாகும்.

(நூள். 95)

எனச் சூத்திரஞ் செய்தார். இக்கூற்றினை மறுக்கப்போந்த சிவஞான முனிவர் “இடையன், மடையன், பனை, மனையென் புழிக் குறுகுதல்போல, “வைகலும் வைகல் வரக் கண்டும்” என்புழி ஐகாரம் முதற்குட் குறுகாமை செவிகருவியாகப் புலப்படு மாதலானும், அன்றியும் வைகலும் வைகல் என்புழிக் குறுகுமாயின், வைகல் என்பதனைக் குறிலிணையொற்றென்றிசைத்தல் வேண்டும்; வேண்டவே வெண்டளை சிதைதலானும், “மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்து வேறிசைப்பினும் எழுத்தியல் திரியா என்மனார் புலவர்” என எல்லா எழுத்திற்கும் பொதுப்படக் கூறிய விதியோடு முரணி, ஐகாரம் தெரிந்து வேறிசைத்தற்கண் திரியாதெனவும் மொழிப்படுத் திசைப்பின் யாண்டு வரினுந் திரியுமெனவும் பொருள்கூறுதல் பொருந்தாமையானும், ‘ஓரளபாகும் இடனு மாருண்டே’ என்றவும்மையான், ஓரளபாகா இடனு முண்டென்பது தானே பெறப்படுதலானும், ஈண்டு இடமாவது மொழிமுதல் இடை கடை என மூன்றேயன்றி வேறின்மையானும், ஐகாரம் மொழி முதலிற் குறுகாதெனவே கொள்க. ஈண்டுக்காட்டிய ஏதுக்களானும் ஆசிரியர் ஓதாமையானும் பிறரும் “குறுகிய மூவுயிர்” என்றே மொழிதலானும் ஓளகாரக் குறுக்கமென வொன்றின்மை உணர்க; இஃது உரையாசிரியருரையானும் அறிக” எனக் கூறுமாற்றான் நச்சினார்க்கினியர் முதலியோர் கொள்கையை மறுத்து உரையாசிரியர் உரையைத் தழுவிக்கூறினமை ஈண்டு ஒப்புநோக்கி உணரத்தக்கது. எனவே ஓளகாரக் குறுக்கம் என ஒன்று இன்றென்பதும், ஐகாரம் மொழிமுதலிற் குறுகாதென்பதும் ஆசிரியர் கருத்தாதல் விளங்கும்.

இகர யகரம் இறுதி விரவும்.

(தொல். 58)

இதுவும் போலி கூறுகின்றது.

(இ-ள்) இகரமும் யகர மெய்யும் ஒரு மொழியின் இறுதிக் கண் ஓசை விரவிவரும்.

(உ-ம்) நாய், நாகி எனவரும். இப்போலியினை இறந்தது விலக்கலென்னும் உத்தியால் நன்னூலார் தம் நூலிற் கூறர்தொழிந்தார்.

மொழிமுதல் எழுத்துக்கள்

பன்னீ ருயிரும் மொழிமுத லாகும். (தொல். 59)

உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. (தொல். 60)

க, த, ந, ப, மவெனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே. (தொல். 61)

என்ற சூத்திரங்களால் மொழிக்கு முதலாமெழுத்தை உணர்த்த வந்த ஆசிரியர், பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலாம் எனவும், உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனி மெய்கள் மொழிக்கு முதலாகா, உயிரோடு கூடின மெய்களே முதலாவன எனவும், அங்ஙனம் உயிரோடு கூடி முதலானவற்றுள் க, த, ந, ப, ம என்னும் ஐந்து மெய்களும் பன்னீருயிரோடும் மொழிக்கு முதலாவனவெனவும் கூறிப், பின்னர்வரும் "62" முதலிய நான்கு சூத்திரங்களால் ச, ஷ, ஞ, ய என்ற நான்கு மெய்களும் பன்னீருயிர்களில் இன்னிள்ள எழுத்துக்களோடும் கூடி மொழிக்கு முதலாகுமென்கின்றார்.

நன்னூலாசிரியர், மூன்று சுட்டும் யா வினாவும் எகர வினாவுமாய இடைச் சொற்களின்பின் அகரத்தை ஒட்டி ஙவ்வும் அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என ஒருவாற்றான் மொழிக்கு முதலாமெனக் கொண்டார். அதனால்,

சுட்டியா வெகர வினாவழி ய்வவை
ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே. (நூன். 106)

எனத் தாம் சூத்திரஞ் செய்ததற்கேற்ப ஙகரத்தையும் தொல் காப்பியனார் குறித்த க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பதனோடுங் கூட்டி இப் பத்துமெய்யும் மொழிக்கு முதலா மெனக்கொண்டு,

பன்னீ ருயிருங் கசதந பமவய
ஞங் வீரைந் துயிர்மெய்யு மொழிமுதல். (நூன். 102)

எனச் சூத்திரஞ் செய்தனர். அங்ஙனம் முதலாய சொற்களில் ஙனமென்பது, தனியே நின்று பொருள்தராது சுட்டு வினாவாகிய எழுத்துக்களை யொட்டி நின்று ஒரு சொல்லாய்ப்

பொருளுணர்த்தலின், ஆசிரியர் தொல்காப்பியனாரால் மொழிக்கு முதலாகு மெழுத்துக்களில் ஙகரம் சேர்க்கப் படாதாயிற்று.

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே.

(தொல். 62)

(இ-ள்) சகரமாகிய தனி மெய்யும் அ, ஐ, ஔ, வென்னு மூன்றுயிரும் அல்லாதவிடத்து முற்கூறியவை போல அவை தவிர ஏனை உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாம் (எ-று). எனவே அ, ஐ, ஔ, என்னும் மூன்று உயிரோடுங்கூடிச் சகரம் மொழிக்கு முதலாகாதென்பது கூறப்பட்டது.

சையம் சௌரியம் என்றற் றொடக்கத்து வட சொற்களிலும், சட்டி, சமழ்ப்பு என்பனபோலத் தொல்காப்பியர் காலத்திற்குப்பின் தோன்றிய, “கடிசொல்லில்லை காலத்துப் படினே” என அவரால் தழுவிக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் சிலவற்றினும் சகரமெய் அ, ஐ, ஔ, என்பதனோடு முதலாய் வருதல் கருதிச் சகரம் பன்னிருயிரோடுங் கூடி மொழிக்கு முதலாமெனக் கொண்டார் நன்னூலார்.

உ, ஊ, ஓ, ஔ, என்னு நான்குயிர்

வ என் எழுத்தொடு வருத லில்லை.

(தொல். 63)

(இ-ள்) உ, ஊ, ஓ, ஔ, என்னும் நான்குயிரும் வகர மெய்யோடு கூடி மொழிக்கு முதலாய் வருதலில்லை என்பதாம். எனவே ஒழிந்தனவற்றோடு கூடி மொழிக்கு முதலாமென்றவாறாயிற்று.

உ, ஊ, ஓ, ஔ, வலவொடு வம்முதல்,

(நூன். 103)

எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.

ஆ, எ,

ஓ வெனு மூவயிர் ஞகாரத் துரிய.

(தொல். 64)

(இ-ள்) ஆ, எ, ஓ, என்ற மூன்றுயிரும் ஞகரமெய்யோடு கூடி முதலாதற்குரிய.

எனவே, ஏனையுயிரோடு ஞகரம் முதலாகாதென்பது பெற்றாம். நன்னூலார் ஞமலி என்றற்றொடக்கத்துச் சொற்கள் பிற்காலத்துத் தோன்றினமை கண்டு ஞகரம் அகரத்தோடும் முதலாமெனக் கொண்டு,

அ, ஆ, எ, ஒவ்வொ டாகு ரும்முதல். (நுண். 105)

என அகரத்தையுஞ் சேர்த்துக் கூறினார்.

ஆவோ டல்லது யகர முதலாது. (தொல். 65)

(இ-ள்) யகரவொற்று ஆகாரத்தோடு கூடியல்லது மொழிக்கு முதலாகாது என்பதாம்.

ஆகாரவுயிரோடன்றி யகரமெய் மொழிக்கு முதலாகா தெனத் தொல்காப்பியர் வரையறுத்து விதி கூறியிருக்கவும், நன்னூலாசிரியர், யவனம், யாகம், யுத்தி, யுகம், யோகம், யௌவனம், என்றற்றொடக்கத்து வடமொழிச் சொற்களில் அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ, என்பவனவற்றோடு யகரம் முதலாய் வருதல் கருதி ஆகாரத்தோடு அவற்றையுஞ் சேர்த்து,

அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ, யம்முதல். (நுண். 104)

என முதலால் விதியொடு மாறுபடச் சூத்திரம் செய்துள்ளார். தமிழிலக்கணங் கூறுமிடத்து வடமொழி இலக்கணத்தையுங் கூட்டி உரைத்தல் 'கடிசொல் இல்லைக் காலத்துப் படினே' என்னும் விதியொடு பட்டதாகும்.

முதலா வேன தம்பெயர் முதலும். (தொல். 66)

(இ-ள்) மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும் எழுத்துக்களாகிய தம் பெயர் கூறும் வழி மொழிக்கு முதலாம் எனு.

முதலாயின மெய்கள்:- க த ந ப ம வ ச ஞ ய என்பன.

முதலாகாத மெய்கள்:- ங ட ண ர ல ழ ள ற ன என்பன

(உ-ம்) ஙக்களைந்தார், டப்பெரிது என வரும்.

இப்புறனடை விதியோடு மெய்ம்மயக்கப் புறனடையுங் கூட்டி,

தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்

இம்முறை மாறியு மியலு மென்ப, (நுண். 121)

எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.

குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்

ஓற்றிய நகரமிசை நகரமொடு முதலும். (தொல். 67)

இது சார்பெழுத்தினுள் ஒன்றாகிய குற்றியலுகரமும் ஒருவாற்றான் முதலாமாறு கூறுகின்றது.

(இ-ள்) குற்றியலுகரமானது முன்னிலை முறைப் பெயரிடத்துத் தனிமெய்யாய் நின்ற நகரத்தின்மேலுள்ள நகரத்தோடு கூடி மொழிக்கு முதலாம். எ-று.

இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாதல் கூறவே அம் மொழிமுதற் குற்றியலுகரத்திற்கு இடம் நுந்தையென்னும் முறைப்பெயரென்பதும், பற்றுக்கோடு நகரவொற்றின் மேலுள்ள நகரமென்பதும் கூறியவாறாயிற்று.

(உ-ம்) நுந்தை என வரும். இவ்விதி நன்னூலார்க்கு உடன்பாடன்மையின் அவர் கூறாதொழிந்தாரென்பர் சங்கர நமச்சிவாயர்.

முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி னிலையிய லான.

(தொல். 68)

இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.

(இ-ள்) நுந்தையென்னும் முறைப் பெயரிடத்து நின்ற குற்றியலுகரம், முற்றுகரத்தோடு பிற குற்றியலுகரம் பொருள் வேறுபடுமாறு போன்று பொருள் வேறுபடாது. எ-று.

நாகு, நகு என முறையே குறுகியும், குறுகாதும் நின்ற உகரங்கள்போல, நுந்தையென்பதன் உகரம், குறுகிய வழியும் இதழ்குவித்துக் கூறக் குறுகாதவழியும் பொருளும் இடனும் பற்றுக்கோடும் மாறுபடாதென்பதாம்.

அம்முறைப் பெயரிடத்தே நின்றலிக்கணமான குற்றிய லுகரம், இதழ்குவித்துக் கூறும்வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறுபோல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது' எனப் பொருள்கூறி,

காது, கட்டு, முருக்கு, கத்து, தெருட்டு என்பன இதழ் குவித்துக் கூறியவிடத்து முற்றுகரமாய் முன்னிலையேவ லுணர்த்தியும், இதழ்குவியாமற் கூறியவிடத்துக் குற்றுகரமாய்ப் பெயர்ப் பொருள் தந்தும் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, ஈண்டு வந்த நுந்தை என்னும் முறைப் பெயரிடத்து உகரம், இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ்குவியாமற் குறையக் கூறியவிடத்தும் பொருள் வேறுபடாதென்பதனை இதனால் ஆசிரியர் கூறினாரென விளக்கியுரைத்தார் நச்சினார்க்கினியர்.

மொழியிறுதி எழுத்துக்கள்

மொழிக்கீறாம் எழுத்துக்களையும் அவற்றது வரையறையையும் 69. முதல் 87 வரையுள்ள சூத்திரங்களால் தொல்காப்பியர் உணர்த்துகின்றார்.

உயிர் ஓள வெஞ்சிய விறுதி யாகும். (தொல். 69)

இஃது, உயிர் மொழிக்கு ஈறாமாறு உணர்த்துகின்றது.

(இ-ள்) உயிர்களுள் ஓளகாரம் ஒழிந்தனவெல்லாம் மொழிக்கு ஈறாம்.

(உ-ம்) பல, பலா, கிளி, குரீ, கடு, தூ, சேஎ, நே, பனை, ஓஓ, போ எனவரும்.

கவவோ டியையின் ஓளவு மாகும். (தொல். 70)

(இ-ள்) முன் ஈறாகாதென்ற ஓளகாரமும் ககர வகரத்தோடு இயைந்தவழி ஈறாம்.

(உ-ம்) கௌ, வெள எனவரும்.

எ, என வருமுயிர் மெய்யீ றாகாது. (தொல். 71)

(இ-ள்) எ என்று கூறப்படும் உயிர் தானே ஈறாவதன்றி யுரண்டும் மெய்களோடு இயைந்து ஈறாகாது.

ஓவ்வு மற்றே நவ்வலங் கடையே. (தொல். 72)

(இ-ள்) ஓகரமும் நகரவொற்றோ டல்லாத விடத்து முன் சொன்ன எகரம்போலத் தானே ஈறாவதன்றி மெய்களோடு இயைந்து ஈறாகாது. எனவே நகரத்தோடு ஈறாமென்பது பெற்றாம்.

(உ-ம்) 'நொ அலையல் நின்னாட்டை நீ' எனவரும்.

ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. (தொல். 73)

(இ-ள்) ஏ, ஓ, என்று கூறப்பட்ட இரண்டுகிரும் தாமே நின்றும் பிற மெய்களோடு கூடியும் ஈறாவதன்றி ஞகரத்தோடு ஈறாதலில்லை.

உ, ஊ கார நவ்வொடு நவிலா. (தொல். 74)

உரையாசிரியர் இருவரும் 'உகரஊகாரங்களாகிய இரண்டும் நகர வகர வொற்றொடு ஈறாகா' என்று கூறி, நவிலா என்றதனால் வகரவொற்றொடு உகரமீறாதலைத் தழுவுவர். 'நவ்வொடு' என்பதனை 'நவ்வொடு' என்பதன் புள்ளி நீக்கி எழுதப்பட்டதெனக் கொண்டு உகர ஊசார மிரண்டும்

நகரமெய்யோடறாகா எனவும், அன்றி நவவொடு என்பதற்கு நிரனிறையே உகரம் நகரத்தோடும், ஊகாரம் வகரத்தோடும் ஈறாகாவெனவும் இருவகையாற் பொருள் கூறுவர் அரசஞ் சண்முகனார். தொல்காப்பியர் நூலிலேயே களவு என்றாற் போன்ற வகர வகரவீற்றுச் சொற்கள் பயின்று வருதலால் அரசஞ் சண்முகனார் கூறிய பொருளே சிறப்புடையதாகும்.

உச்ச கார மிருமொழிக் குரித்தே. (தொல். 75)

(இ-ள்) உகரத்தோடு கூடிய சகரம் 'உசு', 'முசு', எனும் இரு மொழிக்கல்லது பல மொழிக்கு ஈறாகாது.

உப்ப காரம் ஒன்றென மொழியி
இருவயி னிலையும் பொருட்டா கும்மே. (தொல். 76)

(இ-ள்) உகரத்தோடு கூடிய பகரம் தபு எனும் ஒரு மொழிக்கு ஈறாம் என்பர். அச்சொல்தான் தன்வினை பிறவினை என்ற ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம்.

(உ-ம்) தபு, எனவரும் தபு எனப் படுத்துச் சொல்ல நீசா எனத் தன்வினையாம். எடுத்துச்சொல்ல நீ ஒன்றினைச் சாவச்செய் எனப் பிறவினையாம்.

எஞ்சிய வெல்லாம் எஞ்சுத லிலவே. (தொல். 77)

(இ-ள்) 71 முதல் 76 வரை விசேடித்துக்கூறியவற்றை யொழிந்தனவும் மொழிக்கீறாகாதென்ற உயிர்மெய்களும் தம் பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிவில.

ரு ண ந ம ன ய ர ல வ ழ ள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. (தொல். 78)

இது, முன்னர் உயிர்கள் ஈறாமாறு கூறி, மெய்களுள் ஈறாவன கூறுகின்றது.

(இ-ள்) மெய்களுள் ரு, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்ற பதினொன்றுமே மொழிகளுக்கு ஈறாவனவாம்.

(உ-ம்) உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் எனவரும்.

உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். (தொல். 79)

(இ-ள்) உச்சகாரம் இருமொழிக்கு ஈறாயின வாறு போல நகரவொற்றும், பொருந், வெரிந், என்னும் இரு மொழிக்கல்லது ஈறாகாது. எ-று.

உப்பகா ரமோடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான. (தொல். 80)

(இ-ள்) உகரத்தொடு கூடிய பகரம் தபு என ஒரு மொழிக்கு ஈறாதல்போல, ஞகார வொற்றும் உரிஞ் என்னும் ஒரு மொழிக்கே ஈறாகும். இவ்விடத்து அச்சொல்லின் பொருள் தன்வினை பிறவினையாய் இரு பொருள் படாது, தன்வினையென்றற்கே உரியதாகும். எ-று.

நெடுங்கணக்கு முறைப்படி நகரத்தின்முன் ஞகரத்தைக் கூறுதல் முறையாயினும், நகரம் இருமொழிக் கீறாதல்பற்றி ஒரு மொழிக்கீறாகும் ஞகரத்தினை அதன் பின்னர்க் கூறினார்.

வகரக் கிளவி நான்மொழி யீற்றது. (தொல். 81)

(இ-ள்) வரமாகிய மெய்யெழுத்து நான்கு மொழியின்கண் ஈறாகும் எ-று.

(உ-ம்) அவ், இவ், உவ், தெவ், எனவரும்.

69 முதல் 81 வரையுள்ள சூத்திரங்களால் மொழிக்கீறாம் எழுத்துக்களைத் தொல்காப்பியனார் விரித்துரைத்தாராக, நன்னூலாசிரியர் பவணந்தியார்,

ஆவி ஞனநமன யரல வழளமெய்
சாயு முகரம் நாலாறும் ஈறே. (நூள். 107)

என ஒரு சூத்திரத்தால் அவற்றைத் தொகுத்து உரைத்தார்.

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன. (தொல். 82)

(இ-ள்) மகரவீற்றுச் சொல்லுடன் மயங்காவென்று வரையறுக்கப்பட்ட னரக வீற்றுச் சொற்கள் ஒன்பதென்று சொல்லுவார்கள்; அவ்வொன்பது சொற்களும் குற்றமறச் சொல்லப்பட்ட அஃறிணை யிடத்தனவாம் எ-று.

‘அஃறிணை யென்றது ஈண்டு அஃறிணைப் பெயரினை’ என்பர் இளம்பூரணர்.

அஃறிணைப் பெயரின் இறுதியில் மகரம் நின்ற நிலைக்களத்து னகரம் போலியாய் வந்து மயங்கும். அங்ஙனம் போலியாய் வந்த னகரவீற்றுச் சொற்கள் இவையென்றும், இயற்கையாகவே னகரவீறாவன இவையென்றும் வேறுபாடறிதற் பொருட்டுத் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழ்ச்

சான்றோர் மகரத்தோடு மயங்காத னகரவீற்று அஃறிணைச் சொற்கள் ஒன்பதென வரையறை செய்தனர். மயங்காது என்னும் வரையறை னகரத்தின் மேற் செல்லும் என்பர் நச்சினார்க்கினியர்.

எகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், வயான் எனவரும் இவ்வொன்பதும் மகரத் தொடர் மொழியுடன் மயங்காது இயல்பாகவேயமைந்த னகரவீற்றுச் சொற்களாம். இவ்வொன்பதும் மயங்கா எனவே மகரத்தோடு னகரம் மயங்கிய சொற்களும் உளவென்பது பெற்றாம். நிலம்-நிலன், கலம்-கலன், என்றாற்போல்வன மகரத்தோடு னகரம் மயங்குவன. இம்மொழியிறுதிப் போலியினை,

மகர விறுதி யஃறிணைப் பெயரின்

னகரமோ றுறழா நடப்பன ளளவே.

(நூ. 122)

எனவருஞ் சூத்திரத்தாற் பவணந்தியார் குறிப்பிடுவர். அஃறிணைப் பெயர்களின் இறுதி மகரமானது னகரத்தோடு ஒத்து நடக்குஞ் சொற்களுஞ் சிலவுளவாம் என்பது மேற்குறித்த நன்னூற் சூத்திரத்தின் பொருளாகும். மகரம் னகரத்தோடு ஒத்தலாவது மகரம் நின்ற இடத்தில் னகரம் வந்து நிற்பினும் பொருள் வேறுபடாதிருத்தல். ஒத்து நடப்பன சிலவுள எனவே அவ்வாறு உறழாது வருவனவே பெரும்பாலான எனக் கொள்க. வட்டம், குட்டம், மாடம், கூடம் என்றாற்போலும் மகரவீற்று அஃறிணைப் பெயர்ச் சொற்கள் னகரத்தோடு மயங்காமை யுணர்ச்சு.

3. பிறப்பியல்

அகர முதல் னகர விறுதியாகவுள்ள முதலெழுத்துக்கள் முப்பதையும் நூன்மரபிலும், குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தம் என்னும் சார்பெழுத்து மூன்றினையும் மொழிமரபிலும் வைத்துணர்த்திய ஆசிரியர், அம்முப்பத்து மூன்றெழுத்துக்களின் பிறப்பு முறையினை இவ்வியலான் உணர்த்துகின்றார். அதனால இவ்வோத்துப் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று.

உந்தி முதலா முந்துவளி தோன்றித்

தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற் றமைய நெறிப்பட நாடி

எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவேறியல்
திறப்படத் தெரியுங் காட்சி யான.

(தொல். 83)

இஃது எழுத்துக்களது பொதுப்பிறப்பு உணர்த்துகின்றது.

(இ-ள்) எழுத்துக்களெல்லாம் முறைப்பட ஆராய்ந்து சொல்லுங் காலத்துக் கொப்பூழடியாக மேலே கிளர்கின்ற உதானன் என்னும் காற்றுத்தோன்றித் தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றிடங்களிலும் நிலைபெற்று அம்மூன்றுடன் பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் என்பவை கூட எட்டாகிய முறைமையையுடைய இடங்களில் ஒருறுப்போடு ஒருறுப்புப் பொருந்தி அமைதி பெற வேறு வேறு இயல்பினவாய்ப் புலப்பட்டு வழங்குதலுடையனவாம். அறிவான் ஆராயுமிடத்து அவற்றின் இயல்பு வகைபெற விளங்கும் எ-று.

இதழ்-உதடு. அண்ணம்-மேல்வாய். இதழ்போறலான் இதழெனப்பட்டதென்றும், எல்லாவெழுத்தும் என்னும் எழுவாய்க்குப் 'பிறப்பினாக்கம் வேறுவேறியல்' என்பதனை ஒரு சொல் நீர்மைப்படுத்திப் பயனிலையாக்குக என்றும் கூறுவர் இளம்பூரணர்.

மூச்சினை வெளிவிடுங்கால் நுரையீரல் இரண்டிலிருந்தும் கிளம்பிய காற்று மிடற்றின் வழியாக மூக்கினை அடைந்து வெளியே செல்லுதலும் வாய் வழியாக வெளியே செல்லுதலுமாகிய இயல்பினை உடையதென்றும், அவ்வாறு தோன்றுங் காற்று ஒலி நரம்புகள், அண்ணம், நா முதலிய ஒலிக்கருவி களோடுங் கூடிச் செய்கை செய்யப்படின எழுத்தொலிகளாக மாறுமென்றுங் கூறுவர் உடல் நூலார். உந்தியிலிருந்து எழுந்த காற்றே தலை, மிடறு, நெஞ்சு என்னும் இடங்களில் நின்று பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் ஆகிய இவ்வுறுப்புக்களின் தொழிலால் வேறு வேறு எழுத்துக்களாக மாறும் எனத் தொல் காப்பியனார் கூறுகின்றார். தொல்காப்பியனார் கூற்று இக்கால உடல் நூலார் கொள்கையோடு ஒத்து நின்றல் காண்க.

நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே.

(நூன். 74)

என வரும் நன்னூற் சூத்திரம் எழுத்துக்களின் பொதுப் பிறவியினைக் கூறுவதாகும். உயிரினது முயற்சியால் உள்ளே
உதா. 7.

நின்ற உதானன் என்னுங் காற்றினால் எழுப்பப்படும் ஒலியனுக்கள், மார்பு, கண்டம், உச்சி மூக்கு ஆகிய நான்கிடங் களையும் பொருந்தி, இதழ், நா, பல், அண்ணம் ஆகிய நான்கின் தொழிலால் வெவ்வேறெழுத்துக்களாகிய ஒலிகளாய்த் தோன்றுதலே எழுத்துக்களின் பிறப்பியல்பு என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இதன் கண் நன்னூலார் உள்ளிருந்து எழும் காற்றால் எழுப்படுகின்ற செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணமாகக் கூறியிருத்தலைக் காணலாம். தொல்காப்பியனார் இவ்வணுத்திரளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

எழுத்துக்களை ஒலிக்கும்பொழுது சில எழுத்துக்கள் வாய் முழுதந் திறத்தலானும், சில எழுத்துக்கள் வாய் சிறிது திறந்துஞ் சிறிது மூடியுந் தொழில் செய்தலானும், சில எழுத்துக்கள் வாய் முழுதும் மூடுதலானும் ஒலிப்பன எனவும், அவை முறையே உயி ரெழுத்துக்களும் இடையெழுத்துக்களும் வல்லின மெல்லினங் களும் ஆமெனவும், ஆய்தவெழுத்தினை ஒலிக்குங்கால் வாய் பெரும்பாலும் மூடியேயிருக்கும் எனவும் அறிஞர் சிலர் கூறுவர்.

இனி அவ்வெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றார்.

அவ்வழிப்

பன்னீ ருயிருந் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்.

(தொல். 84)

இஃது உயிரெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றது.

(இ-ள்) அங்ஙனம் பிறக்குங்கால் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தத்தம் மாத்திரை வேறுபடாதனவாய் மிடற்றின்கண் பொருந்திய காற்றால் ஒலிப்பனவாம், எ-று.

'பன்னீருயிரும் தம் நிலை திரியா' எனவே குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன தந்நிலை திரியும் என்பது பெறப்பட்ட தென்பர் உரையாசிரியர்.

தொல்காப்பியனார் மிடற்றுவளியாற் பிறப்பனவாகப் பன்னிரண்டு உயிரெழுத்துக்களை மட்டுங் கூறியிருக்கவும் நன்னூலார் உயிரேயன்றி இடையின மெய்களையும் மிடற்றிற் பிறப்பனவாகக் கொண்டு,

அவ்வழி

ஆவி யிடைமை யிடமிட றாகும்

மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை.

(நன். 75)

எனச் சூத்திரஞ் செய்துள்ளார். உயிரெழுத்தும் இடையெழுத்தும் ஆகிய இருவகை எழுத்துக்களுக்கும் பிறப்பிடம் கண்டமாகும். மெல்லெழுத்துக்கள் மூக்கையிடமாகப் பொருந்தும். வல்லெழுத்துக்கள் மார்பை யிடமாகப்பெறும் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இதன்கண் உயிரெழுத்துக்களுடன் இடையெழுத்துக்களையும் சேர்த்து அவற்றிற்கு இடம் மிடறென்றும் மெல்லினம் மூக்கையிடமாகப் பொருந்துமென்றும் பவணந்தியார் கூறியதற்கு “மெல்லெழுத்தாறும் பிறப்பினாக்கஞ், சொல்லிய பள்ளி நிலையினவாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத்தோன்றும்” எனவரும் இவ்வியல் 18-ம் நூற்பாவில் மெல்லெழுத்து மூக்குவளியான் இசைக்கும் எனத் தொல்காப்பியரும் ‘யாப்புற என்றதனால் இடையெழுத்திற்கு மிடற்று வளியும் வல்லெழுத்திற்குத் தலை வளியும் கொள்க’ என இளம்பூரணரும் கூறியன பொருந்திய ஆதாரமாகும். வல்லினம் தலை வளியாற் பிறக்கும் என இளம்பூரணர் கூறியிருக்கவும் பவணந்தியார் அதற்கு மாறாக ‘உரம்பெறும் வன்மையென மார்பை யிடமாகக் கூறியுள்ளார். இவ்விருவர் கொள்கைகளுள் ஏற்றுக்கொள்ளத் தகுவதனைத் தேர்ந்து துணிதல் அறிஞர் கடனாகும்.

அவற்றுள்

அஆ வாயிரண் டங்காந் திய்லும். (தொல். 85)

இஃது உயிரெழுத்துக்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது.

(இ-ள்) மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டனுள் அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும் வாயைத்திறத்தலாகிய முயற்சியாற் பிறப்பனவாம் என்று.

இவ்விதியினை நன்னூலார்,

அவற்றுள்,

முயற்சியுள் அஆ அங்காப் புடைய (நன். 76)

எனவரும் சூத்திரத்தால் எடுத்துரைக்கின்றார்.

இஈ எஏ ஐயென விசைக்கும்

அப்பா லைந்து மவற்றோ ரன்ன

அவைதாம்

அண்பல் முதல்நா விளிம்புற லுடைய.

(தொல். 86)

இதுவும் அது.

(இ-ள்) ஈ, எ, ஏ, ஐ என்று சொல்லப்படும் ஐந்தெழுத்துக்களும் முற்கூறிய அகர ஆகாரங்களைப்போல வாயைத் திறந்து சொல்லுதலாகிய முயற்சியாற் பிறப்பனவாம். அவை அவ்வாறு பிறக்குமாயினும் மேல்வாய்ப் பல்லும் அடி நாவின் ஓரமும் பொருந்தப் பிறக்கும் வேறுபாடுடையனவாம் எ-று.

இவ்வேறுபாட்டினைப் பவணந்தி முனிவர்,

ஈஈ எஏ ஐஅங் காப்போ
டண்பல் முதல்நா விளிம்புற வருமே. (நன். 77)

எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவார்.

உஊ ஒஓ ஒளவென விசைக்கும்
அப்பா வைந்தும் இதழ்குவிந் தியலும். (தொல். 87)

இதுவும் அது.

(இ-ள்) உ, ஊ, ஒ, ஓ, ஒள என்ற ஐந்தெழுத்துக்களும் இதழ்குவித்துக்கூறும் முயற்சியாற் பிறப்பனவாம் எ-று.

உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே. (நன். 78)

எனவரும் நன்னூற் சூத்திரம் இவ்விதியைச் சுருங்க உரைத்தல் காண்க.

தத்தந் திரிபே சிறிய வென்ப. (தொல். 88)

இது முற்கூறிய உயிரெழுத்துக்களுக்கும் மேற்கூறப்படும் மெய்யெழுத்துக்களுக்கும் சிங்கநோக்காக ஓர் புறனடை கூறுகின்றது.

(இ-ள்) உயிரெழுத்துக்களிலும் மெய்யெழுத்துக்களிலும் ஒவ்வோரிடங்களுட் பிறப்பனவாகப் பலஎழுத்துக்கள் சேர்த்துக் கூறப்பட்டனவாயினும் நுண்ணுணர்வினால் ஆராயுமிடத்து அவ்வெழுத்துக்கள் தம்மிடையே சிறிய சிறிய வேறுபாடுகளை யுடையன என்பர் புலவர் (அவ்வேறுபாட்டினை நுண்ணறிவால் அறிந்துகொள்க) எ-று.

எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல், என்பனவற்றாலும், தலைவளி, மிடற்றுவளி நெஞ்சுவளி மூக்குவளி என்பன வற்றாலும் அவை தம்முள் வேறுபாடுடையனவாமெனவும், ஐ விலங்கலுடையது, வல்லினம் தலைவளியுடையது, மெல்லினம் மூக்குவளியுடையது, இடையினம் மிடற்றுவளியுடையது எனவும், பிறப்பு ஒன்றாகச்சொல்லப்பட்ட எழுத்துக்களிடையே

அமைந்த நுண்ணிய வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதற்கு வழி கூறுவர் நச்சினரீர்க்கினியர்.

ககாரம் ஙகாரம் முதல்நா அண்ணம். (தொல். 89)

இது முதல் 99 வரையுள்ள பதினொரு சூத்திரங்களால் மெய்யெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றார்.

(இ-ள்) ககரமும் ஙகரமும் நாவின் அடிப்பகுதியும் அண்ணத்தின் அடிப்பகுதியும் பொருந்தப் பிறக்கும் எ-று.

முதல் நா, முதல் அண்ணம் என முதல் என்பதனை இரண்டிடத்தும் கூட்டிப் பொருள்கொள்க.

சகாரம் ரகாரம் இடைநா அண்ணம். (தொல். 90)

(இ-ள்) சகரமும் ரகரமும் நாவின் நடுவும் அண்ணத்தின் நடுவும் பொருந்தப் பிறக்கும் எ-று.

இடைநா, இடை யண்ணம் என இயையும்.

டகார ணகார நுனிநா அண்ணம். (தொல். 91)

(இ-ள்) டகரமும் ணகரமும் நாவினது நுனியும் அண்ணத்தினது நுனியும் பொருந்தப்பிறக்கும், எ-று.

நுனிநா, நுனியண்ணம் என இயையும்.

அவ்வா நெழுத்தும் மூவகைப் பிறப்பின. (தொல். 92)

89, 90, 91 ஆகிய மூன்று சூத்திரங்களுக்கும் பொருள் கொள்ளுங்கால், ககரம் முதல் நாவிலும் ஙகரம் முதலண்ணத்திலும், சகரம் இடைநாவிலும் ரகரம் இடையண்ணத்திலும், டகரம் நுனிநாவிலும் ணகரம் நுனியண்ணத்திலும் பிறக்கும் என இவ்வாறு நிரல் நிறை வகையாற் கொண்டு இவற்றை அறுவகைப் பிறப்பினவாகக் கூறலாமோ என ஐயுறுவாரை நோக்கி, அம்மூன்று சூத்திரங்களிலும் கூறப்பட்ட ஆறெழுத்துக்களும் அறுவகைப் பிறப்பினையுடையன அல்ல அவை மூவகைப் பிறப்பினை உடையனவே என இச்சூத்திரத்தால் ஆசிரியர் ஐயமகற்றுகின்றார்.

(இ-ள்) மேற் கூறப்பட்ட ஆறெழுத்துக்களும் மூவகையாகிய பிறப்பினையுடையனவே (அறுவகைப் பிறப்பினை அல்ல) எ-று.

க, ங, இரண்டும் முதல்நா முதலண்ணத்தையும் ச, ர, இரண்டும் இடைநா இடையண்ணத்தையும், ட, ண இரண்டும் நுனிநா நுனியண்ணத்தையும் பொருந்தப் பிறக்குமென மேற் கூறிய நான்கு சூத்திரங்களின் பொருளையும் நன்னூலாசிரியர்,

கங்வுஞ் சஞவும் டணவும் முதலிடை
நுனிநா வண்ணமுற முறை வருமே. (நுன். 79)

என ஒரு சூத்திரத்தால் தொகுத்துக்கூறினார்.

அண்ணம் நண்ணிய பல்முதன் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம். (தொல். 93)

(இ-ள்) அண்ணத்தைச் சேர்ந்த பல்லினது அடியாகிய இடத்தே நாவினது நுனி பரந்து சென்று தன் வடிவு மிகவும் பதியும்படி சேர்தலால், தகரம் நகரம் என்ற இரண்டெழுத்துக்களும் இனிதாகப் பிறக்கும் என்று.

எல்லாவெழுத்துக்களும் நா முதலியன வடிவு பொருந்த மெய்யுற்றபோதே பிறப்பன என்பார், முன்னர் 'உறுப்புற்றமைய' என்றதனோடமையாது ஈண்டும் 'மெய்யுறவொற்ற' என்றார்.

இச்சூத்திரத்திற்குப் பல்லின் அடியில் தகாரமும் அதன் மருங்கில் நகாரமும் பிறக்கும் என நிரல் நிறைவகையாற்பொருள் கொள்ளினும் பொருந்தும்.

அண்பல் லடிநா முடியுறத் தந வரும். (நுன். 80)

என்பது நன்னூல். நாவினது நுனியை நாமுடியென இச்சூத்திரத்துப் பவணந்தி முனிவர் வழங்கியுள்ளார்.

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகா னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். (தொல். 94)

மேற்கூத்திரங்களிலெல்லாம் நெடுக்கணக்கு முறைபற்றி எழுத்துக்களின் பிறப்பினைச் சொல்லி வந்த ஆசிரியர், இச்சூத்திர முதலாகப் பின்வரும் ஆறு சூத்திரங்களால் நாவும் அண்ணமுமாகியவற்றின் முதல் இடை. நுனிகளிற் பிறக்கும் நாவதிகாரம் பற்றி எழுத்துக்களுக்குப் பிறப்புக் கூறுகின்றார்.

(இ-ள்) நாவினது நுனியானது மேல் நோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ றகார னகாரமாகிய அவ்விரண்டெழுத்துக்களும் பிறப்பன (என்று).

அணர்தல்-மேல் நோக்குதல் அணர் என்பதன் அடியாகப் பிறந்த வினையெச்சம் அணரி என்பதாகும். அணர்ந்து பார்த்தல் என்பது மேல்நோக்கிப் பார்த்தல் என்னும் பொருளுடையதாகும். அச்சொல் இக்காலத்து அண்ணாந்து பார்த்தல் என மருவி வழங்குகிறது.

அண்ணத்தின் நடுவிடத்தே நாவினது நுனி பொருந்த
றகரமும், அது பிறக்குமிடத்திற்குச் சிறிது கீழே னகரமும்
பிறக்குமென்பார், றகரத்தை முன்னரும் னகரத்தை அதன்
பின்னரும் வைத்துரைத்தார் ஆசிரியர். இந்நூட்பத்தை உணர்ந்த
நச்சினார்க்கினியர் 'ற ன இவற்றின் வேறுபாடுணர்க' என்ற
தொடரால் இதனைப்புலப்படுத்தியுள்ளார்.

அண்ணம் நுனிநா நனியுறிற் றனவரும். (நுன். 86)

என்பது நன்னூல்.

நுனிநா வணரி யண்ணம் வருட
ரகார மூகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (தொல். 95)

(இ-ள்) நாவினது நுனியானது மேல்நோக்கிச் சென்று
அண்ணத்தைத் தடவ ரகார மூகாரமாகிய அவ்விரண்டும்
பிறக்கும் (எ-று).

அண்ணம் நுனிநா வருட ரழுவரும். (நுன். 83)

என்பது நன்னூல்.

நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (தொல். 96)

(இ-ள்) நாவினது ஓரமானது மேலுயர்ந்து தடித்து மேல்
வாய்ப் பல்லினது அடியிலே பொருந்தி நின்று அவ்விடத்து
அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும், அண்ணத்தைத்
தடவிய நிலையில் ளகரமும் பிறப்பனவாம் எ-று.

விளிம்பு-ஓரம். வீங்குதல்-முன் மெல்லியதாயிருந்த நாவின்
ஓரம் மேல்நோக்கி வளைந்து நிற்கும்போது நாவின் மற்றையிடத்
திலுள்ள தசைகளும் சேர்ந்து சிறிது பருத்து நின்றல். இவ்வாறு
தடித்த நாவிளிம்பு அண்ணத்திற்கும் பல்லினது அடிக்கும்
இடைப்பட்டு நின்றல் லகார ளகாரமாகிய அவ்விரண்
டெழுத்துக்களுக்கும் பொதுவாக வேண்டப்படும் முதற்
செயலாதலின், அவ்விரண்டிற்கும் பொருந்த 'நாவிளிம்பு வீங்கி
அண்பல் முதலுற' என அச்செயலை முதலிற் பிரித்துக் கூறினார்.
அவ்விரண்டற்குந் தனித்தனி வேண்டப்படும் சிறப்புத்
தொழில்களாகிய ஒற்றுதலையும் வருடுதலையும் முறையே
லகரத்திற்கும் ளகரத்திற்கும் உரியனவாக நிரல் நிறையாற்
கூறினார்.

இதன் பொருளை நன்கறிந்த பவணந்தி முனிவர்,

அண்பல் முதலும் அண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (நுள். 84)

எனச் சூத்திரஞ் செய்தார். இதனால் அண்பல் முதலை
நாவிளிம்பு வீங்கி ஒற்ற லகாரம் பிறக்குமெனவும், அண்ணத்தை
நாவிளிம்பு வீங்கி வருட ளகாரம் பிறக்குமெனவும் பொருள்
இனிது விளங்குதல் காண்க.

இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். (தொல். 97)

(இ-ள்) மேலுதடும் கீழுதடும் தம்மிற் கூடப் பகாரமும்
மகாரமும் பிறக்கும் எ-று.

மீ கீழிதழுறப் பம்மப் பிறக்கும். (நுள். 81)

என்பது நன்னூல்.

பகரமும் மகரமும் இரண்டும் உதடும் பொருந்துதலாகிய
ஒரு முயற்சியாற் பிறக்குமாயினும் பகரம் உள்ளிருந்து வருங்
காற்றாற் பிறத்தலும், மகரம் மூக்கு வளியாற் பிறத்தலும் என
இவை தம்முள் வேற்றுமையாம்.

பல்வித ழியைய வகாரம் பிறக்கும். (தொல். 96)

(இ-ள்) மேற்பல்லும் கீழுதடும் தம்மிற் பொருந்த வகரம்
பிறக்கும், எ-று.

மேற்பல் விதமுற மேவிடும் வவ்வே. (நுள். 85)

என்னும் நன்னூற் சூத்திரம் இச் சூத்திரப் பொருளை
விரித்துரைப்பதாகும்.

அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். (தொல். 99)

(இ-ள்) அண்ணத்தை நாச்சேர்ந்த விடத்து மிடற்று
வளியானாகிய ஓசையானது அவ்வண்ணத்தை யணைந்து
இறுகச் செறிய யகரம் பியக்கும் எ-று.

இதன்கண் 'அண்ணஞ் சேர்ந்த' என்புழிச் சேர்தற்கு வினை
முதலாக நாவென்பதனை வருவித்து, அண்ணம் நாச்சேர்ந்தகண்
மிடற்றெழுவளி உற்று அடைய யகரம் பிறக்கும்' எனக் கொண்டு
கூட்டி உரை கூறுவர் இளம்பூரணர். சேர்ந்த என்னும் வினைக்கு
நாவென்பதனை வினைமுதலாக வருவித்துரையாமல்
மிடற்றெழு வளியினையே வினைமுதலாகக் கொண்டு, எழுவளி
மிடற்றுச் சேர்ந்த இசை அண்ணங் கண்ணுற்று அடைய யகாரம்

பிறக்குமெனக் கொண்டு கூட்டி, 'உந்தியிலெழுந்த காற்று மிடற் றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை, அண்ணத்தை யணைந்து உரலாணியிட்டாற் போலச் செறிய யகாரவொற்றுப் பிறக்கும்' எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

இங்கெடுத்துக் காட்டிய இருவருரைகளில் முன்னவராகிய இளம்பூரணருரையினையே மேற்கொண்டு,

அடிநா வடியண முறயத் தோன்றும். (நூன். 82)

எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர். இதன்கண் அடிநாவும் அடியண்ணமும் தம்மிற் பொருந்துதலொன்றே யகரத்தின் பிறப்பியல்பாகக் கூறப்பட்டுள்ளது. யகரத் தோற்றத்திற்கு முதற்காரணமாகிய மிடற்றுவளி இதன்கண் கூறப்படவில்லை. சுருக்க நூலாதலின் கூறாது விடுத்தார் போலும்.

மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ்
சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். (தொல். 100)

இது மெல்லெழுத்திற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.

(இ-ள்) மெல்லெழுத்துக்கள் ஆறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடங்களிலே நிலைபெற்றனவாயினும் ஓசை கூறுங்கால் மூக்கின்கண் உளதாகிய காற்றின் ஓசையால் பொருந்தத் தோன்றும் எ-று.

'யாப்புற' என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்று வளியும் வல்லெழுத்திற்குத் தலைவளியும் கொள்க என்பர் இளம்பூரணர். மெல்லெழுத்தாறுக்கும் மேல் தனித்தனியே கூறப் பட்ட நிலைக்களங்களே பிறப்பிடங்களாமெனவும் அவையாறும் மூக்குவளியால் ஒலிக்குமெனவும் தொல்காப்பியனார் பிரித்துக் கூறியுள்ளார். அங்ஙனமாகவும் பவணந்தியார் தொல்காப்பிய னார் கருத்துக்கு மாறாக மெல்லெழுத்தாறுக்கும் மூக்கையிட மாகக் கூறியிருப்பது ஆராயத்தக்கதாகும்.

சாந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றுந்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஓத்த காட்சியிற் றம்மியல் பியலும்.

(தொல். 101)

இது சார்பெழுத்துக்களின் பிறப்புணர்த்துகின்றது.

(இ-ள்) முதலெழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தனி நின்றொலிக்கும் இயல்பினையுடையவல்ல வென முன்னர் ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட சார் பெழுத்துக்கள் மூன்றும், தமக்குச் சார்பாகிய முதலெழுத்துக்களது பிறப்பிடத்தோடு பொருந்தித் தமக்கு ஒத்த இடத்தே தமக்குரிய இயல்பில் தோன்றியொலிப்பனவாம் எ-று.

எழுத்துக்களின் பிறப்பிடமும் வளியும் ஆகியனவற்றைக் காட்சி யென்றார். 'ஒத்த காட்சி என்றதனால், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தலைவளியாற் பிறத்தலின் உயிரோடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்கு மென்பது கொள்க' என விளக்கங் கூறுவர் இளம்பூரணர். எனவே சார்பெழுத்துக்கள் தமக்கென வேறிடமுடைய வல்லாதனவாய்த் தமக்குச் சார்பாய் முன்னும் பின்னும் நின்ற முதலெழுத்துக்களின் பிறப்பிடத்தோடு ஒத்த இடங்களிற் பிறக்குமென்பது பெறப்படும்.

இவ்வாறன்றிக் குற்றியலிகரம் குற்றியலுகரம் இரண்டும் தத்தம் சார்பிற் சிவணியியலும் எனவும் இச் சூத்திரத்திற் காட்சி யென்றது நெஞ்சு எனவும் ஏனையென்றது ஆய்தமெனவும் கொண்டு, 'ஒத்தகாட்சியின் தம்மியல்பு இயலும்' என்ற தொடர்க்கு 'ஒழிந்து நின்ற ஆய்தம் தனக்குப் பொருந்தின நெஞ்சு வளியாற் பிறக்கும்' எனப்பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். 'ஏனை மூன்றும்' என்னும் எழுவாய்க்கு 'இயலும்' என்பது பயனிலையாதலானும் ஏனையென்பது ஒழிந்த என்னும் பொருட்டாய் மூன்றென்பதனைத் தொடர்ந்த அடைமொழி யாதலானும் சார்பெழுத்து மூன்றனுள் குற்றியலிகரம் குற்றிய லுகரம் என்னும் இரண்டினையும் முன்னர்ப் பிரித்தபின்னல்லது ஏனையென்ற சொல்லால் மூன்றாவதாகிய ஆய்தத்தைப் பிரித்துரைத்தல் கூடாதாகலானும் இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை ஆசிரியர் கருத்திற்கு முரணாதல் துணியப் படும். ஆசிரியர் பவணந்தியாரும் இச்சூத்திரத்திற்கு இளம்பூரண அடிகள் கூறிய உரையினையே யுளங்கொண்டு,

ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி

சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய.

(நன். 87)

எனச் சார்பெழுத்துக்களின் பிறப்புணர்த்தினார். ஆய்தவெழுத் திற்கு இளம்பூரணர் கூறிய தலைவளியை இடமாக்கி, 'ஆய்தக்கு இடம் தலை' என்றும், அவர் கூறாத அங்காத்தலை

முயற்சியாக்கி 'அங்கா முயற்சி யென்றும்' பவணந்தியார் கூறியது ஆராய்தற்குரியதாகும்.

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளிபிற்
பிறப்போடு விடுவழி யுறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரித்தப நாடி
யளிபிற் கோட லந்தணர் மறைத்தே

* அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை யளவருவன் றிசினே. (தொல். 102)

இது மேற்கூறிய எழுத்துக்களின் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்றது. இதனை இளம்பூரணர் இரு சூத்திரங்களாகப் பிரித்துப் பொருள் கூறியுள்ளார். பொருளியைபு கருதி ஒரு சூத்திரமாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்.

(இ-ள்) எல்லா வெழுத்துக்களையும் வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே எழுகின்ற காற்றில் பிறப்போடு விட்டுச் சொல்லுமிடத்து உந்தியிலிருந்து எழுங் காற்றானது தலையளவுஞ்சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலை பெறுதலாகிய திரிதருங் கூறுபாட்டினையுடையதாக உள்ளிருந் தெழும் வளியாலாய இசையைக் குற்றமற ஆராய்ந்து மாத்திரை வரையறையால் அளந்து கொள்ளுதல் அந்தணரது மறைநூற் கண்ணதாகிய முறையாகும். அம்முறையினை இந்நூலிற் சொல்லாது எல்லார்க்கும் புலனாகப் புறத்துப்போந்து ஒலிக்கும் மெய் தெரிவளியிசையாகிய எழுத்துக்களுக்குரிய மாத்திரை யினையே ஈண்டுக் கூறினேன் என்று.

உந்தியிலிருந்தெழுங் காற்று முன்னர்த் தலைக்கட் சென்று பின்னர் மிடற்றிலே வந்து அதன்பின் நெஞ்சிலே நின்றலை உறழ்ச்சிவாரம் என்றார். உறழ்ச்சி வாரம் - திரியுங் கூறுபாடு. இக்கூறுபாட்டினை ஆசிரியர் 'தலையினும் மிடற்றினு நெஞ்சினு நிலைஇ' என்ற தொடரால் முன்னர் விளக்குதல் காண்க. அகத் தெழு வளியிசை-மூலாதாரத்திலிருந்து தோற்றும் காற்றோசை. மெய்தெரிவளியிசை-எல்லார்க்கும் எழுத்துருவம் இதுவெனப் புலனாமாறு வாயின் புறத்தே வெளிப்பட் டிசைக்கும் எழுத் தோசை. உள்ளிருந்தெழுங் காற்று தலைக்கட் சென்று மிடற்றிற்கு வந்து நெஞ்சிலே நிலைபெறுமளவும் காற்றாயிருந்து, பின்னர் அது நெஞ்சிலிருந்து வெளிப்படும் பொழுதெல்லாம் காற்றின்

தன்மை திரிந்து எழுத்தாந்தன்மையடையுமென்பார் வளியென்னாது வளியிசையென்றார்.

அந்தணர் மறையிற் கூறுமாறு புறத்தெழுந்திசைக்கும் எழுத்துக்களுக்கு முதற்காரணமாகிய அகத்தெழுவளியிசைக்கு மாத்திரை கூறின, அதன் அளவு எல்லார்க்கும் ஒருதன்மைத்தாக விளங்காதெனக்கருதிய தொல்காப்பியனார், புறத்தெழுந்திசைக்கும் எழுத்துக்களாகிய மெய்தெரிவளியிசைக்கே தாம் அளவு கூறிய முறைமையினை இச்சூத்திரத்தால் தெளிவாக அறிவுறுத்துகின்றார்.

உந்தியிலெழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக்கோடலும் மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும் அந்தணர் மறைக்கு உண்டெனக் கூறிய இவ்வாசிரியர், அம்மதம் பற்றி அவர் பெறுவதோர் பயன் இன்றென இச்சூத்திரத்தால் உய்த்துணரவைத்தலின் இச்சூத்திரம் பிறன் கோட் கூறலென்னும் உத்திக்கு இனம் என்றார் நச்சினார்க்கினியர்.

மெய்தெரி வளியெனவே பொருள் தெரியா முற்கும் வீளையும் எழுத்தாகா என்பது புலனாம். ஆகவே சொல்லப் பிறந்து சொற்குறுப்பாம் ஓசையையே இவ்வாசிரியர் எழுத்தெனக் கொண்டார் என்பது பெறப்படும்

நிலையும் வளியும் முயற்சியு மூன்றும்
இயல நடப்பது எழுத்தெனப் படுமே,

என நச்சினார்க்கினியருரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படும் பழஞ் சூத்திரம் தொல்லாசிரியர் கூறிய எழுத்தின் இயல்பினை நன்கு விளக்குவதாகும்.

4. புணரியல்

மொழிகள் புணர்தற்குரிய கருவியின் இயல்புணர்த்தின மையின் இது புணரியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற்கூறப்படும் புணர்மொழிச் செய்கைகளுக்கு இன்றியமையாத சிறப்புக் கருவிகள் இதன்கண் கூறப்படுகின்றன.

மூன்று தலையிட்ட முப்பதிற் றெழுத்தின்
இரண்டு தலையிட்ட முதலா கிருபஃ
தறுநான் கீறொடு நெறிநின் றியலும்

எல்லா மொழிக்கும் இறுதியு முதலும்
மெய்யே யுயிரென் றாயீ ரியல்.

(தொல். 103)

இது மொழிமரபில் விரித்துக்கூறிய மொழிமுதல் எழுத்துக்கள், மொழிக்கீறாம் எழுத்துக்கள் என்பனவற்றைத் தொகுத்து உணர்த்துகின்றது.

(இ-ள்) மேற் கூறப்பட்ட முப்பத்துமூன்று எழுத்துக்களை முதலாகக் கொண்டும் இருபத்து நான்கு எழுத்துக்களை இறுதியாகக் கொண்டும் வழக்குநெறிக்கண் நிலைபெற்று நடக்கும் எல்லா மொழிகளுக்கும் இறுதியும் முதலுமாவன மெய்யும் உயிருமாகிய அவ்விரண்டு இயல்பினையுடையன எ-று.

(உ-ம்) மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும் முதலும் ஈறும் ஆயின.

பன்னிரண்டாயிரும், க த ந ப ம ச ஞ ய வ என்னும் ஒன்பது மெய்களும், துந்தையென்புழி நகரமெய்யின் மேல் வரும் குற்றுகரமும் ஆகிய இருபத்திரண்டு எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களாகும். பன்னிரண்டாயிரும் ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் பதினொரு மெய்களும், ஈற்றுக் குற்றியலுகரமும் ஆக இருபத்துநான்கெழுத்துக்களும் மொழிக்கு ஈறாம் எழுத்துக்களாம்.

அவற்றுள்

மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்.

(தொல். 104)

இது மேற்குத்திரத்திற் கூறியவாற்றால் தனிமெய்யும் மொழிக்கு முதலில்வரும் என எய்திய கருத்தினை விலக்குதலின் 'எய்தியது விலக்கல் நுதலிற்று' என்பர் உரையாசிரியர்.

(இ-ள்) மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டனும் மொழிக்கு ஈறாகிய மெய்யெல்லாம் புள்ளி பெற்று நிற்கும் எ-று.

எனவே மொழிக்கு முதலில்வரும் மெய்யெல்லாம் புள்ளி யிழந்து உயிரோடு கூடிநிற்கும் என உய்ந்துணர வைத்துத் தனிமெய் மொழிக்கு முதலாகாதென விலக்கினாராயிற்று.

மொழிமுதல்மெய் புள்ளியொடு நில்லாதென்னாது ஈறெல்லாம் புள்ளியொடு நிலையல் என ஈற்றின்மேல் வைத்துக் கூறிய அதனால் அவ் வீற்றின்மெய் உயிர் முதன்மொழி வந்த விடத்து அஃதேற இடங்கொடுக்கு மென்பது பெறப்பட்ட தென்பர் இளம் பூரணர். இக்கருத்தினை நன்னூலார்,

உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே. (நூன். 204)

என்ற சூத்திரத்தால் விளங்கக் கூறியுள்ளார்,

“மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்” (நூன் 15) என்புழித் தனிமெய் பதினெட்டும் புள்ளிபெற்று நிற்குமெனக் கூறி, உயிரேறுங்கால் அவை புள்ளியிழந்து நிற்குமென உய்த்துணர வைத்தார். ஈண்டு மெய்முதல் மெய்யீறு என வகுத்துரைக்குங்கால், மொழி முதல் மெய்களும் புள்ளிபெறுமோ என்னும் ஐயமகற்றுதல் வேண்டி இச்சூத்திரத்தால் மொழிக்கு ஈறாய மெய்களே புள்ளிபெறுவன எனக்கூறி, மொழிக்கு முதலாயின மெய்கள் புள்ளிபெறா என்பதனை உய்த்துணர வைத்தா ராதலின் இச்சூத்திரம் கூறியது கூறலன்மையுணர்க்..

குற்றிய லுகரமும் அற்றென மொழிப. (தொல். 105)

இது, மேல் மொழியீற்றின் மெய்க்குக் கூறிய விதியினை மொழியீற்றில் வரும் குற்றியலுகரத்திற்கும் மாட்டெறிந்து கூறுகின்றது.

(இ-ள்) குற்றியலுகரவீறும் மெய்யீற்றின் தன்மையை யுடையதாமென்பர் என்று.

மெய்யீற்றின் தன்மையாவன புள்ளிபெறுதலும் புள்ளி யிழந்து உயிரேற இடங்கொடுத்தலுமாம். அவ்விரண்டினுள் புள்ளி பெறுதலை விலக்கி, உயிரேற இடங்கொடுத்தலாகிய ஒன்றைமட்டும் குற்றியலுகரத்திற்கு இயைத்துக் கூறுதலின், ‘இம் மாட்டேறு ஒருபுடைச் சேறலென வுணர்க’ என்றார் இளம் பூரணர்.

‘ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்’ (செய் 8) எனவரும் செய்யுளியற் சூத்திர வுரையுள் “எழுத்தோத்தினுள் ‘மெய்யீறெல் லாம் புள்ளியொடு நிலையல்’ எனக்கூறிக் ‘குற்றியலுகரமும் அற்றென மொழிப’ எனக் ‘குற்றுகரத்திற்குப் புள்ளி பெறுதலுங் கூறினான்’ எனப் பேராசிரியர் கூறுதலால், குற்றியலுகரத்திற்குப் புள்ளியிட்டெழுதும் வழக்கம் பேராசிரியர் காலத்தில் நிலவிய தெனத் தெரிகிறது. ஆனால் அவர்க்குக் காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் காலத்தில் இவ்வழக்கம் நிலைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை. குற்றியலுகரத்திற்குப் புள்ளியிட்டெழுதும் வழக்கம் இளம்பூரணர் காலத்தில் நிலவியிருப்பின் ‘குற்றிய லுகரமும் அற்று’ என்னும் இம்மாட்டேற்றினை முழுவதுஞ் சேறலாகவே கொண்டு பொருள் கூறியிருப்பார். அவர் அங்ஙனம்

கூறாமையின் அவர் காலத்தில் குற்றியலுகரத்திற்குப் புள்ளி யிட்டெழுதும் வழக்கம் இல்லையென்பது புலனாகும். அன்றியும் குற்றியலுகரமும் புள்ளிபெறும் என்பதொன்றே இச் சூத்திரக் கருத்தாயின் 'மெய்யினளபே யரையென மொழிப' என்பதனை யடுத்து 'அவ்வியல் நிலையும் ஏனைமுன்றே' என மாட்டெறிந் தாற்போல 'மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல்' எனவும் 'எகர வொகரத் தியற்கையும் அற்றே' எனவும் வருஞ் சூத்திரங் களையடுத்துக் 'குற்றியலுகரமும் அற்றென மொழிப' என இச்சூத்திரத்தையுங் கூறியிருப்பர். ஆசிரியர் அங்ஙனங் கூறாது புணரியலாகிய இவ்வியலிற் கூறுதலால் குற்றியலுகரமும் மெய்யீறுபோல உயிரேற இடங் கொடுக்கும் என்பதே தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு துணியப்படும்.

இங்ஙனமன்றிக் குற்றியலுகர வீற்றின்முன் உயிர் முதன் மொழி வருங்கால் நிலைமொழியீற்றுக் குற்றுகரம் கெடுமெனக் கொண்டார் வீரசோழிய நூலார். 'ஆவி பின்தோன்றக் கெடும் குற்றுகரம்' என்பது வீரசோழியம். இக்கருத்தினை யொட்டியே,

உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்

யவ்வரின் இய்யாம் முற்றுயற் றொரோவழி,

(நுள். 164)

எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர்.

இவ்வாறு குற்றுகர வீற்றின்முன் உயிர்முதன்மொழி வருங்கால் நிலைமொழியீற்றுக் குற்றுகரங்கெட நின்ற வொற்றின் மேல் வருமொழிமுதலுயிர் ஏறிற்றென்று கொள்ளுதல் கூடா தென்றும், நாகரீது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடிநின்றல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின் நாகு என்பதன் இறுதியி லுள்ள குற்றியலுகரம் கெடாதுநின்றே அரிது என்னும் வரு மொழி முதலிலுள்ள அகரவுயிர்க்கு இடந்தந்து அவ்வுயிரோடுங் கூடி நிற்குமென்றும் நச்சினார்க்கினியர் இச்சூத்திரவுரையுள் தெளிவாக விளக்கி உரையாசிரியர் கொள்கையை வலியுறுத்தி யுள்ளார்.

தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தியுள் 'எழுத்தெனப் படுபு' என்னுந் தொடர்க்குப் புணர்ச்சிவிதி கூறுங்கால் "இனி யாசிரியர் 'நூறென்கிளவியொன்று முதலொன்பாற் - கீறுசினை யொழிய வினவொற்றுமிகுமே' எனவும், 'ஆறன்மருங்கிற் குற்றியலுகரம் ஈறுமெய்யொழியக் கெடுதல் வேண்டும்' எனவும், நூறு என்னும் எண்முன்னும் ஆறு என்னும் எண்முன்னும்

முறையே ஒன்று முதலிய எண்களும் ஆயிரமும் வந்து புணரின், குற்றியலுகரங்கெட, நின்ற ஒற்றின்மேல் உயிர்வந்து ஒன்றி முடியுமென்றார். எனவே ஒன்றின முடித்தலென்பதனால் ஏனைக் குற்றியலுகரவீறும் உயிர்முதல் மொழி வந்து புணர்வுழிக் குற்றியலுகரங் கெட்டு, நின்ற வொற்றின்மேல் உயிர்வந்து ஒன்றி முடியுமென்பதூஉம் பெறப்பட்டதாகலின் ஈண்டும் அவ்வாறே குற்றியலுகரங்கெட நின்ற தகரவொற்றின்மேல் எகரவுயிர் வந்து ஒன்றி 'எழுத்தெனப் படுப' என முடிந்தது' எனச் சிவஞான முனிவர் புணர்ச்சி விதி கூறியுள்ளார்.

“நூறென்கிளவி யொன்றுமுத லொன்பாற் - கீறுசினை யொழிய இனவொற்று மிகுமே” என்னுஞ் சூத்திரம், நூறென்னுங் குற்றுகரவீற்று எண்ணுப் பெயர் முன் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப் பெயர்கள் வந்து புணரின் நிலை மொழி யீற்றிலுள்ள குற்றுகரமும் அதனால் ஊரப்பட்ட நகர மெய்யும் கெடாது நிற்ப அவ்வொற்றுக்கு இனமாகிய நகரம் மிக்குமுடியும் என்னும் விதியைக் கூறுவதாகும். இதன் பொருளை உரையாசிரியர் இனிது விளக்கியுள்ளார். இச்சூத்திரத்தில் 'ஈறுசினையொழிய' எனவருந் தொடருக்கு 'ஈற்றிலுள்ள சினையாகிய குற்றியலுகரங்கெட' எனப் பொருள் கொள்வர் சிவஞான முனிவர். அங்ஙனங் கூறின், நூற்றுமூன்று நூற்றுநான்கு என ஈற்றுக் குற்றியலுகரம் கெடாது நிற்பன இச்சூத்திரத்துள் அடங்காவாம். இச்சூத்திரத்து 'ஒன்றுமுதல் ஒன்பாற்கு' என ஆசிரியர் வரையறுத்துக்கூறிய வருமொழிகளுள் மூன்றும் நான்கும் அடங்குமாதலின் அவை வருமிடத்தும் நூறு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் கெடுதல் வேண்டும். அங்ஙனம் கெடாமையின் இச்சூத்திரத்திற்குச் சிவஞான முனிவர் கூறும் பொருள் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணாதல் தெளியப்படும். ஆகவே இச்சூத்திரத்தில் 'ஈறுசினையொழிய' என்னுந் தொடரிலுள்ள ஒழிய என்னுஞ் சொல்லுக்கு, 'அகமென்கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்' (புள்ளிமயங்கியல்-20) என்புழிப்போல 'எஞ்சிநிற்ப' எனப்பொருள் கொண்டு, 'ஈற்றெழுத்தாகிய குற்றியலுகரமும் அதனாலூரப்பட்ட மெய்யாகிய சினையும் விகாரமன்றி எஞ்சிநிற்ப அவ்விடத்து இனமாகிய நகரவொற்று மிக்குமுடியும்' எனப் பொருளுரைப்பதே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாம் என்க.

குற்றியலுகரப் புணரியல் 32-ம் சூத்திரத்தில் ஒன்று முதல் ஒன்பதீறாகச் சொல்லப்படுகின்ற எண்ணுப்பெயர்களின் முன்பத்து என்பது வருமொழியாய்வரின், நிலைமொழிகளுள் ஆறு என்னுஞ்சொல் நீங்கலாக ஏனைய எண்ணுப்பெயர்களின் இறுதிக் குற்றியலுகரம் மெய்யொடுங்கெடுமென்றும், 35-ம் சூத்திரத்தில் மூன்று ஆறு என்பவற்றின் முதலிலுள்ள நெட்டெழுத்துக்கள் குறுகுமென்றும், கூறிய ஆசிரியர், ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன் ஆயிரம் வந்து புணருங்காலும் 32 முதல் 58 வரையுள்ள சூத்திரங்களால் முன்னர்க்கூறிய விதிகளை அவ்வாறே வைத்துக் கொண்டு, அவற்றின் மேலுளவாம் திரிபுகளை 58முதல் 63 வரையுள்ள சூத்திரங்களால் கூறுகின்றாரென்பது அச்சூத்திரங்களின் கிடக்கை முறையால் நன்கு விளங்கும். எனவே “ஆறன் மருங்கிற் குற்றியலுகரம், ஈறு மெய்யொழியக் கெடுதல் வேண்டும்” (குற்றியலுகரம்-64) என்னும் இச்சூத்திரத்தாற் குறிக்கப்பட்ட ஆறு என்பது முன்னர் 32, 35-ம் சூத்திரங்களிற் சொல்லிய வண்ணம் ‘அறு’ எனத்திரிந்த வடிவத்தையே குறித்ததெனக் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் அறு எனத்திரிந்து நின்ற காலத்து அதன் இறுதிநின்ற உகரம் முற்றுகரமாகவும் அவ்வாறு திரிதற்கு முன்னுள்ளது குற்றியலுகரமேயாதலின் குற்றியலுகரந்திரிய நின்ற உகரமே அது வென்பார் ‘ஆறன் மருங்கிற் குற்றியலுகரம்’ என்றார் ஆசிரியர். இங்ஙனம் கூறியது, ‘திரிந்ததன் திரிபு அது’ என்னுங் கருத்தினாலென்பதனை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் நூன்மரபின் முதற் சூத்திர உரையில் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே இச் சூத்திரத்துக் குற்றியலுகரமெனக் கூறப்பட்டது, ஆறு என்னுங் குற்றுகரவீற்றின் திரிபாகிய அறு என்பதன் இறுதிநின்ற முற்றுகரமாதலின், அவ்வுகரம் ஆயிரம் எனவரும் வருமொழி முதலிலுள்ள ஆகாரவுயிர்க்கு இடந்தந்து ஒருங்கு நிற்கும் ஆற்றிலின்றித் தான் ஏறிய நகரமெய்யை விட்டுக்கெட அம்மெய்யின்மேல் வருமொழி ஆகாரவுயிரேறி அறாயிரம் என முடிவதாயிற்று. ஆகவே இச் சூத்திரத்தில் ஈறுமெய்யொழியக் கெடுமெனக் கூறிய விதி, ஆறு என்னுஞ் சொல்லில் இறுதியிலுள்ள குற்றியலுகரத்திற்கு அன்றென்பதும், அதன் திரிபாகிய அறு என்பதிலுள்ள முற்றுகரத்திற்கே யுரித்தென்பதும் பகுத்துணர்ந்து கோடல்வேண்டும். இங்ஙனமன்றி ஆயிரம் என்னும் சொல் வருமொழியாய் வர ஆறு என்னும் நிலைமொழியிறுதிக் குற்றுகரம் கெடுமென்பதே தொல்காப்பிய ௨௧௩. 8.

னாரின் கருத்தாயின் ஆறு என்பதன்முன் உழக்கு என்னும் உயிர் முதல்மொழி வருமிடத்து குற்றியலுகரம் கெடும் எனக் கூறியிருப்பார். அங்ஙனம் கூறாது 'ஆறென்கிளவி முதல் நீடும்மே' (குற்றியலுகரம்-52) என்ற அளவே கூறிப்போதலின் ஆறு என்பதன் ஈற்றுக்குற்றியலுகரம் உயிர் முதன்மொழி வருமிடத்துக் கெடாதென்பதே தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு தெளியப்படும். ஆகவே மேலெடுத்துக் காட்டிய 'நூறென்கிளவி' (குற-67), 'ஆறன் மருங்கின்' (குற-64) என்னும் இவ்விரு சூத்திரங்களுக்கும் சிவஞான முனிவர் கூறிய பொருள்கள் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணாவன என்பதும், இங்ஙனம் நூலாசிரியர் கருத்துக்கு முரண்படக் கூறிய இப்பொருள்களை அடிப்படையாகக் காட்டி 'ஏனைக் குற்றியலுகரவீறும் உயிர் முதன்மொழி வந்து புணர்வழிக் குற்றியலுகரங் கெட்டு நின்ற ஒற்றின்மேல் உயிர்வந்து ஒன்றி முடியுமென்பதூஉம் பெறப்படும்' என ஒன்றின முடித்தல் என்பதனாற் கொள்ளுதற்கு இடமில்லையென்பதும் நன்கு தெளிவாதல் காண்க.

அஃது, இஃது, உஃது எனவரும் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தின் முன் உயிர்முதன்மொழி வருங்கால் ஆய்தங் கெடாது நிலைபெறுமெனவும் மெய்முதன்மொழி வருங்கால் ஆய்தங் கெடுமெனவும் கூறிய தொல்காப்பியனார், அச்சொற்களின் இறுதிக்கண் நின்ற குற்றியலுகரம் கெடுமெனக் கூறாமையானும், குற்றியலுகரவீற்றுச் சொற்களுக்கு அம், அக்கு, அன், இன், ஏ முதலிய சாரியைப் பேறு கூறிய ஆசிரியர், உயிர் முதலாகிய அச்சாரியைகள் வந்து புணருங்கால் நிலைமொழியீற்றுக் குற்றுகரங் கெடுமென யாண்டுங் கூறாமையானும், குற்றுகரவீற்று எண்ணுப் பெயர்களுள் ஒன்றாகிய ஒன்பது என்னுஞ் சொல் நிலைமொழியாய் நிற்க அதன் முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் ஆயிரம் என்னும் எண்ணுப்பெயரும் வந்து புணருங்கால் அது தன் வடிவுநிலை திரியாது இன்சாரியை பெறும் எனக் குற்றியலுகரப் புணரியலின் 54, 65ம் சூத்திரங்களில் ஆசிரியர் கூறுதலாலும் குற்றியலுகரவீறு உயிர்முதன் மொழி வருமிடத்துக் கெடாது நின்று மெய்யீறுபோல உயிரேற இடங்கொடுக்கு மென்பதே ஆசிரியர் தொல்காப்பியர் கருத்தென்பது இனிது புலனாகும்.

இனி, "நாகரிது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடிநின்றல்லது

அப்பொருளுணர்த்தலாகாமையின் குற்றியலுகரத் திறுதி முன்னும் உயிர் முதன்மொழி வந்தால் புள்ளியீறுபோல அவ்வுயிரேறி முடியுமென்பார்க்குக் கதவழகிது கனவழகிது என்புழியும் முன்னர் முற்றுகரவோசையும் பின்னர் உயிரோசையும் கூடியல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின் முற்றுகரத்தின் மேல் உயிரேறி முடிந்ததெனக் கூறல்வேண்டும். அவ்வாறன்றி முற்றுகரங்கெட நின்ற ஒன்றின்மேல் உயிரேறி முடியுமென்பதே எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாகலானும், குற்றியலுகரத்திற்கும் உயிரென்னுங் குறியீடு கொண்டமையின் ஒன்றின்மேலன்றி உயிரின்மேல் உயிரேறுதல் பொருந்தாமையானும், நாகரிதென் புழி இதழ் சிறிது குவிதலாகிய முயற்சி ஆண்டுப் பெறப்படா மையிற் குற்றியலுகரவோசை ஆண்டுண்டென்றல் பொருந்தா மையானும், 'ஆறன்மருங்கின்' என்றற்றொடக்கத்துச் சூத்திரங் களோடு முரணுதலானும், யகரம் வரும் வழி யிகரங்குறுகி யுகரத்தின்மேல் உயிரேறி முடியு மென்னாது 'இகரங்குறுகும் - உகரக்கிளவி துவரத்தோன்றாது' என்றாராகலானும் அவர் கூற்றுப்பொருந்தாது' என்பர் சிவஞான முனிவர்.

கதவழகிது, கனவழகிது என்புழிக் கதவு கனவு எனவரும் முற்றுகரங்களை நுந்தை யென்னுஞ் சொல்லிற் போலக் குற்றுகர மாக ஒலித்தமையால் அவை குற்றியலுகரத்திற்குரிய செய்கை பெற்றுத் திரிந்தனவன்றி இயல்புபுணர்ச்சி பெற்றன வல்லவாத லானும், திரிபுடைய இவற்றைக்காட்டிக் குற்றிய லுகரவீறுகள் எல்லாவற்றிற்குமுரிய உயிரேறி முடிதலாகிய சிறப்பியல்பினை விலக்குதல் பொருந்தாமையானும், கதவழகிது என்புழி வகரத்தின்கண் முற்றுகரவோசையின்மையும் நாகரிது என்புழிச் சகரத்தின்கண் குற்றுகரவோசை நுண்ணிய நிலையிலுண்மையும் இவ்விரு தொடர்களையும் ஒலித்துக் காண்போர்க்குச் செவி கருவியாகப் புலனாகலானும், குற்றியலுகரத்திற்கு உயிரென்னுங் குறியீடுண்டெனினும் அக் குறியீடொன்றேபற்றி எல்லா வகை யானும் குற்றியலுகரம் உயிரியல்பே பெறுமெனக் கோடல் பொருந்தாமைக்கு அது மெய்யின் தன்மை பெறுமென விதித்த 'குற்றியலுகரமும் அற்றென மொழிப' என்னும் இச்சூத்திரமே சான்றாகலாலும், குற்றியலுகரத்திற்கு இதழ்குவிதலாகிய முயற்சி புலப்பட்டே வருமென ஆசிரியர் கூறாமையானும், மெய்யீறுபோல உயிரேற இடங்கொடுத்தலாகிய புணர்ச்சி வேறுபாடு முதலாயின கருதியே குற்றுகரவீற்று விதிகளை உயிர்

மயங்கிலிற் கூறாது குற்றியலுகரப்புணரியல் எனத் தனியியல் வகுத்துக் கூறினார் ஆசிரியராதலானும், குற்றுக்கரவீறும் முற்றுக்கரவீறும் புணர்ச்சிவகையான் ஒத்தனவென்பது தொல்காப்பியர் கருத்தாயின் அவற்றை இருவேறியல்களிற் பிரித்துரைக்க வேண்டிய இன்றியமையாமையின், 'ஆறன்மருங்கின்' என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களோடு முரணாமை மேற்காட்டினா மாதலானும், 'யகரம் வரும்வழி இகரங் குறுகும் உகரக்கிளவி துவரத் தோன்றாது' எனவருஞ் சூத்திரம் குற்றியலுகர வீற்றின் முன் யகரமுதன்மொழிவரின் அவ் யகரத்தோடு குற்றியலுகரத் திற்கு மயக்கவிதியின்மையால் குற்றியலுகரங்கெட அது நின்ற நிலைக்களத்து இகரந்தொன்றிக் குறுகிநிற்குமெனக் கூறியதல்லது குற்றியலுகரத்தின் முன் இகரம் வரக் குற்றியலுகரம் கெடுமெனக் கூறியதன்றாகலானும் சிவஞான முனிவர் கூறுமாறு குற்றிய லுகரம் உயிர்முதன்மொழி வரிற் கெடுமென்றல் தொல்காப்பிய னார் கருத்தன்றென்க.

இனி 'குற்றியலுகரமுற்று' எனவரும் புணரியல் மூன்றாஞ் சூத்திரத்தினைப் 'புள்ளியீற்றுமுன் உயிர் தனித்தியலாது' என வரும் இவ்வியல் முப்பத்தாறாஞ் சூத்திரத்தோடு மாட்டெறிந்து உரையாசிரியரை யுள்ளிட்டோர் பொருள் கூறினரெனவும்' 'அவற்றுள் மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல்' என்னுஞ் சூத்திரத்தால் அவ்வீற்றின்மெய் உயிர்முதன் மொழி வந்தால் அஃதேற இடங்கொடுத்து நிற்குமென்பதுங் கூறினாராயிற்றேல் 'புள்ளியீற்றுமுன்' எனச் சூத்திரஞ் செய்தது கூறியது கூற லென்னுங் குற்றந் தங்குதற்கோ வெனக் கூறி மறுக்கவெனவும் சங்கர நமச்சிவாயரும் சிவஞான முனிவரும் உரையாசிரிய ருரையிற் குற்றங் கூறினர். அவர்கள் கூறியபடி இம்மூன்றாஞ் 'சூத்திரத்தைப் பின்வரும் முப்பத்தாறாஞ் சூத்திரத்துடன் உரை யாசிரியர் மாட்டெறிந்து பொருள்கொள்ளவில்லையென்பதும், இதன் முன்னுள்ள இரண்டாஞ் சூத்திரத்துடன்தான் மாட் டெறிந்து பொருள் கூறியுள்ளாரென்பதும், இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் எழுதியவுரையினைக் கூர்ந்து நோக்குவார்க்கு இனிது புலனாகும். அன்றியும் 'அவற்றுள், மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல் என்னும் இச்சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருளும் 'புள்ளியீற்று முன் உயிர் தனித்தியலாது மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே' எனவருஞ் சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருளும் ஒன்றாயினன்றே கூறியது

கூறலென்னுங் குற்றந் தங்குவது? ‘மொழிக்கீறாய மெய்யெல்லாம் புள்ளியொடு நிற்கும் எனக்கூறி, அவை உயிர் முதன்மொழி வந்தவிடத்து உயிரேற இடங்கொடுக்குமென்பதனை யுய்த்துணர வைப்பது ‘மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல்’ என்னுஞ் சூத்திரமாகும். இது நிலைமொழிபற்றிய விதி. இனி ‘மெய்யீற்றின் முன் உயிர் தனித்து நடவாது; தான் தனி நின்ற இயல்பை விடுத்து நிலைமொழியீற்று மெய்யொடுங் கூடும்’ என்பதனைக் கூறுவது “புள்ளியீற்றுமுன்” எனவரும் இவ்வியல் 36ம் சூத்திரமாகும். இது வருமொழிபற்றிய விதி. இங்ஙனம் நிலை மொழிக் கருவியும் வருமொழிக் கருவியுமாக இவ்விரு சூத்திரப் பொருளையும் பகுத்துணருங்கால் கூறியது கூறலென்னுங் குற்றந் தங்குதல் யாண்டையதென மறுக்க.

இதுகாறுங் கூறியவாற்றால் குற்றியலுகரம் உயிர் முதன் மொழி வரிற் கெடுமென வீரசோழிய நூலாசிரியரும் நன்னூலாரும் சங்கரநமச்சிவாயர் சிவஞான முனிவர் முதலிய பிற்கால உரையாசிரியர்களும் கூறும் கொள்கை பொருந்தாதென்பதும், குற்றியலுகரம் மெய்யீறுபோலக் கெடாது நின்று உயிரேற இடங் கொடுக்குமென உரையாசிரியரையுள்ளிட்டோர் கூறும் கொள்கையே தொல்காப்பியனார் கருத்தென்பதும் ‘குற்றுகரத்திற்கு முன்னர்வந்த உயிரேறிமுடிய அரை மாத்திரையாய் நின்றலும் முற்றுகரத்திற்கு முன்னர்வந்த உயிரேறி முடியாமையுந்தம்முள் வேற்றுமை’ என நச்சினார்க்கினியர் காட்டிய இலக்கணமே குற்றியலுகர வீறுகளெல்லாவற்றின் கண்ணுஞ் செல்லுமென்பதும் நன்கு வலியுறுத்தப் பட்டமை காண்க.

உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே. (தொல். 106)

இது, மேல் ‘மெய்யேயுயிரென்றாயிரியல்’ என்ற வழி நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது.

(இ-ள்) உயிர்மெய்யீற்று மொழியும், மெய்முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நின்றவாற்றால் உயிரீற்றின் தன்மையை யுடைத்து எ-று.

ஈறும் என்ற உம்மையால் இடையில் நின்ற உயிர் மெய்யும் உயிரின் இயல்பை உடைத்தென்றும் “ஈறும் இடையும் உயிருள் அடங்குமெனவே முதல் மெய்யுள் அடங்கு மென்பதாயிற்று” என்றும் கூறுவர் இளம்பூரணர்.

இதனால் விள முதலிய உயிர்மெய்யீறெல்லாம் அகரவீறு முதலிய உயிரீற்றுள் அடங்கிப் புணர்ச்சி பெறுவன வாயின. வரகு என்புழி இடை நின்ற ரகர உயிர்மெய் அகரமாய் உயிர்த் தொடர்மொழி யெனப்பட்டது. எனவே ஒற்றுமை நயத்தான் ஒன்றென வழங்கும் உயிர்மெய்யெழுத்தினை வேற்றுமை நயத்தால் மொழிகளின் ஈறும் இடையும் உயிரென ஒரெழுத்தாயும், முதலில்மெய்யென ஒரெழுத்தாயும் ஆசிரியர் பிரித்துரைத்தமை நன்கு பெறப்படும்.

முன்னர், “மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே” (நூள்-18) என்றது, உயிர்மெய்யாகிய தனியெழுத்திற்குக் கூறியது. ஈண்டு ‘உயிர்மெய்யீறும் உயிரீற்றியற்றே’ என்றது, மொழியிறுதி நின்ற உயிர்மெய்யெழுத்திற்குக் கூறியது. ஆகலின் கூறியது கூறலன்மையுணர்க.

‘இத்துணையும் ஒருமொழி யிலக்கணங் கூறலின் மொழி மரபின் ஒழிபாயிற்று’ என்பர் உரையாசிரியர்.

உயிரிறு சொன்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொன்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென்
றிவ்வென வறியக் கிளக்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்
றாய் நியல புணர்நிலைச் சுட்டே.

(தொல். 107)

இது மேற்கூறும் புணர்ச்சி, நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியு மாகிய இருமொழிப் புணர்ச்சியா மல்லது மும்மொழிப் புணர்ச்சி யாகாதென்பதும், அப்புணர்ச்சி உயிரீற்றின்முன் உயிர், உயிரீற்றின்முன் மெய், மெய்யீற்றின் முன் உயிர், மெய்யீற்றின் முன் மெய் என எழுத்து வகையால் நான்காமென்பதும் உணர்த்துகின்றது.

(இ-ள்) உயிரீற்றுச் சொல்முன் உயிர் முதன்மொழி வருமிடமும், உயிரீற்றுச் சொல்முன் மெய் முதன்மொழி வருமிடமும் மெய்யீற்றுச் சொல்முன் உயிர் முதன்மொழி வருமிடமும், மெய்யீற்றுச் சொல்முன் மெய்முதன் மொழி வருமிடமும், என அப்புணர்ச்சி இத்துணைய என்று வரையறுத்துச் சொல்லுங் காலத்து அவை ஒன்றோடொன்று புணரும் நிலைமையாகிய கருத்தின்கண், புணர்தற்கென நிறுத்த சொல்லாகிய நிலை மொழியும், அதன் பொருண்மையைக் குறித்து வரு சொல்லாகிய

வருமொழியும் என்று சொல்லப்பட்ட அவ்விரண் டியல்பினை யுடையவாம். எ-று.

(உ-ம்)	ஆ + உண்டு	= ஆவுண்டு (உயிரீற்றின் முன் உயிர்)
	ஆ + வலிது	= ஆவலிது (உயிரீற்றின் முன்மெய்)
	ஆல் + இலை	= ஆலிலை (மெய்யீற்றின் முன் உயிர்)
	ஆல் + வீழ்ந்தது	= ஆல் வீழ்ந்தது (மெய்யீற்றின் முன் மெய்)

நிலைமொழியை நிறுத்த சொல்லென்றும் வருமொழியைக் குறித்துவருகிளவி யென்றும் இச்சூத்திரத்துத் தொல்காப்பியனார் வழங்கியுள்ளமை காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழி, விள என்பதனைச் சார்ந்த இன்சாரியையும் ஐயுருபும் நிலை மொழியாயே நிற்குமென்பது நோக்கி அதனை நிறுத்த சொல்லென்றும் குறைத்தான் எனவரும் முடிக்கும் சொல்லைக் குறித்து வருகிளவி யென்றுங் கொள்ளுதல் ஆசிரியர் துணிபாம்.

அவற்றுள்,

நிறுத்த சொல்லின் ஈறாகெழுத்தொடு
 குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப்
 பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
 பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
 தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
 தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
 மூன்றே திரிபிடன் ஒன்றே யியல்பென
 ஆங்கந் நான்கே மொழிபுண ரியல்பே.

(தொல். 108)

இது மேற்கூறும் புணர்ச்சி சொல்வகையான் நான்காமென்பதும், புணர்ச்சி வகையான் நான்காமென்பதும், புணர்வது எழுத்தும் எழுத்துமே யாவதன்றிச் சொல்லுஞ் சொல்லு மன்றென்பதும் உணர்த்துகின்றது.

(இ-ள்) நிலைமொழி வருமொழி யெனப்பட்டவற்றுள் நிறுத்த சொல்லாகிய நிலைமொழியின் ஈறாகி நின்ற எழுத்தோடு குறித்துவரு சொல்லாகிய வருமொழியின் முதலெழுத்துப் பொருந்தப் பெயர்ச்சொல்லோடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் பெயர்ச்சொல்லொடு வினைச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் வினைச் சொல்லோடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் வினைச் சொல்லோடு வினைச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும்

மொழிகள் தம்மிற் புணருந் தன்மை, திரிபு மூன்றும் இயல்பு ஒன்றும் என அந்நான்கேயாம் எ-று.

இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்தல்லது தாமாக நில்லாமையின் பெயர் வினைகட்கே புணர்ச்சி விதி கூறினார்.

அவைதாம்,

மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்

றிவ்வென மொழிப திரியு மாறே.

(தொல். 109)

இது மேலைச் சூத்திரத்திற் கூறப்பட்ட மூன்று திரிபாவன இவையெனக் கூறுகின்றது.

(இ-ள்) முன்னர்த் திரிபு எனச் சொல்லப்பட்ட அவை தாம் திரியும் நெறியினை ஓரெழுத்து மற்றொன்றாய் வடிவு வேறுபடுதலும், அங்கு இல்லாத எழுத்து புதிதாய்த் தோன்றுதலும், உள்ள எழுத்து கெடுதலும் ஆகிய மூன்று கூறுபாடுடைய எனச் சொல்லுவார் எ-று.

திரியும் நெறி மூன்றெனவே இம்மூன்று மல்லாதது இயல்பு புணர்ச்சி யெனக் கொள்க.

- (உ-ம்) பொன் + குடம் = பொற்குடம் (மெய்யிறிதாதல்)
 யானை + கோடு = யானைக்கோடு (மிகுதல்)
 மரம் + வேர் = மரவேர் (குன்றல்)
 குவளை + மலர் = குவளைமலர் (இயல்பு)

மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகவுடைய பகாப்பதம் பகுதபதம் என்னும் இரண்டு பதங்களும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய் அவ்வழிப் பொருளினாலாவது வேற்றுமைப் பொருளினாலாவது பொருந்துமிடத்து நிலை மொழியும் வருமொழியும் இயல்போடும் விகாரத்தோடும் பொருந்துவது புணர்ச்சியாம் என்றும், தோன்றல், திரிதல், கெடுதல் என மொழியிடத்துத் தோன்றும் விகாரம் மூன்றென்றும், அம்மூன்றும் இல்லாதது இயல்பென்றும் பவணந்தி முனிவர் கூறியுள்ளார்.

மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும்

தன்னொடும் பிறிதொடும் அவ்வழி வேற்றுமைப்

பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்

இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே.

(நூன். 151)

விகார மனைத்தும் மேவல தியல்பே.

(நூன். 153)

தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும்.

(நூ. 154)

எனவரும் நன்னூற் சூத்திரங்கள் புணர்ச்சியின் இலக்கணத் தினை விரித்துரைப்பனவாம்.

ஆசிரியர் தொல்காப்பியனார் 'நிறுத்தசொல்லின் ஈறா கெழுத்தொடு, குறித்துவரு கிளவி முதலெழுத்தியை" என்பதனால், புணர்வன எழுத்தும் எழுத்துமே என்பதனைத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். இங்ஙனம் தொல்காப்பியர் எழுத்தின் தனி நிலையும் மொழிக்கண் நிற்குங்கால் அதன் தன்மையும் நேர் முறையில் உணர்த்தினாராகவும், நிலைமொழியும் வருமொழியும் இயல்போடும் விகாரத்தோடும் பொருந்துவது புணர்ச்சி என மொழிமேல் வைத்துக் கூறுவர் பவணந்தி முனிவர். மொழிகள் ஒன்றோடொன்று புணர்வதே புணர்ச்சியிலக்கணமாமெனின் புணர்ச்சியிலக்கணம் சொல்லதிகாரத்திற் சேர்க்கப்பெற்றிருத்தல் வேண்டும். தொல்காப்பியனார் எழுத்திலக்கணம் சொல்லதி காரத்திலும் சொல்லிலக்கணம் எழுத்ததிகாரத்திலும் விரவி மயங்காத படி அவற்றைத் தனித்தனியே பிரித்துணர்த்தினாராத லின், நிலைமொழியும் வருமொழியும் தம்மிற் புணர்வதே புணர்ச்சியென்றல் அவர் நூற்போக்கின் முறைக்கு மாறுபட்ட தாகும். சொற்கள் ஒன்றோடொன்று புணரும் புணர்ச்சியை யுணர்த்துதல் ஆசிரியர் கருத்தாயின், இச் சொல், இச் சொல்லைக்கொண்டு முடியும் என்றாற் போன்று சொல்முடிபும் பொருட்டொடர்பும் விரித்துக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாது நிலைமொழி வருமொழிகளை உயிரீறு, உயிர்முதல், மெய்யீறு, மெய்முதல் என எழுத்து வகையால் நான்காகப் பகுத்துக் கொண்டு, நிலைமொழியீற்றுயிர் வருமொழி முதலிலுள்ள உயிரோடும் மெய்யோடும் இயைந்து புணரும் எழுத்துப் புணர்ச்சியை உயிர் மயங்கியல் எனப் பெயர் தந்து அவ்வியலிற் கூறுதலானும், அவ்வாறே நிலைமொழியீற்று மெய்களும் குற்றியலுகரமும் வருமொழி முதலிலுள்ள மெய்யும் உயிருமாகிய எழுத்துக்களோடு புணருமியல்பினை முறையே புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் எனப் பெயர்த்தந்து கூறுதலானும், அவற்றின் ஈறும் முதலுமாகிய எழுத்துக்கள் தம்மோடு இயைதலால் உண்டாம் நிலையினையே புணரியல் முதலிய இயல்களால் ஆசிரியர் கூறுகின்றமை புலனாம். எழுத்தாற் சொல்லாமாறு கூறும் மொழியாக்கப் பகுதி,

மொழியியல்பினை நேர்முகமாய் உணர்த்தாமல் மொழிக்கு உறுப்பாகிய எழுத்துக்களின் இலக்கணத்தினைக் கூறுமுகமாக அவ்வெழுத்துக்களாலாகிய மொழியின் நிலைமையையும் உய்த்துணரவைக்கு மியல்பிற்றாதலின் அதுவும் மயங்கா மரபின் எழுத்திலக்கண முணாத்தியதெனவே கொள்ளப்படும்.

நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும்
அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. (தொல். 110)

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) நிலை மொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்து வருமொழியாக வருஞ் சொல்லும் தாமே புணராத ஒவ்வொரு சொல்லை அடைமொழியாகப் பெற்றுவரினும் புணர்த்தற்குரியவாம் - என்று.

எனவே நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் அவ்விரு மொழியும் அடையடுத்தும் புணர்த்தற்குரியன என்பது பெறப்படும். அடைமொழிகளாவன உம்மைத்தொகைப் பொருள்படவும் இருபெயரொட்டுப் பண்புத்தொகைப் பொருள் படவும் நிலைமொழி வருமொழிகளை அடுத்து நிற்கும் சொற்களாம்.

உ-ம். பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத்தொன்று
(நிலைமொழி அடையடுத்து வந்தது)
ஆயிரம் + ஒருபஃது = ஆயிரத்தொருபஃது
(வருமொழி அடையடுத்து வந்தது)
பதினாயிரம் + இருபஃது = பதினாயிரத்திருபஃது
(இருமொழிகளும் அடையடுத்து வந்தன)
மருவின் றொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே. (தொல். 111)

இது மருஉமொழிகளும் நிலைமொழி வருமொழிகளாக வைத்துப் புணர்க்கப்படு மென்கிறது.

(இ-ள்) தலைதடுமாறாக மயங்கின இயல்புடைய மருஉ வழக்கும் புணரும் நிலைமைக்கண் உரியன உள எ-று.

ஈண்டு மருஉவென்றது இலக்கணத்தோடு பொருந்தின மருஉமொழிகளை. நிலையென்றதனால் இலக்கணத்தோடு பொருந்திய மருஉ வழக்கல்லா மருஉ வழக்கும் புணர்க்கப் படுமெனக் கொள்க என்பர் இளம்பூரணர்.

உ-ம். கண் + மீ = மீகண். இல் + முன் - முன்றில்
எனவரும்.

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை யாயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணருங் காலை. (தொல். 112)

இது மேற்கூறிய மொழிபுணரியல்பு நான்கனுள் மிக்குப் புணரும் புணர்ச்சி இத்தன்மைத்தென்பதும், நால்வகைப் புணர்ச்சியும் பொருள்வகையான் அல்வழி வேற்றுமையென இருவகைப்படுமென்பதும் உணர்த்துகின்றது.

(இ-ள்) சொற்கள் புணருங்காலத்து வேற்றுமைப் பொருளைக் குறித்த புணர்மொழியினது தன்மையும், வேற்றுமை யல்லாத அல்வழியிடத்துப் புணரும் மொழியினது தன்மையும் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டிலக் கணத்திலும் நடத்தலைத் தமக்கு வலியாகவுடைய எ-று.

(உ-ம்) விள+கோடு = விளங்கோடு (எழுத்துப் பெற்றது)
மக+கை-மகவின்கை (சாரியை பெற்றது)
அவ்+கோடு-அவற்றுக்கோடு (எழுத்துஞ் சாரியையும்
உடன்பெற்றது) இவை வேற்றுமை.
விள+குறிது-விளக்குறிது (எழுத்துப் பெற்றது.)
பனை+குறை-பனையின் குறை (சாரியை பெற்றது.)
கலம்+குறை-கலத்துக் குறை (எழுத்துஞ் சாரியையும்
உடன்பெற்றது) இவை அல்வழி.

பனையின் குறை-பனை குறைந்தது. கலத்துக் குறை-கலம் குறைந்தது. பனையென்பது ஓரளவு. 'பனைத்துணையாக் கொள்வர்' (திருக்குறள்-104) என்பது காண்க.

வேற்றுமை யல்லாதது அவ்வழியாதலின் வேற்றுமையை முற்கூறினார். வேற்றுமையாவது ஐ முதலிய ஆறுருபும் இடையே மறைந்தும் விரிந்தும் வரச் சொற்கள் பொருந்தும் தொடர்ச்சி யாம். அவ்வேற்றுமை யுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாத நிலையிற் சொற்கள் புணருந் தொடர்ச்சி அல்வழிப் புணர்ச்சி யெனப்படும். நன்னூலாரும் "மெய்யுயிர் முதலீறா மிரு பதங்களும்.....அல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி' (நன் 151) எனப் புணர்ச்சியைப் பொருள் வேற்றுமையால் அல்வழி வேற்றுமை என இரண்டாக அடக்கினமை முன்னர்க் கூறப்பட்டது.

ஐ ஓடு கு இன் அது கண் ணென்னும்
அவ்வா ரென்ப வேற்றுமை யுருபே.

(தொல். 113)

இது மேல் வேற்றுமையென்று சொல்லப் பட்டவற்றின் பெயரும் முறையும் தொகையுள் கூறுகின்றது.

(இ-ள்) வேற்றுமையுருபுகளாவன ஐ, ஓடு, கு, இன், அது, கண் என்று சொல்லப்படும் அவ் ஆறுருபும் என்று சொல்லுவர் என்று.

இவையாரும் அல்லாதெனவெல்லாம் அவ்வழியெனப் படும். அவை எழுவாய், விளி, உவமைத்தொகை, உம்மைத் தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற் றொடர், உரிச்சொற்றொடர் என்பனவாம்.

வேற்றுமையும் அவ்வழியும் இவையென விளக்கப்போந்த நன்னூலார்.

வேற்றுமை ஐம்முத லாறாம் அவ்வழி
தொழில்பண் புவமை யும்மை யன்மொழி
எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி
தழுவு தொடரடுக் கெனவீ ரேழே.

(நன். 152)

என்பதனால் வேற்றுமைப் புணர்ச்சியைத் தொல்காப்பியனார் கூறியவாறு ஆறாகப் பகுத்தும், அவ்வழிப்புணர்ச்சியை வினைத் தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என ஐந்து தொகைநிலையும், எழுவாய், விளி, பெயரெச்சம், வினையெச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, இடைச்சொற்றொடர், உரிச் சொற்றொடர், அடுக்கு என ஒன்பது தொகைநிலையும் எனப் பதினான்காகப் பகுத்தும் கூறினார்.

பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தலால் வேற்றுமை யெட்டெனச் சொல்லதிகாரத்திற் கூறிய தொல்காப்பியனார், எழுவாய்க்கும் விளிக்கும் பெயரும் பெயரது விகாரமுமன்றி, வேறு உருபின்மையின் அவ்விரண்டினையும் நீக்கித் தமக்கென உருபுடைய இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை யீறாகவுள்ள ஆறையுமே இவ்வெழுத்ததிகாரத்து வேற்றுமை யாகக் கொண்டு 'அவ்வாறென்ப வேற்றுமையுருபே'யெனத் தொகுத்துரைத்தார். எனவே ஐ முதலிய ஆறுருபும் தொக்கும்

விரிந்தும் இடைநிற்கச் சொற்கள் புணருந் தொடர்ச்சியே எழுத்து வகையில் வேறுபாடுடைய வேற்றுமைப் புணர்ச்சியென்பது ஆசிரியர் கருத்தாதல் நன்கு புலனாம். எழுவாயும் விளியும் எழுத்து வகையானன்றிச் சொற் பொருள் வகையான் வேறுபாடுடையவர்களின் சொல்லதிகாரத்து அவ்விரண்டையுங் கூட்டி வேற்றுமை எட்டென்றார். எழுத்ததிகாரத்து எழுத்திலக்கண அமைதியொன்றேகருதி வேற்றுமை ஆறென்றும், சொல்லதிகாரத்து, எழுத்திலக்கண அமைதியோடு சொல்லிலக்கண அமைதியும் உடன்கருதி வேற்றுமை எட்டென்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இயல்பினைப் பகுத்துணர்தல் வேண்டும்.

வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருயிற்
கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும். (தொல். 114)

இது, மேற்கூறப்பட்ட வேற்றுமையுருபுகள் ஆறும் பெயர்ப்பின் வந்து புணருங்கால் இயல்பாகப் புணர்தற்குரிய ஐ, ஓடு, இன், அது என்னும் உயிர்முதல் உருபுகளை யொழித்துத் திரியும் இயல்புடைய வல்லெழுத்தை முதலாகவுடைய கு, கண் என்னும் இரண்டுருபிற்கும் உருபியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.

(இ-ள்) வல்லெழுத்தை முதலாகவுடைய கு என்னும் நான்காம் வேற்றுமை யுருபிற்கும், கண் என்னும் ஏழாம் வேற்றுமையுருபிற்கும், பொருந்தியவழி வல்லொற்று இடையே மிகுதல் வேண்டும் என்று.

இன்ன ஈற்றின்முன் என நிலைமொழியை வரைந்து கூறாமையின் உயிரீறு மெய்யீறாகிய இரண்டினையுங் கொள்க.

(உ-ம்) மணி + கு = மணிக்கு
மணி + கண் = மணிக்கண்
வேய் + கு = வேய்க்கு
வேய் + கண் = வேய்க்கண், எனவரும்.

ஒற்று மிகுதல்வேண்டும் எனப் பொதுப்படக்கூறவே வல்லொற்றும் மெல்லொற்றும் மிகுதல் பெற்றாம் எனக் கொண்டு, தங்கண், நங்கண் என மெல்லெழுத்துமிக்கன என்று உதாரணங்காட்டினர் உரையாசிரியர். மெல்லொற்று மிகுதலையுஞ் சேர்த்துரைத்தல் ஆசிரியர் கருத்தாயின் வல்லொற்றும் கிளையொற்றும் மிகும் எனப் பிரித்துரைப்பர். 'வெல்லெழுத்து வருவழியொற்று இடைமிகுதல் வேண்டும்' எனவே அவ்விடத்துமிகுவது வந்த வல்லொற்றேயாதல் தேற்றம்.

ஒற்றுமிகும் எனப் பொதுப்படக் கூறும் வழியெல்லாம் வந்தஒற்று மிகுதலையே சுட்டிச் செல்லுதல் ஆசிரியர் கருத்தாகும். வந்த ஒற்றுக்குக் கிளையான எழுத்து மிகுமாயின் அதனைக் கிளந்துரைத்தலும் அவரியல்பாம். தங்கண், நங்கண் என்புழித் தாம் நாம் என்பன தம் நம் எனக்குறுகி “மகரவிறுதி வேற்றுமையாயின், துவரக்கெட்டு” (புள்ளி-105) என்றபடி மகரங்கெட்டு, “படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும், தொடக்கங்குறாகும் பெயர்நிலைக்கிளவியும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும், மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான” (புள்ளி-25) என்பதனால் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கன ஆகலான், அவை ஈண்டு அடங்கா.

இனி, தங்கண், நங்கண் என்ற சொற்களை இடைச்சொற் சந்தி யெனக்கொண்டு வேற்றுமைக்குக் கூறிய மெல்லெழுத்து மிகுதி அதன்கண் அடங்காதெனக்கூறின், தங்கண், நங்கண் என்பன அல்வழியாயின் தம் நம் என்பனவற்றின்கண் வரும் இறுதி மகரம் ‘அல்வழியெல்லாம் மெல்லெழுத்தாகும்’ (புள்ளி-19) என்பதனால் வருமெழுத்தின் கிளையெழுத்தாகத் திரிந்து நின்ற தெனக்கொள்வதன்றி ‘வல்லெழுத்து முதலிய வேற்றுமையுரு பிற்கு ‘ஒல்வழியொற்றிடை மிகுதல் வேண்டும்’ என்னும் இச்சுத்திரத்தால் மெல்லெழுத்து மிக்கு நின்றதெனக் கொள்ளுதல் பொருந்தாது. உயிரீறும் இங்ஙனந்திரியுமியல்புடைய மகர வீறல்லா மெய்யீறும் ஆகியவற்றின் முன்வரும் கு கண் என்னும் உருபுகளின்முன் மெல்லெழுத்து மிகாமையும் நோக்கத் தக்கது.

இனி, ‘ஒல்வழி’ யென்றதனால் நம்பிகண், நங்கைகண் என இகர ஐகார வீற்றின்கண்ணும், தாய்கண், அரசர்கண், என யகர ரகர வீற்றின்கண்ணும் ஏழா முருபு வருமிடத்து ஒற்று மிகாமை கொள்க.

ஆற னுருபின் அகரக் கிளவி

யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும்.

(தொல். 115)

இஃது ஆறாவதற்குத் தொகைமரபினை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.

(இ-ள்) அதுவென்னும் ஆறனுருபின்கண் நின்ற அகர மாகியவெழுத்து நெடுமுதல் குறுகுமொழிகட்கு “ஈறாகுபுள்ளி அகரமொடுநிலையும்” (எழுத்து-161) என விதித்ததனாலுளதாகிய அகரத்தின் முன்னர்த் தான் கெடுதல் வேண்டும். எ-று.

(உ-ம்) தமது, நமது, நுமது, தனது, எனது, நினது எனவரும்.

“நினவ கூறுவல் எனவ கேண்மதி” என்றாற்போல ஆறாவதற்குரிய அகரவுருபின் முன்னரும் நின, என என்றாங்கு ஓர் அகரவெழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாக ஆசிரியர் கருதினாராதலின், ஆறனுருபும் நான்கனுருபும், நெடு முதல் குறுகு மொழிகளோடு புணருமிடத்து அவ்விரண்டற்கும் பொதுவாக நிலை மொழிக்கண் அகரப்பேறு விதித்தார். அங்குப் பெற்று நின்ற அகரத்தின்முன்னர் அதுவென்னும் ஆறனுருபின் அகரம் கெடுகவென இங்கு விதித்தார். அவ்வாறு நெடுமுதல் குறுகு மொழிகள் ஈற்றில் அகரம் பெறுமென விதியாது அது வென்னும் உருபின் அகரம் ஏறி முடியுமென நன்னூலார் கொண்டனர். நினவ எனவ என்றற் றொடக்கத்துச் சொற்களில் ஆறாவதன் அகரவுருபின் மேலும் நிலைமொழியீற்றில் வேறோர் அகரம் காணப்படுதலால் தொல்காப்பியனார் கொண்ட முறையே பொருத்தமுடைய தென்பது பெறப்படும்.

வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. (தொல். 116)

இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது.

(இ-ள்) வேற்றுமையுருபு பெயரோடு புணரும் நிலைமைக்கண் பெயர்களின் பின்னிடத்தன ஏ-று.

(உ-ம்) சாத்தன் + ஐ = சாத்தனை, சாத்தன் + ஒடு = சாத்தனொடு எனவரும்.

மேல் “உருபுநிலை திரியாது ஈறு பெயர்க்காகும்.” என்கின்றாரன்றோ வெனின், பெயரொடு பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை, அல்வழியென இரண்டாக அடக்கலின், வினைவழியும் உருபு வருமென்பதுகூட நின்றதாகலின், வினைவழி வேற்றுமை யுருபு வாராதென விலக்குதற்பொருட்டு ஈண்டு இது கூறப்பட்ட தென்பர் உரையாசிரியர்.

உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. (தொல். 117)

இது வேற்றுமை யுருபொடு புணரும் பெயர்கட்குப் பெயரும் முறையுந் தொகையுந் கூறுகின்றது.

(இ-ள்) பொருளை யொருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்கள், உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் என இருவகைப்படுமென்பர் ஆசிரியர்.

(உ-ம்) ஆடுஉ,மகடுஉ என்பன உயர்திணைப் பெயர்கள்.
ஒன்று, பல என்பன அஃறிணைப் பெயர்கள்.

விரவுப்பெயர், சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது எனப் புணர்ச்சிக்கண் பெரும்பான்மையும் ஒருதிணைப் பாற்படுதலின், அதனையும் இவ்விரண்டனுள் அடக்கிக் கூறினார்.

அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. (தொல். 118)

இது மேல் மிக்குவரும் புணர்ச்சியுட் சாரியை வருமிடங் கூறுகின்றது.

(இ-ள்) மேற் சொல்லப்பட்ட உயர்திணை, அஃறிணை யாகிய இருவகைப் பெயர்களின் பின்னிடைத்தே சாரியைச் சொற்கள் வரும் என்று.

(உ-ம்) ஆடுஉவின்மை, மகடுஉவின்மை, பலவற்றுக்கோடு எனவரும்.

வேறாகிநின்ற இருமொழியும் தம்மிற சார்தற் பொருட்டு இயைந்து நிற்பது சாரியை யெனப்படும்.

அவைதாம்

இன்னே வற்றே யத்தே யம்மே

ஒன்னே யானே யக்கே யிக்கே

அன்னென் கிளவி யுளப்படப் பிறவும்

அன்ன வென்ப சாரியை மொழியே.

(தொல். 119)

இது சாரியைகட்குப் பெயரும் முறையும் கூறுகின்றது.

(இ-ள்) மேற்சொல்லப்பட்ட சாரியைகள்தாம் இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் என ஒன்பதும் பிறவுமாம் என்று.

ஆன், இன் என்பன சாரியையாயின் வேற்றுமையுருபேற்று முடிதலும், வேற்றுமையுருபாயின் வேறுருபு ஏலாமையும் தம்முள் வேற்றுமையாம்.

பிற என்றதனால் தம், நம், நும், உம், ஞான்று, கெழு, ஏ, ஐ என்பனவுங் கொள்ளப்படும். இவற்றுள் ஞான்று ஒழிந்தன ஏழனையும் தொல்காப்பியரே எடுத்தோதலின் இவையும் அவர் காலத்துச் சாரியைகளாக வழங்கப்பெற்றன என்பது பெறப்படும்.

அவற்றுள்

இன்னி னிகர மாவி னிறுதி

முன்னர்க் கெடுத லுரித்து மாகும்.

(தொல். 120)

இஃது, இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) இன்சாரியையது இகரம் ஆ என்னும் ஒரெழுத் தொருமொழி முன்னர்க் கெட்டு முடியவும் பெறும் எ-று.

உரித்துமாகுமெனவே கெடாது நிற்கவும் பெறும் என்றபடி. இஃது ஒப்பக்கூறலென்னும் உத்தி.

‘இன்னின் இகரம் மாவின் இறுதி’ எனப் பிரித்துக் கூறுதற்கும் இச்சூத்திரம் இடந்தருதலின் மா என்னும் ஒரெழுத் தொருமொழி முன்னும் இன்சாரியையின் இகரம் கெடுதல் கொள்க.

(உ-ம்) ஆனை, ஆவினை, மானை, மாவினை எனவரும்.

அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை

னஃகான் றஃகா னாகிய நிலைத்தே.

(தொல். 121)

இன்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) அளவுப் பெயராய்ப் பின்னிற்ரும் மொழிக்கு முன்னர் நின்ற எண்ணுப் பெயர்களின் ஈற்றிலுள்ள குற்றுகரத்தின் மேல்வந்த இன்சாரியையது னகரம் றகரமாய்த் திரியும் நிலைமையுடைத்து எ-று.

(உ-ம்) பத்து + இன் + அகல் = பதிற்றகல்,

பத்து + இன் + உழக்கு = பதிற்றுழக்கு, எனவரும்.

இவற்றைப் பத்து என நிறுத்தி ‘நிறையுமளவும்’ (குற்-31) என்னுஞ் சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்துக் ‘குற்றியலுகர மெய்யொடுங் கெடுமே’ (குற்-38) என்றதனால் குற்றுகரத்தை மெய்யொடுங் கெடுத்து வேண்டுஞ் செய்கைசெய்து ‘முற்றவின் வரும்’ (குற்-8) என்பதனால் ஒற்றிரட்டித்து முடிப்பர் நச்சினார்க்கினியர்.

‘நிலைத்து’ என்றதனால் பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்வர் உரையாசிரியர்.

(உ-ம்) பத்து + இன் + ஒன்று = பதிற்றொன்று,

பத்து + இன் + ஏழு = பதிற்றேழு எனவரும்.

இங்ஙனம் இன்சாரியை ஈறுதிரிந்ததனை இற்றுச் சாரியையாகக் கொண்டார் நன்னூலார். (கு. 244)

௧௩௩.௧.

வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முள்

அஃகா னிற்ற லாகிய பண்பே.

(தொல். 122)

இது வற்றுச் சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவை, இவை, உவை எனவும் ஐகாரவீற்றுச் சொல்முன்னர் வற்றுச்சாரியை வருங்காலை அவ் வற்றுச் சாரியையினது வகரமாகிய ஒற்றுக்கெட, அவ்வொற்றின்மேல் ஏறிய அகரம் கெடாது நின்றல் அதற்குளதாகிய பண்பாம் எ-று.

ஆகிய பண்பு என்றதனால் எவன் என்பதனைப் படுத்தலோசையாற் பெயராக நிறுத்தி வற்றுச்சாரியையும் உருபும் கொடுத்து வற்றுமிசை யொற்றென்று னகரங்கெடுத்து அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து எவற்றை எவற்றொடு எனப்புணர்ப்பர் நச்சினார்க்கினியர்.

னஃகான் றஃகா னான்க னுருபிற்கு.

(தொல். 123)

இது னகரவீற்றுச் சாரியைகளின் னகரம் திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) இன், ஒன், ஆன், அன் என்னும் நான்கு சாரியைகளின் ஈற்றிலுள்ள னகரம் நான்காமுருபு வருமிடத்து றகரமாய்த் திரியும் எ-று.

(உ-ம்) வினவிற்கு, கோஓற்கு, ஓருபாற்கு, அதற்கு எனவரும்.

ஆனி னகரமு மதனோ ரற்றே

நாள்முன் வருஉம் வன்முதற் றொழிற்கே.

(தொல். 124)

இஃது ஆன்சாரியையின் ஈறு பொருட் புணர்ச்சிக்கண் திரியுமென்கிறது.

(இ-ள்) நாட்பெயர் முன்னர்வரும் வல்லெழுத்தை முதலாக வுடைய தொழிற் சொற்கு இடையே வரும் ஆன்சாரியையின் னகரமும், நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியையின் னகரம் போல றகரமாய்த் திரியும் எ-று.

(உ-ம்) பரணி + ஆன் + கொண்டான் = பரணியாற் கொண்டான் என வரும். ஆனின்னகரமும் என்ற உம்மையால் நாளல்லவற்றின் முன்வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் றகரமாய்த் திரியுமெனக்கொண்டு பனியிற் கொண்டான், பறம்பிற்பாரி என உதாரணங் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

அத்தி னகரம் அகரமுனை யில்லை. (தொல். 125)

இஃது அத்துச் சாரியை முதல்திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச்சொல் முன்னர் நில்லாதுகெடும் என்று.

(உ-ம்) மக + அத்து + கை = மகத்துக்கை எனவரும்,
(மக-குழந்தை)

இக்கி னிகரம் இகரமுனை யற்றே. (தொல். 126)

இஃது இக்குச் சாரியை முதல்திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) இகரவீற்றுச் சொல்முன்னர் வரும் இக்குச்சாரியை யின் இகரம் முற்கூறிய அத்துச்சாரியையின் அகரம் போலக் கெடுதலாகிய அவ்வியல்பில் நிற்கும் என்று.

(உ-ம்) ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் என வரும்.

ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும். (தொல். 127)

இதுவும் அது.

(இ-ள்) மேற்கூறிய இக்குச் சாரியையின் இகரம் ஐகாரவீற்றுச் சொல்முன்னரும் மேற்கூறியபடி கெடுதலாகிய நிலையையடையும் என்று.

(உ-ம்) சித்திரை + இக்கு + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் எனவரும். இவ்வாறு இக்குச் சாரியையின் இகரம் கெடுதல் கருதி அதனைக் குகரச் சாரியையாகக் கொண்டார் நன்னூலார்.

எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
அக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகர முற்றத் தோன்றாது. (தொல். 128)

இஃது அக்குச்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) எவ்வகைப்பட்ட பெயர்முன்னும் வல்லெழுத்து வருமிடத்து இடைநின்ற அக்குச்சாரியையின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்றாது; அக் குற்றுகரத்தாற் பற்றப்பட்ட வல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல் நின்ற மெய்யோடும் சேரக்கெடும் என்று.

(உ-ம்) குன்று + அக்கு + கூகை = குன்றக்கூகை. மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை என வரும். இங்ஙனம் அக்குச்சாரியையின் அகரமட்டும் நிற்கப், பின்னின்ற

எல்லாவெழுத்துங் கெடுதலால் இதனை அகரச்சாரியையாகக் கொண்டார் நன்னூலார்.

அம்மி னிறுதி கசதக் காலைத்
தன்மெய் திரிந்து ங, ஞ, ந வாகும். (தொல். 129)

இஃது அம்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) அம்மினிறுதியாகிய மகரவொற்று, க, ச, த என்பன வருமொழியாக வந்தவிடத்துத் தன் வடிவு திரிந்து ங, ஞ, நக் களாகும் எ-று.

(உ-ம்) புளி+அம்+கோடு = புளியங்கோடு; செதிள், தோல் என வரும்.

தன்மெய் யென்றதனால் அம்மின் இறுதி மகரமே யன்றித் தம் நம் நும் உம் என்பனவற்றின் இறுதி மகரமும் திரியும் எனக் கொண்டார் உரையாசிரியர்.

(உ-ம்) எல்லார்தங் கையும், எல்லாநங் கையும், எல்லீர் நுங்கையும், வானவரி வில்லுந் திங்களும் எனவரும்.

மென்மையும் இடைமையும் வருஉங் காலை
இன்மை வேண்டு மென்மனார் புலவர். (தொல். 130)

இஃது அம்மீறு இயல்புகணத்தின்முன் கெடுமென்கின்றது.

(இ-ள்) மென்கணமும் இடைக்கணமும் வருமொழியாய் வருங்காலத்து அம்முச் சாரியையின் இறுதி மகரம் கெட்டு முடிதல் வேண்டுமென்று கூறுவர் புலவர் எ-று.

(உ-ம்) புளி + அம் + ஞெரி = புளியஞெரி எனவரும். இவ்வாறே நூதி, முரி, யாழ், வட்டு என்பவற்றையும் ஒட்டிக்காண்க. உரையிற் கோடலால் 'புளியவில்லை' என உயிர்வருவழி அம்சாரியையின் மகரம் கெடுதலும் கொள்க என்பர் உரையாசிரியர்.

இன்னென வருஉம் வேற்றுமை யுருபிற்
கின்னென் சாரியை யின்மை வேண்டும். (தொல். 131)

இன்சாரியை முழுவதும் கெடுமிடம் கூறுகின்றது.

(இ-ள்) இன்னென்று சொல்லவரும் வேற்றுமையுருபிற்கு இன்னென்னும் சாரியை இன்றி முடிதல் வேண்டும் எ-று.

(உ-ம்) மலையின் இழிந்தான் எனவரும். பாம்பினிற் கடிது தேள் எனச் சிறுபான்மை இன்சாரியை கெடாது நிற்குமென்பர் உரையாசிரியர்.

பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
 வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந்
 தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்
 ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச்
 சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா
 திடைநின் றியலுஞ் சாரியை யியற்கை
 உடைமையு மின்மையும் ஓடுவயி னொக்கும். (தொல். 132)

இது சாரியைகட் கெல்லாம் பொதுவாயதோர்
 இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும், பெயரும்
 வினையுமாய்ப் பிரிந்தும், பெயரும் பெயருமாய்க் கூடியும்
 இசைப்ப, வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்றவிடத்தினும்,
 அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்க
 விடத்தும், தாந்தாம் பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கொடு
 பொருந்திச் சாரியைபெறும் புணர்மொழிகளைப் பிரித்துக்
 காணுமிடத்து, அவற்றின் பின்வந்து விளங்காது அவற்றிடையே
 நின்று நடக்கும் சாரியையின் இயல்பு. அச்சாரியைகள் உண்டாத
 லும் இல்லையாதலும் ஓடுவுருபினிடத்து ஒத்துவரும் எ-று.

“சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது
 இடை நின்றியலுஞ் சாரியை இயற்கை”

என்றதனால், புணர்மொழியினிடையே சார்ந்து இயைந்து நிற்கு
 மியல்புடையது சாரியையென அதன் பெயர்க் காரணமும்
 கூறினாராயிற்று. ஒட்டுதற் கொழுகிய வழக்காவது, நிலைமொழி
 யையும் வருமொழியையும் தனித்தனியே இரு வேறு
 மொழிகளாக நிறுத்திப் புணர்த்தற்குரிய சொல் நடை.
 இவ்வாறன்றி நிலாக்கதிர், நிலாமுற்றம் என ஒருமொழிபோல்
 நடப்பன ஒட்டுநற்கொழுகிய வழக்கு ஆகா ஆதலின் சாரியை
 பெறாவாயின என்பர் உரையாசிரியர்.

பூவினொடு, பூவொடு என ஓடுவுருபு சாரியை பெற்றும்
 பெறாதும் வந்தது. எல்லா நம்மையும் என்புழி உம்சாரியை
 ஈற்றினும் வருதலின் ‘இடை நின்றியலும்’ என்றது பெரும்
 பான்மைபற்றிக் கூறியதெனக்கொள்க.

அத்தே வற்றே யாயிரு மொழிமேல்
 ஒற்றுமெய் கெடுதல் தெற்றென் றற்றே
 அவற்றுமுன் வருஉம் வல்லெழுத்து மிகுமே. (தொல். 133)

இஃது அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழியினும் உளவாம் செய்கை கூறுகிறது.

(இ-ள்) அத்தும் வற்றுமாகிய அவ்விரு மொழிமேல் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதல் தெளியப்பட்டது. அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று.

(உ-ம்) கலம் + அத்து + குறை = கலத்துக்குறை எனவும் அவ் + வற்று + கோடு = அவற்றுக்கோடு எனவும் வரும். புள்ளியீறல்வழி விகார வகையால் நின்றனவும் வற்றின்மிசையொற்றென்று கெடுக்கப்படும். அவை + வற்று + கோடு = அவற்றுக்கோடு எனவரும். அத்துச் சாரியையும் வற்றுச் சாரியையும் பெற்று வரும் மகர வகர ஈறுகளுக்கு உயீரீறு போன்று ஈற்று வல்லெழுத்து மிகுதி இல்லாமையால், அச்சாரியைகளின்பின் வல்லெழுத்து விதிக்கப்பட்டது. வல்லெழுத்து மிகாது திரிந்து முடிவன ணகர னகர லகர ளகர ஈறுகளாம். அதவத்துக்கண், விளவத்துக் கண் என அத்தின் அகரங்கெடாது நின்றல் 'தெற்றென்றற்று' என்றதனாற் கொள்ளப்படும்.

காரமுங் கரமுங் கானொடு சிவணி

நேரத் தோன்று மெழுத்தின் சாரியை. (தொல். 134)

இஃது எழுத்துச் சாரியைகளாமாறு கூறுகின்றது.

(இ-ள்) காரம், கரம், கான் என்பன எல்லாவாசிரியரானும் உடன்படத்தோன்றும் எழுத்தின் சாரியைகளாம் எ-று.

நேரத்தோன்றும் என்றதனால் நேரத்தோன்றாதனவும் உளவென்பது பெற்றாம். அவை ஆனம், ஏனம், ஓனம் என இவையென்பர் நச்சினார்க்கினியர்.

அவற்றுள்,

கரமுங் கானும் நெட்டெழுத் திலவே. (தொல். 135)

இஃது அவற்றுட் சிலசாரியை சிலஎழுத்தொடு வாராவென விலக்குகின்றது.

(இ-ள்) மேற்சொல்லப்பட்டவற்றுள் கரமும் கானும் ஆகிய சாரியைகள் இரண்டும் நெட்டெழுத்திற்கு வாரா எ-று எனவே காரச் சாரியை நெட்டெழுத்திற்குண்டென்பதாம்.

(உ-ம்) ஆகாரம், ஈகாரம், எனவரும்.

வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. (தொல். 136)

இஃது ஐயமகற்றுகின்றது.

(இ-ள்) வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியைகளையும் குற்றெழுத்துடையவாம் எ-று.

(உ-ம்) அகாரம் அகரம், அஃகான் எனவரும். வரன்முறை என்றதனால் அஃகான் என ஆய்தம் மிக்கு முடிதலும் கொள்க என்பர் உரையாசிரியர்.

ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும். (தொல். 137)

இஃது 'அவற்றுட் கரமுங் கானும்' என்பதற்கு ஓர் புறனடை கூறுகிறது.

(இ-ள்) நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஔகாரமும் முன் விலக்கப்பட்ட கான் சாரியையொடும் வரும் எ-று.

(உ-ம்) ஐகான் ஔகான் எனவரும்.

மேற்கூறிய நான்கு சூத்திரங்களாலும் எடுத்துரைக்கப்பட்ட எழுத்தின் சாரியைகளை,

மெய்க ளகரமும் நெட்டுயிர் காரமும்

ஐ ஓள, க் கானும் இருமைக் குறிலிவ்

விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற. (நன். 126)

என்ற ஒரு சூத்திரத்தால் தொகுத்துக் கூறினார் நன்னூலார்.

மெய்கள் அகரச்சாரியை பெறுமென்பது "மெய்யினியக்கம் அகரமொடு சிவணும்" என்ற சூத்திரப்பொருளைத் தழுவியதாகும். உயிர்மெய் நெடில் சாரியைபெறா தென்பார் நெடிலெனப் பொதுப்படக்கூறாது நெட்டுயிர் காரச் சாரியை பெறுமென்றார்.

புள்ளி யீற்றின்முன் உயிர்தனித் தியலாது

மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே. (தொல். 138)

இஃது உயிர்முதன்மொழி புள்ளியீற்றின் முன் வருங்காற் பிறப்பதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது.

(இ-ள்) புள்ளியீற்றுச் சொல்முன் வரும் வருமொழி முதலில் நின்ற உயிர், தனித்து நடவாது, தான் தனித்து நின்ற அவ்வியல் பிணைக் கெடுத்து நிலைமொழி யீற்றிலுள்ள அம்மெய்யோடு கூடும் எ-று.

(உ-ம்) பால் + அரிது = பாலரிது, பால் + ஆழி = பாலாழி என வரும்.

ஒன்றின முடித்தலால் இயல்பல்லாத புள்ளிமுன் உயிர் வந்தாலும் இவ்விதி கொள்க என்பர் உரையாசிரியர்.

(உ-ம்) நா(ழி)ட் உரி நாடுரி எனவரும்,

இச்சூத்திரப் பொருளை,

உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே, (நுன். 204)

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

இவ்வியல் மூன்றாஞ் சூத்திரத்தால் குற்றியலுகரவீறும் புள்ளியிறுபோலும் என ஆசிரியர் மாட்டேற்றிக் கூறுதலின், குற்றியலுகரவீற்றின் முன்வரும் உயிர்க்கும் இவ்விதி பொருத்த முடையதாகும் என்பது அச்சூத்திரவுரையுள் விரிவாக விளக்கப் பட்டது.

மெய்யுயிர் நீங்கிற் றன்னூரு வாகும். (தொல். 139)

இது புணர்ச்சியிடத்து உயிர்மெய், உயிர் நீங்கியமொழிப் படுவதோர் விதி கூறுகின்றது. புணர்ச்சியுள் உயிர் மெய் யெழுத்தை மெய்யும் உயிரும்என வேறுபிரித்துச் செய்கை செய்தல் இன்றியமையாததாதலின் இவ்விதி ஈண்டுக் கூறப் பட்டது.

(இ-ள்) மெய், தன்னோடு கூடி நின்ற உயிர் புணர்ச்சி யிடத்து நீங்கியவழித் தன் பழைய வடிவாகிய புள்ளியைப் பெறும் எ-று.

(உ-ம்) ஆலிலை-ஆல்+இலை, அதனை-அதன்+ஐ எனவரும்.

எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

உடம்படு மெய்யி னூருபுகொளல் வரையார். (தொல். 140)

இஃது உயிரீறு உயிர் முதன் மொழியொடு புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுகின்றது.

(இ-ள்) எவ்வகை மொழிக்கும் உயிர்முதல்மொழி வருமிடத்து உடம்படு மெய்யினது வடிவை இடையே கொள்ளுதலை விலக்கார் ஆசிரியர் (எ-று).

உடம்படு மெய்யாவன யகரமும் வகரமுமென்பது “உடம்படு மெய்யெ யகார வகாரம், உயிர்முதன் மொழி வருஉங் காலையான” என வரும் பழைய சூத்திரத்தாற் புலனாம்.

“இகரவீறும், ஈகாரவீறும், ஐகாரவீறும் யகர உடம்படு மெய் கொள்வன. அல்லன வெல்லாம் வகரமெய் கொள்வன” என்பர் உரையாசிரியர், ஏகாரம் யகரமும் வகரமும் கொள்ளும் என்பர் நச்சினார்க்கினியர். இவ்விருவகைப் பொருளும் அடங்க,

இ ஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏழுளிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும். (நுள். 162)

எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.

வரையார், என்றதனால் உடம்படுமெய் கோடல் ஒருதலை அன்றென்பது கொள்ளப்படும்.

கிளி அரிது, மூங்கா இல்லை என உதாரணங்காட்டுவர் இளம்பூரணர்.

எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே. (தொல். 141)

இது எழுத்துக்கள் ஒன்று பலவாதல் கூறுகின்றது.

(இ-ள்) எழுத்தால் ஒன்றுபோலத் தோன்றிச் சொல்லால் வேறுபட்டுப் பொருள் விளங்கி நிற்கும் புணர் மொழிகள் எடுத்தல், படுத்தல், நலிதல் என்கின்ற ஓசை வேற்றுமையாற் பிரிந்து புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பாம் என்று.

(உ-ம்) செம்பொன்பதின்றொடி, செம்பருத்தி, நாகன் றேவன்போத்து, தாமரைக்கனியார், குன்றேறாமா என இவை இசையிற்றிரிந்தன.

இதனைச் சொல்லதிகாரத்தில்,

எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி
இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப. (நுள். 391)

என்ற பொதுவியற் சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

அவைதாம்

முன்னப் பொருள புணர்ச்சி வாயின்
இன்ன வென்னு மெழுத்துக்கட னிலவே. (தொல். 142)

இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.

(இ-ள்) பல பொருட்குப் பொதுவென்ற அப்புணர் மொழிகள்தாம், குறிப்பாலுணரும் பொருண்மையினை யுடையன; புணர்ச்சியிடத்து இத்தன்மையவெனும் எழுத்து முறைமையுடையன அல்ல என்று.

எனவே “செம்பொன்பதின்றொடி” என்ற தொடர், பொன்னாராய்ச்சி யுள்ளவழி செம்பொன்பதின்றொடி எனப் பிரிந்து நின்றும், செம்பாராய்ச்சி உள்வழி செம்பு + ஒன்பதின் றொடி எனப் பிரிந்து நின்றும் குறிப்பாற் பொருளுணர்த்து

மெனக் கூறப்பட்டது. இசையிற்றிரிதலென்பது ஒலியெழுத்திற் கெனவும் எழுத்துக் கடனில வென்றது வரிவடிவிற்கெனவும் இளம்பூரணர் கூறுவர்.

5. தொகைமரபு

மேல் மூவகை மொழியும் நால்வகையாற் புணர்வுழி மூன்று திரிபும் ஓர் இயல்பும் எய்தி, வேற்றுமை அல்வழியென இருபகுதியவாகி, எழுத்தும் சாரியையும் மிக்குப் புணருமாறு இதுவென்று உணர்த்தினார். அப்புணர்ச்சிக்கட்படும் இலக்கணங்களாய்த் தொன்றுதொட்டு வரும் இலக்கணமரபுகளை இவ்வியலின்கண் தொகுத்துணர்த்துதலின், இது தொகை மரபு என்னும் பெயர்த்தாயிற்று. உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக்கும்வழி ஈறுகள் தோறும் விரிந்து முடிவனவற்றை ஈண்டு ஒரோவோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறுவர் ஆசிரியர்.

கசதப முதலிய மொழிமேற் றோன்றும்
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்
ங்ருநம வென்னும் ஒற்றா கும்மே
அன்ன மரபின் மொழிவயி னான். (தொல். 143)

இஃது உயிர் மயங்கியலையும் புள்ளி மயங்கியலையும் நோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுகின்றது.

(இ-ள்) உயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் கசதபக் களை முதலாகவுடைய மொழிகளின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகூறின், அம்மெல்லெழுத்து மேற்சொல்லு முறைமையான் கசதபக்களுக்கு முன் நிரனிறை வகையானே ங்ருநம என்னும் ஒற்றாகும்; அங்ஙனம் மெல்லெழுத்து மிகுதற்குரியனவாகிய மொழிகளிடத்து எ-று.

(உ-ம்) விள + கோடு = விளங்கோடு; செதிள், தோல், பூ எனவரும்.

பின்னர் உயிரீற்றினும் புள்ளியீற்றினும் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிகும் என விதிக்கும் இடங்களில் எல்லாம் இவ்வல்லெழுத்து முன்னர் இம் மெல்லெழுத்து மிகும் என்னும் இயல்பு விளக்கப் பெறாமையின், கசதபமுன் முறையே அவற்றின் கிளையொற்றாகிய ங்ருநம மிகும் என ஈண்டுக் கருவி செய்து கொண்டார்.

‘தோன்றும்’ என்பதனால் இயல்பாய்த் தோன்றி நின்றனவும் இம்முறையே திரிந்து மெல்லெழுத்தாகும் என்பதாம்.

(உ-ம்) மரம் + குறிது = மரங்குறிது; சிறிது, தீது, பெரிது எனவரும்.

அன்ன மரபின் மொழியன்மையின் விளக்குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்றென்பர் இளம்பூரணர்.

ஞநம யவவெனு முதலாகு மொழியும்
உயிர்முத லாகிய மொழியு முளப்பட
அன்றி யனைத்தும் எல்லா வழியும்
நின்ற சொன்முன் இயல்பா கும்மே. (தொல். 144)

இஃது இருபத்துநான்கு ஈற்றின் முன்னும் வன்கண மொழிந்த கணங்கட்கு இரு வழியும் வருமொழி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) ஞநமயவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்கும் சொற்களும் உயிரெழுத்து முதலாய் நிற்கும் சொற்களும் ஆக அவ்வனைத்தும், அவ்வழியும் வேற்றுமையு மாகிய எல்லாவிடத்தும் இருபத்துநான்கு ஈற்றவாய் நின்ற பெயராகிய நிலைமொழி முன்னர்த் திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் என்பதாம்.

‘எகர வொகரம் பெயர்க்கு ஈறாகா’ (272) என மேற் கூறுவாராதலின், உயிரீற்றின்கண் எகர ஓகரம் ஒழிந்தன கொள்க. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறியதென்று உணர்க.

‘எல்லாம்’ என்றதனால் ஒற்றிரட்டுதலும், உடம்படுமெய் கோடலும், உயிரேறி முடிதலும் எனவரும் இக் கருவித்திரிபு திரிபெனப்படா வென்பர் இளம்பூரணர். எனவே இவை முற்கூறிய மேற் பிறிதாதல், மிகுதல் குன்றல் என்ற மூன்று திரிபினுள்ளும் அடங்கா என்பது அவர் கருத்தாதல் புலனாம்.

நன்னூலார், மெய்யீற்றின்முன் மெய்யூர்ந்தும் உயிரீற்றின் முன் உடம்படுமெய் பெற்றும் புணருமியல்பினதாய உயிர்முதன் மொழியைக்கூறாது, ஏனை மென்கணமும் இடைக்கணமும் எல்லாவற்றின் முன்னரும் இயல்பாய் வரும் என்பதனை,

எண்மு வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கும்
முள்வரு ஞநமய வக்க ரியல்பும்

குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி
மிகலுமாம் ணளனல வழிநத் திரியும். (நன். 158)

என்ற சூத்திரத்தின் முதல் இரண்டடியாற் கூறினார். இதன் கண் குற்றெழுத்தின் பின்னர் வரும் யகரவொற்று ஒரெழுத்தொரு மொழியான ஐகாரம், நொ, து என்பனவற்றின் முன்னர் வரும் ஞநமக்கள், பிற சொற்கள் முன் இயல்பாதலன்றி மிக்கு முடிதலும் ஆமென்பது கூறப்பட்டமை காண்க.

மேற்கூறிய ணளனல என்பவற்றின் முன் வரும் நகரமேயன்றித் தகரமும் திரியுமென்பது பின் (தொல், எழுத்து 149, 150) கூறப்படும்.

அவற்றுள்
மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி இறுதி யான. (தொல். 145)

இது சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

(இ-ள்) மேற்சொல்லப்பட்ட இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி யீற்றின்கண் மெல்லெழுத்து மிகாது இயல்பாதலே யன்றி, ஒருகால் இயல்பாயும், ஒருகால் மிகுந்தும் உறழ்ந்து முடியினும் நீக்கார் என்பதாம்.

உம்மை எதிர்மறை; உறழாமை வலியுடைத்து.

(உ-ம்) கதிர்+ஞெரி = கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; நுனி, முரி எனவரும்.

வருமொழி முற்கூறியவதனால் பூஞெரி, பூஞ்ஞெரி, காய்ஞெரி, காய்ஞ்ஞெரி என ஒரெழுத்தொருமொழிகளுள்ளும் ஈரெழுத்தொருமொழிகளுள்ளும் சில உறழ்ச்சி பெற்று முடியுமெனவும், 'சொல்லிய' என்றதனால் கைஞ்ஞெரித்தார், கைந்நீட்டினார் எனவும் மெய்ஞ்ஞானம், மெய்ம்மறந்தார் எனவும் அவ்விரு மொழிகளுள்ளுஞ் சிலமிக்கு முடியுமெனவும் கூறுவர் உரையாசிரியர். இவ்வுரையினைத் தழுவினே நன்னூலாரும்,

குறில் வழி யத் தனி யைந் நொ து முன் மெலி
மிகலுமாம் (சூத். 158)

என விதி கூறினார்.

ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரணைய என்மனார் புலவர். (தொல். 146)

இது யகர ஞகர முதன்மொழி வந்தவிடத்து நிகழ்வதோர் கருவி கூறுகின்றது.

(இ-ள்) ணகார னகாரமென்னும் புள்ளிகளின் முன்னர் யாவும் ஞாவும் வினைச்சொல்லின்கண் முதலாதற்கு ஒரு தன்மையவென்று கூறுவர் புலவர்.

(உ-ம்) மண் யாத்த, மண் ஞாத்த எனவும், பொன்யாத்த, பொன் ஞாத்த எனவும் யா நின்ற நிலைக்களத்து ஞா போலியாய் வரும்.

யாவை முற்கூறியவதனான் யா முதன்மொழிக்கண் ஞா வருமென்பர் இளம்பூரணர்.

இவ்வாறு ணகார னகார வீற்றுச் சொற்களின் முன்னர் வரும் வருமொழி வினைக்கு முன்னர் யா நின்ற நிலைக்களத்து ஞா நிற்பினும் ஒக்குமென ஆசிரியர் சூத்திரம் செய்தவாறு, நன்னூலார் சூத்திரம் செய்யாதொழிதல், இறந்தது விலக்கல் என்னும் உத்தி என்பர் சங்கர நமச்சிவாயர் (நன்னூல் 124-ம் சூத்திர உரை).

மொழிமுத லாகும் எல்லா வெழுத்தும்
வருவழி நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே. (தொல். 147)

இது ணகார னகார வீறுகள் அல்வழிக்கண் இயல்பாமாறு கூறுகின்றது.

(இ-ள்) மொழிக்கு முதலாம் எனப்பட்ட இருபத்திரண் டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்து நிலைமொழி யீற்றில் நின்ற ணகாரமும் னகாரமும் வேற்றுமையல்லாத அல்வழிக் கண் திரியும் இயல்பில வென்பதாம்.

மண், பொன் என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது என வன்கணத்தோடும் பிறகணங்களோடும் ஒட்டி இவ்வாறே இயல்பாதல் காண்க.

‘நின்ற சொல்முன் இயல்பாகும்மே’ (144) என்பது வருமொழி பற்றித் திரியாமை கூறியது. இது நிலைமொழி பற்றிய விதியாகும்.

வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி
மேற்கூ றியற்கை ஆவயி னான. (தொல். 148)

(இ-ள்) அல்வழிக்கண் திரியாது நின்ற அவ்விரண்டொற்றும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் வல்லெழுத்தல்லாத விடத்து மேற்கூறிய இயல்பு முடிபைப் பெறும் என்பதாம்.

எனவே இவ்விரண்டும் வேற்றுமைக்கண் வல்லெழுத்து வருவழித் திரியுமென்பதாம். திரிபு பின்னர் (302, 332-ம் சூத்திரங்களில்) கூறப்படும்.

(உ-ம்) மண், பொன் என நின்று, ஞாற்சி, நீட்சி என வன்கணம் ஒழிந்த எல்லாவற்றோடும் இயல்பாயின.

இவ்விரு சூத்திர விதியையும் அறிந்த நன்னூலார்,

ணானவல் லினம்வரட் டறவும் பிறவரின்
இயல்பு மாகும் வேற்றுமைக்கு, அல்வழிக்கு
அனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே (நூன். 209)

என ஒரு சூத்திரமாக்கிக் கூறினார்.

வனவென வருஉம் புள்ளி முன்னர்த்
தநவென வரிற் றனவா கும்மே. (தொல். 149)

இது புள்ளி மயங்கியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.

(இ-ள்) லகார னகாரம் என்று சொல்ல வருகின்ற புள்ளிகளின் முன்னர்த் தகார நகாரமாகிய மொழி முதலாகெழுத்துக்கள் வரின், அத் தகர நகரங்கள் நிரனிறையானே நகர னகரங்களாய்த் திரியுமென்பதாம்.

(உ-ம்) கல்+தீது = கஃறீது; கல்+நன்று = கன்னன்று;
பொன்+தீது = பொன்றீது;
பொன்+நன்று = பொன்னன்று எனவரும்.

ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். (தொல். 150)

இதுவுமது.

(இ-ள்) ணகார ளகாரங்களின் முன்னர் வரும் அத் தகார நகாரங்கள் நிரனிறையானே டகார ணகாரங்களாய்த் திரியும் என்பதாம்.

(உ-ம்) மண்+தீது = மண்டீது; மண்+நன்று = மண்ணன்று;
முள்+தீது = முஃடீது; முள்+நன்று = முண்ணன்று எனவரும்.

இவ் வருமொழித் தகர நகரத் திரிபினை,

னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகுந் தநக்கள் ஆயுங் காலே.

(நுன். 237)

என்பதனால் குறிப்பிட்டார் நன்னூலார்.

இவற்றின் நிலைமொழித் திரிபினைத் தத்தம் ஈற்றுட்
கூறுவர் தொல்காப்பியனார்.

உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குநவும் உறழா குநவுமென்
றாயீ ரியல வல்லெழுத்து வரினே.

(தொல். 151)

இது முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண்
முடியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) உயிரீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும்
புள்ளியீறாய் வந்த முன்னிலை வினைச் சொற்களும்
வல்லெழுத்து முதலாகிய மொழிவரின் இயல்பாய் முடிவனவும்
உறழ்ந்து முடிவனவும் என அவ்விரண்டியல்பினை உடைய
எ-று.

(உ-ம்) எறி கொற்றா, கொணா கொற்றா, உண் கொற்றா
தின் கொற்றா, சாத்தா, தேவா, பூதா இவை இயல்பு. நட
கொற்றா, நடக்கொற்றா; ஈர் கொற்றா, ஈர்க்கொற்றா, சாத்தா,
தேவா, பூதா, இவை உறழ்ச்சி.

‘ஈறு’ என்றமையின் வினைச் சொல்லே கொள்க என்பர்
நச்சினார்க்கினியர்.

நட, வா, உண், தின் என உயிரீறும் புள்ளியீறுமாய் நின்று
முன்னின்றானைத் தொழிற்படுத்துவனவும், உண்டி உண்டனை,
உண்டாய் என இ, ஐ, ஆய் என்னும் மூன்றீற்றவாய் நின்று
முன்னின்றானது தொழில் உணர்த்துவனவும் என முன்னிலை
வினைச்சொற்கள் இருவகைய. அவ்விரண்டினையும் இச்
சூத்திரத்து முன்னிலைக் கிளவியென ஆசிரியர் ஒன்றாக
அடக்கினார்.

இச்சூத்திர விதியினை நன்னூலார்,

ஆவி யரழ இறுதிமுன் னிலைவினை
ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே.

(நுன். 161)

என்ற சூத்திரத்துட் கூறிப்போந்தார்.

இதன்கண், முன்னின்றானது தொழில் உணர்த்துவதாய்த் தன்மைவினை படர்க்கைவினைகட்கு இனமாய முன்னிலை வினையை 'முன்னிலை' எனவும், முன்னின்றானைத் தொழிற் படுத்துவதாய் முன்னிலை யொன்றற்கேயுரிய வினையை 'ஏவல்' எனவும் பவணந்தியார் விதந்து கூறினமை நோக்கத்தக்கது.

ஒளவென வருஉம் உயிரிறு சொல்லும்
 ஞநமவ வென்னும் புள்ளி யிறுதியும்
 குற்றிய லுகரத் திறுதியு முளப்பட
 முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. (தொல். 152)

இஃது எய்தியது விலக்குகின்றது.

(இ-ள்) ஒள வென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞநமவ என்று சொல்லப்படும் புள்ளிகளை இறுதியாகவுடைய சொல்லும், குற்றியலுகரத்தை யிறுதியிலே உடைய சொல்லுமாகிய இவை, முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியுமாகிய முடிபிற்கு முற்றத்தோன்றா என்பதாம்.

'முற்ற' என்றதனால் ஈண்டு விலக்கப்பட்டவற்றுள் குற்றியலுகரவீறு ஒழித்து ஒழிந்தனவெல்லாம் நிலைமொழி உகரம் பெற்று வருமொழி வல்லெழுத்து உறழ்ந்து முடிதலும், குற்றியலுகரவீறு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலும் கொள்க என்பர் இளம்பூரணர்.

கௌ + கொற்றா = கௌவுகொற்றா, கௌவுக்கொற்றா எனவும், உரிஞ் + கொற்றா = உரினுகொற்றா உரினுக்கொற்றா எனவும், கூட்டு + கொற்றா = கூட்டுகொற்றா, கூட்டுக்கொற்றா எனவும் வரும்.

உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும்
 புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும்
 எல்லா வழியும் இயல்பென மொழிப. (தொல். 153)

இஃது உயர்திணைப் பெயர் நான்கு கணத்துக் கண்ணும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) உயிரீறாய் வந்த உயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதியை உடைய உயர்திணைப் பெயரும் நான்கு கணத்திலும் அவ்வழியும் வேற்றுமையுமாகிய எல்லாவிடத்தும் இயல்பாம் என்று சொல்லுவர் எ-று.

நம்பி எனவும் அவன் எனவும் நிறுத்தி, அல்வழிக்கண் குறியன், சிறியன், தீயன், பெரியன், ஞான்றான், நீண்டான், மாண்டான், யாவன், வலியன், அடைந்தான் எனவும், வேற்றுமைக்கண் கை, செவி, தலை, புறம், ஞாற்சி, நீட்சி, மாட்சி. யாப்பு. வன்மை, அழகு எனவும் ஒட்டுக. ஒருவேன் என நிறுத்தி, குறியேன் தீயேன் என இவ்வாறே ஒட்டித் தன்மைப் பெயர்க்கண்ணும் இயல்பாமாறு காண்க.

இவற்றுள் வன்கணம் ஒழிந்தவற்றை 'ஞநமயவ' (144) என்பதனால் முடிப்பாருமுளர். உயர்திணைப்பெயரையும் விரவுப் பெயரையும் எடுத்தோதியே முடித்தல் ஆசிரியர் வழக்கமாதலின், இச்சூத்திரத்தில் அடக்குதலே பொருத்தமுடையதாம்.

உயிரீறு புள்ளியிறுதி என்பதனால், பல சான்றார், கபில பரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர் என ஈறுகெட்டு முடிவனவும்; கோலிக்கருவி, வண்ணாரப்பெண்டிர், ஆசிவகப் பள்ளி என ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்து முடிவனவுமாய் இயல்பின்றி முடிவன எல்லாம் கொள்வர் உரையாசிரியர்.

அவற்றுள்

இகர விறுபெயர் திரிபிட னுடைத்தே. (தொல். 154)

இஃது உயர்திணைப் பெயருள் சிலவற்றிற்கு எய்தாது எய்துவித்தது.

(இ-ள்) முற்கூறிய உயர்திணைப் பெயர்களுள் இகர வீற்றுப் பெயர் இருவழியுந் திரிந்து முடியும் இடனுடைத்து எ-று.

உரையிற் கோடலால் இதனை மிக்க திரிபாகக் கொண்டனர் இளம்பூரணர்.

இவ்வீற்று உயர்திணைப் பெயர்கள் எட்டிப்பூ, காவிதிப்பூ, நம்பிப்பேறு என வேற்றுமையினும், நம்பிக் கொல்லன், நம்பிச் சான்றான், நம்பிப் பிள்ளை என அல்வழியினும் மிக்கன. எட்டி, காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப் பெயர்கள் என்பர் நச்சினார்க்கினியர்.

அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே. (தொல். 155)

இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென்கின்றது.

(இ-ள்) உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப் பெயர் இயல்பாய் முடிவனவும் உள என்பதாம்.

உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள எ-று.

இம்மூன்று சூத்திர விதியினையும் நன்னூலார்,

பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்க ளீற்றுமெய்
வலிவரின் இயல்பாம், ஆவி யரமுள்
வன்மை மிகா, சில விகாரமாம் உயர்திணை.

(நூ. 159)

என ஒரு சூத்திரத்தாற் கூறினார். இதன்கண் சில விகாரமாம் உயர்திணை என்றது, சூத்திரம் 154ல் கூறிய இகர வீற்றுத்திரிபையும், 153ல் “உயிரீறு புள்ளியீறு” என்றதனால் உயர்திணைப் பெயருள் இயல்பன்றி முடிவனவெல்லாம் கொள்க” என உரையாசிரியர் காட்டிய விகாரங்களையும் நோக்கியதாகும்.

புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின்
மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும்
அம்முறை யிரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

(தொல். 156)

இது மேல் உயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக்கட்கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமைத் திரிபு கூறுகின்றது.

(இ-ள்) புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், வல்லெழுத்தினது மிகுதி மேற்சொல்லும் முறைமையான் மூன்றாம் வேற்றுமைக்குரிய வினைமுதற் பொருளான் உளவாகிய வினைச்சொற்கள் தம் முன்னர்வரின் இயல்பாகலும் உறழத் தோன்றுதலுமாகிய அம்முறையினையுடைய இரு செய்கையும் பெறுதற்குரியனவும் உள; அவற்றை மேலே வேற்றுமைப் பொருட் புணர்ச்சி சொல்லுமிடத்துப் போற்றியறிதல் வேண்டும் எ-று.

(உ-ம்) நாய் கோட்பட்டான், புலி கோட்பட்டான், சாரப் பட்டான், தீண்டப்பட்டான் இவை இயல்பு. சூர் கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான் வளிகோட்பட்டான், வளிக் கோட்பட்டான் இவை உறழ்ச்சி. இவற்றுள் தம்மினாகிய தொழிற் சொல்பட்டான் என்பது. கோள் என்பது முதலாக இடைப்பிற வருவன தம் தொழிலாகும்.

‘புள்ளியிறுதி உயிரீறு’ என்றதனால் பேஎய் கோட்பட்டான், பேஎய்க்கோட்பட்டான் என்னும் எகரப்பேறும், ‘உரியவைஉள்’ என்றதனாற் பாம்பு கோட்டான், பாப்புக் கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரியாமையும் திரிதலுங் கொள்க.

இம்மூன்று, வேற்றுமைத் திரிபினை, நன்னூலார்,

புள்ளியு முயிரு மாயிரு சொல்முன்
தம்மி னாகிய தொழின்மொழி வரினே
வல்லினம் விகற்பமும் இயல்பு மாகும். (நூன். 256)

என்பதனாற் கூறினார்.

இதன்கண் வரும் உம்மையான் சுறாப் பாயப்பட்டான். அராத் தீண்டப்பட்டான் என வேற்றுமைப் பொதுவிதியான் மிக்கு முடிவனவே பெரும்பாலனவென்பர் சங்கர நமச்சிவாயர்..

மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெழுத்து மிகுவழி மெலிப்போடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும்
சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும்
சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும்
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையலும்
மெய்ப்பிறி தாகிடத்து இயற்கை யாதலும்
அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப. (தொல். 157)

இஃது இரண்டாம் வேற்றுமைத் திரிபு கூறுகின்றது.

(இ-ள்) மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தும், வல்லெழுத்து மிகுமிடத்து மெல்லெழுத்தும் தோன்றுதலும், இயல்பாய் வருமிடத்து மிகுந்து தோன்றுதலும், உயிர்மிக்கு வர வேண்டிய இடத்துக் கெட்டு வருதலும், சாரியைப் பேறு உள்ள விடத்துச் சாரியை கெட்டு வருதலும், சாரியைப் பேறு உள்ள விடத்துத் தன்னுருபு நின்றலும், சாரியையின் இயல்பு மிக்குந் திரிந்தும் உறழ்ச்சியாகத் தோன்றுதலும், இயல்பாகவரும் உயர் திணைப் பெயரிடத்து உருபு தொகாது நின்றலும், உயர் திணையோடு விரவிய அஃறிணை விரவுப் பெயர்க்கு அத்

தன்மையே உருபு தொகாதே நிற்கலும், மெய்பிறிதாதலாகிய திரிபின்கண் திரியாது இயற்கையாய் வருதலும், அவைபோல்வன பிறவும், தன்னையே நோக்கித் திரிபு நடக்குமிடத்துப் பொருள் பெற எடுத்தோதப்பட்டு ஏனைவேற்றுமைப் பொருட்புணர்ச்சியது பொதுமுடிபினைத் தான் நீக்கி வேறு முடிபிறறாய் நின்று ஒலிக்கும் இரண்டாம் வேற்றுமையது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர்.

(உ-ம்) விளக்குறைத்தான் என்பது, மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து மிக்கது; மரங் குறைத்தான் என்பது, வல்லெழுத்துமிகுவழி மெல்லெழுத்து மிக்கது; தாய்க்கொலை என்பது, இயல்பாய் வருமிடத்து மிக்கது; பலாக் குறைத்தான் என்பது, பலாஅக் குறைத்தான் என உயிர்மிக வருமிடத்து உயிர் கெட்டது; வண்டு கொணர்ந்தான் என்பது சாரியை யுள்வழிச் சாரியை கெட்டது; வண்டினைக் கொணர்ந்தான் என்பது சாரியை யுள்வழித் தன் உருபுநிலையிற்று; புளி குறைத்தான், புளிக்குறைத்தான், ஆல்குறைத்தான், ஆற்குறைத்தான் என இவை, சாரியை இயற்கை உறழத் தோன்றின; நம்பியைக் கொணர்ந்தான் என்பது, உயர்திணை மருங்கின் உருபுதொகாது விரிந்து வந்தது; கொற்றனைக் கொணர்ந்தான் என்பது. அஃறிணை விரவுப் பெயர்க்கண் அவ்வாறு உருபு விரிந்து வந்தது; மண் கொணர்ந்தான் என்பது மெய் பிறிதாகிடத்து ணகரம் டகரமாய்த் திரியாது இயல்பாய் வந்தது.

அன்னபிறவும் என்றனால் கழிகுறைத்தான், பனை பிளந்தான் என இயல்பாதல் கொள்க. மெய்பெற என்றதனால், மை கொணர்ந்தான்-மைக்கொணர்ந்தான்; வில்கோள்-விற்கோள் என உறழ்ந்து முடிவனவும் கொள்க எனவும், இவ்வாறு வேறுபட முடிவது பெரும்பான்மையும் இரண்டாவது வினையொடு முடியும் வழிப்போலும் எனவும், தன்னின முடித்தல் என்பதனால் வரைபாய் வருடை, புலம் பக்கனனே என ஏழாம் வேற்றுமை வினையொடு முடியும் வழித் திரிபும் கொள்க எனவும் கூறுவர் இளம்பூரணர்.

இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும்
உயர்திணை யிடத்து விரிந்தும் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன பிறவு மாகும்ஐ உருபே.

(நுன். 255)

என்பதனால் இத்திரிபினைக் கூறினார் நன்னூலார்.

வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்.

(தொல். 158)

இஃது இகர ஐகார வீற்றுப் பெயர்க்கு அவ்வழி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) வேற்றுமை யல்லாதவிடத்து இ ஐ என்னும் இறுதியை யுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபு நிலையை யுடைய. அம்முடிபுகள்தாம் இயல்பாய் முடிவனவும் வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் என இவையென்று கூறுவர் புலவர்.

(உ-ம்) பருத்தி குறிது, சிறிது, தீது, பெரிது இவை இயல்பு. மாசித் திங்கள், சித்திரைத் திங்கள், அலிக்கொற்றன், புலைக் கொற்றன் இவை மிகுதி. கிளி குறிது, கிளக்குறிது, தினை குறிது, தினைக்குறிது இவை உறழ்ச்சி.

இயல்பு எழுவாய்த் தொடர் உம்மைத் தொகைகளிலும், மிகுதி பண்புத்தொகை உவமைத் தொகைகளிலும், உறழ்ச்சி சில பெயர் முன் எழுவாய்த் தொடரிலும் கொள்ளப்படும்.

இகர ஐகார வீற்று அவ்வழிக்கண் உண்டாம் இம்மூவகை முடிபுகளையும்,

அல்வழி இஐம் முன்ன ராயின்
இயல்பும் மிகலும் விகற்பமு மாகும்

(நூன். 176)

என்பதனாற் கூறினார் நன்னூலார்.

கட்டு முதலாகிய இகர இறுதியும்
எகரமுதல் வினாவின் இகர இறுதியும்
கட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும்
யாவென் வினாவின் ஐயென் இறுதியும்
வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும்
சொல்லிய மருங்கின் உளவென மொழிப.

(தொல். 159)

இஃது எழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்திநின்ற ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது.

(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய இகர வீற்று இடைச்சொல்லும், எகரமாகிய மொழிமுதல் வினாவினை யுடைய இகர வீற்றிடைச் சொல்லும், சுட்டாகிய உறுப்பெழுத்து

நீண்ட ஐகார வீற்று இடைச்சொல்லும், யாவென்னும் வினாவினை முதற்கண் உடைய ஐகார வீற்றிடைச் சொல்லும் வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற் சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே உளவென்று கூறுவர் ஆசிரியர்.

(உ-ம்) அதோளிக் கொண்டான், இதோளிக் கொண்டான். ஆண்டைக் கொண்டான், யாண்டைக் கொண்டான், இவைமிக்கன. அவ்வழி கொண்டான். அவ்வழிக் கொண்டான், எவ்வழி கொண்டான், எவ்வழிக் கொண்டான், யாங்கவை கொண்டான், யாங்கவைக் கொண்டான் இவை உறழ்ந்தன.

சொல்லிய மருங்கு என்றதனால் பண்டைச் சான்றோர், ஒரு திங்களைக் குழவி எனப் பிற ஐகாரவீறு மிக்கு முடிதல் கொள்வர் இளம்பூரணர்.

நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்
குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும்
அறியத் தோன்றிய நெறியிய லென்ப. (தொல். 160)

இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுகின்றது.

(இ-ள்) நெட்டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதலும், குற்றெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு இரட்டித்தலும் அறியும்படி வந்த முறைமையியல் என்பர் ஆசிரியர்.

ஈண்டு 'குறுமையும் நெடுமையும் அளவிற கோடலின் தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்தியல்' (தொல்-எழுத்து 50) என்றபடி குறில் இரண்டு முதலாகத் தொடர்ந்ததனையும் நெடியதென்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

இங்ஙனம் நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடுவன ணகாரமும், னகாரமும், மகாரமும், லகாரமும், ளகாரமும் என ஐவகையாம் என்பர் நச்சினார்க்கினியர்.

(உ-ம்) கோண் + நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது; தான் + நல்லன் = தானல்லன்; தாம் + நல்லர் = தாநல்லர்; வேல் + நன்று = வேனன்று; தோள் + நன்று = தோணன்று எனவும், கோல் + தீது = கோந்தீது; வேல் + தீது = வேந்தீது எனவும், நகரமும் தகரமும் வருமொழியாய் வருமிடத்து நெடியதன் முன்னர் ஒற்றுக்கெட்டன. மண் + அகல் = மண்ணகல்; பொன் + அகல்

= பொன்னகல் எனக் குறியதன் முன்னர் ஒற்றுத் தன்னுருபு இரட்டின.

அடுத்த சூத்திரத்து (161) ஆறனுருபு முற்கூறிய வதனான் ஒற்றிரட்டுதல் உயிர் முதன்மொழிக் கண்ணதென்பர் உரையாசிரியர். இக்கருத்தே பற்றி நன்னூலாரும்,

குறிலணை வில்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே (ருன். 210)

எனவும்,

குறில்செறி யாலள அல்வழி வந்த
தகரந் திரிந்தபிற் கேடும் ஈரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்புந் திரிபும் ஆவன வுளபிற. (ருன். 229)

எனவும் வரும் இரண்டு சூத்திரங்களால் விளங்க உரைத்தார்.

ஆறன் உருபினும் நான்கள் உருபினுங்
கூறிய குற்றொற் றிரட்ட லில்லை
ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான. (தொல். 161)

இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுகின்றது.

(இ-ள்) நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் அறு வகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த ஆறாம் வேற்றுமை யுருபினும் நான்காம் வேற்றுமை உருபினும் முன் நிலைமொழிக் கண் இரட்டி வருமென்ற குற்றெழுத்து இரட்டுதலில்லை; நிலை மொழி யீற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம் பெற்று நிற்கும் என்பதாம்.

அறுவகைப்பட்ட மொழிகளாவன தாம் நாம், யாம், தான், யான், நீ என்பன. இவை குவ்வும் அதுவும் ஆகிய உருபேற்குங் கால் முறையே தம், நம், எம், தன், என், நின் என நெடுமுதல் குறுகி அகரம் பெற்று நிற்பன.

(உ-ம்) தமது, நமது, எமது, தனது, எனது, நினது, தமக்கு, நமக்கு, எமக்கு, தனக்கு, எனக்கு, நினக்கு எனவரும்.

‘குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல்’ (247) என்பது நன்னூல்.

நும்மெ னிறுதியும் அந்நிலை திரியாது. (தொல். 162)

இதுவும் அது.

(இ-ள்) நெடுமுதல் குறுகாத இயற்கைப் பெயராகிய நும் என்னும் மகரவீறும் முற்கூறிய குற்றொற்று இரட்டாமையும் ஈறாகு புள்ளி அகரமொடு நிலையலும் ஆகிய இயல்பினைப் பெறும் எ-று.

(உ-ம்) நுமது, நுமக்கு எனவரும்.

உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமும் உயிரும் வருவழி இயற்கை. (தொல். 163)

இது, புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.

(இ-ள்) உகரப் பெற்றோடு புணரும் புள்ளியீறுகள், யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெறாது இயல்பாய் முடியுமென்பதாம்.

அவ்வீறுகளாவன பின் புள்ளி மயங்கியலுள் உகரம் பெறுமென்று விதிக்கும் பல ஈறுகளுமாம்.

(உ-ம்) உரிஞ் யானா, அனந்தா, எனவும் பொருந்யானா, அனந்தா எனவும் வரும்.

உயிரும் புள்ளியு மிறுதி யாகி
அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வருஉங் காலந் தோன்றின்
ஓத்த வென்ப ஏயென் சாரியை. (தொல். 164)

இஃது அளவு, நிறை, எண்ணுப் பெயர்கள் தம்முள் புணருமாறு கூறுகின்றது.

(இ-ள்) உயிரும் புள்ளியுந் தமக்கு ஈறாய் அளவையும் நிறையையும் எண்ணையும் கருதி வருவன வுளவென்று கூறப்பட்ட எல்லாச் சொற்களும், தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த அளவுணர்த்துஞ் சொற்கள் தம் முன்னே வருங்காலந் தோன்றில், ஏயென் சாரியை பெற்று முடிதலைப் பொருந்து மென்பர் ஆசிரியர்.

முந்தை முத்தை யெனத் திரிந்து நின்றது.

(உ-ம்) நாழியே யாழாக்கு. கலனே பதக்கு இவை அளவுப் பெயர். தொடியே கஃசு, கொள்ளே யையவி இவை நிறைப்பெயர். ஒன்றே கால், காலே காணி இவை எண்ணுப் பெயர்.

‘ஓத்த வென்ப ஏயென் சாரியை’ என்றதன்றி ஏயென் சாரியை பெற்றே வரும் எனக் கூறாமையின் குறுணி நானாழி எனச் சாரியை பெறாது வருதலுங்கொள்க.

அரையென வருஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை இயற்கை. (தொல். 165)

இஃது எய்தியது விலக்கிற்று.

(இ-ள்) அளவு, நிறை, எண் என்னும் மூவகைச் சொன் முன்னர் வரும் அரை யென்று சொல்லவரும் பொருட்கூற்றை யுணர நின்ற சொல்லிற்கு ஏயென் சாரியை பொருந்துவதன்று.

(உ-ம்) உழக்கரை, தொடியரை, ஒன்றரை எனச் சாரியை பெறாது வந்தமை காண்க.

குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. (தொல். 166)

இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.

(இ-ள்) குறையென்னுஞ் சொல், அளவு முதலியவற்றின் முன்வருங்காலத்து, மேல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்குச் சொல்லும் இயல்பு நிறையத் தோன்றும்.

வேற்றுமை யியற்கை யெனவே இவை வேற்றுமை யன்றென்பது நன்கு புலனாகும்.

(உ-ம்) உரிக்குறை, கலக்குறை, தொடிக்குறை, கொட்குறை, காணிக்குறை, காற் குறை எனவரும்.

‘முன்’ என்றதனால் கலப்பயறு எனப் பொருட் பெயரோடு புணரும் வழியும் வேற்றுமை முடிபெய்து மென்றும், ‘நிறைய’ என்றதனால் கூறு என்ற சொல் வருமொழியாய் வருவழியும் நாழிக்கூறு என வேற்றுமை முடி பெய்து மென்றும் கொள்வர் இளம்பூரணர்.

குற்றிய லுகரக் கின்னே சாரியை. (தொல். 167)

இது குற்றுகரவீற்று அளவுப் பெயர், நிறைப் பெயர், எண்ணுப் பெயர்கட்கு வேற்றுமை முடிபு விலக்கி இன்சாரியை வகுக்கின்றது.

(இ-ள்) குற்றியலுகர வீற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்கு வருஞ் சாரியை இன்சாரியையேயாம் எ-று.

(உ-ம்) உழக்கின் குறை, கழஞ்சின் குறை, ஒன்றின் குறை, என வரும்.

௧௮. 11.

அத்திடை வருஉம் கலமென் னளவே.

(தொல். 168)

இதுவுமது.

(இ-ள்) கலம் என்னும் அளவுப் பெயர் குறையொடு புணருமிடத்து இடையில் அத்துச் சாரியை வரப்பெறும் எ-று.

(உ-ம்) கலம்+அத்து+குறை = கலத்துக்குறை என வரும்.

பனையென் அளவுங் காவென் நிறையும்
நினையுங் காலை இன்னொடு சிவணும்.

(தொல். 169)

இதுவுமது.

(இ-ள்) பனையென்னும் அளவுப்பெயரும் காவென்னும் நிறைப் பெயரும் குறையென்பதனொடு புணருமிடத்து ஆராயுங் காலத்து இன்சாரியையொடு பொருந்தும்.

(உ-ம்) பனையின் குறை, காவின் குறை எனவரும்.

‘நினையுங்காலை’ என்றதனால் பனைக்குறை, காக்குறை என இன்சாரியை பெறாது வல்லெழுத்து மிகுதலுங்கொள்க என்பர் உரையாசிரியர்.

அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே;
அவைதாம்
கசுதப என்றா நமவ என்றா
அகர உகரமோ டவையென மொழிப.

(தொல். 170)

இது முற்கூறிய மூன்றனுள் அளவுப்பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் முதலாமெழுத்து இனைத்தென்கிறது.

(இ-ள்) அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் மொழி முதலாக உளவென்று கூறப்பட்டன ஒன்பது எழுத்தாம்; அவை தாம் க ச த ப க்களும் நமவ க்களும் அகரமும் உகரமுமாகிய அவை என்று கூறுவர். /

(உ-ம்) கலம், சாடி, தூதை, பாணை, நாழி, மண்டை வட்டி, அகல், உழக்கு எனவும், கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை எனவும் அளவுப்பெயர் நிறைப் பெயரும் வந்தன. நிறைக்கு உகரமுதற் பெயர் காணப்படவில்லை.

உளவெனப்பட்ட வென்றதனாலே உளவெனப்படாதன வும் உளவென்று கூறி, அவை இம்மி, ஓரடை, ஓராடை, இடா என வரையறை கூறாதனவுங்கொள்க என்பர் உரையாசிரியர்.

ஈறியன் மருங்கின் இவையிவற் றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே.

(தொல். 171)

இஃது இவ்வோத்தின் புறனடை.

(இ-ள்) உயிரும் பள்ளியும் இறுதியாய சொற்கள் வருமொழியோடு கூடி நடக்குமிடத்து இம்மொழிகளின் முடிபு இவையெனக்கூறி முடிக்கப்பட்ட சொற்களினது விதியினால், முடியாது நின்ற பலவகை முடிபுகளெல்லாம் உண்மையைத் தலைப்பட்ட வழக்கொடு கூடிப் புணரும் மொழிகளில் நிலைமைக் கண் பொருந்தினவை யுரியவாம் எ-று.

நில் கொற்றா. நிற் கொற்றா என்பதன்கண் நிலைமொழி திரிந்த உறழ்ச்சியும், துக் கொற்றா, துஞ்ஞெள்ளா என்னும் மிகுதியும், மண்ணு கொற்றா, மண்ணுக் கொற்றா, மன்னு கொற்றா, மன்னுக் கொற்றா உள்ளு கொற்றா எனவரும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவி உகரம் பெற்று வல்லெழுத்தோடு உறழ்தலும், பதக்க நானாழி என அளவுப் பெயர் அக்குச் சாரியை பெறுதலும், வாட்டானை தோற்றண்டை என்பன வற்றின் நெடியதன் முன்னர் ஒற்று, தகரம் வருவழிக் கெடாது இயல்பாதலும், சீரகம் அரையென்பது புணருமிடத்துச் சீரகம் என்பதன்கண் மகரவொற்றும் ககரவொற்றின்மேல் நின்ற அகர உயிரும் கெட்டுச் சீரகரை எனத்திரிதலும் ஒருமா + அரை இவ் விரண்டும் புணருமிடத்து வருமொழி அகரங்கெட்டு ஒருமாரை யென முடிதலும், கலம் + அரை என இருசொல்லும் புணரு மிடத்துக் கலரை எனத் திரிந்து முடிதலும், நாகம் + அணை எனும் இருசொல்லும் புணருமிடத்து நாகம் என்பதன் ஈற்று மகரமும் அகரமும் கெட்டு நாகணையென முடிதலும் பிறவும் இப்புறனடையால் அமைவனவாம்.

பலரறி சொன்முன் யாவர் என்னும்
பெயரிடை வகரங் கெடுதலும் ஏனை
ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே.

(தொல். 172)

இது மருஉ முடிபு கூறுகின்றது.

(இ-ள்) பலரை அறியும் சொல்முன்னர் வருகின்ற யாவர் என்னும் பெயரிடத்துள்ள வகர உயிர்மெய் கெடுதலும், ஏனை

ஒன்றனையறியுஞ் சொல் முன்னர் வரும் யாது என்னும் வினை மொழியிடை வகரவுயிர்மெய் வருதலும் ஆகிய இரண்டும் மருஉக்களது முடிபினிடத்துப் பயின்று வழங்கும் ஏ-று.

(உ-ம்) அவர் யார் எனவும், அது யாவது எனவும் வரும்.

'ஒன்றியவகரம்' என்றதனால் இவ்வகரம் உயிர்மெய் என்பது இனிது புலனாம்.

பயின்று என்றதனால் இச் சொற்கள் யாரவர், யாவதது என வருமொழி நிலைமொழியாகிய ஈரிடத்தும் இம் மருஉமுடிபினைப் பெறுமெனக் கொள்க.

6. உருபியல்

வேற்றுமை உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இஃது உருபியல் என்னும் பெயர்த்தாயிற்று. பெயரும் அதனோடு புணரும் வேற்றுமை யுருபும் ஆகிய அவ் விரண்டிற்கும் இடையே வருஞ் சாரியைகள் இவை என்பதும், வேற்றுமை உருபினை ஏற்குங்கால் பெயர்கள் பெறும் இயல்பும் திரிபுமாவன இவை என்பதும் இவ்வியலில் வகுத்து விளக்கப் பெற்றுள்ளன.

அ ஆ உ ஊ ஏ ஔ என்னும்
அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை. (தொல். 173)

இஃது அகர ஆகார உகர ஊகார ஏகார ஔகார வீறுகள் உருபினோடு புணருமாறு கூறுகின்றது.

(இ-ள்) அ, ஆ, உ, ஊ, ஏ, ஔ என்று அப்பகுதிப்பட்ட ஆறெழுத்தினையும் ஈநாகவுடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற வேற்றுமையுருபிற்கு இடையே வரும் சாரியை இன் சாரியையே ஏ-று.

(உ-ம்) விளவினை, பலாவினை, கடுவினை, தழுஉவினை, சேவினை, வெளவினை என வரும். இவ்வாறே ஏனை யுருபுகளையும் ஒட்டுக.

பல்லவை நுதலிய அகர விறுபெயர்
வற்றொடு சிவணல் எச்ச மின்றே. (தொல். 174)

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

(இ-ள்) பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரம் வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதல் இல்லை என்று.

(உ-ம்) பலவற்றை, சிலவற்றை, உள்ளவற்றை, இல்லவற்றை எனவரும்.

‘எச்சமின்று’ என்றதனால் ஈண்டும் உருபு இன் சாரியை பெற்றே முடியுமென்றும், இன்னும் இதனானே மேல் இன் பெற்றன மகத்தை, நிலாத்தை யெனப் பிற சாரியையும் பெறுமென்றும் கொள்வர் இளம்பூரணர்.

பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாமுருபு சிலவற்றோடு என வற்றுப்பெற்றே முடியுமென்பர் நச்சினார்க்கினியர்.

யாவென் வினாவும் ஆயியல் திரியாது. (தொல். 175)

இதுவுமது.

(இ-ள்) யாவென்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினாப் பெயரும் உருபொடு புணருங்கால் முற்கூறிய முறையில் திரியாது வற்றுச்சாரியை பெறும் என்று.

(உ-ம்) யாவற்றை, யாவற்றோடு எனவரும்.

சுட்டு முதலுகரம் அன்னொடு சிவணி
ஓட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே. (தொல். 176)

இதுவுமது.

(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாக உடைய உகர வீற்றுச் சொல் அன்சாரியையோடு பொருந்தித் தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரம் கெடும் என்று.

(உ-ம்) அதனை, இதனை, உதனை என வரும்.

சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி
வற்றொடு சிவணி நின்றலும் உரித்தே. (தொல். 177)

இஃது ஐகார வீற்றுள் சிலவற்றுக்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார வீற்றுச் சொல் வற்றுச் சாரியையோடு பொருந்தி நின்றலு முரித்து என்று.

(உ-ம்) அவையற்றை, இவையற்றை, உவையற்றை என வரும். இங்ஙனம் ஐகாரம் நிற்க வற்று வந்துழி வற்றின் வகாரம் கெட்டு முடிதல் ‘வஃகான் மெய்கெட’ (122) என்பதனால் கூறப்பட்டது.

‘நிற்றலும் உரித்தே’ என்ற உம்மையால், ஐகாரம் நிலலாது கெடுதலும் உரித்தென்பது பெறப்படும். ஐகாரம் கெட்டவழி நின்ற வகரத்தினை வற்றின்மிசை யொற்றென்று கெடுத்து, அவற்றை இவற்றை உவற்றை என முடிப்பர் உரையாசிரியர். இங்ஙனம் ஐகாரமும் மெய்யும் கெட்ட சுட்டுப் பெயர்களை ‘ஐயும் மெய்யும் கெட்ட விறுதி’ (எழுத்து 183) என்பர் ஆசிரியர்.

நிற்றலுமுரித்தே என்னும் உம்மையான் வற்றொடு சில வருபின்கண் இன்சாரியை பெற்று நிற்றலு முரித்தெனக் கொண்டு, அவையற்றிற்கு அவையற்றின்கண் என நான்காவதும், ஏழாவதும் இன் பெற்று வந்தனவென்றும், வற்றும் இன்னும் உடன் பெறுதலாகிய இவ்விதி ஒன்றென முடித்தலால் பலவற்றிற்கு, பலவற்றின்கண் எனப் பல்லவை நுதலிய அகரவீற்றிற்கும் பொருந்துமென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

அவ்விதிப்படி வற்றுச் சாரியையின் முதலெழுத்து ஆகிய வகரமெய் கெட்ட நிலையில் அற்று என நிற்றல்பற்றி அதனை அற்றுச் சாரியையெனக் கொண்டார் நன்னூலார் (சூத்திரம் 244)

யாவென் வினாவின் ஐயென் இறுதியும்
ஆயியல் திரியாது என்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே. (தொல். 178)

இதுவுமது.

(இ-ள்) யாவென்னும் வினாவுடைய ஐகாரவீற்றுச் சொல்லும் முற்கூறிய சுட்டு முதல் ஐகாரம் போல வற்றுப்பெறும் அவ்வியல்பில் திரியாதென்று கூறுவர். அவ்வீற்றிடத்து வகரம் ஐகாரத்தோடு கூடக் கெடும் என்று.

(உ-ம்) யாவற்றை யாவெற்றொடு எனவரும்.

வகரம் வற்றின்மிசை யொற்றென்று கெடுவதனை ஈண்டுக் கேடு ஓதியவதனால் கரியவை, செய்யவை, நெடியவை, குறியவை எனப் பண்புகொள் பெயராய் வரும் ஐகார வீற்றின் வகரம் ஐயொடுங் கெட்டு வற்றுச் சாரியை பெறுதல் தழுவப்பட்டது என்பர் உரையாசிரியர்.

(உ-ம்) கரியவற்றை, செய்யவற்றை, நெடியவற்றை, குறியவற்றை எனவரும்.

நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயின் னகரம் ஒற்றா கும்மே. (தொல். 179)

இஃது ஈகார வீற்றுள் ஒரு மொழிக்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) நீயென்னும் ஒரு பெயர் தன்மேல் நெடியதாகிய ஈகாரங் குறுகி இகரமாம், அவ்விடத்து னகரம் ஒற்றாய் வந்து நிற்கும்.

நீ யென்பதே பெயர்; நின் என்பது அதன் திரிபென்பார், 'நீயென் ஒரு பெயர்' என்றார். நீ என்பதன்கண் நகர மெய் முதலாயினும் அம்மெய்யின்மேல் ஈகாரம் ஏறி உயிர்மெய்யென ஒரெழுத்தாய் நின்ற ஒற்றுமை கருதி நகரத்தின்மேல் நின்ற ஈகாரத்தை 'நெடுமுதல்' என்றார். பெயரொடு வேற்றுமை யுருபு புணருங்கால் இடையே சாரியை பெற்று வருதலைக் கூறி வரும் ஆசிரியர், இச்சூத்திரத்தில் னகரம் பெறுதலாகிய எழுத்துப் பேற்றினைக் கூறியது, மூன்றாம் உருபின்கண் சாரியை பெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற் பொருட் டென்பர் உரையாசிரியர்.

(உ-ம்) நினை நின்னொடு நினக்கு எனவரும்.

இத்திரிபினை,

தான் தாம் நாம் முதல் குறுகும், யான் யாம்
நீ, நீர், என், எம், நின் நும் ஆம் பிற,
குவ்வின் அவ்வரும், நான்காறு இரட்டல். (நுள். 247)

என்ற சூத்திரத்து நெடுமுதல் குறுகும் மொழிகளொடு சேர்த்துக் கூறினார் நன்னூலார்.

ஓகார விறுதிக் கொள்ளே சாரியை. (தொல். 180)

இஃது ஓகார வீறு இன்னவாறு முடியுமென்கின்றது.

(இ-ள்) ஓகார வீற்றிற்கு இடைவருஞ்சாரியை ஒன்சாரியை யாகும்.

(உ-ம்) கோஓனை, கோஓனொடு என வரும்.

'ஒன்றாக நின்ற கோவினை அடர்க்க வந்த' எனவும் கோவினை, கோவினொடு, ஓவினை, ஓவினொடு, சோவினை, சோவினொடு எனவும் சிறுபான்மை ஓகார விறுதி இன்சாரியை யும் பெறுமென்பர் நச்சினார்க்கினியர்.

ஓ-மதகுநீர் தாங்கும் பலகை. சோ-மதில்.

அ ஆ வென்னும் மரப்பெயர்க் கிளவிக்
கத்தொடுஞ் சிவணும் ஏழன் உருபே. (தொல். 181)

இஃது அகர ஆகார வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

(இ-ள்) அ ஆ என்று சொல்லப்படும் ஈற்றினையுடைய மரத்தை உணர நின்ற பெயரோடு புணருங்கால் ஏழாமுருபு முன் கூறிய இன்சாரியையோ டன்றி அத்துச் சாரியையோடும் பொருந்தும் எ-று.

(உ-ம்) விளவத்துக்கண், பலாவத்துக்கண் என வரும்.

‘வல்லெழுத்து முதலிய’ (எழுத்து 144) என்பதனால் கண்ணுருபின் முன்னர் வல்லெழுத்து மிக்கது. ‘தெற்றென்றற்றே’ (எழுத்து 133) என்ற மிகையால் அத்தின் அகரம் அகரமுனை (125) கெடாதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர்.

ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை. (தொல். 182)

இது புள்ளியீறு சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) ஞநவென்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வருஞ் சாரியை இன் சாரியை எ-று.

(உ-ம்) உரிஞினை, உரிஞினொடு, பொருநினை, பொருநினொடு என வரும்.

சட்டுமுதல் வகரம் ஐயு மெய்யுங்
கெட்ட விறுதி யியற்றிரி பின்றே. (தொல். 183)

இது வகரவீறு நான்கனுள் சுட்டு முதல் வகரவீற்றிற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ், இவ், உவ் என்னும் வகரவீற்றுச் சொல், ஐகாரமும், அதனால் பற்றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப் பெற்று முடிந்த சுட்டு முதல் ஐகார வீற்றினைப் போன்று வற்றுப் பெற்று முடியும் எ-று.

(உ-ம்) அவற்றை, இவற்றை, உவற்றை எனவரும்.

வவ்வீறு சுட்டிற் கற்றுறல் வழியே. (நுள். 250)

என்பது நன்னூல்

ஏனை வகரம் இன்னொடு சிவணும். (தொல். 184)

இது தெவ் என்பதன் முடிபு கூறுகின்றது.

(இ-ள்) வகரவீற்றுச் சொற்கள் நான்கனுள் சொல்லாது ஒழிந்த தெவ் என்னும் வகர வீறு இன்சாரியை பெற்று முடியும் எ-று.

(உ-ம்) தெவ்வினை, தெவ்வினொடு என வரும்.

தெவ் என்பது உரிச்சொல் என்றும், உரிச்சொல்லாயினும் ஈண்டுப் படுத்தலோசையாற் பெயராக வைத்து உருபொடுபுணர விதி கூறப்பட்டதென்றும் இளம்பூரணருரையில் வரும் குறிப்பு பின்வந்தோர் சேர்த்ததாகும்.

மஃகான் புள்ளிமுள் அத்தே சாரியை. (தொல். 185)

இது மகரவீறு புணருமாறு கூறுகின்றது.

(இ-ள்) மகரமாகிய புள்ளியீற்றுச் சொல் முன்னர் வரும் சாரியை அத்துச் சாரியை எ-று.

(உ-ம்) மரத்தை, மரத்தொடு, நுகத்தை, நுகத்தொடு என வரும்.

அத்தே வற்றே (எழுத்து 133) என்பதனால் ஈற்று மகரமும், அத்தின் அகரம் அகரமுனையில்லை (எழுத்து 125) என்பதனால் சாரியையின் அகரமும் கெட்டுப் புணர்ந்தன.

இன்னிடை வருஉ மொழியுமா ருளவே. (தொல். 186)

இஃது அவ்வீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகிறது.

(இ-ள்) மகரவீற்றுச் சொற்களுள் அத்துச் சாரியையே யன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள எ-று.

(உ-ம்) உருமினை, உருமினொடு, திருமினை, திருமினொடு எனவரும். மார்-அசை.

நும்மென் இறுதி இயற்கை யாகும். (தொல். 187)

இது மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.

(இ-ள்) நும்மென்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாக முடியும்.

(உ-ம்) நும்மை, நும்மொடு, நும்க்கு, நும்மின், நுமது, நுங்கண் என வரும்.

நும் என்பது இயற்கையாகிய மகரவீற்றுச் சொல்லென் பதும், (எழுத்து 325) அஃது அவ்வழியில் நீயிர் எனத் திரியும் என்பதும் (எழுத்து 326) ஆசிரியர் கருத்தாகலின், 'நும்மென்னிற்று' என இதனை இயல்பீறாக வைத்து ஒதினார்.

தாம்நாம் என்னும் மகர இறுதியும்
யாமென் இறுதியும் அதனோ ரன்ன

ஆ எ ஆகும் யாமென் இறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும். (தொல். 188)

இது மகர ஈற்றுள் முற்கூறிய முடிபு ஒவ்வாதன வற்றிற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) தாம், நாம் என்னும் மகரவீறும், யாம் என்னும் மகரவீறும் நும்மென்னும் மகரவீறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய. யாமென்னும் மகரவீற்றுச் சொல்லில் ஆகாரம் எகரமாம். அவ்விடத்து யகரமாகிய மெய் கெடுதல் வேண்டும். தாம் நாம் என்னும் இரண்டும் நெடுமுதல் குறுகித் தம் நம் என நிற்கும் எ-று.

(உ-ம்) தம்மை, நம்மை, எம்மை எனவரும்.

எல்லாம் என்னும் இறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையம் இறுதி யான. (தொல். 189)

இது மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.

(இ-ள்) எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்சாரியை வந்து முடியும்; ஆண்டு உம்மென்னும் சாரியை இறுதிக்கண் நிலைபெறும் எ-று.

எல்லாம் என்பதன் மகரம் வற்றின்மிசை ஒற்றென்று கெடுக்கப்படும்.

(உ-ம்) எல்லாவற்றையும் எல்லாவற்றினும், எல்லாவற்றுக் கண்ணும் எனவரும்.

‘முற்ற’ என்றதனால் எல்லாவற்றொடும் என மூன்றாம் உருபின்கண்ணும், எல்லாவற்றுக்கும் என நான்காம் உருபின்கண்ணும், எல்லாவற்றதும் என ஆறாம் உருபின்கண்ணும் முற்று கரத்தின் முன்வரும் உம் என்பதன் உகரக்கேடு கொள்ளப்படும் என்பர் உரையாசிரியர்.

உயர்திணை யாயின் நம்மிடை வருமே. (தொல். 190)

இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.

(இ-ள்) எல்லாம் என நின்ற மகரவீற்று விரவுப் பெயர் உயர்திணைக்கண் வருமாயின் நம்மென்னும் சாரியை இடைவந்து புணரும் எ-று.

(உ-ம்) எல்லா நம்மையும், எல்லா நம்மொடும் எனவரும்.

இங்ஙனம் கூறவே, எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணையாய் நின்று உருபொடு புணருமிடத்து முற்கூறியபடி இடையே வற்றுச்சாரியைபெறும் என்றாராயிற்று. எல்லாம் என்னும் விரவுப் பெயர் அஃறிணைக்கண் வருமாயின் இடையே வற்றுச்சாரியையும் உயர்திணைக்கண் வருமாயின் இடையே நம் முச்சாரியையும் பெற்று அவ்வீரிடத்தும் இறுதியில் உம்முச்சாரியை பெறும் என்பதாம்.

நம்முச்சாரியை பெறுமிடத்து எல்லாம் என்னும் சொல்லின் ஈற்று மகரம், மேற்கூத்திரத்துச் சொல்லிய வற்றின் மிசை யொற்றென்று கெடுத்த அதிகாரத்தாற் கெடுக்கப்படு மென்பர் நச்சினார்க்கினியர்.

எல்லாம் என்பது இழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் முறுமே
அன்றேல் நம்மிடை யடைந்தற் றாகும்.

(நுன். 245)

என்ற சூத்திரத்தால் இப்பொருளை நன்னூலார் மேற்கொண்டு கூறியுள்ளார். ஆசிரியர் வற்றுச்சாரியை யெனக்கூறியதனை நன்னூலார் அதன் வகர மெய் சிலவிடத்துக் கெட்டுவருதல் கொண்டு அற்றுச்சாரியையாகத் திரித்துக் கூறினமை காண்க.

எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியுந்
எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும்
ஒற்றும் உகரமும் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையும் இறுதி யான
தம்மிடை வருஉம் படர்க்கை மேன
நும்மிடை வருஉம் முன்னிலை மொழிக்கே.

(தொல். 191)

இது மகரவீற்று உயர்திணைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) எல்லாரும் என்னும் மகரவீற்று உயர்திணைப் படர்க்கைப் பெயரும், எல்லீரும் என்னும் மகரவீற்று உயர்திணை முன்னிலைப் பெயரும் மகரவொற்றும் அதன் முன்னின்ற உகரமுங்கெட்டு முடியுமென்று சொல்லுவர் புலவர். அவ்வுகரங் கெடுவழி அதனால் ஊரப்பட்ட ரகர வொற்றுக் கெடாது முடிதல் வேண்டும். அவ்விரு மொழிக்கும் இறுதிக்கண் உம்முச்சாரியை நிலைபெறும். படர்க்கையிடத்துத் தம்முச்

சாரியை இடைவரும். முன்னிலை மொழிக்கு நும்முச்சாரியை இடைவரும் எ-று.

(உ-ம்) எல்லார் தம்மையும், எல்லார் தம்மொடும், எல்லீர் நும்மையும், எல்லீர் நும்மொடும் எனவரும்.

‘படர்க்கை’, முன்னிலை’ என்ற மிகுதியால் கரியே நம்மையும், கரியே நம்மொடும் என மகரவீற்றுந் தன்மைப் பெயர் இடைக்கண் நம்முச் சாரியையும் இறுதியில் உம்முச் சாரியையும் பெறும் என்பர் உரையாசிரியர்.

இம் மகரவீற்று உயர்திணை முடிபிணை,

எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை

தள்ளி நிரலே தம்நும் சாரப்

புல்லு முருபின் பின்ன ரும்மே.

(நுண். 249)

என்ற சூத்திரத்தாற் கூறினர் நன்னூலார்.

தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்

மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே.

(தொல். 192)

இது எனகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு எனகரவீறும் மேல் மகரவீற்றுட் கூறிய தாம் நாம் யாம் என்னும் மூன்று பெயரொடு வேறுபாடின்றித் தான் என்பது ‘தன்’ எனக் குறுகியும், யான் என்பதன்கண் ஆகாரம் எகரமாகி யகரவொற்றுக்கெட்டு ‘என்’ எனத் திரிந்தும் முடியும் எ-று.

(உ-ம்) தன்னை, என்னை என வரும்.

இங்ஙனம் தாம், தான், நாம் முதல் குறுதலையும், யாம், யான் என்பதில் யகரமெய் கெட்டு ஆகாரம் எகரமாய்த் திரிதலையும், நீ நெடுமுதல் குறுகி எனகர வொற்றுப் பெற்று நின் என வருதலையும்,

தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்

நீ நீர் என் எம் நின் நுமாம் பிற

குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல.

(நுண். 247)

என்ற சூத்திரத்தால் பவணந்திமுனிவர் தொகுத்துக் கூறினமை முன்னரும் விளக்கப்பட்டது.

அழனே புழனே ஆயிரு மொழிக்கும்

அத்தும் இன்னும் உறழத் தோன்றல்

ஓத்த தென்ப உணரு மோரே.

(தொல். 193)

இதுவுமது.

(இ-ள்) அழன், புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும் அத்துச் சாரியையும் இன்சாரியையும் மாறிவரத் தோன்றுதலைப் பொருந்திற்றென்பர் அறிவோர் எ-று.

அழன்+அத்து+ஐ = அழத்தை ; புழன்+அத்து+ஐ = புழத்தை;
அழன்+இன்+ஐ = அழனினை; புழன்+இன்+ஐ = புழனினை
எனவரும்.

அழன்-பிணம், புழன் என்பதன் பொருள் நன்கு விளங்க வில்லை.

அத்துச் சாரியையொடு புணருமிடத்து நிலைமொழியீற்று எனகரம் 'அத்தேவற்றே' (எழுத்து 133) என்ற விதிப்படி அத்தினிமிசை யொற்றென்று கெட்டு முடிந்தது.

இச் சூத்திரத்துத் 'தோன்றல்' என்றதனால் எவன் என வரும் எனகரவீற்று வினாச்சொல்லை எவன் என்றும் என் என்றும் நிறுத்தி வற்றுக் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்து எவற்றை, எவற்றொடு எனவும் எற்றை எற்றொடு எனவும் முடித்தல் பொருந்தும் எனவும், 'ஒத்தது' என்றதனால் எகின் எனவரும் எனகரவீற்றுச்சொல் உருபொடு புணருங்கால் அத்தும் இன்னும் பெற்று எகினத்தை, எகினினை எனவும், எகினத்தொடு எகினினொடு எனவும் முடியுமென்றும் கொள்வர் உரையாசிரியர்.

அன்னென் சாரியை யேழன் இறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப. (தொல். 194)

இது முகாரவீற்று எண்ணுப்பெயர்க்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) அன் என்னும் சாரியை ஏழ் என்னும் எண்ணுப் பெயரின் முன்னே தோன்றுமியல்பினை யுடைத்தென்பர் ஆசிரியர்.

(உ-ம்) ஏழனை, ஏழனின், ஏழற்கு எனவரும்.

இச்சூத்திரத்தும் 'ஏழன் இறுதி' என அன் சாரியை பெற்றமை காண்க.

குற்றிய லுகரத் திறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன்னென் சாரியை. (தொல். 195)

இது குற்றுகரத்திற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர் இன்னென்னுஞ் சாரியை முடியத் தோன்றும் எ-று.

(உ-ம்) நாகினை, நாகினொடு, வரகினை, வரகினொடு என வரும். ஏனையவற்றொடும் இவ்வாறே இயைத்துரைக்க.

‘முற்ற’ என்றதனால் ‘வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான், கரியதனை என முறையே அத்தும் அன்னுமாகிய பிற சாரியை பெறுவனவுங்கொள்க’ என்பர் இளம்பூரணர்.

நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்
அப்பால் மொழிக ளவ்வழி யான.

(தொல். 196)

இது மேற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கு கின்றது.

(இ-ள்) நெட்டெழுத்தின் பின்னர் வருகின்ற குற்றுகரங் கட்டு இனவொற்று மிகத்தோன்றும்; அங்ஙனம் ஒற்று மிகத் தோன்றாத கசதபக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாதவிடத்து எ-று.

எனவே டகார றகாரங்களை யூர்ந்த குற்றுகர மொழிகளே ஒற்று இரட்டிப்பன எனக் கொள்க.

இவ்வாசிரியர் ஒத்த வொற்றை இனவொற்றென்றும் ஒத்த வொற்று இரட்டுதலை இனவொற்று மிகுதலென்றும் கூறினமை காண்க.

(உ-ம்) யாட்டை, யாட்டொடு, யாற்றை, யாற்றொடு எனவரும்.

நாகு, காசு, போது, காபு என்றாற்போல்வன அப்பால் மொழிகள் எனவும், அவை இனவொற்று மிகாவாயின எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

அவைதாம்

இயற்கைய வாசுஞ் செயற்கைய வென்ப.

(தொல். 197)

இஃது எய்தியது விலக்கியது.

(இ-ள்) அங்ஙனம் இனவொற்று மிகுவனதாம் இன் சாரியை பெறாது இயல்பாக முடியுஞ் செயற்கையையுடைய வென்று கூறுவர் புலவர் எ-று.

முன் சூத்திரத்திற் காட்டின சாரியை பெறாமை காண்க.

‘செயற்கைய’ என்றதனால் இனவொற்று மிக்கன, யாட்டினை, யாட்டினொடு, எனச் சிறுபான்மை இன் பெறுதலும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர்.

‘செயற்கைய’ என்ற மிகையானே நெடிற் றொடர்க்குற்றிய லுகரத்திற்கே யன்றி உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திற்கும் முயிற்றை, முயிற்றொடு என இவ்விதி கொள்ளப்படும் என்பர் நச்சினார்க்கினியர்.

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். (தொல். 198)

இது குற்றுகர வீற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது.

(இ-ள்) எண்ணுப் பெயர்களினது குற்றுகர வீறு அன்சாரியையொடு பொருந்தும்.

(உ-ம்) ஒன்றனை, ஒன்றனொடு, இரண்டனை, இரண்டனொடு, என அவ்வீற்று எல்லா எண்ணும் எல்லா உருபொடும் கூடும்.

ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வருஉம்
எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி யாவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. (தொல். 199)

இதுவுமது.

(இ-ள்) ஒன்று முதலாக எட்டறாக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும் முடிபு சொல்லுங் காலத்து முற்கூறிய அன்சாரியையே யன்றி ஆன்சாரியை இடையே வரினும் குற்றமில்லை. ஆன் பெற்றுழிப் பஃது என்னும் எண்ணிடத்து அஃது என்னும் சொல் கெட்டுப்போம். அவ் அகரத்தான் ஊரப்பட்ட மெய் கெடாது நின்றல் வேண்டும் எ-று.

(உ-ம்) ஒரு பஃது இருபஃது முதலாகக் குற்றியலுகரப் புணரியலுள் விதித்தவாறே நின்று அஃதென்பது கெட்டுப் பகர வொற்றுக் கெடாது நின்று ஆன்சாரியை பெற்று ஒரு பஃது + ஐ = ஒருபாளை, இருபஃது + ஐ = இருபாளை என எல்லாவுருபொடும் கூடி நின்றவாறு காண்க.

ஆசிரியர், ‘ஒன்பான் முதனிலை’ (463) ‘ஒன்பாற் கொற்றிடை மிகுமே’ (475) என ஒன்பஃது என்பதன்கண் பகரத்துள் அகரம் பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன்சாரியை கொடுத்து ஒன்பது என்பதற்கும் இவ்விதி உண்டென்பதனை உடம்போடு புணர்த்துக்கூறியுள்ளார். எனவே ஒன்பஃது என்னும் எண்ணுப் பெயர் உருபொடு புணருமிடத்தும் ஒன்

பானை ஒன்பானொடு என ஆன்சாரியை பெறுமென்றாராயிற்று.

இங்ஙனம் இவ்வெண்ணுப் பெயர்கள் ஆன்சாரியை பெற்று முடிதலை,

ஒன்று முதல்எட் டறாம் எண்ணூர்
பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமேல்
எல்லா மோடும் ஒன்பது மிற்றே. (நன். 249)

என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார் நன்னூலார்.

‘ஆனிடை வரினும்’ என்ற எதிர்மறை உம்மையால், ஆன்சாரியை பெறாது ஒருபஃதனை, இருபஃதனை என இவ்வாறு வருதலுங் கொள்ளப்படும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

யாதென் இறுதியுஞ் சுட்டு முதலாகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தங் கெடுதல் ஆவயி னான. (தொல். 200)

இஃது எண்ணுப் பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) யாது என வரும் குற்றுகர வீறும் சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரவீறும் அன்சாரியையொடு பொருந்தும்; அவ்விடத்து ஆய்தங்கெடும் எ-று.

சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரம் ஆய்தங் கெட்டு அன்சாரியை பெறும் என்பதனை,

சுட்டின்முன் ஆய்தம் அன்வரிற் கெடுமே. (நன். 251)

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

ஏழ் னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி இயற்கையு மாகும்
ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே. (தொல். 201)

இதுவும் குற்றுகர வீற்றுட் சிலவற்றிற்கு ஏழாம் உருபொடு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) திசைப் பெயர்களின் முன்னர் வந்த கண்ணென் னுருபிற்கு முடிபு கூறுங்கால் முற்கூறிய இன்சாரியை யாகிய சொல் நின்று முடிதலேயன்றி இயல்பாயும் முடியும். அங்ஙனம்

இயல்பாயவழித் திசைப்பெயர் இறுதிக் குற்றுசுரம் தன்னாலுரப்பட்ட மெய்யொடும் கெடும் எ-று.

(உ-ம்) வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மேற்கின்கண் எனவும், வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும். இன்பெறும்வழிக் குற்றியலுகரம் கெடாது நின்றல் 'குற்றியலுகரமு மற்றென மொழிப' (எழுத்து 105) என்னுஞ் சூத்திரவுரையுள் விளக்கப்பட்டது ஆண்டுக் காண்க.

கீழ்சார், கீழ்புடை, மேல்சார், மேல்புடை, தென்சார், தென்புடை, வடசார், வடபுடை, என இவ்வாறு சாரியை பெறாது முடிவன வெல்லாம் 'ஆவயின்' என்றதனால் இச் சூத்திரத்தில் தழுவிக்கொள்ளப்படும்.

புள்ளி யிறுதியும் உயிரிற்று கிளவியும்
சொல்லிய அல்ல ஏனைய வெல்லாம்
தேருங் காலை உருபொடு சிவணிக்
சாரியை நிலையுங் கடப்பா டிலவே.

(தொல். 202)

இஃது இவ்வோத்தின் புறனடை.

(இ-ள்) புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும் என முடிபு சொல்லியவை யல்லாத ஒழிந்தவை யெல்லாம் ஆராயுங் காலத்து உருபுகளோடு பொருந்திச் சாரியை நின்று முடியும் நியதியை யுடையவல்ல எ-று.

'சாரியை நிலையுங்-கடப்பாடி' எனவே அவை யெல்லாம் சாரியை பெற்றும் பெறாதும் வரும் என்பதாம்.

புள்ளியீற்றுள் சொல்லாது ஒழிந்தன ணயரலள என்னும் ஐந்துமாம். உயிருள் இசுரம் சொல்லாதொழிந்தது.

(உ-ம்) மண்+இன்+ஐ = மண்ணினை, மண்ணை
வேய்+இன்+ஐ = வேயினை; வேயை.

நார்+இன்+ஐ = நாரினை; நாரை, கல்+இன்+ஐ = கல்லினை; கல்லை.

முள்+இன்+ஐ = முள்ளினை; முள்ளை; கிளி+இன்+ஐ = கிளியினை, கிளியை என வரும்.

இனித் தேருங்காலை என்றதனானே உருபுகள் நிலை மொழியாக நின்று தம்பொருளொடு புணரும்வழி வேறுபடும் உருபீற்றுச் செய்கையெல்லாம் ஈண்டு முடிப்பர் உரையாசிரியர். ௧௧௩.12.

7. உயிர் மயங்கியல்

உயிரீறு நின்று வன்கணத்தோடும் சிறுபான்மை ஏனைக் கணத்தோடும் மயங்கிப் புணருமாறு கூறினமையின் உயிர்மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. மயங்குதல்-கலத்தல். உயிரும் புள்ளியும் இறுதியாகிய உயர்திணைப் பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய எல்லாவிடத்தும் இயல்பாமெனவும், ஒரோ வழி அஃறிணை விரவுப்பெயர் இயல்பாவனவுளவெனவும் தொகைமரபில் விதந்து கூறிய ஆசிரியர், அவையொழிந்த உயிரீற்று அஃறிணைப் பெயர்களையும், ஏனை வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சங்களையும் ஈண்டு உணர்த்துவான் எடுத்துக்கொண்டு, அகரமுதல் ஒளகாரம் வரை அவற்றை நெடுங்கணக்கு முறையான் வைத்துணர்த்துகின்றார். இவ்வியலில் 93 சூத்திரங்கள் உள்ளன. அவற்றுட் பல மாட்டேற்று முறையில் அமைந்தனவாகும். ஈற்றுவுகையாற் கூறப்பட்ட விதிகளெல்லாம் வல்லெழுத்து மிகுவன, இயல்பாவன, மெல்லெழுத்து மிகுவன, உயிர்மிக வருவன, நீடவருவன, குறுகவருவன, சாரியை பெறுவன, பிறவாறு திரிவன என்னும் இவ்வகைப் பகுப்புக்களுள் அடங்குவனவாம். இவ்வகையால் ஒத்த விதியினவாகிய சூத்திரங்களைத் தொகுத்து நோக்குதல் இன்றியமையாத தாகும். முதன் முதல் அ, இ, உ என்னுஞ் சுட்டின்முன் நாற்கணமும் புணர்தல் ஈண்டு நோக்கத்தக்கதாகும்.

● மூன்று சுட்டின் முன்னும் நாற்கணமும் புணர்தல்:

அ, இ, உ என்னும் சுட்டும் வல்லெழுத்து வருவழி வந்த வல்லெழுத்து மிக்கு முடியுமென்பதனை முறையே இவ்வதி காரத்து 204, 236, 255-ஆம் சூத்திரங்களிற் கூறுவர் ஆசிரியர். அகரத்தின் முன்னர் ஞ ந ம வென்னும் மெல்லெழுத்துக்களை முதலாகவுடைய மொழிகள் வருமிடத்து வந்த மெல்லொற்று மிக்குமுடிதலும், யகரமும் வகரமும் உயிர் முதன் மொழிகளும் வருமிடத்து வகரவொற்று மிக்கு முடிதலும், செய்யுளுட் சுட்டு நீண்டு முடிதலும் உளவாம். இவ்விதிகளை,

சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். (தொல். 205)

யவமுன் வரினே வகர மொற்றும். (தொல். 206)

உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. (தொல். 207)

நீட வருதல் செய்யுளு ஞரித்தே. (தொல். 208)

என வருஞ் சூத்திரங்களால் ஆசிரியர் உணர்த்தியுள்ளார். அகரச் சுட்டிற்குக் கூறிய இவ்விதிகளை,

கட்டி னியற்கை முற்கிளந் தற்றே. (தொல். 238)

என்ற சூத்திரத்தால் இகரச் சுட்டிற்கும்,

ஏனவை வரினே மேனிவை யியல. (தொல். 256)

என்ற சூத்திரத்தால் உகரச் சுட்டிற்கும் மாட்டேற்றிக் கூறியுள்ளார்.

எனவே மூன்று சுட்டின் முன்னரும் உயிரும் யகரமும் வரின் வகர வொற்றும, க, ச, த, ப, ஞ, ந, ம, வ என்பன வரின் வந்த வெழுத்துக்களும் மிகுமென்பதாம்.

மேற் கூறிய சூத்திரங்களால் தொல்காப்பியனார் கூறிய இவ்விதிகளை,

எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமு மெய்தின் வவ்வும்
பிறவரின் அவையுந் தூக்கிற் சுட்டு
நீளின் யகரமுந் தோன்றுதல் நெறியே. (நூன். 163)

என வரும் ஒரு சூத்திரத்தால் தொகுத்துரைத்தார் நன்னூலார்:

1. வல்லெழுத்து மிகுவன

அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின்
தத்த் மொத்த வொற்றிடை மிகுமே. (தொல். 203)

இச்சூத்திரம் அகரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் வன் கணத்தோடு புணருமாறு கூறுகிறது.

(இ-ள்) அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச் சொல்லின் முன் வேற்றுமையல்லாத விடத்துக் க ச த ப முதல் மொழிகள் வருமொழியாய்த் தோன்றுமாயின் தத்தமக்குப் பொருந்தின அக் க ச த ப க்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் எ-று.

(உ-ம்) விளக்குறிது, நுணக்குறிது, அதக்குறிது, சிறிது, தீது, பெரிது என வரும்.

க ச த ப மிகுதலாகிய இவ்விதியினை,

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. (தொல். 216)

ஆகார விறுதி அகர வியற்றே. (தொல். 221)

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. (தொல். 225)

ஈகார விறுதி ஆகார வியற்றே.	(தொல். 249)
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.	(தொல். 252)
உகர விறுதி ஆகர வியற்றே.	(தொல். 254)
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.	(தொல். 259)
ஊகார விறுதி ஆகார வியற்றே.	(தொல். 264)
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.	(தொல். 266)
ஏகார விறுதி ஊகார வியற்றே.	(தொல். 274)
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.	(தொல். 276)
ஔகார விறுதி ஏகார வியற்றே.	(தொல். 289)
வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே	
ஔகரம் வருதல் ஆவயி னான.	(தொல். 292)

என வரும் சூத்திரங்களால் முறையே அகர வீற்று வேற்றுமைப் பெயர்க்கண்ணும், ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஔ, ஈற்று அல்வழி வேற்றுமைப் பெயர்க் கண்ணும் மாட்டெறிந்து கூறினார்.

மேல், தொகை மரபினுள் இகர ஐகார வீற்றுப் பெயர் அல்வழிக்கண் வல்லெழுத்து வருமிடத்து மிகாது இயல்பாதலும், மிகுதலும், உறழ்தலுமாகிய மூவகை நிலையவென்று கூறினார். ஈண்டு அல்வழியை விலக்கி, இகர ஐகாரமாகிய அவ்விரு வீற்றுப் பெயர்களும் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகப் பெறு மென்பதனை,

இகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. (தொல். 235)

ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. (தொல். 280)

என வரும் இரண்டு சூத்திரங்களாலும் உணர்த்தினார். ஔகார வீற்றுப் பெயர் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகுதலோடு அவ்விரு வழியும் உகரம் பெற்று முடியுமென்பதனை,

ஔகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே
அவ்விரு வீற்றும் உகரம் வருதல்
செவ்வி தென்ப சிறந்திசி னோரே. (தொல். 295)

என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார் எனவே இகர ஐகாரம் நீங்கலாக ஏனைய உயிரீற்றுப் பெயரெல்லாம் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகப்பெறுமென்பதும், இகர ஐகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகப்பெறு மென்பதும் கூறினாராயிற்று. 'எகர ஓகரம் பெயர்க்கீறாகா' 273. எனப் பின்னர்க் கூறுவாராகவின் அவ்வீறுகளுக்கு இவ்விதி அமையாதென்பது கொள்ளப்படும்.

(உ-ம்)	அல்வழி	வேற்றுமை	
நுணக்குறிது,	சிறிது,	தீது,	பெரிது. இருவிளக்கொற்றன்,
			சாத்தன், தேவன், பூதன்,
மூங்காக்கடிது	"	"	மூங்காக்கால், செவி, தலை, புறம்.
.....			கிளிக்கால், சிறகு, தலை, புறம்.
ஈக்கடிது	"	"	ஈக்கால், சிறகு, தலை, புறம்.
கடுக்குறிது	"	"	கடுக்காய், செதிள், தோல், பூ.
கொண்மூக்கடிது	"	"	கொண்மூக்குழாம், செலவு, தோற்றம், பெருமை.
ஏக்கடிது	"	"	ஏக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை.
.....			யானைக்கோடு, செவி, தலை, புறம்.
ஓஒக்கடிது	"	"	ஓஒக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை.
கௌவுக்கடிது	"	"	கௌவுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை.

அல்வழியில் வல்லெழுத்து மிகும் உயிரீற்றுச் சொற்கள்:

வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்
 எனவெ னெச்சமும் சுட்டி னிறுதியும்
 ஆங்க வென்னும் உரையசைக் கிளவியும்
 ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே (தொல். 204)

என அகர வீற்றிலும்,

செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும்
 அவ்வியல் திரியா தென்மனார் புலவர் (தொல். 222)

என ஆகார வீற்றிலும்,

இனியணி யென்னும் காலையு மிடனும்
வினையெஞ்சு கிளவியும் சுட்டு மன்ன. (தொல். 236)

பதக்குமுள் வரினே தூணிக் கிளவி
முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. (தொல். 239)

என இகர வீற்றிலும்,

இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகுஉம்
உடனிலை மொழியு முளவென மொழிப. (தொல். 251)

என ஈகார வீற்றிலும்,

சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும். (தொல். 255)

என உகர வீற்றிலும்,

வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும்
நினையுங் காலை யவ்வகை வரையார். (தொல். 265)

என ஊகார வீற்றினும் அல்வழியில் வல்லெழுத்துமிக்கும்
சொற்களை ஆசிரியர் விதந்து கூறியுள்ளார்.

இச்சூத்திரங்களால் அகர வீற்றுள், வினையெச்சமும் அவ்வீற்று உவமச் சொல்லும் 'என' வென்னும் வாய்பாட்டு எச்சமும் அகரச் சுட்டும் ஆங்கவென்னும் உரையசைச் சொல்லும் ஆகார வீற்றுள், செய்யா வென்னும் வாய்பாட்டு வினையெச்சமும், இகர வீற்றுள், இனி, அணி என்ற இரு சொற்களும், இகரவீற்று வினையெச்சமும், இகரச் சுட்டும், பதக் கென்னும் வருமொழியோடு புணரும் தூணி யென்னும் சொல்லும், ஈகார வீற்றுள் மேல் இடத்தை யுணர்த்தும் மீ யென்னும் சொல்லும் உகர வீற்றுள் உகரச் சுட்டும், ஊகார வீற்றுள் வினையெச்சமும், முன்னிலை மொழியும், அல்வழிக் கண் கசதப முதல்மொழி வருமிடத்து வந்த வல்லெழுத்துக்கள் மிகப்பெறும் என்ற ஒரேவிதி கூறப்பட்டமை காண்க.

(உ-ம்) அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன் என மூன்று சுட்டின் முன்னும் வருமொழி வல்லெழுத்துக்கள் மிக்கன.

உணக் கொண்டான், உண்ணாக் கொண்டான், தேடிக் கொண்டான், உப்பின்றிப் புற்கை யுண்டான், உண்ணூக் கொண்டான் என அ ஆ இ ஊ என்னும் நான்கு ஈற்று வினையெச்சத்தின் முன்னும் வருமொழி வல்லெழுத்து மிக்கன.

புலிபோலப் பாய்ந்தான், கொள்ளெனக் கொண்டான், ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி, என முறையே, உவமச் சொல்லும், எனவென் எச்சமும், ஆங்கவென்னும் உரையசையுமாகிய அகர வீற்றிடைச் சொல்முன்னர் வல்லெழுத்து மிக்கன.

இனிக் கொண்டான், அணிக்கொண்டான், தூணிப்பதக்கு என இகர வீற்றுள் எடுத்தோதியனவற்றுள் வல்லெழுத்து மிக்கன.

மீக்கோள், மீப்போர்வை என்பன வல்லெழுத்து மிக்கு உடன் நிற்கும் மொழிகளாம். உண்ணூக்கொற்றா, உண்ணூச் சாத்தா என ஊகார வீற்று முன்னிலைக்கண் வல்லெழுத்து மிக்கன.

இங்ஙனம் உயிரீற்றுச் சொற்களிற் பெரும்பாலான வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலையுணர்ந்த நன்னூலார், இவ்விதிகளெல்லாவற்றையும் தொகுத்து,

இயல்பினும் விதியினும் நின்ற வுயிர்முன்
கசுதப மிகும்வித வாதன மன்னே.

முன். 100

என ஒரே சூத்திரத்திற் பொதுவீதியாக அடக்கிக் கூறினார்.

இனி அல்வழியில் அகரவீற்று ஈரெழுத்தொருமொழி யாகிய பல, சில என்பன தம்முள் தாம் வருமிடத்து வல் லெழுத்துப் பெற்றும் இயல்பாயும் வருவன. இவ்வுறழ்ச்சி முடிபினை,

வல்லெழுத் தியற்கை உறழ்த் தோன்றும். (தொல். 215)

என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.

(உ-ம்) பல பல, சில சில எனவும், பலப்பல, சிலச்சில எனவும் வரும். பல, சில என்னும் இவ்விரு சொல்லும், தம்முள் தாம் வருமாயின் இயல்பாகலும், மிகுதலும் நிலைமொழியீற்று அகரம் கெட லகரம் றகரமாதலும், இவற்றின் முன் பிற மொழிகளுள் யாதானு மொன்றுவரின் அகரம் நின்றலும், நீங்கலும் ஆகிய இவ் வேறுபாடுகள் வழக்கிலும் செய்யுளிலும் பெருகின. இவற்றை நன்னூலார்,

பலசில வெனுமிவை தம்முள் தாம்வரின்

இயல்பு மிகலும் அகரம் ஏக

லகரம் றகர மாகலும் பிறவரின்

அகரம் விகற்ப மாகலு முளபிற.

(நன். 170)

என்ற சூத்திரத்தில் தொகுத்துக் கூறியுள்ளார்.

2. இயல்பாவன

அல்வழியில் வல்லெழுத்து மிகாது இயல்பாகும் உயிரீறு களை யுணர்த்தப் போந்த தொல்காப்பியனார்,

அன்ன வென்னும் உவமக் கிளவியும்
 அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
 செய்ய்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்
 ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
 செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும்
 செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும்
 அம்ம வென்னும் உரைப்பொருட் கிளவியும்
 பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட
 அன்றி யனைத்தும் இயல்பென மொழிப. (தொல். 210)

எனவரும் சூத்திரத்தால் அகரவீற்றுள் இயல்பாவனவற்றை உணர்த்தினார்.

(இ-ள்) அன்ன வென்று சொல்லப்படும் உவம வருபாகிய இடைச் சொல்லும், அண்மையிலுள்ளாரை அழைக்கும் விளியாகிய நிலைமையையுடைய அகரவீற்று உயர்திணைப் பெயர்ச் சொல்லும், செய்ய்மன என்னும் வினைச் சொல்லும், ஏவலைக் கருதிய வியங்கோளாகிய அகரவீற்று வினைச்சொல்லும், செய்த வென்னும் பெயரெச்சமாகிய வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினையெச்சமாகிய வினைச் சொல்லும், உரையசைப் பொருண்மையினையுடைய அம்மவென்னும் இடைச்சொல்லும், பண்மைப் பொருளில் வரும் அகரவீற்றுப் பலவறி சொல்லுமாகிய அவ்வனைத்தும் (வருமொழி வல்லெழுத்து மிகாது) இயல்பாய் முடியும் என்பதாம்.

(உ-ம்) பொன்னன்ன குதிரை, செந்நாய், தகர், பன்றி,

ஊர, கேள், செல், தா, போ

உண்மன குதிரை, செந்நாய், தகர், பன்றி

செல்க " " " "

உண்ட " " " "

(எதிர்மறை) உண்ணாத " " " "

(குறிப்பு) நல்ல " " " "

உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், போயினான்;

அம்ம கொற்றா, சாத்தா, தேவா, பூதா;

பல குதிரை, செந்நாய், தகர், பன்றி;

என வரும். பலவற்றிறுதி என்பதனால் உண்டன குதிரை; கரியன குதிரை எனவரும் அகரவீற்று வினைமுற்றையும் வினைக் குறிப்பையும் தழுவினார். அகர வீற்று அல்வழி முடிபாகிய இதனை,

செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் றாற னுருபே
அஃறிணைப் பன்மை அம்மமுள் னியல்பே. (நூன். 167)

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த வுரையசை மியாவும்
தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ
டன்றி யனைத்தும் இயல்பென மொழிப. (தொல். 224)

எனவரும் சூத்திரத்தால் ஆகார வீற்றுச் சொற்கள் இயல்பாமாறு கூறினார் தொல்காப்பியனார்.

(இ-ள்) ஆ வென்னும் பெயர்ச்சொல்லும் மா வென்னும் பெயர்ச்சொல்லும், விளித்தலையுடைய பெயராகிய உயர்திணைச் சொல்லும், யா வென்னும் வினாப்பெயரும், அஃறிணைப் பன்மைப் பொருளை யுணர்த்தும் ஆகார வீற்று முற்று வினைச்சொல்லும் முன்னிலையில் ஏவல் வினைச் சொல்லைச் சார்ந்துவரும் உரையசை மியாவாகிய ஆகாரவீற்றுச் சொல்லும், தனது தொழிலினைச் சொல்லும் ஆகாரவீற்று வினாவினையுடைய வினைச் சொல்லும் ஆகிய அவ்வனைத்தும் (வருமொழி வல்லெழுத்து மிகாது) இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர் என்பதாம்.

(உ-ம்) ஆ குறிது, சிறிது, தீது, பெரிது
மா குறிது சிறிது, தீது, பெரிது
ஊரா கொள், செல், தா, போ
யா குறிய சிறிய, தீய, பெரிய

உண்ணா குதிரை, செந்நாய், தகர், பன்றி
கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா,
உண்கா கொற்றா, சாத்தா, தேவா, பூதா.

எனவரும். ஆகார வீற்றியல்பாகிய இவ் வல்வழி முடிபினை,

அல்வழி ஆமா மியாமுற்று முன்மிகா. (நூன். 171)

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

உண்ணாக் குதிரை, உண்ணாக் கிடந்தன என மிகுமேல், உண்ணாத குதிரை யெனவும் உண்டு கிடந்தன எனவும் பொருள் பட்டு, முறையே எதிர்மறைப் பெயரெச்சமும், செய்யாவென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சமும் ஆம் என்பர் சங்கர நமச்சிவாயர்.

நீயென் பெயரும் இடர்க்கர்ப் பெயரும்
மீயென மரீஇய இடம்வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல். 250)

இதனால் ஈகார வீற்றுச் சொற்கள் இயல்பாமிடம் கூறுகின்றார் தொல்காப்பியனார்.

(இ-ள்) நீ யென்னும் பெயரும், இடக்கர்ப் பெயராகிய பகர வீகாரமும், மீ என்று மருஉவாய் ஓரிடத்தை வரைந்துணர்த்துஞ் சொல்லும் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.

(உ-ம்) நீ குறியை, சிறியை, தீயை, பெரியை
பீ குறிது, சிறிது, தீது, பெரிது
மீ கண், செவி, தலை, புறம்

எனவரும். இவ்வீகார வீற்றுச் சொற்கள் அல்வழிக்கண் இயல்பாய் வரு மென்பதனை நன்னூலார்,

பவ்வீ நீமீ முன்ன ரல்வழி
இயல்பாம், வலிமெலி மிகலுமா மீக்கே (நன். 178)

என்பதன்கண் இயல்பாம் என்பதனாற் கூறினார்.

கட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. (தொல். 257)

இதனால் உகர வீற்றுச் சுட்டுப்பெயர் அல்வழிக்கண் இயல்பாமாறு கூறுகின்றார்.

(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர வீற்றுப் பெயர் முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்பதாம்.

(உ-ம்) அது குறிது, இது குறிது, உது குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும்.

இதனோடு மூன்றாமுருபாகிய ஓடு, ஆறாமுருபாகிய அது, ஒரு, இரு, அறு, ஏழு எனத்திரித்த உகர வீற்று எண்ணுப் பெயர்கள், உகரவீற்று வினைத்தொகை ஆகியவைகளையுங் கூட்டி,

மூன்றா றுருபெண் வினைத்தொகை கட்டி
றாகு முகரம் முன்ன ரியல்பாம்.

(நுண். 179)

எனச் சூத்திரம் செய்தார் நன்னூலார்.

(உ-ம்) சாத்தனொடு கொண்டான், சாத்தனது கை, ஒரு கலம், இரு கலம், அறு கலம், ஏழு கலம், அடு களிறு எனவரும்.

தேற்ற வெகரமுஞ் சிறப்பின் ஒவ்வும்
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா.

(தொல். 273)

(இ.ள்) தேற்றப் பொருண்மையில் வரும் எகரமும் சிறப்புப் பொருண்மையில் வரும் ஓகரமும் வல்லெழுத்து மிக்கு முடியாது இயல்பாகும்.

(உ-ம்) யானேள கொண்டேன், நீயேள கொண்டாய்
யானோஓ கொடியன், நீயோஓ கொடியை

என இயல்பாய் முடிந்தன. “யானேள கொண்டேன்” என்புழி அளபெடை எகரம் தேற்றம். ‘நீயோஓ கொடியை’ என்புழி அளபெடை ஓகரம் சிறப்புப் பொருளைத் தந்து நின்று.

இவ்வாறு தெளிவுபொருண்மையும் சிறப்புப் பொருண்மையும் அல்லாதவிடத்து எகரமும் ஓகரமும் பெயர்ச்சொற்கு ஈறாகாவென்பதும், இவை வினைச்சொல்லுள் முன்னிலையிடத் தனவாய் வருமென்பதும்,

எகர வொகரம் பெயர்க்கீ றாகா
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமுஞ் சிறப்பும் அவ்வழி யான.

(தொல். 272)

என்பதனாற் கூறப்பட்டன. 273-ம் சூத்திரத்து ‘மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகா’ என ஆசிரியர் கூறுதலால், 272-ம் சூத்திரமாகிய இதன்கண் கூறப்பட்ட முன்னிலை வினையீற்றின்கண் வரும் எகர ஓகரங்கள்,

ஏஎக் கொற்றா, சாத்தா, தேவா, பூதா
ஓஓக் கொற்றா, சாத்தா, தேவா, பூதா

என வல்லெழுத்து மிகப்பெறும் என்று கூறினாராயிற்று.

மாறுகொள் எச்சமும் வினாவு மெண்ணும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.

(தொல். 275)

இதனால் ஏகார வீற்று இடைச்சொற்கள் இயல்பாமாறு கூறுகின்றார்.

(இ-ள்) மாறுபாடு கோடலையுடைய எச்சப்பொருண்மைக் கண்வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும், வினாப்பொருண்மைக் கண் வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும், எண்ணும் பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும், மேற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியுமென்பதாம்.

மாறுகொ ளெச்சமாவது எதிர்மறை யெச்சமாம்.

(உ-ம்) யானே கொண்டேன், சென்றேன், தந்தேன், போயினேன் என வரும். யானே கொண்டேன் என்புழி ஏகாரம் யான் கொண்டிலேன் என மாறுகொண்ட ஒழிப்புட நின்றது. நீயே கொண்டாய், சென்றாய், தந்தாய், போயினாய் என்புழி ஏகாரம் வினா. கொற்றனே சாத்தனே தேவனே பூதனே என்புழி ஏகாரம் எண்ணுப் பொருளைத் தந்து நிறறல் காண்க.

மாறுகொ ளெச்சமும் வினாவும் ஐயமும்

கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.

(தொல். 290)

இதனால் ஓகார வீற்று இடைச்சொல் முடிபு கூறுகின்றார்.

(இ-ள்) மாறுபாட்டினைக் கொண்ட எச்சப் பொருண்மையினையுடைய ஓகாரமும் ஐயப்பொருண்மையினையுடைய ஓகாரமும் முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு

(உ-ம்) யானோ கொண்டேன் (மாறுகொளெச்சம்)

நீயோ கொண்டாய் (வினா)

பத்தோ பதினொன்றோ (ஐயம்)

எனவரும்.

ஒழிந்தத னிலையு மொழிந்தவர் றியற்றே.

(தொல். 291)

இதனால் ஒழியிசை ஓகாரமும் மேற்கூறிய ஓகாரங்களின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிகாது முடியுமென்று கூறினார்.

(உ-ம்) கொளலோ கொண்டான் எனவரும்.

இத்தொடர், 'கொண்டுய்யப் போமாறறிந்திலன்' என ஒழிந்து நின்ற சொற்பொருண்மை யுணர்த்தினமையின், இங்கு வந்த ஓகாரம் ஒழியிசைப் பொருளில் வந்ததாகும்.

மேற்கூறியவாறு ஏகார ஓகாரங்களாகிய இடைச்சொற்கள் வல்லெழுத்து மிகாது இயல்பாமென்பது,

இடைச் சொல் ஏ ஒ முன்வரி னியல்பே.

(நூன். 201)

என நானூர் சூத்திரத்துங் கூறப்பட்டது.

3. மெல்லெழுத்து மிகுதல்

வேற்றுமையில் வல்லெழுத்து முதன்மொழி வருமொழி யாய் வருமிடத்து மெல்லெழுத்து மிகப்பெறும் உயிர்நுகளைக் கூறவந்த தொல்காப்பியர்,

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. (தொல். 217)

என அகரவீற்றிலும்,

யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும்
ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. (தொல். 229)

மாமரக் கிளவியும் ஆவு மாவும்
ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன
அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா
ளகரம் ஒற்றும் ஆவும் மாவும். (தொல். 231)

என ஆகார வீற்றிலும்,

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. (தொல். 243)

என இகர விற்றிலும்

ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே. (தொல். 262)

என உகர வீற்றிலும்,

சேவென் மரப்பெயர் ஒடுமர வியற்றே. (தொல். 278)

என ஏகார வீற்றிலும்,

விசைமரக் கிளவியு ஞெமையு நமையும்
ஆமுப் பெயரும் சேமர வியல. (தொல். 282)

என ஐகார வீற்றிலும் வரும் சூத்திரங்களால் அகர வீற்று மரப்பெயரும், ஆ, இ, உ, ஏ, ஐ ஆகியவற்றின் ஈற்றில் எடுத்தோதிய யா, பிடா, தளா, மா, உதி, ஒடு, சே, விசை, ஞெமை, நமை என்னும் மரப்பெயர்களும் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து மெல்லெழுத்து மிக்கு முடிவன எனக் குறித்துள்ளார்.

(உ-ம்)	விளங்கோடு	செதிள்,	தோல்,	பூ
	யாஅங்கோடு	"	"	"
	பிடாஅங்கோடு	"	"	"
	தளாஅங்கோடு	"	"	"
	மாஅங்கோடு	"	"	"
	உதிங்கோடு	"	"	"
	ஒடுங்கோடு	"	"	"
	சேங்கோடு	"	"	"

விசைங்கோடு	”	”	”
ஞெமைங்கோடு	”	”	”
நமைங் கோடு	”	”	”

எனவரும். இங்ஙனம் வேற்றுமைக்கண் உயிரீற்று மரப்பெயர்கள் வல்லெழுத்து வருமிடத்து மெல்லெழுத்து மிக்கு முடிவதனை,

மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து
வரப்பெறு நவுமுள வேற்றுமை வழியே. (நூன். 166)

என்பதனாற் கூறினார் நன்னூலார். வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கும் வல்லெழுத்து மிக்கும் உறழ்வனவற்றை உணர்த்தக் கருதிய தொல்காப்பியர்,

யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும்
ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. (தொல். 229)

வல்லெழுத்து மிகினு மான மில்லை. (தொல். 230)

எனவரும் சூத்திரங்களால் ஆகார வீற்றுப் பெயராகிய யா, பிடா, தளா என்பன மெல்லெழுத்தோடு வல்லெழுத்துப்பெற்று உறழும் என்றார்.

(உ-ம்) யாஅங்கோடு, யாஅக்கோடு
பிடாஅங்கோடு, பிடாஅக்கோடு
தளாஅங்கோடு, தளாஅங்கோடு

என மெல்லெழுத்தும் வல்லெழுத்தும் பெற்று வந்தன.

ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. (தொல். 245)

வல்லெழுத்து மிகினு மான மில்லை
ஓல்வழி யறிதல் வழக்கத் தான. (தொல். 246)

எனவரும் இரண்டு சூத்திரங்களால் இகரவீற்றுள் புளியென்னும் சுவையை யுணர்த்தும் பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து மெல்லெழுத்தும் வல்லெழுத்தும் பெற்று முடியுமென்றார்.

(உ-ம்) புளிங்கூழ், சாறு, தயிர், பாளிதம் எனவும்
புளிக்கூழ், சாறு, தயிர், பாளிதம் எனவும் வரும்.

ஓல்வழி யறிதல் என்றதனால் வல்லெழுத்து மிகுதல், புளிச் சாறு போல ஏனையவற்றிற்கு வழக்குப் பயிற்சி இல்லையென்பர் நச்சினார்க்கினியர்.

இங்ஙனம் சுவைப்புளிமுன் வல்லெழுத்தோடு மெல்லெழுத்து மிக்கு முடிதலை,

சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும். (நுன். 175)
 என்பதன் உம்மையாற் றழீஇனார் நன்னூலார். ஆசிரியர் தொல்
 காப்பியனார் இச்சொற்கு மெல்லெழுத்து மிகுதலை முதன்மை
 யாகக் கூறி, வல்லெழுத்து மிகுதலைத் தழுவியது போலன்றி,
 நன்னூலார் வல்லெழுத்து மிகுதலை முதன்மையாகக் கொண்டு
 மெல்லெழுத்து மிகுதலைச் சிறுபான்மையாகக் கூறியது பிற்கால
 வழக்கு நோக்கி யென்பது உணரத் தக்கது.

ஊகாரவீற்றுள் “பூ” என்னும் ஒரு பெயர் உகரம்
 பெறுதலாகிய அவ்வியல்பினைப் பெறாது மெல்லெழுத்தேனும்
 வல்லெழுத்தேனும் மிக்கு முடியும். இதனை,

பூவே னொருபெய ராயியல் பின்றே
 ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. (தொல். 298)

என்ற சூத்திரத்தாற் கூறினார் தொல்காப்பியர்.

(உ-ம்) பூங்கொடி, சோலை, தாமம், பந்து
 பூக்கொடி, செய்கை, தாமம், பந்து

எனவரும். இவ்விதியை,

பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும். (நுன். 200)

என்ற சூத்திரத்தில் பவணந்தி முனிவர் குறித்துள்ளார்.
 ‘வல்லெழுத்து மிகுதலும்’ என்ற உம்மையால் மெல்லெழுத்து
 மிகுதலைத் தொல்காப்பியனாரும் ‘மென்மையுந் தோன்றும்’
 என்ற உம்மையால் வன்மை மிகுதலை நன்னூலாருந்
 தழுவினமை காண்க.

4. உயிர்மிக வருதல்

உயிரீற்றின்முன் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து
 உயிர்மிக வருதலைக் கூறவந்த தொல்காப்பியர்,

உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி
 மெய்ம்மை யாக அகரம் மிகுமே. (தொல். 223)

என்பதனால் ஆகார ஈற்று அல்வழிக்கண் அகரம் மிகுமாறு
 கூறினார்.

(இ-ள்) உம்மை தொக்கு நின்ற இருபெயராகிய தொகைச்
 சொற்கள் மெய்யாக நிலை மொழி ஈற்றில் அகரம் மிக்கு முடியும்
 என்பதாம்.

(உ-ம்) உவாஅப் பதினான்கு, இராஅப்பகல் எனவரும்.

‘மெய்ம்மையாக’ என்பதனான் வல்லெழுத்துக் கொடுக்க எனவும், உம்மை தொக்க என்னாது உம்மை எஞ்சிய என்றதனால் அராஅப்பாம்பு எனப் பண்புத் தொகைக்கும், இராஅக் கொடிது என எழுவாய் முடிபிற்கும் இராஅக்காக்கை எனப் பெயரெச்ச மறைக்கும் அகரப்பேறு கொள்க எனவும், வருமொழி வரையாது கூறினமையால் இயல்புகணத்துக் கண்ணும் அகரப் பேறு கொள்க எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

(உ-ம்) இராஅ வதுணங்காய் எனவரும்.

குறியதன் முன்னரும் ஒரெழுத்து மொழிக்கும்

அறியத் தோன்றும் அகரக் கிளவி.

(தொல். 226)

என்பதனால் வேற்றுமைக்கண் ஆகாரவீற்றுப் பெயர் அகர மிகுமாறு கூறுகிறார்.

(இ-ள்) குற்றெழுத்தின் முன்னின்ற ஆகாரவீற்றிற்கும் ஒரெழுத் தொருமொழியாகிய ஆகாரவீற்றிற்கும் அகரமாகிய எழுத்து அறியத் தோன்றும் என்பதாம்.

(உ-ம்) பலாஅக்கோடு, செதிள், தோல், பூ எனவும் காஅக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும். இதனால் கூறிய அகரப்பேறு இரா எனக் குறியதன்முன்னர் நின்ற ஆகார வீற்றிற்கு இன்றென்பதனை,

இராவென் கிளவிக்கு அகர மில்லை.

(தொல். 227)

என்பதனாற் கூறினாராதலின் இவ்வகரப்பேறு இரா என்பதனை யொழித்து ஒழிந்தவற்றிற்கே யுரியதாகும்.

இவ்வாறே வேற்றுமைக்கண் குற்றெழுத்தின் பின்னின்ற ஊகார வீற்று மொழியும், ஒரெழுத்தொருமொழியாகிய ஊகார வீற்று மொழியும், உகரமாகிய எழுத்துப்பெறும் என்பதனை,

குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும்

நிற்றல் வேண்டும் உகரக் கிளவி.

(தொல். 267)

என்ற சூத்திரத்தால் குறிப்பிட்டுள்ளார்.

(உ-ம்) உடூஉக்குறை, செய்கை, தலை, புறம் எனவும், தூஉக்குறை, செய்கை, தலை புறம் எனவும் வரும். ஊகார வீற்றுப்பெயர் அல்வழியினும் வேற்றுமையினும் வல்லெழுத்து வருவழி உகரம் பெறுமென்பதனை,

ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே
அவ்விரு வீற்று முகரம் வருதல்
செவ்வி தென்ப சிறந்திசி னோரே.

(தொல். 295)

என்ற சூத்திரத்தாற் கூறினார்.

(உ-ம்) கௌவுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும்,
கௌவுக்கடுமை சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும்.

ஏகார வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் ஏகர மிக்கு
முடியுமென்பதனை,

ஏயெ னிறுதிக் கெகரம் வருமே.

(தொல். 277)

என்பதனாற் கூறினார்.

(உ-ம்) ஏஎக்கொட்டில், சாலை, துளை, புழை எனவரும்.

ஓகார வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் ஓகரம்
பெறுமென்பதனை,

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே
ஓகரம் வருத லாவயி னான.

(தொல். 292)

என்ற சூத்திரத்தாற் கூறினார்.

(உ-ம்) கோஓக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும்.

இல்லொடு கிளப்பி னியற்கை யாகும்.

(தொல். 293)

என்பதனால் ஓகரப் பேறின்றிக் கோயில் என இயல்பாய்
வந்தமை யுணர்க.

ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய உயிர்மிக வரும்
புணர்ச்சி பிற்காலத்து வழக்கொழிந்தமையால் இப்புணர்ச்சி
முறையினை நன்னூலார் இறந்து விலக்கல் என்னும் உத்தியாற்
கூறா தொழிந்தார்.

5. நீடவருதல்

இனி, குறில், நெடிலாக நீளுதலாகிய திரிபினைப் பெற்றுப்
புணர்வனவற்றை முதல் நீளல், இறுதி நீளல் என
இருவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதல் நீண்டு புணர்வது
செய்யுளிடத்து வரும் அகரச் சுட்டு ஆகும். இதனை,
௧௧௩.13.

நீட வருதல் செய்யுளு ளுரித்தே. (தொல். 208)

என்பதனால் உணரலாம். இறுதி நீண்டு புணர்வன உரைப் பொருட்கண் வரும் அம்ம என்னும் இடைச் சொல்லும், செய்யுள் கண்ணிய தொடர்மொழிக்கண் வரும் அகரவீற்றுப் பன்மைப் பொருளுணர்த்தும் பல சில என்பனவும், உகர வீற்றில் முகர மெய்யை யூர்ந்த உகர விறுதியும் ஆம். இவற்றை,

உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். (தொல். 212)

பலவற் றிறுதி. நீடுமொழி யுளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. (தொல். 213)

முகர வுகர நீட்ட னுடைத்தே
உகரம் வருத லாவயி னான. (தொல். 261)

எனவரும் சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

(உ-ம்) 'ஆயிருதிணையி னிசைக்குமன சொல்லே' எனவும், அம்மா கொற்றா, சடத்தா, தேவா, பூதா எனவும், 'பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்' எனவும், 'பழுஉப் பல்லன்ன பருவுகிர்ப் பாவடி' எனவும் வரும்.

6. குறுகவருவன

ஆன் என்பதன் முன்னர் வருமொழியாக வரும் பகர வீகாரம் தன்னொற்று மிகத்தோன்றிக் குறுகும். இதனை,

ஆன்முன் வருஉம் ஈகார பகாரம்
தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. (தொல். 233)

என்பதனாற் கூறினார் ஆசிரியர்.

(உ-ம்) "ஆப்பி நீரோடு அலகுகைக் கொண்டிலர்"
(திருக்குறுந்தொகை) எனவரும். இக்குறுக்கத்தினை,

ஆமுன் பகரவீ யனைத்தும்வரக் குறுகும்
மேலன அல்வழி யியல்பா கும்மே. (நூன். 177)

என்ற சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார்.

குற்றெழுத்தின் பின்னின்ற ஆகார ஈற்றுச் சொற்களில் ஆகாரத்தினது சினையாகிய ஒரு மாத்திரை கெட்டுக் குறுகிநிற்க ஆண்டு உகரம் வருதல் செய்யுளிடத்து உரியதாகும். இதனை,

குறியத னிறுதிச் சினைகெட வுகரம்
அறிய வருதல் செய்யுளு ளுரித்தே. (தொல். 234)

என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.

(உ-ம்) “இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல்” என வரும். இதனை நன்னூலார்,

குறியதன் கீழாக் குறுகலு மதனோ
டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின். (நூன். 172)

என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார்.

7. சாரியை பெறுவன

முன் உருபியலில் உருபுக்கு வேண்டும் சாரியைப் பேறு கூறிய ஆசிரியர், ஈண்டு உயிரீற்றுப் பொருட் புணர்ச்சியுள் தனித்தனியே சில சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு ஒன்றும் பலவுமாகச் சாரியைகளை விதித்தும் உருபியலிலெடுத்தோதிய சிலவற்றிற்கு அவ்வியல் விதியை மாட்டெறிந்தும் விதி கூறுகிறார்.

மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. (தொல். 218)

அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. (தொல். 219)

எனவரும் இரண்டு சூத்திரத்தாலும் மக என்னும் அகரவிற்றுப் பெயர் பொருட் புணர்ச்சிக்கண் இன்சாரியை பெறும் என்றும், ஒரோவழி அத்துச் சாரியைவரினும் கடியப்படாதென்றும் கூறினார்.

(உ-ம்) மக+கை = மகவின் கை, செவி, தலை, புறம் எனவும்; மக+கை = மகத்துக்கை, செவி தலை, புறம் எனவும் வரும்.

நிலாவென் கிளவி அத்தொடு சிவணும். (தொல். 228)

என்பதனால், ஆகாரவீற்றுள் நிலாவென்பது அத்துச்சாரியை பெறுமென்றார்.

(உ-ம்) நிலா+கொண்டான் = நிலாஅத்துக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். ஆ என்னும் சொல் முன்பெற்று நின்ற னகர ஒற்று அகரத்தோடு கூடிநிற்கும் என்பதனை,

ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே. (தொல். 232)

எனவரும் சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர்.

(உ-ம்) ‘ஆன நெய் தெளித்து’ எனவரும்.

பனியென வருஉங் கால வேற்றுமைக்
கத்து மின்னுஞ் சாரியை யாகும். (தொல். 241)

என்ற சூத்திரத்தாற் பனி என்னும் நோயன்றிப் பனிக்காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு அத்தும் இன்னும் சாரியையாக வருமெனக் கூறினார். இவ்விதியை,

வளியென வருஉம் பூதக் கிளவியும்
அவ்வியல் நிலையல் செவ்வி தென்பு. (தொல். 242)

எனவும்,

மழையென் கிளவி வளியியல் நிலையும். (தொல். 287)

எனவும் வரும் சூத்திரங்களால் முறையே வளியென்னும் சொல்லுக்கும் மழையென்னுஞ் சொல்லுக்கும் எய்துவித்தார்.

(உ-ம்) பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான் வளியத்துக் கொண்டான், வளியிற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான், எனவரும்.

புளிமரக் கிளவிக் கம்மே சாரியை. (தொல். 244)

எருவுஞ் செருவு மம்மொடு சிவணித்
திரிபிட னுடைய தெரியுங் காலை
அம்மின் மகரம் செருவயிற் கெடுமே
தம்மொற்று மிகுஉம் வல்லெழுத் தியற்கை. (தொல். 260)

பனையு மரையும் ஆவிரைக் கிளவியும்
நினையுங் காலை அம்மொடு சிவணும்
ஐயெ னிறுதி யரைவரைந்து கெடுமே
மெய்யவ ணொழிய என்மனார் புலவர். (தொல். 283)

எனவருஞ் சூத்திரங்களால் முறையே புளி எனவும், எரு, செரு எனவும், பனை, அரை, ஆவிரை யெனவும் வரும் இகர உகர ஐயார வீற்றுச் சொற்கள் அம்சாரியை பெறும் என்றார்.

(உ-ம்) புளியங்கோடு, செதிள், தோல், பூ
எருவங்குழி, சேறு, தாது, பூமி
செருவக்களம், சேனை, தானை, பறை
பனங்காய், செதிள், தோல், பூ
அரையங்கோடு, செதிள், தோல், பூ
ஆவிரங்கோடு, செதிள், தோல், பூ

எனவரும்.

நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்
கானிடை வருதல் ஐய மின்றே. (தொல். 247)

என்பதனால் பரணி முதலிய இகர வீற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றும் தொழிற்சொற்கு ஆன்சாரியை யிடையே வந்து முடியுமெனவும்,

திங்கள் முன்வரின் இக்கே சாரியை. (தொல். 248)

என்பதனால் திங்களை (மாதத்தை) யுணர நின்ற ஆடி ஆவணி முதலிய இகர வீற்றுப் பெயர்களின் முன் தொழினிலைக் கிளவி வரின்) இக்குச்சாரியை வந்து முடியுமெனவுங் கூறினார். ஆசிரியர் இவ்விதியை,

திங்களு நாளு முந்துகிளந் தன்ன. (தொல். 286)

என்ற சூத்திரத்தால் ஆதிரை சித்திரை முதலிய ஐகார வீற்று நாட்பெயர்க்கும் திங்கட்பெயருக்கும் மாட்டெறிந்து கொண்டார்.

(உ-ம்)

பரணியாற்கொண்டான், சென்றான், தந்தான், போயினான்

ஆதிரையாற்கொண்டான், " " "

ஆடிக்குக் கொண்டான், " " "

தைக்குக் கொண்டான், " " "

எனவரும்.

ஊ வென்னும் பெயர் னகரவொற்றோடு அக்குச்சாரியை பெற்று முடிதலுமுரித்து என்பதனை

ஊவெ னொடுபெயர் னவொடு சிவணும். (தொல். 269)

அக்கென் சாரியை பெறுதலு முரித்தே

தக்கவழி யறிதல் வழக்கத் தான. (தொல். 270)

என்பவற்றால் குறிப்பிட்டார்.

(உ-ம்) ஊ+குறை = ஊன்குறை, செய்கை, தலை, புறம் எனவும் ஊனக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும்.

ஆடுஉ மகடுஉ வாயிரு பெயர்க்கும்

இன்னிடை வரினு மான மில்லை (தொல். 271)

பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்.

(தொல். 279)

எனவரும் சூத்திரங்களால் ஆடுஉ, மகடுஉ, என்ற ஊகார வீற்றுப் பெயர்களும், பெற்றத்தைக் குறிக்கும் சே என்னும் ஏகாரவீற்றுப் பெயரும் இன்சாரியை பெற்று முடியுமெனக் கூறினார்.

(உ-ம்) ஆடு உ வின்கை, செவி, தலை புறம், எனவும், சேவின் கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும்.

ஆசிரியர் உருபியல், விதியை அ, ஈ, உ, ஐ, ஓ என்பன வற்றினீற்றில் முறையே, 220, 253, 263, 281, 294 ஆகிய சூத்திரங்களில் மாட்டெறிந்து கூறியுள்ளார்.

அகரவீறு

பலவற் றிறுதி யுருபியல் நிலையும். (தொல். 220)

(இ-ள்) பல்ல, பல, சில, உள்ள, இல்ல எனவரும் பலவற்றை புணர்த்தும் அகரவீற்றுச் சொற்களின் இறுதி, உருபு புணர்ச்சிக் கண் வற்றுப் பெற்றுப் புணந்தாற்போல உருபினது பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியை பெற்று முடியுமென்பதாம்.

(உ-ம்)	பலவற்றுக் கோடு	செதிள்,	தோல்,	பூ
	பல்லவற்றுக் கோடு	"	"	"
	சிலவற்றுக் கோடு	"	"	"
	உள்ளவற்றுக் கோடு	"	"	"
	இல்லவற்றுக் கோடு	"	"	"

எனவரும்.

ஈகாரவீறு

நீயென் ஒருபெயர் உருபியல் நிலையும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல். 253)

(இ-ள்) நீ என்னும் ஓரெழுத் தொருமொழி, உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி எனக் ஓற்றுப்பெற்று நின்றாற் போல ஈண்டுப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் முடியும். அவ்வாறு முடிவுழி இயைபு வல்லெழுத்து மிகாதென்றவாறு.

(உ-ம்) நின்கை, செவி, தலை, புறம் என வரும்.

‘இயற்கையாகுமெனவே நிலைமொழித்தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று’ என்பர் நச்சினார்க்கினியர்.

உகரவீறு

சுட்டுமுத லிறுதி யுருபியல் நிலையும்
ஓற்றிடை மிகா வல்லெழுத் தியற்கை. (தொல். 263)

(இ-ள்) சுட்டுமுத்தினை முதலாகவுடைய உகர வீற்றுச் சொற்கள் பொருட் புணர்ச்சிக் கண்ணும், உருபு புணர்ச்சியிற்

கூறிய இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வருமொழி வல்லொற்று இடைக்கண் மிகப்பெறா என்பதாம்.

(உ-ம்) அதன் கோடு, செதிள், தோல், பூ
இதன் கோடு, " " "
உதன் கோடு " " "

எனவரும்.

ஐகாரவீற்று

கட்டுமுத லிறுதி யுருபியல் நிலையும். (தொல். 281)

(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப் பெயர். உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியுமென்றவாறு.

(உ-ம்) அவையற்றுக் கோடு, செதிள், தோல், பூ
இவையற்றுக் கோடு, " " "
உவையற்றுக் கோடு, " " "

எனவரும்.

ஓகாரவீற்று

உருபியல் நிலையும் மொழியுமா ருளவே
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல். 294)

(இ-ள்) ஓகாரவீற்றுட் சில பொருட்புணர்ச்சிக்கண் உருபு புணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள. அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் என்பதாம்.

(உ-ம்) கோஓன்கை, செவி, தலை, புறம் எனவரும்.

ஏனைய திரிபுகள்

உயிரீற்றுப் பொருட்புணர்ச்சிக்கண் வரும் ஏனைய திரிபுகளை இனி நோக்குவோம்.

அகரவீற்றுள் சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதியில் நின்ற வகர யுயிர்மெய்யும், நெடுங்காலம் வாழ்க என்னும் பொருளியில் வரும் வாழிய என்னுஞ் சொல்லின் இறுதியில் நின்ற யகர யுயிர்மெய்யும் கெட்டு முடியும். இதனை,

சாவ வென்னுஞ் செயவென் னெச்சத்
 திறுதி வகரங் கெடுதலு முரித்தே. (தொல். 209)

எனவும்,

வாழிய வென்னுஞ் செயவென் கிளவி
 யிறுதி யகரங் கெடுதலு முரித்தே. (தொல். 211)

எனவும் வரும் சூத்திரங்களாலுணர்த்தினார் தொல்
 காப்பியனார். இவ்விரு சொற்களிலும் இறுதி யுயிர்மெய்
 கெடுதலை,

சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி. (நன். 169)

வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
 ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. (நன். 168)

எனவரும் சூத்திரங்களாலுணர்த்தினார் நன்னூலார்.

இகரவீற்றுள், நாழி என்ற அளவுப்பெயர் முன்னர் உரி
 யென்பது வருமொழியாய் வருங்காலத்து, நாழி என்னுஞ்
 சொல்லிறுதி யிகரம், தான் ஏறிய ழகர மெய்யொடுங்கெட்டு
 அவ்விடத்து டகர ஒற்றுப் பெற்று முடியும் இதனை,

உரிவரு காலை நாழிக் கிளவி
 இறுதி யிகரம் மெய்யொடுங் கெடுமே
 டகரம் ஒற்றும் ஆவயி னான. (தொல். 240)

என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.

(உ-ம்) நாழி+உரி = நாடுரி எனவரும்.

மேற்கூறிய திரிபோடு உரியென்னுஞ் சொல் நிலை மொழி
 யாய் நின்று ஏற்ற பிற பெயரோடு புணருமிடத்து யகர யுயிர்
 மெய்யும் பெறும் என்பதனையும்,

உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட
 மருவும் டகரம் உரியின் வழியே
 யகர யுயிர்மெய்யாம் ஏற்பன வரினே, (நன். 174)

என்ற சூத்திரத்தினாற் கூறினார் நன்னூலார்.

உகரவீற்றுள் அம்சாரியை பெறுவனவற்றுள் செரு என்ப
 தன்முன் வரும் அம்சாரியையின் மகரங்கெட்டு வல்லெழுத்து
 மிக்குமுடியும். இதனை,

எருவும் செருவும்.....

.....

அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே
தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை (தொல். 290)

என்ற சூத்திரத்தாற் கூறினார் தொல்காப்பியர்.

(உ-ம்) செரு+களம் = செருவக்களம், சேனை, தானை, படை எனவரும்.

ஐகார வீற்றுள், பனை ஆவிரை என்ற சொற்கள் அம்சாரியை பெறுமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரம் கெட்டு முடியும் என்பதனை,

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
நினையுங் காலை அம்மொடு சிவணும்
ஐயெ னிறுதி, அரைவரைந்து கெடுமே
மெய்யவ ணொழிய என்மனார் புலவர், (தொல். 283)

என்ற சூத்திரத்தாலும்,

பனையென்ற சொல்முன் அட்டு என்னுஞ் சொல் வருமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரங்கெட்டு அவ்விடத்து ஆகாரம் வந்து அம் மெய்மேலேறி முடியும் என்பதனை,

பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயெ னுயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான. (தொல். 284)

என்ற சூத்திரத்தாலும் கூறினார் தொல்காப்பியனார்.

கொடிமுன் வரினே யையவ ணிற்பக்
கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. (தொல். 285)

என்பதனால் பனை என்றதன்முன் கொடியென்ற சொல்வரின் இறுதி ஐகாரங் கெடாது நிற்ப வல்லெழுத்து மிக்கு முடியுமென வற்புறுத்தினார்.

(உ-ம்) பனங்காய், செதிள், தோல், பூ
ஆவிரங்கோடு " " " எனவும்
பனாஅட்டு எனவும்
பனைக்கொடி எனவும் வரும்.

இவ்வைகார வீற்றுச் சொற்களின் திரிபினைப் பவணந்தி முனிவர்,

வேற்றுமை யாயி னைகா னிறுமொழி
ஈற்றழி வோடும்அம் மேற்பவு முளவே. (ருன். 202)

பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்மும் திரள்வரி னுறழ்வும்
அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை, (நுள். 203)

எனவரும் இரு சூத்திரங்களாலுந் தொகுத்துக் கூறினார்.

பனைமுன் அட்டு வரும் பொழுது ஈற்று ஐகாரம் கெட்டு இடையே ஓர் ஆகாரம் வரும் எனத் தொல்காப்பியர் கூறியதனை விடுத்து, அட்டு என்னும் வருமொழியின் அகரம் ஆகாரமாக நீளுமெனக் கூறினார் நன்னூலார். அவர் கருத்துப்படி,

(உ-ம்) பனை+அட்டு = பனாட்டு என வரும்.

பல சில என்னும் அகரவீற்றுச் சொற்கள் தம்முன் தாம் வந்து புணருமிடத்து லகரம் றகர வொற்றாகத்திரிந்து முடியுமென்பதனை,

தொடர லிறுதி தம்முற் றாம்வரின்
லகரம் றகரவொற் றாகலு முரித்தே. (தொல். 214)

என்ற சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர். றகரத்தை யொற்றெனக் குறிப்பிட்டுக் கூறினமையால் முற்கூறிய லகரம் உயிர் மெய்யாதல் தெளியலாம்.

பற்பல, சிற்சில எனவரும், இதனை,

பலசில வெனுமிவை தம்முள் தாம்வரின்
இயல்பு மிகலும் அகர மேக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலும் உளபிற. (நுள். 170)

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

இகரவீற்றுச் சொல்லாகிய இன்றி யென்னும் வினையெச்சத்து இகரம் செய்யுளுள் உகரமாய்த் திரியுமென்பதனை,

இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி
நின்ற இகரம் உகர மாதல்
தொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே. (தொல். 237)

என்ற சூத்திரத்தாற் கூறினார் தொல்காப்பியனார்.

(உ-ம்) “உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே” எனவரும் இன்றி யென்பது போல அன்றி யென்பதும் உகரமாய்த் திரிந்து வருமெனக் கொண்ட நன்னூலார்,

அத்திரிபினையும், அவ்வழி வருமொழி வல்லெழுத்து மிகாது
இயல்பாதலையும்,

அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்

தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே,

(நூன். 173)

என்பதனாற் குறிப்பிட்டார்.

(உ-ம்) 'நாளன்றுபோகி' எனவரும்.

செய்யுளிடத்துச் சுட்டுப் பெயரீற்று உகரம், அன்று என்
பதனோடு புணருமிடத்து ஆகாரமாகத் திரிதலும், ஐயென்பத
னோடு புணருமிடத்துக் கெடுதலும் ஆகிய இயல்பிற்று
என்பதனை,

அன்று வருகாலை யாவா குதலும்

ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்

செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப.

(தொல். 258)

என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.

(உ-ம்) 'அதாஅன்றென்ப வெண்பாயாப்பே,' இதை அன்
றம்ம, உதாஅன்றம்ம, அதைமற்றம்ம, இதை மற்றம்ம,
உதைமற்றம்ம எனவும் வரும்.

இங்ஙனம் அன்று வருமிடத்துச் சுட்டுப் பெயரீற்று உகரம்
ஆகாரமாகத் திரியுமெனத் தொல்காப்பியர் கூறியபடி கூறாது,
அன்றென்பதன் அகரம் நீண்டு வருமென வருமொழித் திரிபு
கூறினார் நன்னூலார்.

அதுமுன் வரும்அன் றான்றாந் தூக்கின்,

(நூன். 180)

என்பது நன்னூல்.

(உ-ம்) அதான்று, எனவரும். நன்னூலார் கருத்துப்படி அது
என்பத னுகரம் "முற்றுமற் றொரோவழி" என்பதனாற் கெட்டுத்
தகரவொற்றின் மேல் வருமொழி யுயிரேறி முடியும் என்பதாம்.

இனிச் செய்யுளிடத்துவரும் வேட்கை என்ற ஐகார வீற்றுச்
சொல், தனக்கு முன்னர் அவா என்ற சொல் வருமொழியாய்
வரப்பெறுமாயின், அவ்வைகாரம் தான் ஊர்ந்து நின்ற மெய்
யோடுங்கெட்டு டகாரம் ணகாரமாய்த் திரிந்து முடியுமென்பது,

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்

ஐயெ னிறுதி அவாமுன் வரினே

மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்

டகார ணகார மாதல் வேண்டும்.

(தொல். 288)

என்ற சூத்திரத்தாற் கூறப்பட்டது.

(உ-ம்) 'வேணவா நலிய வெய்யவுயிரா' எனவரும். வேட்கையாவது பொருள்கள்மேற் றோன்றும் பற்றுள்ளம். அவா வாவது அப்பொருள்களைப் பெறவேண்டுமென்னும் ஆசை. எனவே வேணவா என்பதற்கு வேட்கையாலுண்டாகிய அவா வென மூன்றனுருபு விரித்துப் பொருள் கூறுவர் நச்சினார்க்க கினியர்.

8. புள்ளி மயங்கியல்

இது, மெய்யீறு வன்கணத்தோடும் பிறகணத்தோடும் புணருமாறு கூறலின் புள்ளிமயங்கியல் எனப் பெயர்பெற்றது. மெய்கள் புள்ளி பெறுதலாற் புள்ளியென வழங்கப் பெறுவன வாயின. புள்ளியீறுகளுள் உகரம் பெறுவன, இறுதிகெட்டு வல்லெழுத்து மிகுவன, மெல்லெழுத்து மிகுவன, இறுதிகெடாது வல்லெழுத்து மிகுவன, மெல்லெழுத்து மிகுவன இவ்விரண்டும் உறழ்ந்து முடிவன, இயல்பாய் வருவன, சாரியை பெறுவன, உருபியல் விதிகள், திரிந்து முடிவன ஆகியவற்றை இவ்வியலில் விரித்து உணர்த்துகின்றார்.

1. உகரம் பெறுவன

ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே உகரம் வருதல் ஆவயி னான. (தொல். 296)

ஞநமவ இயையினும் உகரம் நிலையும். (தொல். 297)

இவ்விரு சூத்திரத்தும் ஞகாரம் ஈற்றின்கண் ஒற்றாய் நின்ற தொழிற்பெயர்முன்னர் அல்வழி வேற்றுமை ஆகிய ஈரிடத்தும் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, அவ்வல்லெழுத்து வருமொழிக்கண் மிகும்படி, நிலைமொழியீறு உகரம் பெற்று முடியும் எனவும் வருமொழிக்கண் வன்கணமன்றி ஞநமவ முதலாய் வருமிடத்தும் நிலைமொழிக்கண் ஞகரஈறு உகரம் பெற்று முடியும் எனவும் கூறினார் தொல்காப்பியனார். இவ்விதிகளை,

நகர விறுதியும் அதனோ ரற்றே. (தொல். 298)

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல். 306)

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல். 327)

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல். 376)

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல். 401)

எனவரும் சூத்திரங்களால் முறையே ந, ண, ம, ல, ள என்னும் ஐவகைப் புள்ளியீற்றுத் தொழிற் பெயர்க்கண்ணும் மாட்டெறிந்து முடித்தார்.

வேற்றுமைக் குக்கெட அகரம் நிலையும் (தொல். 299)

என்பதனால், நகர வீற்றுத் தொழிற்பெயர் வேற்றுமைக் கண் உகரம் பெறாது அகரம் நிலைபெற்று முடியும் என்றார்.

(உ-ம்) அல்வழி

உரிஞ் + கடிது = உரினூக்கடிது.

பொருந் + " = பொருநூக்கடிது.

மண் + " = மண்ணூக்கடிது.

தும் + " = தும்முக்கடிது.

புல் + " = புல்லூக்கடிது.

துள் + " = துள்ளூக்கடிது.

ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது.

வேற்றுமை

உரிஞ் + கடுமை = உரினூக்கடுமை.

பொருந் + " = பொருநூக்கடுமை.

மண் + " = மண்ணூக்கடுமை.

தும் + " = தும்முக்கடுமை.

புல் + " = புல்லூக்கடுமை.

துள் + " = துள்ளூக்கடுமை.

ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை எனவரும்.

ஞாணநமலள என்னும் ஈற்றுத் தொழிற்பெயர்களுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இவ்விதிகளை இவற்றுடன் வகர னகர ஈற்றுத் தொழிற்பெயர்களுக்கும் இவ்வீறுகளின் ஏவல் வினைகளுக்கும் இயைத்துரைப்பர் நன்னூலார்.

ஞாணநம லவளன வொற்றிற்று தொழிற்பெயர்

ஏவல் வினைநனி யவ்வல் மெய்வரின்

உவ்வறும், ஏவல் உறாசில சில்வழி.

(நன். 207)

நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வமாம் வேற்றுமை.

(நன். 208)

எனவரும் நன்னூற் சூத்திரங்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கனவாகும்.

ஈழுங் கம்முழ் உருமென் கிளவியும்
ஆழுப் பெயரும் அவற்றோ ரன்ன. (தொல். 328)

மின்னும் பின்னும் பன்னுங் கன்னும்
அந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல. (தொல். 345)

வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. (தொல். 373)

ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. (தொல். 382)

புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. (தொல். 403)

எனவரும் தொல்காப்பியச் சூத்திரங்கள், ஈம், கம், உரும், மின், பின், பன், கன், வல், தெவ், புள், வள் எனவரும் மெய்யீற்றுச் சொற்கள் தொழிற்பெயர்போல அவ்வழி வேற்றுமையாகிய இருவழியும் உகரம் பெற்று முடிவன என உணர்த்துகின்றன. இவற்றுள் கன் என்னுஞ் சொல் வேற்றுமைக்கண் வருமாயின் மரமல்லாத எகின் என்னுஞ் சொல் நிலைமொழிக்கண் அகரம் பெற்று வல்லெழுத்து மிக்கு முடிதல் போன்று அகரமும், வல்லெழுத்தும் பெற்று முடியும். இம்முடிபு,

ஏனை எகினே அகரம் வருமே
வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். (தொல். 337)

வேற்றுமை யாயின் ஏனை யெகினொடு
தோற்ற மொக்கும் கன்னென் கிளவி. (தொல். 346)

எனவரும் சூத்திரங்களாற் குறிக்கப்பட்டது.

வல் என்ற சோல்லின் முன் நாள், பலகை என்பன வருமொழியாய்வரின் அவ்விடத்து விதிக்கப்பட்ட உகரம் கெடுதலும் உண்டு எனவும், அவ்வழி அகரம் வந்து நிலைபெறும் எனவும் கூறுவர் தொல்காப்பியர்.

நாயும் பலகையும் வருஉங் காலை
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே
உகரங் கெடுவழி அகர நிலையும், (தொல். 374)

என்பது தொல்காப்பியம்.

(உ-ம்) ஈம் + கடிது = ஈமுக்கடிது,
கம் " " " கம்முக்கடிது,
உரும் " " " உருமுக்கடிது,
மின் " " " மின்னுக்கடிது,

பின்	”	”	”	பின்னுக்கடிது,
பன்	”	”	”	பன்னுக்கடிது,
கன்	”	”	”	கன்னுக்கடிது,
வல்	”	”	”	வல்லுக்கடிது,
தெவ்	”	”	”	தெவ்வுக்கடிது,
புள்	”	”	”	புள்ளுக்கடிது
வள்	”	”	”	வள்ளுக்கடிது,

ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது என அல்வழியிலும்,

ஈம்	+	கடுமை	=	ஈமுக்கடுமை,
கம்	+	கடுமை	=	கம்முக்கடுமை,
உரும்	+	கடுமை	=	உருமுக்கடுமை,
மின்	+	கடுமை	=	மின்னுக்கடுமை,
பின்	+	கடுமை	=	பின்னுக்கடுமை,
கன்	+	கடுமை	=	கன்னுக்கடுமை,
எகின்	+	கால்	=	எகினக்கால்,
கன்	+	குடம்	=	கன்னக்குடம்,
வல்	+	கடுமை	=	வல்லக்கடுமை,
வல்	+	பலகை	=	வல்லப்பலகை,
வல்	+	நாய்	=	வல்லநாய்,
தெவ்	+	கடுமை	=	தெவ்வுக்கடுமை,
புள்	+	கடுமை	=	புள்ளுக்கடுமை,
வள்	+	கடுமை	=	வள்ளுக்கடுமை,

ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை. என வேற்றுமையிலும் வந்தன.

இங்ஙனம் உகரம் பெற்றும் சில விடத்து அகரம் பெற்றும் வரும் புள்ளியீற்றுப் பெயர்ச் சொற்களாகிய இவற்றை ஆசிரியர் பவணந்தியார்,

ஈமுங்	
கம்மு முருமுந் தொற்பெயர் மாணும்	
முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே.	(நுள். 223)
மரமல் லெகின்மொழி யியல்பும் அகரம்	
மருவ வலிமெலி மிகலு மாகும்.	(நுள். 215)

மின் பின் பன் கன் தொழிற்பெய ரணைய
கன்னவ் வேற்று மென்மையோ றுறமும், (நூன். 217)

வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும்
பலகை நாய்வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். (நூன். 231)

தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும். (நூன். 236)

புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும் (நூன். 234)

எனவரும் இச்சூத்திரங்களால் எடுத்தோதி முடித்துள்ளார்.

ஈண்டு ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துப்படி ஈமக்குடம், கம்மக்குடம் என அக்குச்சாரியை பெற்றனவற்றைப் பவணந்தியார் தமது கொள்கைக் கேற்ப அகரச் சாரியை பெற்றவனாகக் கூறியதும், தெவ் என்னும் வகரவீற்றுச் சொல் மகரமுதன் மொழி வருமிடத்து,

‘தெம்முனை யிடத்துச் சேயர்கொல்’

என மகரமாகத் திரிந்துவரும் இலக்கியம் கண்டு ‘மவ்வரின் வஃகான் மவ்வுமாகும்’ (236) என இலக்கணம் விதித்தலும் கூர்ந்து நோக்கத்தக்கனவாகும்.

2. இறுதிகெட்டு முடிவன

வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி
வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை. (தொல். 300)

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. (தொல். 301)

இவற்றின் பொருள்:- வெரிந் என்னும் சொல்லின் இறுதியாகிய நகரவொற்று, தான் முன்பெற்ற அகரத்தொடும் கெட, வல்லெழுத்து வருமிடத்து அதற்கேற்ற மெல்லெழுத் தாயினும் வல்லெழுத்தாயினும் மிக்கு முடியும் என்பதாம்.

(உ-ம்) வெரிங்குறை, செய்கை, தலை, புறம்
வெரிக்குறை, " " " எனவரும்.

மகர விறுதி வேற்றுமை யாயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. (தொல். 310)

இதன் பொருள்:- மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் ஆயின் ஈற்று மகரம் முற்றக் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பதாம்.

(உ-ம்) மரக்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.

மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே

செல்வழி யறிதல் வழக்கத் தான.

(தொல். 312)

இதன் பொருள்:- (நிலைமொழியீற்று மகரம் வேற்றுமைக் கண் கெட்டவிடத்து) வருமொழி வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து மிக்குமுடியும் மொழிகளும் உள என்பதாம்.

(உ-ம்) குளங்கரை, சேறு, தாது, பூழி
குளக்கரை, " " " எனவரும்.

‘நும்’ என்னும் விரவுப்பெயர் பொருட் புணர்ச்சிக்கண் மகரங்கெட மெல்லெழுத்து மிக்குமுடியும் என்பது,

நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே. (தொல். 325)

என்பதனாற் கூறப்பட்டது.

(உ-ம்) நுங்கை, செவி, தலை, புறம் எனவரும்.

இவ்வாறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் நிலைமொழி யீற்று மகரம் கெட்டு முடிதலை,

வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்

அல்வழி உயிர்இடை வரின்றியல் புல்உள. (நுன். 220)

எனவருஞ் சூத்திரத்தால் எடுத்துரைத்தார் நன்னூலார்.

‘ஆயிரம்’ என்னும் மகரவீற்று எண்ணுப் பெயர்முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வந்து புணருமிடத்து, மகர வீற்று வேற்றுமையோடு ஒத்து இறுதி மகரங்கெட, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,

அளவும் நிறையும் வேற்றுமை யியல. (தொல். 319)

எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடப் பெற்றது.

(உ-ம்) ஆயிரம்+கலம்=ஆயிரக் கலம், சாடி, தூதை, பாணை எனவும் ஆயிரம்+கழஞ்சு=ஆயிரக்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

மேல் (தொல்-எழுத்து 310) ‘துவர’ எனற் இலேசினால் இயல்பு கணத்துக்கண் எய்திய மகரக்கேடு ஈண்டுங் கொள்ளப் படும் என்பர் இளம்பூரணர்.

(உ-ம்) ஆயிரம்+நாழி=ஆயிரநாழி, வட்டி, அகல் என வரும்.

‘பதினாயிரக்கலம்’ என்றாற்போன்று ஆயிரம் என்ற சொல் அடையடுத்து வந்துழியும் மேற்கூறிய விதி கொள்ளப்படும் என்பர் உரையாசிரியர்.

௧௮. 14.

தொல்காப்பியத்துள் மகர வீற்றுக்குச் சொல்லப்பட்ட
இச்சிறப்பு விதிகளை,

மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவு மாகும்.

(நூன். 219)

என்ற பொது விதியால் தழுவினார் நன்னூலார்.

‘இல்லம்’ என்ற மரப்பெயர், ஈற்று மகரங்கெட்டு, ‘விசை’ என்னும் மரப்பெயர் போன்று வல்லெழுத்து முதன்மொழி வரின் அதன் கிளையொற்றாகிய மெல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,

இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே.

(தொல். 313)

என்பதனாற் கூறப்பட்டது.

(உ-ம்) இல்லம்+கோடு=இல்லங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். இல்லம்-தேற்றாமரம்.

மகரவீற்றுச் சொல்முன் வகர முதன்மொழி வருமிடத்து வகரத்தின் மேல் நின்ற மகரம் அதன் தொடர்பால் தன் மாத்திரையிற் குறுகும் என்பது,

வகார மிசையு மகாரங் குறுகும்.

(தொல். 330)

என்ற சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது. ‘அரையளவு குறுகல் மகரமுடைத்தே’ (நூன்மரபு 13) என முன்னர்ப் கூறப்பட்ட ஒருமொழி மகரக் குறுக்கத்துள் ‘போன்ம்’ என ஈரொற்றுடனிலையாய் வகரம் நின்று தொடர அதன்முன் உள்ள மகரம் தன் மாத்திரையில் குறுகிக் கால் மாத்திரையாதலை, ‘னகாரை முன்னர் மகாரங் குறுகும்’ (மொழிமரபு 52) என்பதனாற் கூறினார். அதுவேயன்றிப் புணர்மொழிக்கண் வகரம் வந்து தொடர, அதன்மேல் நின்ற மகரம் குறுகுதல் உண்டென்பார், ‘வகார மிசையும் மகாரங் குறுகும்’ என ஈண்டுக்கூறினார்.

(உ-ம்) தரும் வளவன் எனவும் போன்ம் எனவும்

வரும் இவ்விருவகை மகரக் குறுக்கங்களையும்,

ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்,

(நூன். 96)

எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறியுள்ளார்.

இனி, னகர வீற்றுள் 'அழன்' என்ற சொல்லின் இறுதியிலுள்ள னகரம் கெட, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,

அழனெ னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே. (தொல். 354)
என்பதனாற் கூறினார்.

(உ-ம்) அழன் + குடம் = அழக்குடம், சாடி, தூதை, பாளை எனவரும். அழன் - பிணம்.

3. ஈறு கெடாது மிக்கு முடிவன

வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வரும் ய, ர, ழ மெய்யீற்றுப் பெயர்கள் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அல்வல்லெழுத்து மிக்கு முடிவனவாகும். இம்முடிபினை,

யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே. (தொல். 357)

ரகார விறுதி யகார வியற்றே. (தொல். 362)

ழகார விறுதி ரகார வியற்றே. (தொல். 383)

எனவரும் சூத்திரங்களால் தொல்காப்பியனார் மாட்டெறிந்து கூறியுள்ளார்.

(உ-ம்) நாய் + கால் = நாய்க்கால், செவி, தலை, புறம்
தேர் + " = தேர்க்கால், செலவு, " "
பூழ் + " = பூழ்க்கால், செவி, " "

எனவரும்.

மேற்குறித்த யகாரவீற்றுள் வருமொழி வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என விதந்துரைக்கப்பட்ட 'தாய்' என்னுஞ் சொல்முன் மகனது வினையைக் கிளந்துரைக்கும் வல்லெழுத்து முதன் மொழிவரின் முற்கூறியபடி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பது,

மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே (தொல். 359)
என்பதனால் கூறப்பட்டது.

(உ-ம்) மகன்றாய்க்கலாம், செரு, துறத்தல், பகைத்தல் எனவரும்.

மகன்றாய்க்கலாம்-மகன் தாயொடு நிகழ்த்திய கலகம் எனப் பொருள் விரித்துரைக்க. மகன் வினை என்றது, ஈண்டுப் பகை மேற்று என்பர் நச்சினார்க்கினியர்.

இனி ரகாரவீற்றுள் ஆர், வெதிர், சார், பீர் என்ற சொற்களும், மூகாரவீற்றுள் மரப்பெயராகிய குமிழ் என்ற சொல்லும் வல்லெழுத்து வருவழி அவற்றின் கிளையெழுத்தாகிய மெல்லெழுத்து மிக்கு முடிவனவாம்.

இவற்றின் இயல்பினை,

ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும். (தொல். 363)

குமிழென் கிளவி மரப்பெய ராயிற்
பீரென் கிளவியொ டோரியற் றாகும். (தொல். 386)

எனவரும் சூத்திரங்களால் உணர்த்துவர் தொல்காப்பியர்.

(உ-ம்) ஆர் + கோடு = ஆர்ங்கோடு, செதிள், தோல், பூ
வெதிர் + " = வெதிர்ங்கோடு, " " "
சார் + " = சார்ங்கோடு " " "
பீர் + " = பீர்ங்கொடி " " "
குமிழ் + " = குமிழ்ங்கோடு " " "

இனி, யகரவீற்றுள் வேற்றுமைக்கண் வருமொழி வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து முடியும் மொழிகள் சில உள என்பதனை,

மெல்லெழுத் துறழு மொழியுமா றுளவே. (தொல். 360)

என்பதனால் உணர்த்தினார்.

(உ-ம்) வேய் + குறை = வேய்க்குறை செய்கை, தலை, புறம்
வேய் + குறை = வேய்க்குறை " " "

ரகரவீற்றுள் மெல்லெழுத்து மிகுமெனக் குறிப்பிட்ட மொழிகளுள் 'சார்' என்பது நிலைமொழியாய் நின்று 'காழ்' என்பதனோடு புணருமிடத்து முற்கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,

சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும் (தொல். 364)

என்பதனால் உணர்த்தப்பட்டது.

(உ-ம்) சார் + காழ் = சார்க்காழ் எனவரும்.

மூகரவீற்றுள் 'பாழ்' என்னுஞ் சொல்முன் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து வந்த வல்லெழுத்தினோடு அதன் கிளை யொற்றாகிய மெல்லெழுத்தும் பெற்று உறழ்ந்து முடியும் என்பது,

பாழென் கிளவி மெல் லெழுத் துறழ்வே, (தொல். 387)

என்பதனால் கூறப்பட்டது.

(உ-ம்) பாழ்+கிணறு = பாழ்க்கிணறு, சேரி, தோட்டம், பாடி
பாழ்+கிணறு = பாழங்கிணறு, " " "

‘கீழ்’ என்னும் மூகரவீற்றுச் சொல் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து வல்லெழுத்துப் பெற்றும் பெறாதும் உறழ்ந்து முடியும் என்பது,

கீழென் கிளவி யுறழத் தோன்றும். (தொல். 395)

என்பதனால் விதந்து கூறப்பட்டது.

(உ-ம்) கீழ்+குளம் = கீழ்க்குளம், சேரி, தோட்டம், பாடி
கீழ்+குளம் = கீழ்குளம், " " "

ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய யரழ வீற்று வேற்றுமை முடிபுகளாக மேற்காட்டிய அனைத்தையும் நன்னூலாசிரியராகிய பவணந்தி முனிவர்,

யரழ முன்னர்க் கசதப அல்வழி
இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை
மிகலும் இனத்தோ றெழ்தலும் விதிமேல். (நூன். 224)

கீழின்முன் வன்மை விகற்பமு மாகும். (நூன். 226)

எனவரும் சூத்திரங்களில் தொகுத்துக் கூயுள்ளார்.

4. இயல்பாய் வருவன

மூன்று திரிபும் பெறுதலின்றி இயல்பாய் முடியும் புள்ளி யீற்றுச் சொற்களை ஆசிரியர் தொல்காப்பியர் பதினாறு சூத்திரங்களால் எடுத்துரைப்பார்.

மெய்பிறிதாதற்கு ஏற்புடைய ணளனல என்னும் நான் கீற்றுச் சொற்களுள், ணகர வீற்றுள் ‘ஆண்’ ‘பெண்’ எனவரும் விரவுப் பெயரும், ஓர் இனத்தை யுணர நின்ற ‘உமண்’ முதலிய கிளைப்பெயர்களும், ‘முரண்’ என்னும் தொழிற் பெயரும்; ணகர வீற்றுள் ‘சூயின்’ என்பதும், ஓர் இனத்தை யுணர நின்ற ‘எயின்’ முதலிய கிளைப் பெயர்களும்; ‘தான்’, ‘பேன்’, ‘கோன்’ என வரும் இயற்பெயர்களும்; நெட்டெழுத்தின் பின்னர் வரும் லகார ஈற்றுட் சிலவும் திரியாது இயல்பாவனவாம். இவை இங்ஙனம் இயல்பாதலை,

ஆணும் பெண்ணும் அஃறிணை யியற்கை. (தொல். 313)

கிளைப்பெய ரெல்லாம் கொளத்திரி பிலவே. (தொல். 317)

முரணென் றொழிற்பெயர் முதலியல் நிலையும். (தொல். 319)

எனவும்,

குயினென் கிளவி இயற்கை யாகும். (தொல். 335)

கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. (தொல். 338)

தானும் பேனும் கோனு மென்னும்
ஆமுறை இயற்பெயர் திரிபிடன் இலவே. (தொல். 351)

எனவும்,

நெடியதன் இறுதி இயல்புமா ருளவே. (தொல். 370)

நெடியதன் இறுதி இயல்பா குநவும்

.....
போற்றல் வேண்டு மொழியுமா ருளவே, (தொல். 400)

எனவும் வரும் நூற்பாக்கள் முறையே உணர்த்தி நின்றல் காணலம்.

(உ-ம்) ஆண்கை, செவி, தலை, புறம்
பெண்கை, செவி, தலை, புறம்
உமண்குடி, சேரி, தோட்டம், பாடி
முரண்கடிது, சிறிது, தீது, பெரிது

எனவும்,

குயின் குழாம், செலவு, தோற்றம், மறைவு
எயின்குடி, சேரி, தோட்டம், பாடி

எனவும்,

தான்றந்தை, பேன்றந்தை, கோன்றந்தை
தான்கொற்றன், பேன்கொற்றன், கோன்கொற்றன்

எனவும்,

பால்கடிது, சிறிது, தீது, பெரிது
கோள்கடிது, சிறிது, தீது, பெரிது

எனவும் வரும்.

ணகர, னகர, லகர ளகர மெய்கள் வேற்றுமைக்கண் வல்லெழுத்து வருவழிச் சிலவிடங்களில் இங்ஙனம் திரியாது இயல்பாய் வருதலை,

‘சாதி குழுஉப்பரண் கவண்பெய ரிறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு’.

(நுன். 211)

எனவும்,

குயினூன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே.

(நுன். 216)

னஃகான் கிளைப்பெய ரியல்பும்....

... .. ஆகும் வேற்றுமைப் பொருட்கே.

(நுன். 212)

தேன்மொழி மெய்வரின் இயல்பும்,

(நுன். 214)

மரமல் எகின்மொழி இயல்பும்,

(நுன். 215)

எனவும்,

குறில் செறியாலள அல்வழி... ..

... .. வலிவரின்

இயல்பும்... .. ஆவன வுளபிற.

(நுன். 229)

எனவும் வரும் சூத்திரத் தொடர்புகளால் ஆசிரியர் பவணந்தி
முனிவர் உணர்த்தியுள்ளமை காணலாம்.

இனி, மிகும் எனப்பட்டவற்றுள் ‘தாய்’ என்னும் பெயரும்,
அல்வழியில் வரும் யகரவீற்றுப் பெயர்களும் மிகாது இயல்பாம்
என்பது,

தாயென் கிளவி இயற்கை யாகும்.

(தொல். 358)

அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப.

(தொல். 361)

எனவரும் சூத்திரங்களால் உணர்த்தப்பட்டது.

(உ-ம்) தாய்கை, செவி, தலை, புறம் எனவும்

தாய்கடிது, சிறிது, தீது, பெரிது

எனவும் வரும்.

அவ், இவ், உவ் என்னும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம்
இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் இயல்பாம்
என்பது,

ஏனவை புணரின் இயல்பென மொழிப.

(தொல். 381)

என்பதனாற் புலனாகும்.

(உ-ம்) அவ்யாழ், வட்டு அடை, எனவரும்.

இனி, குறுகலுந் திரிதலும் பெறுதற்கு ஏற்புடைய வற்றுள்
அல்வழியில் வரும் ‘எல்லீரும்’, ‘தாம்’, ‘நாம்’, ‘யாம்’, எனவரும்
மகரவீற்றுச் சொற்களும், ‘தான்’, ‘யான்’ எனவரும் னகரவீற்றுச்
சொற்களும், நூறாயிரம் தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன

வற்றோடும் ஏனை உயிரீற்றுச் சொற்களோடும் புணரும் 'ஏழ்' என்னும் முகரவீற்று எண்ணுப் பெயரும், உயிர் முதன் மொழிகளோடு யகர வகர முதன் மொழிகளோடும் புணரும் வகரவீற்றுச் சுட்டுப்பெயர்களும் எவ்வகைத் திரிபுமின்றி இயல்பாய் முடிவன. இவை இயல்பாதலை,

அல்லது கிளப்பின் இயற்கை யாகும் (தொல். 321)

வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலும்
தோற்ற மில்லை யென்மனார் புலவர். (தொல். 353)

எனவும்,

நாறுார்ந்து வருஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. (தொல். 392)

ஐ அம் பல் என வருஉம் இறுதி
அல்பெய ரெண்ணினும் ஆயியல் நிலையும். (தொல். 393)

உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. (தொல். 394)

எனவும்,

ஏனவை புணரின் இயல்பென மொழிப. (தொல். 381)

எனவும் வரும் சூத்திரங்கள் விரித்துரைப்பன.

(உ-ம்) எல்லாரும்+குறியர்+எல்லாருங்குறியர், சிறியர், தீயர்,
பெரியர் (வந்தார், யாத்தார், அடைந்தார்)

எல்லீரும்+குறியீர்=எல்லீரும்குறியீர், சிறியீர், தீயீர்,
பெரியீர் (வந்தீர், யாத்தீர், அடைந்தீர்)

தாம்+குறியர்=தாங்குறியர், சிறியர், தீயர், பெரியர்
(வந்தார், யாத்தார், அடைந்தார்)

தாம்+குறிய=தாங்குறிய, சிறிய, தீய, பெரிய
(வந்த, யாத்த, அடைந்த)

நாம்+குறியம்=நாங்குறியம், சிறியம், தீயம், பெரியம்

யாம்+குறியம்=யாங்குறியேம், சிறியேம், தீயேம், பெரியேம்

தான்+குறியன்=தாங்குறியன், சிறியன், தீயன், பெரியன்

யான்+குறியேன்=யாங்குறியேன், சிறியேன், தீயேன்,
பெரியேன்.

எனவும்,

ஏழ்நூறாயிரம்

ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல்

ஏழகல், ஏழுமுக்கு, ஏழொன்று, ஏழிரண்டு
எனவும் வரும்.

5. சாரியை பெறுவன

ஆண்மரக் கிளவி அரைமர வியற்றே.	(தொல். 304)
எகின்மர மாயின் ஆண்மர வியற்றே.	(தொல். 336)
பீரென் கிளவி அம்மொடுஞ் சிவணும்.	(தொல். 365)
பூல்வே லென்றா ஆலென் கிளவியொ டாமுப் பெயர்க்கும் அம்மிடை வருமே.	(தொல். 375)
குமிழென் கிளவி மரப்பெய ராயின் பீரென் கிளவியோ டோரியற் றாகும்.	(தொல். 385)

எனவரும் சூத்திரங்களால் முறையே ஆண், எகின், பீர், பூல், வேல், ஆல், குமிழ் எனவரும் பெயர்ச்சொற்கள் அம்சாரியை பெறும் என விதித்தார். இவற்றுள் பீர்-பீர்க்கு என்னும் கொடி. பூல்-பூலா என வழங்கும் செடி. ஏனையவை மரங்களாகும்.

(உ-ம்)	ஆண் + கோடு=ஆணங்கோடு, செதின், தோல், பூ		
	எகின் " " " எகினங்கோடு, " " "		
	பீர் " கொடி" பீரங்கொடி, " " "		
	பூல் " கோடு" பூலங்கோடு, " " "		
	வேல் " " வேலங்கோடு, " " "		
	ஆல் " " ஆலங்கோடு, " " "		
	குமிழ் " " குமிழ்க்கோடு, " " "		

எனவரும்.

வேற்றுமைக்கண் வரும் 'ஈம்', 'கம்' என்ற மகர வீற்றுச் சொற்கள் இரண்டும், 'கோல்' என்பதனோடு புணரும் 'தாழ்' என்னும் சொல்லும் 'தமிழ்' என்னுஞ் சொல்லும் ஆகிய மூகர வீற்றுச் சொற்கள் இரண்டும் அக்குச்சாரியை பெற்று முடிவன. இச்சாரியைப்-பேற்றினை,

வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை.	(தொல். 329)
தாமென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருதல் உரித்து மாகும்.	(தொல். 384)
தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.	(தொல். 385)

எனவரும் சூத்திரங்களால் விதிப்பர் தொல்காப்பியர்.

(உ-ம்) ஈம் + குடம் = ஈமக்குடம், சாடி, தூதை, பானை

கம் + " = கம்மக்குடம், " " "

தாழ் + கால் = தாழ்க்கோல், " " "

தமிழ் + கூத்து = தமிழ்க்கூத்து, சேரி, தோட்டம், பள்ளி
எனவரும்.

ஈம், கம், தமிழ், தாழ் எனவரும் இச்சொற்கள் சாரியை
பெற்று முடிவதனை,

ஈமும்,

கம்மும் உருமும் தொழிற்பெயர் மாணும்

முதலன வேற்றுமைக்கு அவ்வம் பெறுமே. (நுன். 223)

எனவும்,

தமிழல் வறவும் பெறும்வேற் றுமைக்கே

தாமுங் கோல்வந் துறுமேல் அற்றே. (நுன். 225)

எனவும் வருஞ் சூத்திரங்களால் நன்னூலாசிரியர் விரித்துக்
கூறியுள்ளார். தொல்காப்பியனார் கொண்ட 'அக்கு' என்னும்
சாரியையைப் பவணந்தியார் பின்னுள்ள ஒற்றும் உயிர்மெய்யும்
கெடுத்து அகரச்சாரியையாகக் கொண்டமை இங்கு நினைக்கத்
தகுவதாம்.

வெயில், இருள் என்னும் லகர ளகரவீற்றுச் சொற்கள்
இரண்டும் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று
முடியும். இச்சாரியைப் பேற்றினை,

வெயிலென் கிளவி மழையியல் நிலையும் (தொல். 377)

இருளென் கிளவி வெயிலியல் நிலையும். (தொல். 402)

எனவரும் மாட்டேற்றுச் சூத்திரத்தில் விதித்தல் காணலாம்.

(உ-ம்) வெயில் + கொண்டான் = வெயிலத்துக்கொண்டான்

வெயில் + கொண்டான் = வெயிலிற்கொண்டான்

இருள் + கொண்டான் = இருளத்துக்கொண்டான்

இருள் + கொண்டான் = இருளிற்கொண்டான்

சென்றான், தந்தான், போயினான்.

எனவரும்,

மகரவீற்று நாட்பெயர்க்கிளவி இறுதி மகர வொற்றுக்
கெட்டு, இகரவீற்று நாட்பெயர் போன்று ஆன்சாரியையும் அவ்
ஆன் சாரியைமேல் அத்துச் சாரியையும் பெற்று முடியும்.
இதனைக் கூறுவது,

நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே
ஓற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர் (தொல். 331)

எனவரும் சூத்திரமாகும்.

(உ-ம்) மகம்+கொண்டான்=மகத்தாற்கொண்டான்,
சென்றான், தந்தான், போயினான்

எனவரும்.

இதன்கண், அத்தும் என்பதில் உம்மையை 'அத்து ஆன் மிசையும் வரைநிலையின்று' என மாறிக்கூட்டி, அத்துச்சாரியை மேலும் பிறசாரியை மேலும் வருதல் நீக்கும் நிலைமையின்று' எனப் பொருள் கூறி,

மகம்+ஞான்றுகொண்டான்-மகத்து ஞான்றுகொண்டான், சென்றான், தந்தான், போயினான் என உதாரணங்காட்டுவர் நச்சினார்க்கினியர்.

ஆகாயத்தை யுணர்த்தும் 'விண்' என்ற ணகர வீற்றுப் பெயர் செய்யுளில் வருங்கால் அதன்முன் வினைச்சொல் வரு மொழியாக வருமிடத்தும், தனித்தும் அடையடுத்தும் வந்த ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர் பிற என்களோடு புணருமிடத்தும் அத்துச்சாரியை பெற்று முடியும் என்பது,

விண்ணெண வருஉங் காயப் பெயர்வயின்
உண்மையு முரித்தே அத்தென் சாரியை
செய்யுள் மருங்கிற் றொழில்வரு காலை. (தொல். 305)

அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
ஓத்த வெண்ணு முன்வரு காலை. (தொல். 317)

அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே. (தொல். 318)

எனவரும் சூத்திரங்களாற் புலனாம்.

(உ-ம்) "விண்ணத்துக் கொட்கும் வண்ணத்தமரர்" எனவும்,

ஆயிரத்தொன்று, பதினாயிரத்தொன்று, நூறாயிரத் தொன்று எனவும் வரும்.

6. உருபியல் விதிகள்

மகரவீற்றுள் 'எல்லாரும்' என்னும் படர்க்கைப் பெயரும், 'எல்லீரும்' என்னும் முன்னிலைப் பெயரும், கிளைத் தொடர்ச்சிப் பொருளை யுடையனவாய் நெடுமுதல் குறுகி

முடியும் தாம், நாம், யாம் என்னும் பெயரும், சாரியை பெறுவன ஈறுகெட்டு இடையிலும் இறுதியிலும் சாரியை பெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும் உருபு புணர்ச்சிக் கண் முடிந்தவாறே முடியும் என்பதனை,

படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்
தொடக்கங் குறாகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை யாயின் உருபியல் நிலையும்
மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான. (தொல். 320)

என்பதனால் மாட்டெறிந்து கூறினார்.

(உ-ம்) எல்லாரும் + கை = எல்லார் தங்கையும்,
எல்லீரும் + கை = எல்லீர் நுங்கையும்,

எனவும்,

தம் + கை = தங்கை, செவி, தலை, புறம்

நம் + கை = நங்கை, செவி, தலை, புறம்

எம் + கை = எங்கை, செவி, தலை, புறம்

எனவும் வரும்.

'எல்லாம்' என்னும் விரவுப் பெயர், அல்வழியினும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினும் உருபு புணர்ச்சியின் இயல்பிலே நின்று வற்றுச் சாரியையும் இறுதி 'உம்' என்னும் சாரியையும் பெறும். அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யல்லாதவிடத்துச் சாரியை பெறுதல் நிலலாததாய் முடியும். எல்லாம் என்பது அல்வழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றமில்லை. இவ்விதிகளை,

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும்
வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. (தொல். 322)

மெல்லெழுத்து மிகினும் மான மில்லை. (தொல். 323)

என்பவற்றால் தொல்காப்பியர் விதித்துள்ளார்.

“உருபியல் நிலையும்” என்ற மாட்டேறு, அல்வழிக்கண் உம்முப்பெற்று நின்றலும், பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்மும் பெற்று நின்றலும் உணர்த்திற்று, என்பர் நச்சினார்க் கினியர்.

(உ-ம்) எல்லாம் + குறிய = எல்லாக்குறியவும், சிறியவும்,
தீயவும், பெரியவும் எனவும்,

எல்லாம் + கோடு = எல்லாவற்றுக்கோடும், செவியும், தலையும், புறமும் (ஈண்டுச் சாரியைபெற்றவழி மகரம் வற்றின் மிசை ஒற்றாதலாற்கெட்டது)

எல்லாம் + குறிய = எல்லாங் குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவும் வரும்.

‘எல்லாம்’ என்னும் பெயர், உயர்திணையாய் நிற்குமிடத்து இடையே ‘நம்’ என்னும் சாரியையும் இறுதியில் ‘உம்’ என்னும் சாரியையும் பெற்று உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் முடியும். இதனை,

உயர்திணை யாயின் உருபியல் நிலையும், (தொல். 324)

எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினார்.

அவ், இவ், உவ், என்னும் வகரவீற்றுச் சுட்டுப்பெயர்கள் உருபு புணர்ச்சியிற்போலப் பொருட் புணர்ச்சியிலும் வற்றுச் சாரியை பெற்று முடிவன. இதனைக் கூறுவது,

சுட்டுமுத லாகிய வகர விறுதி
முற்படக் கிளந்த உருபியல் நிலையும், (தொல். 378)

எனவரும் சூத்திரமாகும்.

(உ-ம்) அவ்+கோடு—அவற்றுக்கோடு, செவி, தலை, புறம்

இவ்+கோடு—இவற்றுக்கோடு, ” ” ”

உவ்+கோடு—உவற்றுக்கோடு ” ” ”

எனவரும்.

ஏழென்னும் எண்ணுப்பெயர், உருபொடு புணருமிடத்து அன்சாரியை பெற்று முடிதல்போல, ஈண்டுப் பொருட் புணர்ச்சியினும் அன்சாரியை பெற்று முடியும் என்பது,

ஏழென் கிளவி யுருபியல் நிலையும், (தொல். 388)

என்பதனால் உணர்த்தப்பட்டது.

(உ-ம்) ஏழ்+காயம்=ஏழன்காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். ஏழன்காயம்-ஏழனாற் கொண்டகாயம் என விரியும்.

‘தான்’ என்னும் விரவுப்பெயரும், ‘யான்’ என்னும் உயர்திணைப் பெயரும் உருபியலிற் கூறியபடி, தான் என்பது நெடு முதல் குறுகித் ‘தன்’ என்றும், யான் என்பது ஆகாரம் எகரமாய் யகரங் கெட்டு ‘என்’ என்றும் திரிந்து முடியும். இத்திரிபினை யுணர்த்துவது,

தான்யான் எனும்பெயர் உருபியல் நிலையும். (தொல். 352)

எனவரும் சூத்திரமாகும்.

(உ-ம்) தான் + கை = தன்கை, செவி, தலை, புறம்

யான் + கை = என்னை, " " " எனவரும்.

இவ்வாறு வேற்றுமையுருபு புணர்தற்கண் சொல்லப்பட்ட விதிகள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் என்பதனை,

உருபின் முடிபவை ஒக்கும் பொருளினும். (நன். 238)

எனவரும் சூத்திரத்தால் நன்னூலார் தழுவிக்கொண்டார்.

7. திரிந்து முடியும் ஈறுகள்

ணகார ளகார வீற்றுப்பெயர்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து ஈற்றிலுள்ள ணகார ளகாரங்கள் டகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை,

ணகார விறுதி வல்லெழுத் தியையின்

டகார மாக்கும் வேற்றுமைப் பொருட்கே. (தொல். 302)

ளகார விறுதி ணகார வியற்றே. (தொல். 396)

எனவரும் சூத்திரங்களால் ஆசிரியர் குறித்துள்ளார்.

(உ-ம்) மண்+குடம் = மட்குடம், சாடி, தூதை, பாணை எனவும்

முள்+குறை = முட்குறை, சிறை, தலை, புறம்

எனவும் வரும்.

இனி, ணகார ளகார வீற்றுப் பெயர்கள், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து வருமொழியாய் வந்து இயையின் றகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை உணர்த்துவன,

ணகார விறுதி வல்லெழுத் தியையின்

றகார மாக்கும் வேற்றுமைப் பொருட்கே. (தொல். 331)

லகார விறுதி ணகார வியற்றே. (தொல். 366)

எனவரும் நூற்பாக்கள்.

(உ-ம்) பொன் + குடம் = பொற்குடம், சாடி, தூதை, பாணை எனவும், கல் + குறை = கற்குறை, சிறை, தலை, புறம்

எனவும் வரும். மேற்குறித்த ணகர ளகர, ணகர லகர வீற்றுத் திரிபினை நன்னூலாசிரியர்.,

‘ண்ணவல்லினம் வரட் டறவும்’ (நூன். 209)

எனவும்,

‘வளவேற்றுமையிற் றடவும்’ (நூன். 227)

எனவும் வரும் சூத்திரத் தொடர்களால் நிரனிறையே குறித்து உள்ளார்.

‘எண்’ எனவரும் பெயர், எண்ணாகிய வரையறைப் பொருண்மையினை யுணர்த்தாது, ‘எள்’ என்னும் உணவுப் பொருளை யுணர்த்திய நிலையில், அப்பெயரிறுதி ணகரம் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அல்வழியிலும் வேற்றுமையிற்போல டகரமாய்த் திரிதலும் உண்டு. இத் திரிபினை,

வேற்றுமை யல்வழி எண்ணெ னுணவுப்பெயர்
வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. (தொல். 308)

என்ற சூத்திரத்தால் தொல்காப்பியர் தொகுத்துள்ளார்.

(உ-ம்) எண்+கடிது = எண்கடிது, சிறிது, தீது, பெரிது என இயல்பாய் வருதலேயன்றி எட்கடிது, சிறிது, தீது, பெரிது எனத் திரிந்தும் வந்தமை காண்க. இவ்வுறழ்ச்சி முடிபினை விளக்குவது,

“உணவெண் சாண்பிற
டவ்வா கலுமாம் அல்வழி யும்மே” (நூன். 211)

என்ற நன்னூற் சூத்திரம்.

நெல், செல், கொல், சொல் என்னும் லகர வீற்றுச் சொற்கள் நான்கும் வல்லெழுத்து வருவழி அல்வழியிலும் வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை,

நெல்லுஞ் செல்லும் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல. (தொல். 371)

என்பதனால் தொல்காப்பியர் கூறினார்.

(உ-ம்) நெல்+காய்த்தது=நெற்காய்த்தது, சிறிது, தீது, பெரிது

செல்+கடிது=செற்கடிது, சிறிது, தீது, பெரிது

கொல்+கடிது=கொற்கடிது, சிறிது தீது, பெரிது

சொல்+கடிது=சொற்கடிது, சிறிது, தீது, பெரிது

எனவரும். இத்திரிபினை,

நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும். (நூன். 232)

என்ற சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார்.

இனி, அல்வழிக்கண் வரும் லகர ளகர வீற்றுச் சொற்கள் இயல்பாயும் ஒருகால் றகர டகர மாகத் திரிந்து வருதலாகிய உறழ்ச்சி முடிபினையும் பெறுவன என்பது,

அல்வழி யெல்லாம் உறழென மொழிப. (தொல். 368)

அல்வழி யெல்லாம் உறழென மொழிப. (தொல். 398)

எனவரும் சூத்திரங்களாற் புலனாம்.

(உ-ம்) கல்+குறிது = கற்குறிது
முள்+கடிது = முட்கடிது. சிறிது, தீது, பெரிது,

எனவரும். இவ்வுறழ்ச்சி முடிபினை நன்னூலார்,

‘லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ றுறழ்வும் வலிவரினாம்’ (நூன். 227)

என்ற வரிகளாற் குறித்தார்.

ளகரவீற்றுட் சில சொற்கள் இங்ஙனம் அல்வழியில் உறழாது வேற்றுமையிற் போன்று திரிந்து முடிவன உள என்பது,

நெடியத னிறுதி இயல்பா குநவும்
வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும்
போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே. (தொல். 400)

என்ற சூத்திரத்தின் இரண்டாமடியிற் குறிக்கப்பட்டது.

(உ-ம்) ‘புட்டேம்பப் புயன் மாறி’ (பட்டினப்பாலை—5)

என ளகரம் அல்வழியில் திரிந்தமை காண்க.

அவ், இவ், உவ் என்ற சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம் வருமொழி முதற்கண் மெல்லெழுத்து முதன் மொழிவரின் வந்த மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்.

(உ-ம்) அவ்+ஞாண்=அஞ்ஞாண்.

னகரவீற்றுள் வரும் மன், சின், ஆன், ஈன், பின், முன் என்ற சொற்களும், செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சமும், அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின் என ஏழாம் வேற்றுமை யிடப்பொருளுணர்த்தி வரும் இடைச்சொற்களும் ஆகியவற்றின் இறுதி னகரம் றகரமாகத் திரியும் என்பது,

மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும்
 பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
 அன்ன இயல என்மனார் புலவர். (தொல். 333)

சட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும்
 அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப. (தொல். 334)

எனவரும் சூத்திரங்களால் விளக்கப்பட்டது.

(உ-ம்) 'அதுமற் கொண்கன் றேர்'

'காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை' (அகம் - 7)

ஆன் + கொண்டான் = ஆற்கொண்டான்.

ஈன் " " ஈற்கொண்டான்.

பின் " " பிற்கொண்டான்.

முன் " " முற்கொண்டான்.

சென்றான், தந்தான், போயினான்.

வரின் + கொள்ளும் = வரிற்கொள்ளும்,

செல்லும், தரும், போம்.

அவ்வயின் + கொண்டான் = அவ்வயிற்கொண்டான்

இவ்வயின் " " இவ்வயிற் "

உவ்வயின் " " உவ்வயிற் "

எவ்வயின் " " எவ்வயிற் "

சென்றான், தந்தான், போயினான் எனவரும்.

'மீன் என்னுஞ் சொல் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து
 முடியும் என்பது,

மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே. (தொல். 339)

என்பதனாற் புலனாம்.

(உ-ம்) மீன் + கண் = மீன் கண்; சினை, தலை, புறம்

மீன் + கண் = மீற் கண்; சினை, தலை, புறம்

எனவரும். இவ்வுறழ்ச்சி முடிபு வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
 நிகழ்வதென்பது,

மீன்றவ் வொடுபொருஉம் வேற்றுமை வழியே (நுன். 213)

எனவரும் நன்னூற் சூத்திரத்தால் விளக்கப் பெற்றது.

இனி, லகர ளகர வீற்றுச் சொற்கள், தகர முதன்மொழி
 வருமிடத்து ஈற்றிலுள்ள லகர ளகரங்கள் முறையே றகர
 ௨௧௩.15.

டகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகவும் திரிந்து முடிவன.
இந்திரிபு,

தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும்
புகரின் நென்மனார் புலமை யோரே. (தொல். 369)

ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வருஉங் காலை யான. (தொல். 399)

என வரும் இவ்விரு சூத்திரங்களாலும் முறையே விரித்துரைக்கப்
பெற்றமை காணலாம்.

(உ-ம்) கல்+தீது = கஃறிது, கற்றீது எனவும்,

முள்+தீது = முஃடீது, முட்டீது

எனவரும் வரும். இங்ஙனம் ஆய்தமாகத் திரிதற்குரியவை
தனிக்குறிலின் பின்னின்ற லகர ளகரங்கள் என்பதும், இந்திரிபு
அல்வழிப் புணர்ச்சியில் தகரமுதன்மொழி வருமிடத்து நிகழும்
என்பதும்,

குறில்வழி லளத்தவ் வணையின் ஆய்தம்
ஆகவும் பெறாஉம் அல்வழி யானே. (நுன். 228)

எனவரும் நன்னூற் சூத்திரத்தால் புலனாம்.

இனி, அல்வழிக்கண் வரும் மகரவீறு, வல்லெழுத்து
வருமிடத்து அதற்கேற்ற மெல்லெழுத்தாய்த் திரியும் என்பது,

அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும். (தொல். 314)

என்ற சூத்திரத்தாற் கூறப்பட்டது.

(உ-ம்) மரங்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும்

லகர ளகர வீற்றுச்சொற்கள், மெல்லெழுத்து முதன்
மொழி வருமிடத்து லகரம் ளகரமாகவும், ளகரம் ளகரமாகவும்
திரிந்து முடிவன. இவற்றின் திரிபினை,

மெல்லெழுத் தியையின் ளகார மாகும். (தொல். 367)

மெல்லெழுத் தியையின் ளகார மாகும். (தொல். 397)

எனவரும் இவ்விரு சூத்திரங்களாலும் நிரலே குறித்தார் தொல்
காப்பியனார்.

(உ-ம்) கல்+ஞெரி = கன்ஞெரி, நுனி, முரி எனவும்,
முள் + ஞெரி = முண்ஞெரி, நுனி, முரி எனவும் வரும்.

இத்திரிபுகளை இவ்வீறுகளின் வேற்றுமை இறுதிக்கண் அல்வழியது தொடக்கத்திற் சிங்க நோக்காக ஆசிரியர் வைத்த தால் இம்முடிபு அல்வழிக்கும் கொள்ளப்படும் என்பர் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும்.

(உ-ம்) கல்+ஞெரிந்தது = கன்ஞெரிந்தது, நீண்டது, மாண்டது
முள்+ஞெரிந்தது = முண்ஞெரிந்தது ” ”

எனவரும். வேற்றுமை அல்வழியாகிய இரு வழிகளிலும் வரும் இத்திரிபுகளை,

லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ றுறும்வும் வலிவரி னாம்மெலி
மேவி னணவும் இடைவரி னியல்பும்
ஆகும் இருவழி யானு மென்ப. (நுன். 227)

என்பதனால் நன்னூலார் தொகுத்துக் கூறியுள்ளார்.

‘அகம்’ என்ற மகரவீற்றுச் சொல்லின் முன் ‘கை’ என்பது வருமொழியாய் வரின், நிலை மொழியில் முன்னின்ற அகரம் மட்டும் கெடாது நிற்ப, அதன்முன் உள்ள ககர உயிர்மெய்யும் இறுதி மகரமெய்யும் கெடுதல் நீக்கத்தக்கது அன்றெனவும், அவை அங்ஙனம் கெட்டவழி அவ்விடத்து வருமொழி வல்லெழுத்திற்கு ஏற்ற மெல்லெழுத்து மிக்குமுடியும் எனவும் கூறுவர் தொல்காப்பியர்.

அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே ஆசிரி யார்க்க
மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான. (தொல். 315)

எனவரும் சூத்திரம் இத்திரிபினைக் கூறுவதாகும்.

(உ-ம்) அகம்+கை = அங்கை எனவரும்.

இச்சூத்திரத்தில் ‘கெடுதலும்’ என்ற உம்மையால், ககர வுயிர் மெய்யும் மகர வொற்றும் கெடாது நின்று, ஈற்றிலுள்ள அம்மகரம், “அல்வழியெல்லாம் மெல்லெழுத் தாகும்” (தொல் எழுத் 341) என்ற விதிப்படி ங்கரமாகத் திரிந்து ‘அகங்கை’ எனவும்வரும் என்பது, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளாற் புலனாகும்.

‘அகம்’ என்ற சொல்முன்னர்க் ‘கை’ என்ற சொல்லே யன்றிச் ‘செவி’ என்பது வரினும் நிலைமொழியிடையிலுள்ள ககர வுயிர்மெய்யும் மகர வொற்றும் கெடும் என்பர் பவணந்தியார்.

அகமுனர்ச் செவிகை வரின்இடை யனகெடும். (நன். 222)
என்பது நன்னூல்.

(உ-ம்) அகம்+செவி = அஞ்செவி எனவரும்.

“அஞ்செவி நிறைய மந்திர மோதி” என்பது புறப்பொருள் வெண்பாமாலை.

இவ்வாறே ‘அகம்’ என்பதன்முன் ‘சிறை’ என்பதுவரினும் இடையன கெட்டு ‘அஞ்சிறைத் தும்பீ’ (குறுந்தொகை-2) என வருதலையும் இச்சூத்திர விதியால் தழுவிக்கொள்வர் சங்கர நமச்சிவாயர்.

‘நும்’ என்னும் மகரவீற்றுச்சொல், அல்வழிக்கண் கூறுங்கால், அச்சொல்லில் நகர ஒற்றின்மேல் நின்ற உகரங்கெட, அவ்வொற்றின்மேல் ஈகாரம் ஊர்ந்து நீம் என நின்று, அவற்றின் இடையிலே ஓர் இகரம் வந்து நிலைபெற்று நீயிம் என ஆகி, இறுதியிலுள்ள மகர மெய் அவ்விடத்து ரகர மெய்யொன்று வந்து நீயிர் எனத்திரிந்து முடியும் என்பர் தொல்காப்பியர் இத்திரிபினை,

அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
‘இ, இடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
அப்பான் மொழிவயின் இயற்கை யாகும். (தொல். 326)

எனவரும் சூத்திரத்தில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார்.

(உ-ம்) நீயிர் குறியீர், சிறியீர், தீயீர், பெரியீர்

எனவரும். ‘நும்’ என்ற சொல்லே நீயிர் எனத்திரிந்தது என்னுந் தொல்காப்பியர் கருத்துக்கு மாறாக ‘நீர்’ என்ற சொல்லே ‘நும்’, எனத்திரிந்தது எனப் பவணந்தியார் கூறியுள்ளமை முன்னர்க் (நன்னூல் 247-ம் சூத்திரம்) குறிக்கப்பெற்றது.

மகர வீற்றின்முன் அகர முதன்மொழியும் ஆகார முதன் மொழியும் வருமொழியாய் வருங்காலத்து மகர ஒற்றின்மேல்

நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து, நீடாமையும் உரித்து என்பது,

அகர ஆகாரம் வருஉங் காலை
யீற்றுமிசை அகரம் நீடலு முரித்தே. (தொல். 311)

எனவரும் சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது.

(உ-ம்) மரம் + அடி = மராஅடி
குளம் + ஆம்பல் = குளாஅம்பல் எனவரும்.

“மேல் (312-ல்) ‘செல்வழியறிதல் வழக்கத்தான என்பதனாற் ‘குளாஅம்பல்’ என்புழி ஆகாரத்தை அகரமாக்குக’ என விதிப்பர் நச்சினார்க்கினியர்.

‘தேன்’ என்னுஞ் சொல், வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து ‘மீன்’ என்பதற்குக் கூறிய இயல்பும் திரிபுமாகிய உறழ்ச்சி நிலையை யொத்து முடிதலும், இறுதி னகரங் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிகுதலும், அதன் இனமாகிய மெல்லெழுத்து மிகுதலும், மெல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து இறுதி னகரவொற்றுக் கெட்டும் கெடாதும் உறழ்ந்து முடிதலும் பெறும் என்பதனை,

தேனென் கிளவி வல்லெழுத் தியையின்
மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே
வல்லெழுத்து மிகுவழி இறுதி யில்லை. (தொல். 340)

மெல்லெழுத்து மிகினு மாள இல்லை. (தொல். 341)

மெல்லெழுத் தியையின் இறுதியொ டுறழும். (தொல். 342)

எனவரும் சூத்திரங்களால் ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

(உ-ம்) தேன்+குடம் = தேன்குடம்; சாடி, தூதை, பாளை
தேன்+குடம் = தேற்குடம்; சாடி, தூதை, பாளை
தேன்+குடம் = தேக்குடம்; சாடி, தூதை, பாளை
தேன்+குடம் = தேங்குடம்; சாடி, தூதை, பாளை

எனவும்,

தேன்+ஞெரி = தேன்ஞெரி, நுனி, மொழி

தேன்+ஞெரி = தேஞெரி, நுனி, மொழி

எனவும் வரும். ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இம்முடிபுகளை,

தேன்மொழி மெய்வரின் இயல்பும், மென்மை
மேவின் இறுதி யழிவும், வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி. (நூன். 214)

எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறினார்.

இனி, 'தேன்' என்னும் இச்சொல் 'இறால்' என்னும் வருமொழியோடு புணருமிடத்து நிலைமொழியின் எனகரம் கெடாது நின்று இயல்பாய் முடிதலும், இறுதி எனகரம் கெட்டவழி ஈரொற்றான தகரம் மிகப்பெறுதலும் உண்டு இம்முடிபு,

இறாஅற் றோற்றம் இயற்கை யாகும். (தொல். 343)

ஒற்றுமிகு தகரமொடு நின்றலும் உரித்தே. (தொல். 344)

எனவரும் சூத்திரங்களாற் கூறப்பெற்றுள்ளமை காணலாம்.

'ஒற்றுமிகு தகரம்' என்றதனால் தகரம் ஈரொற்றாய் மிகும் என்பது புலனாம்.

(உ-ம்) தேன்+இறால் = தேத்திறால் எனவும்
தேனிறால் எனவும் வரும்.

எனகரவீற்று விரவுப் பெயராகிய சாத்தன், கொற்றன் முதலிய இயற்பெயர்முன்னர்த் 'தந்தை' என்னும் முறைப்பெயர் வருமொழியாய் வரின், தந்தை என்னும் பெயரின் முதற்கண் நின்ற தகர ஒற்றுக்கெட அதன் மேல் ஏறிநின்ற அகரம் கெடாது நிற்கும்; நிலைமொழியாய் நின்ற இயற்பெயர் இறுதியாகிய 'அன்' என்பதன்கண் அகரம், தான் ஏறி நின்ற மெய்யை யொழித்து எனகரத்துடன் கெட்டு முடியும் என்பர் ஆசிரியர். இம்முடிபினை,

இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்,
மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே. (தொல். 347)

என்ற சூத்திரம் தெளிவாகக் குறித்தல் காணலாம்.

(உ-ம்) சாத்தன்+தந்தை = சாத்தந்தை

கொற்றன்+தந்தை = கொற்றந்தை

எனவரும். "முதற்கண் மெய்" என்றதனால், சாத்தன் றந்தை, கொற்றன்றந்தை, என்னும் இயல்பு முடிபுங் கொள்க" என்பர் இளம்பூரணர்.

முற்கூறிய இயற்பெயர்களுள், ஆதன், பூதன் என்னும் இரண்டும் நிலைமொழியாய் நின்று வருமொழியாகிய 'தந்தை' என்னும் முறைப்பெயரோடு புணருங்கால், நிலைமொழி யீற்றி

லுள்ள 'அன்' கெடுதலும் வருமொழி முதலிலுள்ள தகர வொற்றுக் கெடுதலும் என முற்கூறிய செய்கைகளுடனே நிலை மொழிப் பெயரில் 'அன்'கெட நின்ற தகரவொற்றும் வருமொழி முதலில் தகர வொற்றுக்கெட நின்ற அகர வுயிரும் ஒருசேரக் கெடும் என்பது,

ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயரொற் றகரந் துவரக் கெடுமே. (தொல். 348)

என்ற சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது.

(உ-ம்) ஆதன் + தந்தை = ஆந்தை

பூதன் + தந்தை = பூந்தை எனவரும்.

மேற்கூறிய இயற்பெயர், சிறப்புப் பண்பினை அடை மொழியாகப் பெற்று வருங்கால் முற்கூறிய இருவகைச் செய்கையும் பெறாது இயல்பாய் முடிவனவாம். இங்ஙனம் இயல்பாதலை,

சிறப்பொடு வருவழி இயற்கை யாகும். (தொல். 349)

என்பதனாற் குறித்தார் ஆசிரியர்.

(உ-ம்) பெருஞ்சாத்தன்+தந்தை = பெருஞ்சாத்தன்றந்தை

பெருங்கொற்றன்+தந்தை = பெருங்கொற்றன்றந்தை

எனவரும்.

மேற்கூறிய இயற்பெயர்களின் முன், இன்னாற்கு மகன் இன்னான் என மக்கள் முறைப்பெயர் வந்து கூடுமிடத்து, நிலை மொழியாகிய இயற்பெயரீற்றில் உள்ள அன் தான் ஏறிய மெய்யை யொழித்துக் கெடும்வழி 'அம்' சாரியை வந்து நின்றலும் உரியதாகும். இச்சாரியைப் பேற்றினை,

அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்
நின்றலும் உரித்தே அம்மென் சாரியை
மக்கள் முறைதொகூஉ மருங்கி னான. (தொல். 350)

என்ற சூத்திரத்தால் ஆசிரியர் குறித்துள்ளார்.

(உ-ம்) கொற்றன்+கொற்றன் = கொற்றங்கொற்றன்

சாத்தன்+கொற்றன் = சாத்தங்கொற்றன்

என நிலைமொழியீற்று 'அன்' கெட்டு 'அம்' சாரியை பெற்றன. கொற்றங்கொற்றன்-கொற்றனுக்கு மகனாகிய கொற்றன் எனப் பொருள்படும்.

‘முன்’ என்னுஞ்சொல் நிலைமொழியாய் நிற்க, அதன்முன் ‘இல்’ என்பது வருமொழியாய்வரின், அச்சொல்லின் மேலே நகரமெய் ஒன்று தோன்றி நின்று முடிதல், தொன்றுதொடு மருவிவந்த இலக்கண முடிபு என்பர் ஆசிரியர்.

முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்
இல்லென் கிளவிமிசை நகரம் ஒற்றல்
தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே. (தொல். 355)

எனவரும் சூத்திரம் இம்மரூஉ முடிபினைக் குறிப்பதாகும்.

(உ-ம்) முன்+இல் = முன்றில் எனவரும்.

‘பொன்’, என்னும் னகரவீற்றுச் சொல் செய்யுளிற் பயிலுங்கால், தன் இறுதியாகிய னகரம் கெடாநிற்க அதன் முன்னர் லகர வுயிர்மெய்யும் மகரவொற்றும் முறையே வந்து ‘பொலம்’ எனத் திரிந்து முடிதல் உண்டு.

பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுள் மருங்கிற் றொடரிய லான. (தொல். 356)

என்ற சூத்திரத்தால் இத்திரிபினைக் குறிப்பிடுவர் ஆசிரியர்.

(உ-ம்) ‘பொலஞ் கடராழி பூண்டதேரே’ எனவரும்.

‘இல்’ என்னும் லகரவீற்றுச் சொல், இருப்பிடமாகிய மனையை யுணர்த்தாது ஒரு பொருளினது இல்லாமையை உணர்த்துமிடத்து, அதன்முன் இடையே ஐகாரம் வருதலும், அவ்வழி வல்லெழுத்து மிகுதலும், இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், (முற்கூறியவண்ணம் வல்லெழுத்து மிகும்படி) இடையே ஆகாரம் வந்து முடிதலும் ஆகிய இவற்றைத் தன் முடிபாக உடையதாகும். இம்முடிபுகளை,

இல்லென் கிளவி இன்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலும் ஐயிடை வருதலும்
இயற்கை யாதலும் ஆகாரம் வருதலும்
கொளத்தகு மரபின் ஆகிட னுடைத்தே. (தொல். 373)

என்ற சூத்திரத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம்.

(உ-ம்) இல்+கல் = இல்லைக்கல், இல்லைகல், இல்கல்,

இல்லாக்கல்-சனை, துடி, பறை எனவரும்.

இல்லாமையை உணர்த்துவதாகிய ‘இல்’ என்னுஞ் சொன் முடிபுகளை,

இல்லெ னின்மைச் சொற்கை யடைய
வன்மை விகற்பமும், ஆகா ரத்தொடு
வன்மை யாகலும், இயல்பும் ஆகும்.

(நுந். 233)

என்ற சூத்திரத்தில் நன்னூலாசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார்.

பிறவாறு வருவன

‘ஏழ்’ என்னும் முகர வீற்று எண்ணுப் பெயர்முன் அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வெண்ணுப் பெயரின் முன்னின்ற ஏகாரமாகிய நெட்டெழுத்து எகரமாகக் குறுகுதலும், நிலைமொழி யீற்று முகரமெய்யின் பின் உகரம் வருதலும் தொல்லாசிரியன் இருவகை வழக்கிலும் விலக்காது உடன்பட்ட திரிபுகளேயாகும். இவற்றை,

அளவு நிறையும் எண்ணும் வருவழி
நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்
கடிநிலை யின்றே ஆசிரியர்க்க.

(தொல். 389)

என்ற நூற்பாவில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார்.

(உ-ம்) ஏழ்+கலம் = எழுகலம், சாடி, தூதை, பாளை, நாழி, மண்டை, வட்டி எனவும், எழுகழுஞ்சு, தொடி, பலம் எனவும், எழு மூன்று, எழு நான்கு எனவும் வரும்.

‘ஏழ்’ என்பதனோடு ‘பத்து’ என்பது வந்து புணருமிடத்துப் ‘பத்து’ என்பதன் இடையிலுள்ள தகர மெய்கெட்டு அவ்விடத்து ஆய்தம் பெற்றுப் ‘பஃது’ என நின்றலும் உண்டு. இவ் வருமொழித் திரிபினை,

பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி
நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி.

(தொல். 390)

எனவரும் சூத்திரத்தாற் குறித்தார்.

(உ-ம்) ‘எழுபஃது’ எனவரும்.

‘ஏழ்’ என்பதன் முன் ‘ஆயிரம்’ என்னும் எண்ணுப் பெயர் வருமொழியாய் வருமிடத்து முற்கூறியபடி நெடு முதல் குறுகி நின்று, உகரம் பெறாது முடியும் என்பதனை,

ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே,

(தொல். 391)

என்பதனால் உணர்த்தினார்.

(உ-ம்) ஏழ் + ஆயிரம் = எழாயிரம் எனவரும்.

ஏழ் என்பதன் முன் நூறாயிரம் என்பது வருமொழியாய் வருமிடத்து முற்கூறியவாறு நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இல்லை. இவ்வியல்பு முடிபினை,

நூறார்ந்து வருஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே.

(தொல். 392)

எனவரும் சூத்திரத்தால் உணரலாம்.

(உ-ம்) ஏழ்நூறாயிரம் எனவரும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் 'ஏழ்' என இதனை ஒற்றீற்று மொழியாகக்கொண்டு புணர்ச்சி விதி கூறியுள்ளார். நன்னூலாசிரியர் பவணந்தியார் இவ்வெண்ணினை 'ஏழு' என உயிரீற்று மொழியாகக் கொண்டுள்ளார். இந்நூட்டம், 'ஏழன் உயிரும் ஏகும் ஏற்புழி' (நன்-உயிரீற்றுப்-38) என அவர் விதி கூறுமாற்றால் நன்கு விளங்கும். 'ஏழ் நெடுமுதல் குறுகும்' என்னும் தொல்காப்பிய விதியை 'ஏழ் குறுகும்' என்ற தொடரிற் பவணந்தியார் உடன்பட்டுள்ளமை காணலாம்.

தெரியச் சொல்லப்பட்ட மெய்யீறு வருமொழியொடு புணரும் இயல்பின்கண், மேல் முடித்த முடிபுகளன்றி வழக்கினுட் கண்டு முடித்தற்கு உரியன பிறவும் உளவாயின் அவற்றையும் இங்குக் கூறப்பட்டவற்றுடன் கருதி நோக்கிச் சாரியை பெறுவனவற்றிற்குச் சாரியையும் எழுத்துப்பெறுவனவற்றிற்கு எழுத்தும் கொடுத்து ஏற்றவாறு முடித்துக்கொள்க என்பார்,

உணரக் கூறிய புணரியன் மருங்கிற்

கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே. (தொல். 465)

என இவ்வியலுக்குப் புறனடை கூறி முடித்தார் ஆசிரியர். இவ்வாறே பவணந்தியாரும் மெய்யீற்றுப் புணரியலின் இறுதியில்,

இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும்

போலியும் மரூஉவும் பொருந்திய வாற்றிற்கு

இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே.

(நன். 239)

எனப் புணரியல்களுக்குப் புறனடை கூறி முடித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கி புணர்த்தக்கதாகும்.

9. குற்றியலுகரப் புணரியல்

குற்றியலுகரசுறு நின்று, பொருட்பெயர், எண்ணுப்பெயர் ஆகிய வருமொழிகளோடு புணருமாறு கூறலின், இது குற்றியலுகரப்புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று. ஈரெழுத்தொரு மொழியாய்த் தனிநெட்டெழுத்தின் பின்னும், இரண்டிற்கு மேற்பட மூன்று முதலிய எழுத்துக்களாகிய தொடர்மொழிகளின் ஈற்றிலும் வல்லின மெய்யை ஊர்ந்து குற்றியலுகரம் வரும் என மொழிமரபிற் கூறினார். இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழியீற்றுக் குற்றுகரங்களை அவற்றின் அயலில் தொடர்ந்துள்ள, எழுத்துவகையால், உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்து தொடராகப் பகுத்து அவற்றுடன் தனி நெடிற் பின்வரும் குற்றுகரத்தையும் கூட்டி அறுவகையாக்கி, அவை உயிர், வலி, மெலி, இடை ஆகிய நாற்கணத்தோடும் புணரும் இயல்பினை இவ்வியலில் விளக்குகின்றார்.

ஈரெழுத் தொடர்மொழி, உயிர்த்தொடர், இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி, வன்றொடர், மென்றொடர் ஆயிரடு மூன்றே உகரங் குறுகிடன். (தொல். 406)

இதன்கண், மேல் 'நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீற்றும் வரும்' எனக்கூறிய குற்றியலுகரத்துள், நெட்டெழுத்தின் பின் வரும் குற்றியலுகரத்தை 'ஈரெழுத்தொருமொழி' என ஒன்றாகவும், தொடர்மொழியீற்றில் வரும் குற்றுகரத்தை உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்து வகையாகவும் பகுத்துக் குற்றியலுகரம் வருமிடம் ஆறு என வகைபெறக் கூறியுள்ளமை காணலாம்.

(உ-ம்) நாகு - ஈரெழுத்தொருமொழி
 வரகு - உயிர்த்தொடர்
 தெள்கு - இடைத்தொடர்
 எஃகு - ஆய்தத்தொடர்
 கொக்கு - வன்றொடர்
 குரங்கு - மென்றொடர்

அவற்றுள்

ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. (தொல். 407)

மேற்கூறிய ஆறனுள் க ச த ப ங ரு ந ம ஈரொற்றாகி வரும் குற்றியலுகர வீற்றுச்சொற்கள் ஒருவாற்றான் இடையொற்றுக்களோடு தொடர்ந்துவரினும் அவற்றிற்கு முன்னே

கசதப நஞ்நமக்களுள் ஒன்று குற்றியலுகரத்தைத் தொடர்ந்து நின்றலால் அவ்வாறு முன் தொடர்ந்தவற்றின் தொடராக அவை கொள்ளப்படுமல்லது இடைத்தொடராகக் கொள்ளப்படா என்பது இதன் பொருள்.

(உ-ம்) ஆர்க்கு, ஈர்க்கு, மொய்ய்பு எனவரும்.

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா விறுதியும் உகர நிலையும்.

(தொல். 408)

இஃது 'இடைப்படிற் குறுகுமிடனுமாறுண்டே' (எழுத்து 37) என்பதனாற் புணர்மொழிக்கண் குற்றியலுகரம் அரைமாத்திரையினுங் குறுகுமென முன் மொழிமரபிற் கூறியதனை விலக்கி 'அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே என்ற விதிப்படி அரை மாத்திரை பெற்று நின்றலே எல்லாக் குற்றுகரங்களுக்குமுரிய பொதுவியல்பாகும் என அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் ஆற்றின்கண்ணும் குற்றியலுகரம் தன் அரைமாத்திரையைப் பெற்று நிற்கும் எ-று.

இனி 'எல்லா இறுதியும் உகரம் நிறையும்' எனப்பாடங் கொண்டு 'அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆற்றற்குக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும்' எனப்பொருள் கொள்வர் இளம்பூரணர்.

எனவே இருமொழிப் புணர்ச்சிக்கண் வரும் குற்றியலுகரம் எல்லாவிடத்தும் ஒரு மாத்திரை பெற்று நிற்குமென்பது இவ்வுரையாசிரியர் கருத்தெனத் தெரிகிறது. இக்கருத்துப் பொருந்துவதன்றென்பது மொழிமரபில் 'இடைப்படிற் குறுகு' மென்னும் சூத்திரவுரையில் விளக்கப்பட்டது. அன்றியும் இருமொழிப் புணர்ச்சிக்கண் குற்றியலுகரம் ஒருமாத்திரை பெறுமென்றார்க்குச் செய்யுளியலில் ஆசிரியர் குற்றுகரத்தான் நேர்ப்பை நிரைபை கோடலும் அவற்றான் அறுபது வஞ்சிச்சீர் கோடலும் பத்தொன் பதினாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடை கோடலு மின்றாய் முற்றியலுகரமாகவே கொள்ள வேண்டுமாதலின் மாறுகொளக்கூறலென்னுங் குற்றந்தங்கு மென்பர் நச்சினார்க்கினியர்.

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்

தொல்லை யியற்கை நிலையலு முரித்தே.

(தொல். 409)

(இ-ள்) வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரம் வல்லெழுத்து முதன்மொழியாய் வருமிடத்து 'இடைப்படிற் குறுகு' மென்பதனாற் கூறிய அரைமாத்திரையினுங் குறுகி நிற்கும் இயல்பிலே நின்றலுமுரித்து எ-று.

(உ-ம்) கொக்குக்கடிது, கொக்குக்கடுமை எனவரும்.

“முன்னின்ற சூத்திரத்து உகரம் நிறையுமெனப் பாடமோதி அதற்கு உகரம் அரை மாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி, இச்சூத்திரத்திற்குப் பழைய அரை மாத்திரை பெற்று நிற்குமென்று கூறுவாருமுள்” எனப் பிறரது உரையினை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டியுள்ளமையை நோக்குங்கால் அவர்க்கது கருத்தன்றென்பது இனிது புலனாம்.

யகரம் வரும்வழி இகரங் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றாது.

(தொல். 410)

இது குற்றியலுகரம் புணர்மொழியகத்து வருமென்கின்றது.

(இ-ள்) ஆற்றிற்குக் குற்றியலுகர முன்னரும் யகர முதன் மொழி வருமிடத்து நிலைமொழிக் குற்றுகரவெழுத்து முற்றத் தோன்றாது ஆண்டு ஓர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் எ-று.

(உ-ம்) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது குரங்கியாது எனவரும்.

மேற்பொதுவகையாற் குற்றியலுகர வீற்று இயல்பினைக் கூறிய ஆசிரியர், ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் பொருட் பெயரொடு புணரும் புணர்ச்சிக் கூறத்தொடங்கி 411 முதல் 422 வரையுள்ள சூத்திரங்களால் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி கூறுகின்றார்.

ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்

வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத்

தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.

(தொல். 411)

(இ-ள்) ஈரெழுத்தொருமொழிக் குற்றுகரவீறும் உயிர்த் தொடர்மொழிக் குற்றுகரவீறும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருமாயின், இனமாகிய வொற்று (தன்னொற்று) இடையிலே இரட்டிக்க, வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பதாம்.

(உ-ம்) யாட்டுக்கால், செவி, தலை, புறம் எனவும்

முயிற்றுக்கால், சினை, தலை, புறம் எனவும் வரும்.

‘தோற்றம்’ என்றதனால் யாடு + ஞாற்சி = யாட்டுஞாற்சி முயிறு + ஞாற்சி = முயிற்றுஞாற்சி, மாட்சி, யாப்பு, வன்மை, அடைவு என ஏனைக்கணத்தும் இவ்விரு தொடரின் கண்ணும் ஒற்றிரட்டித்தல் கொள்க.

இங்ஙனம் இவ் விருமொழிக்கண்ணும் நின்று இரட்டுவன டகர, நகர வொற்றுக்களே யென்பதனை

நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக் ரங்களுட்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. (நூன். 183)

என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார் நன்னூலார்.

ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகவே. (தொல். 412)

இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.

முற்கூறிய விருதொடர்களுள் இனவொற்று இடையே மிக்குமுடியாத மொழிகளுமுள் அப்பகுதியுள் வருமொழி வல்லொற்று மிக்கு முடிதலில்லை எ-று.

முற்கூறிய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றுக்ரங் களுள் டகர நகர மல்லாத கு, சு, து, பு என்னும் நான்கீற்று மொழிகளும் இனவொற்று மிகாதனவாம்: அஃதாவது ஒற்றிரட்டாதனவாம்.

நாகுகால் - செவி, தலை, புறம் எனவும்
வரகுகால் - சினை, தாள், பதர் எனவும் வரும்.

‘அத்திறம்’ என்றதனால் உருபிற்கு எய்திய சாரியை பொருட்டு எய்திய வழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க’ என்பர் உரையாசிரியர்.

இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும்
நடைஆ இயல என்மனார் புலவர். (தொல். 413)

இஃது இடைநின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது.

(இ-ள்) இடையொற்றுத் தொடர்க்குற்றியலுகரமும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரமும் முற்கூறிய இயல்பு முடிபினை யுடையவென்று கூறுவர் புலவர் (எ-று)

(உ-ம்) தெள்கு கால், சிறை, தலை, புறம் எனவும்

எஃகுகடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும்வரும்.

மேற்கூத்திரத்தும் இச்சூத்திரத்தும் கூறிய இயல்பு முடிவினை நன்னூலார்,

இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை. (நூன். 182)

என்ற சூத்திரத்துட் கூறிப்போந்தார்.

வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும்
வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம்
வல்லொற் றிறுதி கிளையொற் றாகும். (தொல். 414)

இது பின்னின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது. வன்
றொடர் மொழிக் குற்றுகரவீறும் மென்றொடர்மொழிக் குற்றுகர
வீறும் வருமொழி வல்லெழுத்து இடையிலே மிக்குமுடியும். மெல்
லொற்றுத் தொடர் மொழிக்கணின்ற மெல்லொற்றெல்லாம்
இறுதிக்கட் குற்றியலுகரமேறி நின்ற வல்லொற்றாகவும் அம்மெல்
லொற்றின் கிளையாகிய வல்லொற்றாகவும் திரிந்து முடியும்.

இறுதி வல்லொற்று - குற்றியலுகரமேறிய ஒற்று. கிளை
வல்லொற்று - ணகரத்திற்கு டகரமும், ணகரத்திற்கு றகரமும்
என இவ்வாறு புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாய்
வருமெழுத்து.

(உ-ம்) கொக்குக் கால் சிறகு, தலை, புறம் எனவும்

குரக்குக்கால் செவி, தலை, புறம் எனவும்

எட்டுக்குக் குட்டி செவி, தலை, புறம் எனவும்

எற்புக்காடு சுரம், தலை, புறம் எனவும் வரும்.

இங்ஙனம் வேற்றுமைக்கண் மென்றொடர் மொழிக்
குற்றுகரத்தின் மெல்லொற்று இறுதி வல்லொற்றாகவும், கிளை
வல்லொற்றாகவும் திரிந்து முடியுமென்ப் பொதுப்படக்கூறி
'மெல்லொற்று வலியா மரப்பெயருமுளவே' (எழுத்து 416)
என்பதனால் மென்றொடர் மொழி மரப்பெயருள் அங்ஙனம்
திரியாதனவுஞ் சிலவுளவென விதந்தார். நன்னூலார் பிற்கால
வழக்கு நோக்கி,

மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற்
றும்மின வன்றொட ராகா மன்னே. (நூன். 184)

என்பதனால், மென்றொடர் மொழிக் குற்றுகர வீறுகளுட் சில
வேற்றுமைக்கண் தமக்கு இனமான வன்றொடராதலை
யொழிந்தன பெரும்பாலான என விதி கூறினார்.

மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. (தொல். 415)

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.

குற்றியலுகரவீற்று மரப்பெயர் அம்முச்சாரியை பெறும்.

(உ-ம்) தேக்கங்கோடு செதிள், தோல், பூ எனவும்
குருந்தங்கோடு செதிள், தோல், பூ எனவும் வரும்.

கமுகு + காய் = கமுகங்காய், தெங்கு + காய் = தெங்கங்
காய், கம்பு + புல் = கம்பம்புல், பயறு + காய் = பயற்றங்காய்
எனவருவன மரமல்லாத புல்லைக் குறித்தனவாயினும் இச்
சூத்திரத்து மரப்பெயர்க்கினவிக் குற்றியலுகரமென ஒரு
வாற்றான் அடக்கப்பெற்று அம்சாரியை பெறுதல் கொள்க.

மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. (தொல். 416)

இது மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒரு மருங்கு
மறுக்கின்றது. மேல் 14-ம் சூத்திரத்திற் கூறியவாறு மெல்லொற்று
வல்லொற்றாகத் திரியாது இயல்பாய் முடியும் மென்றொடாக்
குற்றுகரவீற்று மரப்பெயரும் உள என்பதாம்.

(உ-ம்) புன்கு+கோடு = புன்கங்கோடு, செதிள், தோல், பூ
எனவும்

குருந்து+கோடு = குருந்தங்கோடு, செதிள், தோல், பூ
எனவும் வரும்

ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்

அம்இடை வரற்கும் உரியவை உளவே

அம்மர பொழுகும் மொழிவயி னான. (தொல். 417)

இஃது ஈரெழுத்து மொழிக் குற்றியலுகரத்திற்கும் வன்றொடர்
மொழிக் குற்றியலுகரத்திற்கும் எய்தாதெய்துவித்தது.

(இ-ள்) ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரமும் வல்
லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரமும் அம்முச்சாரியை
இடையே வந்து முடிதற்குரியனவுமுள, அவ்விலக்கணத்தால்
நடக்கும் தொழில்களிடத்து எ-று.

(உ-ம்) ஏறு+கோள் = ஏறங்கோள், சூது+போர் =
சூதம்போர், வட்டு+போர் = வட்டம்போர், புற்று+பழஞ்சோறு
= புற்றம் பழஞ்சோறு எனவரும். 'அம்மிடை வரற்கும்' என்புழி
உம்மை எதிர்மறையாகலின் நாகுகால், கொக்குக்கால் என
அம்சாரியை பெறாதனவே பெரும்பாலன என்க.
'அம்மரபொழுகும்' என்றதனால் அரசக்கன்னி, முரசக்கடிப்பு
என அக்குச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும்,
அரச வாழ்க்கை என அக்குச்சாரியை பெற்று முடிதலும்,

இருட்டத்துக் கொண்டான், விளக்கத்துக்கொண்டான் என அத்துச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும் கொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார் 'ஈரெழுத்து மொழி' என்றதனை நன்னூலார் 'நெடிற்றொடர்' என வழங்கியுள்ளார்.

ஒற்றுநிலை திரியா தக்கொடு வரநஉம்
அக்கிளை மொழியு முளவென மொழிப. (தொல். 418)

இது மென்றொடர் மொழியுட் சிலவற்றுக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

(இ-ள்) ஒற்று முன்னே நின்ற நிலைதிரியாது அக்குச் சாரியையோடு வரும் அக்கிளையான சொற்களுமுள என்பர் எ-று.

(உ-ம்) குன்று+கூகை = குன்றக்கூகை, மன்று+பெண்ணை = மன்றப்பெண்ணை எனவரும்; உம்மையால் கொங்கு+உழவு = கொங்கத்துழவு என அத்துப் பெறுதலும் கொள்க.

எண்ணுப் பெயர்க்கிளவி உருபியல் நிலையும். (தொல். 419)

(இ-ள்) குற்றுகர வீற்று எண்ணுப் பெயர்கள் பொருட் பெயரோடு புணரும்வழி உருபு புணர்ச்சியினியல்பிலே நின்று அன்சாரியை பெற்றுமுடியும் எ-று.

(உ-ம்) ஒன்று+காயம் = ஒன்றன் காயம், இரண்டு+காயம் = இரண்டன் காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். ஒன்றன் காயம் = ஒன்றனாற் கொண்ட காயம் எனவிரியும். வருமொழி வரையாது கூறினமையின் ஒன்றன்ஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை என இயல்புகணத்துக் கண்ணும் அன்சாரியை பெறுதல் கொள்க.

வண்டும் பெண்டும் இன்னொடு சிவனும். (தொல். 420)

(இ-ள்) வண்டு, பெண்டு என்ற மென்றொடர்க் குற்றுகர வீற்றுச் சொற்கள் இரண்டும் இன்சாரியைபெற்று முடியும் எ-று.

(உ-ம்) வண்டினைக் கொணர்ந்தான். பெண்டினைக் கொணர்ந்தான் எனவரும்.

பெண்டென் கிளவிக் கன்னும் வரையார் (தொல். 421)

(இ-ள்) பெண்டென்னும் சொல்லுக்கு இன்னேயன்றி அன்சாரியை வந்து முடிதலையும் நீக்கார் என்பதாம்.

(உ-ம்) பெண்டன்கை, செவி, தலை புறம் எனவரும்.

யாதென் இறுதியுள் சுட்டு முதலாகிய
ஆய்த இறுதியும் உருபியல் நிலையும். (தொல். 422)

இஃது ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரத்துள் ஒன்றற்கும் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக்குற்றியலுகரத்திற்கும் வேறு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) யாதென்னும் ஈரெழுத் தொடருமொழிக் குற்றுகர ஈறும் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அஃது, இஃது, உஃது என்னும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர வீறும் உருபு புணர்ச்சியினியல்பிலே நின்று அன்சாரியை பெற்றுச் சுட்டு முதலிறுதி ஆய்தம் கெட்டு முடியும் எ-று.

(உ-ம்) யாது+கோடு = யாதன்கோடு: அஃது+கோடு = அதன் கோடு, இஃது+கோடு = இதன் கோடு. உஃது+கோடு = உதன்கோடு, செவி, தலை, புறம் எனவரும். அஃது, இஃது, உஃது எனவரும் ஆய்தத் தொடர் மொழிகளில் ஆய்தங்கெடின் முற்றுகரமாதலின் ஆய்தத்தைக் கெடுத்தற்கு முன் அன்சாரியையின் அகரத்தைக் குற்றுகரத்தின் மேல் ஏற்றிச் செய்கை செய்தல் வேண்டுமென்பர் நச்சினார்க்கினியர்.

முன்உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான. (தொல். 423)

இது முற்கூறியவற்றுட் சுட்டுமுதலுகரத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரவீற்றின் முன்னே அல்வழிக்கண் உயிர் முதன்மொழி வருமிடத்து ஆய்தப்புள்ளி முன்போலக் கெடாது நிலைபெற்று முடிதல் வேண்டும் எ-று.

(உ-ம்) அஃதாடை, இஃதிலை, உஃதுரல் எனவரும்.

‘முன்’ என்றதனால் வேற்றுமைக்கண்ணும் ஆய்தங்கெடாமை கொள்க என்பர் உரையாசிரியர்.

(உ-ம்) அஃதடைந்தான் எனவரும்

ஏனைமுன் வரினே தானிலை யின்றே. (தொல். 424)

இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க்கணமல்லன வருமாயின் அவ்வாய்தம் கெட்டு முடியும். எ-று

(உ-ம்) அஃது+கடிது = அதுகடிது எனவரும். இவ்வாறு ஏனையவற்றோடும் ஒட்டுக.

அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ் சொல்லிய பண்பின் இயற்கை யாகும். (தொல். 425)

இஃது ஆற்றற்குக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) அல்வழியைச் சொல்லுமிடத்து ஆறு ஈற்றுக் குற்றுகரமும் மேற்சொல்லிய பண்பினையுடைய இயல்பாய் முடியும் என்பதாம்.

(உ-ம்) நாகுகடிது, வரகுகடிது, தெள்குகடிது, எஃகு கடிது, குரங்கு கடிது சிறிது, தீது, பெரிது எனவரும்.

கரட்டுக்காணம், திருட்டுப்புலையன், குருட்டுக்கோழி, வெளிற்றுப்பனை எனவும், வரட்டாடு, குருட்டெருது எனவும், இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவொற்று மிக்கு வல்லெழுத்துப் பெற்று முடிதலும், இயல்பு கணத்துக்கண் இனவொற்று மிக்குமுடிதலும் ஓர்யாட்டை யானை, ஐயாட்டை எருது எனவும், அற்றைக் கூத்தர். இற்றைக் கூத்தர் எனவும், மன்றைத்தூதை, பண்டைச் சானறோர் எனவும் மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லொற்றும் பெற்று முடிதலும், மெல்லொற்று வல்லொற்றாகாது ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும் இச்சூத்திரத்தில்வரும் 'சொல்லிய' 'பண்பின்' என்ற சொற்களாற் கொள்ளப்படும்.

'பண்பின்' என்றதனால் ஐகாரம் பெற்று முடிவனவற்றை ஐயீற் றுடைக்குற் றுகரமு முளவே. (நுன். 185)

என்ற சூத்திரத்தால் சுட்டினார் நன்னூலார்.

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. (தொல். 426)

இஃது அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.

(இ-ள்) வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து வருவழி வந்த எழுத்து மிக்கு முடியும். எ-று.

(உ-ம்) சுக்குக்கடிது, பட்டுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இதனை,

வன்றொட ரல்லன முன்மிகா அல்வழி. (நுன். 181)

என்ற சூத்திரத்தில் குறிப்பிட்டார் நன்னூலார்.

கட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்
 யாவினா முதலிய மென்றொடர் மொழியும்
 ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை. (தொல். 427)

இதுவும் இவ்வாற்றற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்குமுடிபு கூறுகின்றது.

(இ-ள்) சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர் மொழிக் குற்றுசுரமும் யா வென்னும் வினாவை முதலாக வுடைய மென்றொடர்மொழிக் குற்றுசுரமும் வல்லெழுத்துப் பெறுதலாகிய அவ்வியல்பிற்றிரியாது மிக்கு முடியும்.

(உ-ம்) ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக் கொண்டான், யாங்குக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும்.

“இயற்கை” என்றதனால் இருந்து கொண்டான், ஆண்டு சென்றான் என மென்றொடர்க் குற்றியலுகரவீற்று வினையெச்சம் இயல்பாயும், செத்துக்கிடந்தான் செற்றுச் செய்தான் என வன்றொடர்க் குற்றியலுகர வீற்று வினையெச்சம் மிக்கும் முடிதல் கொள்ளப்படும்.

யாவினா மொழியே இயல்பு மாகும். (தொல். 428)

இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது.

(இ-ள்) மேற்கூறியவற்றுள் யா வினாவை முதலாகவுடைய சொல் முற்கூறியவாறின்றி இயல்பாயும் முடியும் எ-று.

(உ-ம்) யாங்கு கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும்.

இவ்விடத்து யாங்கு என்பது எப்படி என்னும் வினாப் பொருளை உணர்த்திற்றென்பர் நச்சினார்க்கினியர்.

இயல்பும் ஆகும் என்ற உம்மையால் மிக்கு முடிதலே வலியுடைத்து.

அந்நான் மொழியுந் தந்நிலை திரியா. (தொல். 429)

இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.

(இ-ள்) சுட்டு முதன் மூன்றும் யா முதன் மொழியுமாகிய அந்நான்கு மென்றொடர் மொழிகளுள் தம் மெல்லொற்றாய தன்மை திரிந்து வல்லொற்றாகாது இயல்பாய் முடியும் என்பதாம்.

முன்னர் யா மொழியென்னாது வினாவென்றதனான் ஏழாவதன் இடப்பொருட்டாய் முந்து, பண்டு, இன்று, அன்று, என்று எனவரும் பிறவும் இயல்பாதல் கொள்க என்பர் நச்சினார்க்கினியர்.

உண்டெள் கிளவி உண்மை செப்பின்
முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும்
மேனிலை யொற்றே ளகார மாதலும்
ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே
வல்லெழுத்து வருஉங் காலை யான. (தொல். 430)

இது மென்றொடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்ற தோர் சொல் பண்பை உணர்த்துங்கால் வேறு முடிபு பெறுதல் கூறுகின்றது.

(இ-ள்) உண்டு என்னும் சொல், வினைக்குறிப்பை யுணர்த்தாது ஒரு பொருள் தோன்றுங்காற்றோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற உண்மைத் தன்மையாகிய பண்பை யுணர்த்தி நிற்குமாயின், வல்லெழுத்து முதன்மொழி வருங்காலத்து அவ்வுண்டென்னுஞ் சொன் முன்னர் நின்ற குற்றுகரம் தான் ஏறி நின்ற ணகர வொற்று ளகர வொற்றாய்த் திரிதலுமாகிய அவ்விருநிலையையும் உடைத் தென்பதாம். இவ்விருமுடிபும் பெறுமென்றது வல்லெழுத்துக்கள் பகரமுதன் மொழி வருமிடத்தென்றும் மற்றைய மூன்றெழுத்தின்கண் ஈறு கெடாதே நின்று முடியுமென்றுங் கூறுவர் இளம்பூரணர்.

(உ-ம்) உண்டு+பொருள் - உள்பொருள் எனவரும்.

உரிமையும் உடைத்தே என்ற உம்மையால் இவ்விரு முடிபும் பெறாது உண்டு பொருள் என இயல்பாய் வருதலையுங் கொள்வர் நச்சினார்க்கினியர்.

இருதிசை புணரின் ஏயிடை வருமே. (தொல். 431)

இது குற்றுகர வீற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது.

(இ-ள்) குற்றுகர வீற்றுத் திசைப் பெயர்களுள் இரண்டு பெருந்திசையும் தம்மிற்புணருமிடத்து ஏயென்னுஞ் சாரியை இடையே வந்து முடியுமென்பதாம்.

(உ-ம்) தெற்கேவடக்கு, கிழக்கே மேற்கு எனவரும். இவை உம்மைத்தொகை.

திரிபுவேறு கிளப்பின் ஒற்று முகரமுங்
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்
ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான,

(தொல். 432)

இது பெருந்திசைகளோடு கோணத்திசைகள் புணர்த்தலின் எய்தாதெய்துவித்தது.

(இ-ள்) பெருந்திசைகளோடு கோணத்திசைகளை வேறாகப் புணர்க்குமிடத்து அவ்வுகரமேறி நின்றமெய்யும் அவ்வீற்றுசுரமுங் கெட்டு முடிதல் வேண்டுமென்பர். அது தெற்கென்ற திசையோடு புணருங்காலத்து அத்திசைக்குப் பொருந்தி நின்ற நகரவொற்றுத் தன் வடிவு திரிந்து னகரவொற்றாய் நிற்கும். (எ-று).

(உ-ம்) வடக்கு+கிழக்கு - வடகிழக்கு, வடமேற்கு: தெற்கு+கிழக்கு - தென்கிழக்கு, தென்மேற்கு எனவரும். வேறு என்றதனால் வடவேங்கடம், தென்குமரி எனத் திசைப் பெயரோடு பொருட்பெயர் புணரும் வழியும் இவ்விதி பொருந்தி நின்றல் கொள்க.

திசையோடு திசைபுணரும் இவ்விதியில் திசையொடு பிற சொற்கள் புணருமியல்பையுஞ் சேர்த்து மேற்கு என்ற திசைப்பெயர் பிறபெயரோடு புணருங்கால் நகரம் லகரமாகத் திரிதலையுங் கூட்டி,

திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையீற்றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
நகரம் னலவாத் திரிதலு மாம்பிற.

(நன். 186)

எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.

குற்றியலுகரவீற்றெண்ணுப் பெயர் முடிபு.

ஒன்றுமுத லாக எட்ட னீறுதி
எல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற்
குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே
முற்றஇன் வருஉம் இரண்டலங் கடையே.

(தொல். 433)

இது பத்தென்னும் எண்ணுப் பெயரோடு எண்ணுப் பெயர் வந்து புணருமாறு கூறுகின்றது.

(இ-ள்) பத்தென்னும் எண்ணுப் பெயர்முன் ஒன்று முதல் ஏட்டிறாகவுள்ள எல்லாவெண்ணுப் பெயர்களும் வந்து புணருமாயின் பத்தென்னும் நிலைமொழியீற்றினின்ற குற்றுகரம்

தான் ஏறிய மெய்யொடுங்கெடும். ஆண்டு இரண்டல்லாத எண்ணுப் பெயரோடு புணர்வழி இன்சாரியை இடைவந்து முடியத் தோன்றும் என்பதாம்.

(உ-ம்) பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு எனவரும். நிலைமொழி முற்கூறாததனால் ஒன்பதின் கூறு, ஒன்பதின்பால் எனப் பிற வெண்ணின் முன் பிற பெயர் வந்துழியும் இன் பெறுதல் கொள்வர் உரையாசிரியர்.

பத்தனொற்றுக்கெட னகாரம் இரட்டல்

ஒத்த தென்ப இரண்டுவரு காலை.

(தொல். 434)

இது மேல் இன் பெறாதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிது விதி கூறுகின்றது.

(இ-ள்) பத்தென்னுஞ் சொல்லில் நின்ற தகரவொற்றுக் கெட அவ்விடத்து னகரவொற்று இரட்டித்து வருதல் இரண்டென்னும் எண் வருமொழியாய் வருங்காலத்திற் பொருந்திற்றென்பர் ஆசிரியர் (எ-று)

(உ-ம்) பத்து+இரண்டு = பன்னிரண்டு எனவரும். இதனை,

இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்

கரந்திட வொற்று னவ்வாகு மென்ப.

(நுன். 198)

என்னுஞ் சூத்திரத்திற் குறிப்பிடுவர் நன்னூலார்.

ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது.

(தொல். 435)

இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வரின் வரும் முடிபு கூறுகின்றது.

(இ-ள்) முற்கூறிய பத்தென்னும் எண்முன் ஒன்று முதலியனவேயன்றி ஆயிரமென்னும் எண் வந்தாலும் முன்னர் கூறிய இயல்பிற்றிரியாது ஈறுகெட்டு இன்பெற்று முடியும் (எ-று).

(உ-ம்) பதினாயிரம் எனவரும்.

நிறையு மளவும் வருஉங் காலையுங்

குறையா தாகும் இன்னென் சாரியை.

(தொல். 436)

(இ-ள்) முற்கூறிய பத்தன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் வருங்காலத்தும் இன்னென்னும் சாரியை குறையாது வந்து முடியும். (எ-று)

(உ-ம்) பதின்மூஞ்சு, தொடி, பலம் எனவும், பதின்சுலம், சாடி, தூதை, பாளை, நாழி, மண்டை, வட்டி எனவும், பதிற்ற

கல் பதிற்றுழுக்கு எனவும் வரும். 'குறையாதாகும்' என்றதனால் பத்தென்பதன் முன்னர்ப் பொருட்பெயரும் கொள்க.

(உ-ம்) பதின்றிங்கள், பதிற்றுவேலி, யாண்டு, அடுக்கு, முழம் எனவரும்.

இன்சாரியையின் னகரம் நகர மாதல் 'அளவாகு மொழி முதல்' (எழுத்து 121) என்பதனுள் 'நிலையி' என்றதனால் கொள்ளப்படும்.

பத்தென்பதன்முன் ஒன்று முதலெண்களே யன்றி ஆயிரம் கோடி யென்னு மெண்ணுப் பெயரும், அளவுப் பெயரும், பிற பெயரும் புணருமிடத்து முற்கூறியபடி பத்தென்பதன் ஈற்றுயிர்மெய் கெட்டு ஆசிரியர் கூறியபடி இன்சாரியையேனும் அதன் திரிபாகிய இற்றுச் சாரியையேனும் பெற்று நிற்குமென்பதனை,

ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின்
ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும்
ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே. (நூன். 197)

என்ற சூத்திரத்தாற் சுட்டி ஒன்பதென்னும் எண் வருமொழியாய் வருமிடத்தும் இவ்விதியைச் சேர்த்தார் நன்னூலார்.

ஒன்று முதல் ஒன்பதெண்களோடு பத்தென்பது புணர்தல்.

ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர்
நின்ற பத்த னொற்றுக்கெட ஆய்தம்
வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப
கூறிய இயற்கை குற்றிய லுகரம்
ஆற னிறுதி அல்வழி யான. (தொல். 437)

(இ-ள்) ஒன்று முதல் ஒன்பதீறாகக் கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் வருமொழியாக வந்து நின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகரவொற்றுக்கெட ஆய்தம் இடையிலே நிலைபெறும் இயல்பிற்றென்று கூறுவர்; அவற்றுள் ஆறென்னும் ஈறல்லாத விடத்து வரும் நிலைமொழிக் குற்றியலுகரம் முற்கூறிய இயற்கையால் மெய்யொடுங் கெட்டு முடியும் என்றவாறு.

'வந்து' என்றதனால் ஆய்தமாகத் திரியாது தகரவொற்றுக் கெட்டு ஒருபது என்று நின்றலும் கொள்க என்பர் உரையாசிரியர்.

முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின்
இடையொற் றேகல் ஆய்த மாகல்
எனவிரு விதியு மேற்கு மென்ப.

(நூன். 195)

என்ற நன்னூற் சூத்திரம் இச்சூத்திரக் கருத்தை ஒட்டியதாகும்.

முதலீ ரெண்ணி னொற்றுரகர மாகும்
உகரம் வருத லாவயி னான.

(தொல். 438)

இது மேற்கூறிய சிலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.

(இ-ள்) முதற்கண் நின்ற ஒன்று, இரண்டு என்னும் இரண்டெண்ணினுடைய னகர வொற்றும் னகர வொற்றும் ரகர வொற்றாகத் திரியும்; அவ்விடத்து உகரம் வந்து நிலைபெறும் என்பதாம்,

(உ-ம்) ஒன்று+பத்து = ஒருபஃது எனவரும்.

இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு
நடமைருங் கின்றே பொருள் வயினான.

(தொல். 439)

இதுவும் அது.

(இ-ள்) இரண்டென்னும் எண்ணிற்கு இடைநின்ற ரகர வுயிர்மெய் அம்மொழி பொருள் பெறுமிடத்து நடக்குமிட மின்றிக் கெடும் எ-று.

(உ-ம்) இரண்டு+பத்து = இருபஃது எனவரும்.

ஒன்று, இரண்டு என்பதன் ஈற்றுக்குற்றியலுகரத்தை மெய்யொடுங் கெடுத்து னகர னகர வொற்றினை ரகர வொற்றாக்கி உகரமேற்றிப் பத்தென்பதினாடை நின்ற தகர வொற்றுக்கெடுத்து ஆய்தமாக்கிப் பஃதென வருவிக்க ஒருபஃது இருபஃது என முடிந்தமை காண்க.

இங்குக் கூறிய முதலீரெண்ணின் நிலைமொழியீற்று முடிபினை,

ஒன்றன் புள்ளி ரகர மாக

இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே.

(நூன். 189)

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

இதன்கண் ஆசிரியர் இரண்டு என்னுஞ் சொல்லின் ரகாரவுயிர் மெய்யைக் கெடுத்து னகரத்தை ரகரவொற்றாக்கி முடித்தவாறு முடிபுகூறாது இரண்டென்பதன் னகரவொற்றும்

ரகரத்தை யூர்ந்து நின்ற அகரவுயிரும் கெடுத்து ரகரவொற்றின் மேல் உகர மேற்றிமுடித்தார் நன்னூலார்.

மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும். (தொல். 440)

இதுவும் அது.

(இ-ள்) மூன்று, ஆறு என்பன நெடுமுதல் குறுகி முடிவனவாம்.

இவ்விரண்டெண்களோடு ஏழென்னும் மெய்யீற்றெண்ணுப் பெயரையுஞ் சேர்த்து எண்ணிறையளவும் என்னுஞ் சூத்திரத்து (நன். 188) “மூன்றாறேழ் முதல் குறுகும்” என்றார் நன்னூலார்.

மூன்ற னொற்றே பகார மாகும். (தொல். 441)

இதுவும் அது.

(இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கண் நின்ற னகரவொற்றுப் பகரவொற்றாய்த் திரிந்து முடியும் எ-று.

(உ-ம்) மூன்று+பத்து = முப்பஃது எனவரும்.

நான்க னொற்றே றகார மாகும். (தொல். 442)

இதுவும் அது.

(இ-ள்) நான்கு என்னும் எண்ணின்கண் நின்ற னகரவொற்று றகரவொற்றாய்த் திரிந்து முடியும் எ-று.

(உ-ம்) நான்கு+பத்து = நாற்பஃது எனவரும்.

ஐந்த னொற்றே மகார மாகும். (தொல். 443)

இதுவும் அது.

ஐந்தென்னு மெண்ணின்கண் நின்ற நகரவொற்று மகரவொற்றாய்த் திரிந்து முடியும் எ-று.

(உ-ம்) ஐந்து+பத்து = ஐம்பஃது எனவரும்.

ஏழு என்பது குற்றிய லுகரமன்மையின் ஈண்டுக் கூறப்படவில்லை. உருபியலில் காண்க.

எட்ட னொற்றே ணகார மாகும். (தொல். 444)

(இ-ள்) எட்டென்னு மெண்ணின்கண் நின்ற டகரவொற்று ணகரவொற்றாய்த் திரிந்து முடியும் எ-று.

(உ-ம்) எட்டு+பத்து = எண்பஃது எனவரும்.

எட்ட னுடம்புணவ் வாகு மென்ப,

(நன். 193)

என்றார் நன்னூலார்.

ஒன்பான் ஓகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை யொற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகர மாகும்.

(தொல். 445)

இஃது எய்தாதது எய்துவித்தது.

(இ-ள்) ஒன்பது என்னும் நிலைமொழிமுன் பஃதென்ப தனை வருவித்து முடிக்குங்கால் நிலைமொழியாகிய ஒன்பதென்னுமெண்ணினது ஓகரத்திற்கு முன்னாக ஒரு தகர வொற்றுத் தோன்றி நிற்கும். முன்சொன்ன ஓகரத்தின் முன்னர் நின்ற னகரவொற்று ணகரவொற்றாய் இரட்டித்து நிற்கும். நிலை மொழியில் நின்ற பஃதென்னுஞ் சொல்லும் வருமொழிக்கண் ஆய்தமும் பகர வுயிர்மெய்யுங் கெட்டுப்போக நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர் ஊகாரமாகிய ஓரெழுத்து வந்து நிற்றல் வேண்டும். வருமொழியிறுதிக் குற்றுகரமேறிய தகர வொற்று றகர வொற்றாய்த் திரிந்து நிற்கும் என்றவாறு.

பஃதென்கிளவியும் ஆய்தமும் பகரமும் கெட என உம்மை தொக்கு நின்றன.

(உ-ம்) ஒன்பது+பத்து = தொண்ணூறு எனவரும்.

இதனை, ஒற்றாய்வந்து நின்ற தகரவொற்றின்மேல் நிலை மொழி ஓகரத்தை ஏற்றித் “தொ” என நிறுத்தி ணகரவொற்றி ரட்டி நிலைமொழியில் பஃதென்னுஞ்சொல்லையும் வரு மொழிக் கண் பகரவுயிர்மெய்யையும் ஆய்தத்தையுங் கெடுத்து ஊகாரமேற்றித் தொண்ணூ எனவாக்கி வருமொழிக் குற்றுகர மேறி நின்ற தகரவொற்றினை றகரவொற்றாகத் திரித்து முடிக்கத் தொண்ணூறு என முடிந்து நின்றது.

“பஃதென்கிளவி யாய்த பகரங்கெட” என்பதற்கு நிலை மொழிக்கண் நின்ற பஃதென்னுஞ் சொல்லும் வருமொழியிற் பகரமும் ஆய்தமுங் கெட்டுப்போக எனப்பொருள் கொள்ளாது, வருமொழியாகிய பஃதென்னுஞ் சொல் தன்கண் ஆய்தமும் பகரமுங் கெட்டுப்போக எனப் பொருள்கூறி, நிலைமொழிக்கண் பஃதென்னுஞ் சொற்கெடுதலைப் பகரவாய்தமென்னாத முறையன்றிக் கூற்றினாற்கொள்வர் உரையாசிரியர். ஆசிரியர்

ஒன்பஃது என நிறுத்திப் பஃது என்பதனை வருவித்து வேண்டுஞ் செய்கை செய்து இச்சூத்திரத்தின் முடிக்கின்றராதலின் ஒன்பஃதென்பதிற்பஃதென்னுஞ் சொற்கெடுதலைப் பகரவாய்தமென்னாத முறையன்றிக் கூற்றினாற் கொள்ள வைத்தார் என்றல் பொருந்தாது.

அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுங்
கிளந்த இயல தோன்றுங் காலை.

(தொல். 446)

இது மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப் பெயரும் நிறைப்பெயரும் புணருமாறு கூறுகின்றது.

(இ-ள்) முற்கூறிய ஒன்றுமுதல் லொன்பதெண்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்து புணருமாயின், ஆறனிறுதியல்லாத குற்றுகரம் மெய்யொடுங் கெட்டு முதலீரெண்ணினொற்று ரகரமாய் உகரமேறி இரண்டென்பதனிடை நின்ற ரகர வுயிர்மெய்கெட்டு, மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி, நான்கனொற்று வன்கணத்து நகரமாயும் எட்டனொற்று ணகரமாயும் முடியும் என்பதாம்.

(உ-ம்) ஒருகலம், இருகலம் எனவும், ஒருகழஞ்ச இரு கழஞ்ச எனவும், நாற்கலம், எண்கலம் எனவும், நாற்கழஞ்ச, எண்கழஞ்ச எனவும் வரும்.

மூன்ற னொற்றே வந்த தொக்கும்.

(தொல். 447)

இது மேல் மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறுமுடிபு கூறுகின்றது.

(இ-ள்) மூன்றென்னும் எண்ணின் னகர வொற்று வருமொழியாய அளவுப்பெயர் நிறைப் பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து முடியும். எ-று.

(உ-ம்) மூன்று+கலம் = முக்கலம், சாடி, தூதை, பாளை எனவும், மூன்று+கழஞ்ச = முக்கழஞ்ச, கஃச, தொடி, பலம் எனவும் வரும்.

ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்.

(தொல். 448)

இதுவும் அது.

(இ-ள்) ஐந்தென்பதன் நகரவொற்று வருமொழி வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் எ-று.

(உ-ம்) ஐந்து+கலம் = ஐங்கலம், சாடி, தூதை, பாளை எனவும் ஐந்து+கழஞ்சு = ஐங்கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும்.

கசதப முதன்மொழி வருஉங் காலை. (தொல். 449)

இது மேற்கூறிய மூன்றற்கும் வருமொழி வரையறுக்கின்றது.

(இ-ள்) மேற்கூறியவாறு மூன்றனொற்று வந்த வொற்றாய்த் திரிதலும், ஐந்தனொற்று மெல்லெழுத்தாதலும், அளவுப்பெயர் நிறைப்பெயர்கட்கு முதலாம் ஒன்ப தெழுத்துக்களினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழியாய் வந்த விடத்தாம் எ-று.

(உ-ம்) அறுகலம், சாடி, தூதை, பாளை எனவும் அறுகழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

நமவ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் எட்டன்மு னியல்பே. (தொல். 450)

இச்சூத்திரம் ஞ ந ம ய வ வெனும் (எழுத்து 144) என்ற சூத்திரத்துப் பொது விதியின் அடங்குவனவற்றை வேறோர் பயனோக்கி விளங்கக் கூறியதாகலின், இது வேண்டா கூறி வேண்டயது முடித்தல் நுதலிற்றென்பர் உரையாசிரியர்.

(இ-ள்) அளவிற்கும் நிறைக்கும் முதலாமெனப்பட்ட நமவ என்னும் மூன்றனொடு பொருந்தி அகர முதன்மொழிவரினும் முற்கூறியவாறே எட்டென்பதன் டகாரம் ணகாரமாய் வேறோர் விகாரமின்றி இயல்பாய் முடியும் என்பதாம்.

இவ் வேண்டா கூறலால் எண்ணகல் என ஒற்றிரட்டுதல் கொள்ளப்பட்டது.

(உ-ம்) எட்டு+நாழி = எண்ணாழி, மண்டை, வட்டி, அகல் எனவரும்.

உம்மையான் உயிர்க்கணத்து உகர முதன்மொழிவரினும் வல்லெழுத்துவரினும் எண்ணுழக்கு, எண்கலம் சாடி, தூதை, பாளை என இயல்பாய் முடிதல் கொள்க.

ஐந்தும் மூன்றும் நமவரு காலை வந்த தொக்கும் ஒற்றியல் நிலையே. (தொல். 451)

இதுவும் மேல் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது.

(இ-ள்) ஐந்து, மூன்று என்னும் எண்ணுப்பெயர்கள் நகரமுதன்மொழியும் மகர முதன்மொழியும் வருங்காலத்து

மேற்கூறியவாறே மகரமும் பகரமுமாகாது வருமொழி முதல் வந்த வொற்றோடு ஒத்தவொற்றாய்த் திரிந்து முடியும் (எ-று)

(உ-ம்) ஐந்து+நாழி = ஐந்நாழி, ஐம்மண்டை, மூன்று+நாழி = முந்நாழி, மும்மண்டை எனவரும். மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிக் கூற்றினால் நான்கு+நாழி = நானாழி என்னும் முடிபின்கண் விகாரமாகிய னகரத்தின் முன்னர் வருமொழி நகரத்திரிபும், அதுகாரணமாக நிலைமொழி னகரக்கேடும் கொள்ளப்பட்டன என்பர் இளம்பூரணர்.

மூன்ற னொற்றே வகரம் வருவழித்
தோன்றிய வகரத் துருவா கும்மே. (தொல். 452)

(இ-ள்) மூன்றென்னும் எண்ணின்கணின்ற னகரவொற்று வகர முதன்மொழி வருமிடத்து அவ் வருமொழி வகரமாய்த் திரிந்து முடியும் (எ-று).

(உ-ம்) மூன்று+வட்டி = முவ்வட்டி எனவரும்.

தோன்றிய என்றதனான் முதல் நீண்டு வகரவொற்றினற்றி மூவட்டியென்றுமாம் என்பர் உரையாசிரியர்.

நான்க னொற்றே லகார மாகும்.. (தொல். 453)

இதுவும் அது.

(இ-ள்) நான்கென்னும் எண்ணின்கணின்ற னகரவொற்று வகர முதன்மொழி வந்தால் லகரவொற்றாகத் திரிந்து முடியும்.

(உ-ம்) நான்கு+வட்டி = நால்வட்டி எனவரும்.

ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. (தொல். 454)

இதுவும் அது.

(இ-ள்) ஐந்தென்னும் எண்ணின்கணின்ற நகரவொற்று வகர முதன்மொழி வருமிடத்துக் கெட்டு முடியும் எ-று.

(உ-ம்) ஐந்து+வட்டி = ஐவட்டி எனவரும்.

முந்தை என்றதனான் நகரவொற்றுக் கெடாது வருமொழி வகரமாய்த் திரிந்து ஐவ்வட்டி என வருதலுங் கொள்வர் உரையாசிரியர்.

முதல் ரெண்ணின்முன் உயிர்வரு காலைத்
தவலென மொழிப உகரக் கிளவி
முதனிலை நீட லாவயி னான.

(தொல். 455)

இது மாட்டேற்றான் எய்திய உகரத்திற்குக் கேடுகூறி முதல்நீள்க என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.

(இ-ள்) ஒரு, இரு என முடிந்து நின்ற முதலீரெண்ணின் முன் உயிர் முதன்மொழி வருமிடத்து நிலைமொழியுகரமாகிய எழுத்துக் கெடுமெனச் சொல்வர். அவ்விடத்து அவ்வெண்களின் முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் எ-று.

(உ-ம்) ஓரகல், ஈரகல், ஒருழக்கு, ஈருழக்கு என வரும்.

மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும்
தோன்றிய வகரத் தியற்கை யாகும். (தொல். 456)

இதுவும் அது.

(இ-ள்) மூன்று, நான்கு, ஐந்து, என்னுமெண்களின் முன்னர்த் தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகரவொற்றாயும் நான்கின்கண் லகரவொற்றாயும், ஐந்தின்கண் ஒற்றுக் கெட்டும் முடியும் என்பதாம்.

(உ-ம்) முவ்வகல், முவ்வுழக்கு, நாலகல், நாலுழக்கு, ஐயகல், ஐயுழக்கு எனவரும்.

மூன்று என்பது முதல் நீண்டவிடத்து நிலைமொழி னகரவொற்றுக் கெடுதல் “தோன்றிய” என்ற மிகையாற் கொள்ளப்படும.

மூன்றன் முதனிலை நீடலு முரித்தே
உழக்கென் கிளவி வழக்கத் தான. (தொல். 457)

இஃது எய்தியது விலக்கிற்று.

(இ-ள்) உழக்கென்னுஞ் சொல் வருமொழியாய் வரும் வழக்கிடத்து நிலைமொழியாகிய மூன்றென்னும் எண்ணுப் பெயரின் முதனிலை நீண்டு முடிதலுமுரித்து எ-று.

(உ-ம்) மூவுழக்கு எனவரும்.

வழக்கத்தான என்றதனால் அகல் என்பது வருமொழியாய் வருமிடத்தும் மூவகல் என இச்செய்கை பெறுதல் கொள்க. மூன்று+உழக்கு = மூழக்கு, மூன்று+ஆழாக்கு = மூழாக்கு என்னும் மருஉ முடிபு இவ்வியலின் புறனடையாற் கொள்ளப்படும.

ஆறென் கிளவி முதல்நீ டும்மே. (தொல். 458)

இதுவும் அது.

(இ-ள்) ஆறென்னு மெண்ணுப்பெயர் அகல், உழக்கு என்பன வரின் முன்னர்க் குறுகி நின்ற முதலெழுத்து நீண்டு முடியும் எ-று.

(உ-ம்) ஆறகல், ஆறுழக்கு எனவரும்.

ஒன்பா னிறுதி உருபநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. (தொல். 459)

இது குற்றுகரம் மெய்யொடுங் கெடாது நின்று இன்பெறாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

(இ-ள்) ஒன்பது என்னும் எண்ணுப்பெய ரிறுதிக்கு குற்றுகரம் தன்வடிவு நிலை திரியாது நின்று இன்சாரியை பெற்று முடிதல் வேண்டும் எ-று.

(உ-ம்) ஒன்பது + கலம் = ஒன்பதின்கலம், சாடி, தூதை, பாணை, நாழி, மண்டை, வட்டி எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

‘உருபு’ என்றதனால் ஒன்பதிற்கென இன்சாரியையின் னகரம் நகரமாக இரட்டுதல் கொள்ளப்படும். சாரியை மொழியே யென்றதனான் இன்சாரியையோடு உகரமும் வல்லெழுத்துங் கொடுத்து ஒன்பதிற்குக்கலம், சாடி என எல்லா வற்றோடும் ஒட்டுக என்பர் நச்சினார்க்கினியர்.

நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே. (தொல். 460)

(இ-ள்) ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறென்னும் எண்ணுப் பெயர் வந்தாலும் மேற் பத்தென்பதோடு புணரும் வழிக்கூறிய இயல்பெய்தி முடியும் எ-று. அவ்வியல்பாவது குற்றுகரம் மெய்யொடுங் கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி முதலீரெண்ணினொற்று ரகரமாய் உகரம் பெற்று இரண்டென்னும் எண்ணின் இடைநின்ற ரகரம் கெட்டு முடிதலாம்.

(உ-ம்) ஒருநூறு, இருநூறு, அறுநூறு, எண்ணூறு எனவரும்.

மூன்ற் னொற்றே நகார மாகும். (தொல். 461)

(இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கணின்ற னகரவொற்று நகர வொற்றாகத் திரிந்து முடியும் எ-று.

(உ-ம்) முந்நூறு எனவரும்.

நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா. (தொல். 462)

இதுவுமது.

(இ-ள்) நான்கென்னும் எண்ணும் ஐந்தென்னுமெண்ணும் தம்மொற்றுக்கள் நிலை திரியாது முடியும் எ-று.

(உ-ம்) நானூறு, ஐநூறு எனவரும்.

‘மெய்’ என்றதனால் நானூறு என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். நான்கு என்புழிக் குகரம் கெட நின்ற னகரம் குறிலணைவில்லா னகரமாதலின் அதனை நோக்கி வந்த வருமொழி நகரம் மயக்க விதியின்மையின் னகரமாகத் திரிந்த நிலையில் தான் கெடும் என்பதே பவணந்தி முனிவர் கொள்கை.

குறிலணை வில்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே.

(நன். 210)

என்பது நன்னூல்.

ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை யொற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகர மொற்றும்.

(தொல். 463)

இதுவுமது.

(இ-ள்) ஒன்பதென்னு மெண்ணின் முதனின்ற ஓகரம் மேற் பத்தென்பதனோடு புணரும்வழிக் கூறியவாறுபோல ஒரு தகரம் ஒற்றாய்வர அதன்மேலேறி முடியும். அவ்வொகரத்தின் முன்னின்ற னகரவொற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும். வரு மொழியாகிய நூறு என்னும் எண்ணுப்பெயர் நகரமெய் கெட அதன் மேலேறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்புடைத்தென்பர். அம்மொழியிடை ஓர் இகரமும் ரகரமும் வர ஈறாகிய குற்று கரத்தினையும் அஃதேறி நின்ற றகர வொற்றிணையுங் கெடுத்து ஒரு மகர வொற்று வந்து முடியும் என்பதாம்.

(உ-ம்) ஒன்பது+நூறு = தொள்ளாயிரம்.

இவ்வாறு ஆசிரியர் ஒன்பஃது என்னும் எண்ணுப் பெயரோடு பத்து, நூறு என்னும் பெயர்களைத் தனித்தனியே புணர்த்தி முறையே தொண்ணூறு, தொள்ளாயிரம் எனத்திரித்து முடிபு கூறினாற்போல நன்னூலார் செய்கை செய்யாராயினார்.

எண்பஃதுடனே பத்தொன்பதும் நூறென்பதும் வந்து புணருமாயின் நிலைமொழியாய எட்டின்மேல ஒன்று
௧௧௮.17.

ஒன்பஃதெனப் பஃதென்னும் இறுதியாய்த் திரிந்து நின்றாற் போல, வருமொழியாய எண்பதின்மேற் பத்தை நூறெனவும் எண்ணூற்றின் மேல் நூற்றை ஆயிரமெனவும் திரித்து நிலைமொழி முதற்கண் ஓகர உயிரோடு தகர மெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி அந் நிலைமொழியின் இறுதிக்கண் பஃதைக் கெடுத்து அம்மொழி முதற்கு அயல்நின்ற னகரவொற்றை நிரனிறைவகையானே பத்தின் புணர்ச்சிக்கு னகரவொற்றாயும் பத்தின் திரிபாகிய நூற்றின் புணர்ச்சிக்கு னகரவொற்றாயும் திரிப்பது முறையாம் என்பது பட,

ஒன்பானொடு பத்து நூறு மொன்றின்
முன்னதி னேனைய முரணி ஒவ்வொடு
தகரம் நிரீஇப் பஃதகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே. (நூன். 194)

எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர்.

ஆயிரக் கிளவி வருஉங் காலை
முதல் ரெண்ணின் உகரங் கெடுமே. (தொல். 464)

ஒன்று முத லொன்பான்களோடு ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) ஆயிரமென்னுஞ் சொல் ஒன்று முதல் ஒன்பான் களோடு வந்து புணருமாயின் ஒரு இரு என முதல் ஈரெண்ணின் கட் பெற்று நின்ற உகரங் கெட்டு முடியும் எ-று.

(உ-ம்) ஓராயிரம், இராயிரம் எனவரும்.

முதனிலை நீடினும் மான மில்லை. (தொல். 465)

இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

(இ-ள்) அம் முதலீரெண்ணின் ஓகர இகரங்கள் நீண்டு முடியினுங் குற்றமில்லை. எ-று.

(உ-ம்) ஓராயிரம், ஈராயிரம் எனவரும்.

மூன்ற நெற்றே வகார மாகும். (தொல். 466)

இது மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது.

(இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கண் நின்ற னகர வொற்று வகரவொற்றாய்த் திரிந்து முடியும் எ-று.

(உ-ம்) முவ்வாயிரம் எனவரும்.

முன்னின்ற சூத்திரத்து நிலையென்றதனான் முதலிலை நீண்டு வகரவொற்றுங் கெட்டு மூவாயிரம் எனவும் வருதல் கொள்க.

நான்கு னொற்றே லகார மாகும். (தொல். 467)

இதுவுமது.

(இ-ள்) நான்கென்னு மெண்ணின்கணின்ற னகர வொற்று லகரவொற்றாகத் திரிந்து முடியும். எ-று.

(உ-ம்) நாலாயிரம் எனவரும்.

நான்கு என்னும் எண்ணின்முன் பத்தும், வகர முதன் மொழியும் ஆயிரமும் வருமொழியாய் வரின் நிலைமொழியீற்றி லுள்ள குற்றியலுகரம் மெய்யொடுங் கெட, னகரம் முறையே றகரமாகவும் லகரமாகவும் திரிந்து முடியுமென்பதனை,

நான்கு னொற்றே றகார மாகும். (தொல். 442)

நான்கு னொற்றே லகார மாகும். (தொல். 453, 467)

என்னும் மூன்று நூற்பாக்களால் தொல்காப்பியனார் விரித்துரைத்தார். நாற்கணமும் வருமொழியாய் வந்து புணர்வுழி, நிலைமொழியாய் நின்ற நான்கு என்னும் எண்ணுப் பெயரில் இறுதியிர்மெய்கெட நின்ற னகர வொற்று லகர வொற்றாயும் றகர வொற்றாயும் திரியும் என்பதனை,

நான்கன் மெய்யே லறவா கும்மே. (நுள். 191)

என ஒரு சூத்திரத்தாற் குறித்தார் பவணந்திமுனிவர்.

ஐந்த னொற்றே யகார மாகும். (தொல். 468)

இதுவும் அது.

(இ-ள்) ஐந்தென்னும் எண்ணின்கணின்ற நகர வொற்று யகரவொற்றாய்த்திரியும் எ-று.

(உ-ம்) ஐயாயிரம் எனவரும்.

ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம்
ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும். (தொல். 469)

இதுவுமது.

(இ-ள்) ஆறென்னுமெண்ணின்கணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நின்றலின், தானேறிய மெய்யாகிய றகரவொற்றுக்கெடாது நிற்ப குற்றுகரமாகிய ஈறுகெட்டு முடிதல் வேண்டும் எ-று.

(உ-ம்) அறாயிரம் எனவரும்.

முன்னர் 'நெடுமுதல் குறுகும்' (எழுத்து 440) என்ற விதிப் படி ஆறு அறு எனத் திரிந்து நிற்கின்ற முற்றுகரத்தையே ஈண்டு 'ஆறன் மருங்கிற் குற்றியலுகரம்' என்றார் ஆசிரியர். இங்ஙனம் கூறியது திரிந்ததன். திரிபு அதுவென்னுங் கருத்தினாலென்பர் உரையாசிரியர். எனவே ஈண்டுக் கெடுமெனச் சொல்லப்பட்டது அது என்பதன்கண் முற்றியலுகரமே யென்பதும் ஆறு என்பத னீற்றுக் குற்றியலுகரமாயின் அது மெய்யீறு போலக் கெடாது நின்று உயிரேற இடங்கொடுக்கு மென்பதும் புலனாம். இது புணரியலில் 'குற்றியலுகரமும் அற்றென மொழிப்' என்னுஞ் சூத்திரவுரையில் விளக்கப் பெற்றமை நோக்கத்தக்கதாகும்.

ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா
தீன்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. (தொல். 470)

இதுவும் அது.

(இ-ள்) ஒன்பதென்னும் எண்ணினிறுதிக் குற்றுகரம் தன் வடிவு கெடாது இன்சாரியை பெற்று முடிதல் வேண்டும் (எ-று)
(உ-ம்) ஒன்பதினாயிரம் எனவரும்.

நூறா யிரமுள் வருஉங் காலை
நூற னியற்கை முதனிலைக் கிளவி. (தொல். 471)

இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்னுமென் அடையடுத்த ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) நூறாயிரமென்னும் அடையடுத்த மொழி ஒன்று முதல் ஒன்பான்கள்முன் வருமொழியாய் வருங்காலத்து ஒன்றென்னு முதனிலைக்கிளவி நூறென்னு மெண்ணோடு புணர்ந்தாற் போல விகாரமெய்தி முடியும். எ-று.

(உ-ம்) ஒரு நூறாயிரம் எனவரும்.

நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு
ஈறுகிணை யொழிய இனவொற்று மிகுமே. (தொல். 472)

இது நூறென்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.

(இ-ள்) நூறென்னு மெண்ணுப் பெயர் ஒன்றுமுதலொன் பான்களோடு புணருமிடத்து ஈறாகி நின்ற குற்றுகரம் தன்னாற் பற்றப் பட்ட மெய்யோடுங் கெடாது நிற்ப அச்சினைக்கு இனமாகிய நகரவொற்று மிக்கு முடியும் எ-று.

(உ-ம்) நூற்றொன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது எனவரும்.

அவைபூர் பத்தினும் அத்தொழிற் றாகும். (தொல். 473)

(இ-ள்) நூறென்பது நின்று முற்கூறிய ஒன்று முதலொன்பான்களை யூர்ந்து வந்த பத்தென்பதனோடு புணருமிடத்தும் முற் கூறியவாறு ஈறுசினை யொழிய இனவொற்று மிக்கு முடியும் எ-று.

(உ-ம்) நூற்றொருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எனவரும்.

‘ஆகும்’ என்றதனால் ஒரு நூற்றொருபஃது, இருநூற்றொருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்ளப்படும்.

அளவும் நிறையும் ஆயியல் திரியா
குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர். (தொல். 474)

(இ-ள்) நூறென்பதனோடு அளவுப் பெயரும் நிறைப் பெயரும் புணருமிடத்து முற்கூறிய இயல்யிற்றிரியாவாய் இனவொற்று மிக்கு முடியும். அவ்விடத்துக் குற்றியலுகரம் கெடாமையும் இனவொற்று மிக்கு வன்றொடர் மொழியாய் நின்றலின் வல்லெழுத்து மிகும் இயல்பும், “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே” (226) என வன்றொடர் மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர் எ-று.

(உ-ம்) நூற்றுக்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

‘திரியா’ என்றதனால் ஒரு நூற்றுக்கலம், இரு நூற்றுக் கலம் என நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்ளப்படும்.

ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி
ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே
நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும். (தொல். 475)

இஃது ஒன்றுமுதல் எட்டுஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடும் ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.

(இ-ள்) ஒன்று முதலெட்டிறாகப் பத்தென்னுமெண் ஏறி ஒரு சொல்லாகி நின்ற ஒரு பஃது முதலிய எண்ணுப் பெயர்கள், ஒன்று முதலாகிய ஒன்பதெண்கள் வருமொழியாய் வருமிடத்துப் பஃது என்பதன் ஆய்தங்கெட்டு ஆண்டு இனவொற்றாகிய ஒரு தகரவொற்று இடையிலே மிக்கு முடியும் எ-று.

(உ-ம்) ஒருபத்தொன்று, இருபத்தொன்று, என எல்லா வற்றோடும் வரும்.

இதனை நன்னூலார்,

ஒருபஃ தாதிமுள் னொன்றுமுத லொன்பான்
எண்ணும் அவையூர் பிறவு மெய்தின்
ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே. (நன். 196)

என்ற சூத்திரத்தாற் கூறினார்.

ஆயிரம் வரினே இன்னென் சாரியை
ஆவயி னொற்றிடை மிகுத லில்லை. (தொல். 476)

(இ-ள்) ஒருபஃது முதலியன ஆயிரத்தோடு புணருமிடத்து இன்சாரியைபெறும். அவ்விடத்துத் தகரவொற்று இடை வந்து மிகாது எ-று.

(உ-ம்) ஒருபதினாயிரம், இருபதினாயிரம், எண்பதினாயிரம் எனவரும்.

அளவும் நிறையும் ஆயியல் திரியா. (தொல். 477)

இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமாறு கூறுகின்றது.

(இ-ள்) ஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடை மிகாது இன்சாரியை பெற்று முடியும் எ-று.

(உ-ம்) ஒருபதின்கலம், சாடி, தூதை, பாளை, நாழி, மண்டை, வட்டி, அகல் உழக்கு எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

'திரியா' என்றதனால் ஒருபதிற்றுக்கலம், இருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன்னின் எனகரம் இரட்டிய நகரமாதலும், ஒருபதினாழி என்னும் முடிபின்கண் வருமொழி நகரம் திரிந்தவழி நிலைமொழியின் னவரக்கேடும்கொள்க என்பர் இளம்பூரணர். இன்னின் எனகரம் நகரமாய் இரட்டித்த நிலையில்

உகரம் பெறுதலும் வல்லெழுத்து மிகுதலும் இதனாற் கொள்ளப்படும்.

முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும்
 ஞநமத் தோன்றினும் யவவந் தியையினும்
 முதனிலை யியற்கை என்மனார் புலவர். (தொல். 478)

இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட் பெயரைப் புணர்க்கின்றது.

(இ-ள்) ஒன்றென்னுமெண்ணின்முன் வல்லெழுத்து முதன் மொழிவரினும் ஞ, ந, ம, க்களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரினும் யவக்களாகிய இடையெழுத்து முதன்மொழிவரினும் அவ்வொன்றுமுத லொன்பான்கள் முன் எய்திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர் புலவர் எ-று.

(உ-ம்) ஒருகல், சனை, துடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு எனவரும்.

அதனிலை உயிர்க்கும் யாவரு காலையும்
 முதனிலை ஓகரம் ஓவா கும்மே
 ரகரத் துகரந் துவரக் கெடுமே. (தொல். 479)

ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதல்மொழி முடியுமாறும் மேற்கூறிய யகரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது.

(இ-ள்) ஒன்றென்னு மெண்ணின் திரிபாகிய ஒரு என்பதன் முன்னர் உயிர்முதன்மொழியும் யாமுதன்மொழியும் வரு மொழியாய் வருங்காலத்து அம் முதனிலையின் தன்மையாவது ஓகரம் ஓகாரமாய் நீளும், ரகரத்துக்குமேல் நின்ற உகரம் முற்றக்கெட்டு ஓர் என முடியுமென்பதாம்.

(உ-ம்) ஓரடை, ஓராடை, இலை, உரம், ஊர்தி, எழு ஏணி, ஐயம், ஒழுங்கு, ஓலை, ஓளவியம், ஓர்யானை எனவரும்.

‘துவர்’ என்றதனான் இரண்டு என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் செய்யுளாகத்து முறையே ஈர், ஈரசை, ஈர் யானை எனவும் மூ, மூவசை, மூயானை யெனவும் முதல் நீண்டு வேறுபட முடிதல் கொள்ளப்படும்.

இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர்
 வழங்கியல் மாவென் கிளவி தோன்றின்
 மகர அளவொடு நிகரலு முரித்தே. (தொல். 480)

(இ-ள்) இரண்டென்னும் எண் முதலாக ஒன்பதீறாக நின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் வழக்கின் கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்குரிய மாவென்னுஞ்சொல் வரு மொழியாய்வரின் அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டை யென்னும் மகரமுதல் அளவுப் பெயரோடொத்து விகாரப் படுதலுமுடைத்து என்பதாம்.

உம்மையான் விகாரப்படாது இயல்பாய் முடிதலு முரித்தெனக் கொள்க.

(உ-ம்) இருமா, மும்மா, நான்மா, ஐம்மா, அறுமா, எழுமா, எண்மா, ஒன்பதின்மா, எனவரும். இரண்டுமா, மூன்றுமா எனவும் வரும்.

விலங்குமாவை நீக்குவதற்கு வழங்கியன்மா என்றார். இச் சூத்திரத்து இரண்டு முதல் ஒன்பான் என்று எடுத்தமையின் ஒன்றென்பதன் முன்னர் ஒருமா என்னும் முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று. மிக்க எண்ணோடு குறைந்த எண் வருங்கால் உம்மைத்தொகையாகவும் குறைந்த எண்ணோடு மிக்க எண் வருங்கால் பண்புத்தொகை யாகவும் முடித்தல் ஆசிரியர் கருத்தாகும்.

லனவென வருஉம் புள்ளி யிறுதிமுன்
உம்முங் கெழுவும் உளப்படப் பிறவும்
அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச்
செய்யுட் தொடர்வயின் மெய்பெற நிலையும்
வேற்றுமை குறித்த பொருள்வயி னான.

(தொல். 481)

இது, லகார, னகார வீற்றுச் செய்யுள் முடிபு கூறுகின்றது என இளம்பூரணாரும், இது புள்ளி மயங்கியலுள் ஒழிந்து நின்ற செய்யுள் முடிபு கூறுகின்றது என நச்சினார்க்கினியரும் கூறுவர்.

(இ-ள்) லகார னகாரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் உம், கெழு என்னுஞ் சாரியைகளும் பிற சாரியைகளும் அப்பெற்றிப்பட்ட மொழியிடத்தே தோன்றி, செய்யுட் சொற்களைத் தொடர்புபடுத்திக் கூறுமிடத்து வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண் பொருள்பெற நிற்கும் என்பதாம்.

(உ-ம்) வானவரிவில்லுந் திங்களும், கல்கெழுகானவர் நல் குறுமகளே எனவும், 'மாநிதிக்கிழவனும் போன்ம்' எனவும் கான்கெழு நாடு எனவும் வரும்.

துறைகெழுமாந்தை, வளங்கெழு திருநகர் எனப்பிற ஈற்றுள்ளும் இச்சாரியை வருதல் 'மொழியிடைத் தோன்றி' என்பதனாற் கொள்ளப்படும்.

அன்ன மரபின் என்றதனால் சாரியை காரணமாகப் பூக்கெழுமரன், வளங்கேழ் திருநகர் என வல்லெழுத்துப் பெறுதலும் நிலைமொழியீறு திரிதலும் சாரியையது உகரக்கேடும் எகர நீட்சியும் கொள்ளப்பெறும்.

'சான்றோர் செய்யுட்குட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற் கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க' என்பர் நச்சினார்க்கினியர்.

உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
 குறிப்பினும் பண்பினும் இசையினுந் தோன்றி
 நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும்
 உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்
 ஐம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ்
 செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின்
 மெய்யொருங் கியலுந் தொழில்தொகு மொழியும்
 தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வருஉம்
 எண்ணின் தொகுதி உளப்படப், பிறவும்
 அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய
 புணரியல் நிலையிடை உணரத் தோன்றா. (தொல். 482)

மேல் நிலைமொழியும் வருமொழியுமாகச் சொற்களைப் புணர்க்கும் விதி கூறிய ஆசிரியர், இச்சூத்திரத்தால் அங்ஙனம் நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாகப் புணர்க்கப்படாத சொற்கள் இவையென்பதனை எடுத்துரைக்கின்றார்.

(இ-ள்) உயிரெழுத்தும் புள்ளியெழுத்தும் ஈறாக நிற்பதோர் சொல்லாக்கிக் குறிப்பின்கண்ணும் இசையின் கண்ணும் பண்பின் கண்ணுந் தோன்றி ஒருவழிப்பட வராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும் ஐந்துபாலையும் அறியவரும் பண்புத்தொகை மொழிகளும், செய்யும், செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒரு சேர நடக்கும் புடை பெயர்ச்சி தொக்குநிற்குஞ் சொற்களும், தமது தன்மை கூறுமிடத்து நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதியும் உளப்பட அத்தன்மையாகிய பிறவுமெல்லாம் உலகத்து

மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தம் இலக்கணமாக வுடையனவாம்; அவை ஒன்றனோடொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்றாவென்றவாறு.

உரிச்சொல் குறைச்சொற்கிளவியாதலானும், கருஞ்சான் றான் எனப் பண்புத்தொகையாயவழிக் கரியான் சான்றான் என்பது மருஉவாய்த் திரிந்து நின்றதாகலானும், கொல்யானை யென வினைத்தொகையாயவழிக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும் எனக் காலங்காட்டுவன கொல் எனத்திரிந்தனவாக லானும், தம்முன்தாம் வருமெண்ணுப்பெயர்கள் நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் அன்மையானும் இங்ஙனம் வழக்கிடத்து மருஉவாய் வந்தன நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாகப் புணர்க்கப்படாவென ஆசிரியர் விலக்கினார்.

(உ-ம்) விண்வினைத்தது, கார்கறுத்தது, ஒல்லொலித்தது எனவும் கரும்பார்ப்பனி எனவும், கொல்யானை எனவும் பப்பத்து எனவும் வரும்.

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
வழங்கியல் மருங்கி னுணர்ந்தனர் ஒழுக்கல்
நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். (தொல். 483)

இஃது இவ்வதிகாரப் புறனடை கூறுகின்றது.

(இ-ள்) முன்னர் எடுத்தோதாதனவாய்ச் செய்யுளிடத்துத் திரிந்து வருவனவும் வழக்கிடத்தே மருஉவாய்த் திரிந்து வருவன வும், முற்கூறப்பட்ட இலக்கண முடிபின் வேறுபடத் தோன்றின் நல்லறிவினது ஆராய்ச்சியான் வழக்கியற்கண் அவற்றின் வேறுபாட்டை அறிந்து நடத்துகவெனக் கூறுவர் புலவர்.

(உ-ம்) தட என்னும் அகர வீற்றுரிச்சொல் 'தடவுத்திரை' என உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் 'தடவுநிலை' என உகரம் பெற்றும் வந்தது. அத என்னும் அகரவீறு 'அதவத்துக்கனி' என வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. கசதப-தோன்றின் என்பது 'கசதபத்தோன்றின்' என வல்லெழுத்துப் பெற்றது.

நறா, குரா எனவரும் ஆகாரவீற்றுச் சொற்கள் 'நறவங் கண்ணி' 'குரவநீடிய' எனக் குறியதனிற்றுதிச் சினைகெட்டு, இரு வழியும் அம்முப் பெற்றன. ஆகார வீறு பிணா+நாய் = பிணவு நாய் என அல்வழிக்கண் அம்முப் பெறாதும்; இரா+வழங்கு =

இரவழங்கு என உகரம் பெறாதும் வந்தன. கள்ளி+காடு = கள்ளி யங்காடு என இகரவீறு வேற்றுமைக்கண் அம்சாரியை பெற்றது. தீ+அன்ன = தீயினன்ன (மலைபடு-145) என ஈகாரவீறு வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்றது. திரு+அவர் = திருவத்தவர் (நாலடி-57) என உகரவீறு வேற்றுமைக்கண் அத்துச் சாரியை பெற்றது. ஏ+பெற்ற = ஏப்பெற்ற (சீவக-2965) என ஏகார வீறு வேற்றுமைக்கண் எகரம்பெறாது வந்தது. கை+உண்டாம் போழ்தே = கைத்துண்டாம் போழ்தே (நாலடி-19) எனவும், கை+இல்லர் = கைத்திலர் (நான்மணி-69) எனவும், புன்னை+கானல் = புன்னையங்கானல் எனவும், முல்லை+தொடையல் = முல்லையந்தொடையல் எனவும் ஐகாரவீறு வேற்றுமைக்கண் அத்தும் அம்மும் பெற்றன. கோ+இல் = கோயில் என ஓகாரவீறு யகரவுடம்படுமெய் பெற்றது. 'காரெதிர் கானம் பாடினேமாக்' (புறம்-144) 'பொன்னந்திகிரி' என்புழிக் கான், பொன் என்னும் எனகரவீறுகள் இருவழியும் அம்முப் பெற்றன. 'வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரலிசை' (நற்றிணை-62) என்புழி வெதிர் என்னும் ரகரவீறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது. 'நாவலந் தண்பொழில்' (பெரும்பாண்-465) என லகரவீறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றது. நெய்தல்+சிறுபறை = நெய்தலஞ் சிறுபறை என லகரவீறு அல்வழிக்கண் அம்முப் பெற்றது. "ஆயிடை யிருபேராண்மை செய்தபூசல்" (குறுந்தொகை-43) என்புழி 'அவ்' என்னும் வகரவீறு 'இடை' என்னும் உருபொடு புணர்ந்து 'ஆயிடை' என நீண்டு வேறுபட முடிந்தது. தெவ்+முனை = தெம்முனை என்புழி வகரங்கெட்டு மகர வொற்றுப்பெற்று முடிந்தது. அ+அனைத்தும் = அன்றி யனைத்தும் என அகரச் சுட்டு அன்றி எனத் திரிந்தது. கோங்கின் முகை, தெங்கின் பழம் எனக் குற்றுகரவீறு இன் பெற்றன. இவ்வாறே செய்யுளில் திரிந்து வருவனவுளவேல் அவற்றையெல் லாம் இவ்வதிகாரப் புறனடையால் முடித்துக் கொள்ளுதல் வேண்டும் என்பர் நச்சினார்க்கினியர்.

'அருமருந்தன்னான் எனற்பாலது அருமருந்தான் என மருஉ வாய் முடிந்தது' என இளம்பூரணரும், 'அருமருந்தான் என்பது ரகர வகரங்கெட்டு அருமந்தான் என முடிந்தது' என நச்சினார்க்கினியரும் கூறுவர். சோழன்+நாடு = சோணாடு எனவும் பாண்டியன்+நாடு = பாண்டியநாடு எனவும் அன்கெட்டு முடிந்தன. தொண்டைமான்+நாடு = தொண்டைநாடு என ஈற்றெழுத்துச் சில கெட்டும், மலையமான்+நாடு = மலாடு என

முதலெழுத் தொழிந்தன பலவுங்கெட்டும் முடிந்தன எனவும், பொது+இல் = பொதியில் என உகரந் திரிந்து இகரமாய் யகர வுடம்படுமெய் பெற்று முடிந்தது எனவும், பிறவும் இவ்வாறே திரிந்து மருவி வழங்குவன வெல்லாம் இப்புறனடையான் அமைத்துக்கொள்க எனவும் விதி கூறுவர் நச்சினார்க்கினியர்.

நன்னூலாசிரியராகிய பவணந்தி முனிவர் தாம் வகுத்துக் கொண்ட விகுதிப் புணர்ச்சி, பதப் புணர்ச்சி, சாரியைப் புணர்ச்சி, உருபு புணர்ச்சி ஆகிய நான்கின், புணர்ச்சிக் கண்ணும் வேறுபட வந்தவற்றை யெல்லாம் உணர்ந்து ஒப்பு நோக்கி அமைந்துக் கொள்ளும் முறையில் புறனடைச் சூத்திரங்களாகச் சில நூற்பாக்களை எழுத்ததிகாரத்தின் இறுதியில் அமைத்துள்ளார்.

இதற்கிது சாரியை யெனின் அள வின்மையின்
விகுதியும் பதமும் உருபும் பகுத்து, இடை
நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே.

(நன். 253)

என்பது சாரியை பற்றிய புறனடையாகும்.

விகுதி முதலிய புணர்ச்சிக்கண் இன்னதற்கு இன்ன சாரியை என்று வரையறுத்து விதித்தன வற்றுள்ளும் ஒழிந்தன வற்றுள்ளும். தனித்தனி யெடுத்துக் கூறத் தொடங்கின் அவை அளவின்றி விரியுமாகலின் விகுதிப் புணர்ச்சியினையும் பதப் புணர்ச்சியினையும் உருபு புணர்ச்சியினையும் கண்டவிடத்து அவற்றைப் பகுத்து அவற்றினிடையே நின்ற ஏகாரம் அகரம் முதலிய எழுத்துச் சாரியையினையும் அன் ஆன் முதலிய பதச் சாரியையினையும் இவ்விருசாரியையும் பெறாது இயல்பாய் நின்ற தன்மையினையும் தெளிய அறிவித்தல் அறிஞரது நெறிமுறையாகும் என்பது இந்நூற்பாவின் பொருளாகும்.

உருபு புணர்ச்சிக்கண் விதித்த சாரியை முதலிய முடிபுகள் அவ் வுருபுதொக்க பொருட்புணர்ச்சிக்கண்ணும் உரியவை புரியன என்பது,

உருபின் முடியவை ஒக்கும் பொருளினும்.

(நன். 238)

என்பதனால் உணர்த்தப்பட்டது.

வேற்றுமையுருபுகள் நின்று நிலைமொழி வருமொழி களுடன் புணருமிடத்துப் பொருட்புணர்ச்சிக்குக் கூறிய விதிகளைப் பெரும்பாலும் பெறுதலை,

ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே,

எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார்.

பவணந்தி முனிவர் தாம் இயற்றிய நன்னூல் சுருக்க நூலாதலின் அதன்கண் விசுதி, பதம், சாரியை, உருபு என்னும் நான்கின் புணர்ச்சிக்கண்ணும் விதிகள் பொதுப்படக் கூறப் பட்டனவாயினும் அவ்விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும் இவ்விதி இதற்குப் பொருந்தாது என உய்த்துணர்ந்து எவ்விதி எதற்குப் பொருந்துமோ அவ்விதியை அதற்குக் கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தும் முறையில்,

விசுதி பதஞ்சா ரியையுரு பணைத்தினும்
உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே. (நன். 255)

எனப்புறனடைகூறியுள்ளமை ஆழ்ந்துணரத்தக்கதாகும். இச் சூத்திரவுரையில் நன்னூலுரையாசிரியர்கள் எடுத்துக் காட்டிய விளக்கங்கள் கூர்ந்துணரத்தக்கனவாகும்.

இவ்வதிகாரத்துள் இதற்கு இது முடிபென்று விதிக்கத் தருவனவற்றையெல்லாம் தனித்தனி வரையறுத்து விதிக்கறத் தொடங்கின் அவை வரம்பின்றி விரியுமாதலால் வகுத்து விதி கூறியவற்றின் இலக்கணங்களை ஏதுவாகக்கொண்டு வகுத்து விதி கூறாதவற்றையும் கருதலளவையால் வகுத்து விதியுரைத்துக் கொள்க என அறிவுறுத்தும் முறையில்,

இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும்
விதிப்பன விண்மையின் விதித்தவற் றியலான்
வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே. (நன். 257)

எனப் பவணந்தி முனிவர் கூறிய அதிகாரப் புறனடையும் மேற்காட்டிய நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டிய உதாரணங்களும் விளக்கங்களும் எழுத்ததிகாரத்திற்கு அமைந்த புறனடை விதிகளாக இங்கு ஒப்புநோக்கி யுணர்ந்து கொள்ளத்தக்கனவாகும்.

“கூறிய குன்றினும் முதனூல் கூட்டித்
தோமின் றுணர்தல் தொல்காப் பியன்றன்
ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே”

என்றார் பல்காப்பியனாரும்.

பிற்சேர்க்கை

உயிரெழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத்துக்கள் பிறப்பு முதலியவற்றால் ஒத்த ஒலியமைப்புடையன என்பதும், ஒத்த குற்றெழுத்தில்லாத ஐகார ஓளகாரங்களுக்கு முறையே இகர உகரங்கள் இசையால் ஒத்தன என்பதும்,

குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. (தொல். 41)

ஐ ஓள வென்னும் ஆயீ ரெழுத்திற்கு
இகர உகரம் இசைநிறை வாகும். (தொல். 42)

எனவரும் நூற்பாக்களால் உணர்த்தப்பட்டன. இவ்வாறே கசடதபற என்னும் வல்லெழுத்தாறுக்கும் ஙருணநமன என்னும் மெல்லெழுத்துத்தாறும் முறையே ஒத்துப் பொருந்தும் ஓசையுடையன ஆதலால் அவற்றைக் 'கிளையொற்று' என வழங்குவர் தொல்காப்பியனார். இவ்விரு சூத்திரங்களையும் அடியொற்றி,

ஐ ஓள இஉச் செறிய முதலெழுத்து
இவ்விரண்டு ஓரின மாய்வரல் முறையே. (நன். 71)

என அஆ, இஈ, கங, சஞ, என்றாங்கு எழுத்துக்களை இனப்படுத்தினார் நன்னூலார்.

தானம், முயற்சி, அளவு, பொருள், வடிவு
ஆனவொன் றாதிஓர் புடையொப்பு இனமே. (நன். 72)

என இனமென்றதற்குக் காரணமுங் கூறினார்.

எழுத்துக்களுக்குப் பிறப்புணர்த்தும் நிலையில் உயிரெழுத்துக்களுள்ளும், மெய்யெழுத்துக்களுள்ளும் பல எழுத்துக்களுக்குச் சேர்த்துப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட்டனவேனும் அவை தனித்தனி எழுத்தாதற்கேற்ற ஒலிவேறுபாடுடையன என நுணுகியுணர்தல் வேண்டும் என்பதனை,

தத்தந் திரிபே சிறிய வென்ப. (தொல். 88)

எனவரும் பிறப்பியற் சூத்திரத்தில் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளார். அவர் குறித்தவண்ணம் எழுத்துக்களிடையேயமைந்த சிறிய வேற்றுமைக்குரிய ஒலி முயற்சியாகிய காரணங்களை,

எடுத்தல் படுத்தல் நலித லுழப்பிற்
றிரிபும் தத்தமிற் சிறிதுள வாகும். (நன். 88)

என வரும் சூத்திரத்தில் பவணந்தியார் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.

மொழிகள் தம்முட்புணருங்கால் ஓரெழுத்து நின்றற்குரிய நிலையில் மற்றோ ரெழுத்துப் போலியாய் நின்றலுண்டு என்பதனை,

ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும்
வினையோ ரனைய என்மனார் புலவர். (தொல். 146)

என்பதனால் உணர்த்தினார் தொல்காப்பியர். இவ்விதியினை இறந்ததுவிலக்கல் என்னும் உத்திபற்றிப் பவணந்தியார் கூறாது விட்டனராயினும், இவ்வாறு மொழியின் முதலிலும் இடையிலும் பயின்று வரும் எழுத்துப் போலிகளை எதிரது போற்றல் என்னும் உத்தியால் நன்னூல் 123, 124-ஆம் சூத்திரங்களிற் குறித்துள்ளார்.

சில விடங்களில் மொழி முதலிலும் இடையிலும் அகரம் நின்ற நிலைக்களத்து ஐகாரம் போலியாய் வருமென்பதனை யுணர்த்துவது,

அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். (நூன். 123)

என்ற சூத்திரமாகும். (உ-ம்) மயல் மையல் எனவும், அரசு அரைசு எனவும் வரும்.

சில இடங்களில் ஐகாரத்தின் பின்னும் யகரவொற்றின் பின்னும் இயல்பாய நகரம் நின்ற நிலைக்களத்து ஞகரம் போலியாய் வருதலுண்டென்பது,

“செய்ஞ்சினர் நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்சினர் வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்சினர் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்சினர் ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.”

எனத்திருநாவுக்கரசர் அருளிய திருவிருத்தத்தால் அறியப்படும். இவ்வாறு செய்+நின்ற = செய்நின்ற செய்ஞ்சினர் எனவும், மை+நின்ற = மைநின்ற மைஞ்சினர் எனவும் புணர் மொழி யிடைவரும் போலியைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி,

ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகா னுறழு மென்மரும் உளரே. (நூன். 124)

என்ற சூத்திரத்தாற் குறித்தார் பவணந்தி முனிவர்.

தனது தொழிலைச் சொல்ல வரும் ஆகாரவீற்று வினா வினை யுடைய வினைச்சொல்லும், யாவென்னும் வினாப் பெயரும், விளித்தலையுடைய பெயராகிய ஆகாரவீற்று உயர் திணைச் சொல்லும் வல்லெழுத்து முதலிய வந்து புணருங்கால் இயல்பாய் முடிவன என 'ஆவுமாவும் விளிப்பெயர்க் கிளவியும்' எனவரும் 224-ஆம் சூத்திரத்திற் குறித்தார் தொல்காப்பியனார். இதனை,

ஈற்றியா வினாவிளிப் பெயர்முன் வலியியல்பே. (நுள். 160)

என்னும் சூத்திரத்தாற் பவணந்தி முனிவர் குறித்துள்ளார்.

இல்லாமை என்னும் குறிப்புணர்த்தும் "இலம்" என்னும் உரிச்சொற்குமுன் உண்டாதல் என்னும் பொருளுடைய 'படு' என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்துச் செய்யுளிடத்து மகரக்கேடும் திரிபுமின்றி 'இலம்படு' என இயல்பாய் நிற்கும். இதனை யுணர்த்துவது,

இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலு முரித்தே செய்யு ளான. (தொல். 316)

என்ற நூற்பா. இதனை இந்நூலின் 246-ஆம் பக்கத்துச் சேர்க்க.

மக்கள் என்னும் பெயர்ச்சொல்லிறுதி ளகரம் இயல்பாதலேயன்றித் தக்க இடம் அறிந்து வல்லொற்றாகத் திரிந்து மக்கட்கை, செவி, தலை, புறம் எனவருதலும் உரித்தெனக் கூறுவது,

மக்க னென்னும் பெயர்ச்சொ லிறுதி
தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. (தொல். 404)

என்ற நூற்பாவாகும். இதனை 253-ஆம் பக்கத்தில் திரிந்து முடியும் ஈறுகள் என்ற தலைப்பின் கீழ்ச் சேர்க்க.

அவ், இவ், உவ் என்னும் வகர வீற்றுச் சுட்டுப்பெயர்களின் வகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழிவரின் (அவ்+கடிய=அஃகடிய என்றாங்கு) ஆய்தமாகத் திரிந்து வரும் என்பதனை யுணர்த்தும்,

வேற்றுமை யல்வழி யாய்த மாகும். (தொல். 379)

என்ற சூத்திரத்தையும், வகரவீற்றுச் சுட்டின் திரிபுணர்த்திய,

மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும். (தொல். 380)

என்ற சூத்திரத்தையும் 256-ஆம் பக்கத்திற் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

சூத்திர முதற்குறிப்பகராதி

(எண் = பக்க எண்)

அ ஆ உ ஊ	148	அவ்வழிப்பன்னீருயிரும்	90
அ ஆ என்னும்	151	அவ்வாறெழுத்தும்	93
அ இ உ அம் மூன்றும்	50	அவ்வியல் நிலையும்	38
அஃறிணை விரவுப் பெயர்	137	அவற்று வழிமருங்கிற்	120
அக்கென் சாரியை	181	அவற்றுள்,	
அகமென் கிளவிக்குக்	211	அ ஆ ஆயிரண்டு	91
அகர ஆகாரம்	213	அ.இ.உ.அம்	50
அகர இகரம்	76	அ இ உ எ	32
அகர இறுதிப்	163	இகர இறுபெயர்	137
அகர உகரம்	76	இன்னின் இகரம்	121
அகரத்திம்பர்	76	ஈரொற்றுத் தொடர்	219
அடையொடு தோன்றினும்	203	கரமும் கானும்	126
அண்ணம் சேர்ந்த	96	ணனஃகான்	48
அண்ணம் நண்ணிய	94	நிறுத்த சொல்லின்	111
அணரி நுனிநா	94	மெய்யீறெல்லாம்	101
அத்தவண் வரினும்	179	மெல்லெழுத்தியற்கை	132
அத்திடை வருஉங்	146	ரகாரமுகாரங்	71
அத்தின் அகரம்	123	லளஃகான் முன்னர்	48
அத்தேவற்றே	125	அவைதாம்	
அத்தொடுசிவனும்	203	இயற்கையவாகும்	158
அதனிலை உயிர்க்கும்	247	இன்னேவற்றே	120
அந்நான் மொழியுந்	228	குற்றியலிகரம்	21
அப்பெயர் மெய்யொழித்	215	முன்னப்பொருள்	129
அம்மின் இறுதி	124	மெய்பிறிதாதல்	112
அம்மூவாறும்	45	அவையூர் பத்தினும்	245
அரையளபுகறுகல்	39	அழனென் இறுதிகெட	195
அரையெனவருஉங்	145	அழனே புழனே	156
அல்லதன் மருங்கிற்	212	அளந்தறி கிளவியும்	236
அல்லது கிளப்பின் இயற்கை	200	அளபிறந்துயிர்த்தலும்	55
அல்லது கிளப்பின் எல்லா	227	அளவாகும் மொழி	121
அல்லது கிளப்பினும் வேற்றுமை	204, 220	அளவிற்கும் நிறையிற்கும்	146
		அளவும்...ஆயியல்திரியா	246
அல்வழியெல்லாம் இயல்பென	199	அளவும்...ஆயியல்புலவர்	245
அல்வழி.....உறமுனை	208	அளவும் நிறையும் எண்ணும்	217
அல்வழி.....மெல்லெழுத்	210	அளவும் நிறையும் வேற்றுமை	193

அன்றுவருகாலை	187	இல்லமரப்பெயர்	194
அன்னவென்னும்	168	இல்லென்கிளவி	216
அன்னென்சாரியை	157	இல்லொடு கிளப்பின	177
அஃறிணை விரவு	137	இல்லென்கிளவிக்கு	256
ஆ ஈ ஊ ஏ	32	இறாஅற்றோற்றம்	214
ஆ எ ஓ	82	இன்றி என்னும்	186
ஆ ஏ ஓ அம் மூன்றும்	51	இன்னிடவரூஉம்	153
ஆகார இறுதி	163	இன்னெனவரூஉம்	124
ஆடுஉமகடுஉ	181	இனி அணி என்னும்	166
ஆண்மரக்கிளவி	201	ஈகார இறுதி	164
ஆணும் பெண்ணும்	198	ஈமுங்கம்மும்	190
ஆதனும் பூதனும்	215	ஈரெழுத்தொருமொழி	219
ஆய்தநிலையலும்	210	ஈரெழுத்து மொழியும்	221
ஆயிரக்கிளவி	242	ஈரெழுத்து...வல்லொற்று	224
ஆயிரம்வரினும்	231	ஈறியன் மருங்கின்	147
ஆயிரம்வரினே	246	ஈறியன் மருங்கினும்	61
ஆயிரம்வருவழி	217	உ ஊ ஓ ஓ என்னும்	82
ஆரும்வெதிரும்	196	உ ஊ ஓ ஓ ஓள என	92
ஆவயின் வல்லெழுத்து	192	உ ஊ காரம்	85
ஆவும் மாவும்	169	உகர இறுதி அகர	164
ஆவோடல்லது	83	உகரமொடு புணரும்	144
ஆறன் உருபின்	118	உச்சகாரம்	86
ஆறன் உருபினும்	143	உச்சகாரமொடு	86
ஆறன்மருங்கிற்	243	உட்பெறுபுள்ளி	39
ஆறென்கிளவி	239	உண்டென்கிளவி	229
ஆன்முன் வரூஉம்	178	உணரக்கூறிய	218
ஆனிளகரமும்	122	உதிமரக்கிளவி	173
ஆனொற்றகரமொடு	179	உந்திமுதலா	88
இ ஈ எ ஏ ஐ	91	உப்பகாரம்	86
இக்கின் இகரம்	123	உப்பகாரமொடு	87
இகர இறுதி	164	உம்மை எஞ்சிய	175
இகரயகரம்	80	உயர்திணைப்பெயரே	119
இடம்வரை கிளவிமுன்	166	உயர்திணையாயின் உருபிய	205
இடைநிலை ரகரம்	233	உயர்திணையாயின் நம்மிடை	154
இடைப்படிற்றுகும்	59	உயிர்ஓள எஞ்சிய	85
இடையெழுத்தென்ப	45	உயிர்முன் வரினும்	162,200
இடையொற்றுத் தொடரும்	222	உயிர்மெய் ஈறும்	109
இதழியைந்து	96	உயிர்மெய் அல்லன	81
இயற்பெயர்முன்னர்த்	214	உயிரிறு சொல்முன்	110
இரண்டு முதலொன்பான்	247	உயிரீறாகிய உயர்திணை	136
இராபென்கிளவிக்	176	உயிரீறாகிய முன்னிலைக்	135
இருதிசைபுணரின்	229	உயிரும்....அளவும்	144
இருளென்கிளவி	202	உயிரும்....குறிப்பினும்	249

உரிவரு காலை	184	ஐந்தாம் மூன்றாம்	237
உருபியல் நிலையும்	183	ஐயின் முன்னரும்	123
உருவினும் இசையினும்	62	ஒடுமரக்கிளவி	173
உரைபொருட்கிளவி	178	ஒவ்வும் அற்றே	85
ஊ என் ஒரு பெயர்	181	ஒழிந்ததன் நிலையும்	172
ஊகார இறுதி	164	ஒற்றிடை இனமிகா	222
எ எனவருமுயிர்	85	ஒற்றுநிலைதிரியா	225
எகர ஒகரத்	41	ஒற்றுமிசைகரமொடு	214
எகர ஒகரம்	171	ஒன்பான் ஒகரமிசை	235
எகின்மரமாயின்	201	ஒன்பான் முதனிலை	241
எஞ்சியவெல்லாம்	86	ஒன்பானிறுதி	240, 244
எட்டனொற்றே	234	ஒன்று முதலாக எட்டு	230
எண்ணின் இறுதி	159	ஒன்று முதலாகப்	159
எண்ணுப்பெயர்க்கிளவி	225	ஒன்றுமுதலாகிய	245
எப்பெயர் முன்னரும்	123	ஒன்றுமுதலொன்பான்	232
எருவும் செருவும்	180, 184	ஒகார இறுதி ஏகார	164
எல்லா எழுத்தும்	99	ஒகார இறுதிக்கொன்னே	151
எல்லாமென்னும்	154	ஒரளபாகும்	79
எல்லா மொழிக்கும்	101, 128	ஒரெழுத்தொருமொழி	66
எல்லாரும் என்னும்	155	ஒளகார இறுதிப்	164, 177
எழுத்தெனப்படுபு	20	ஒளகார இறுதிவாய்ப்	35
எழுத்தோரன்ன	129	ஒளவெனவருஉம்	136
ஏ ஒ எனும்	85	ககார ஙகாரம்	93
ஏகார இறுதி	164	கசுதப முதலிய	130
ஏயென் இறுதிக்கு	177	கசுதப முதன்மொழி	237
ஏழனுருபிற்குத்	160	கண்ணிமைநொடி	34
ஏழென்கிளவி	205	கதநபம் எனும்	81
ஏனவை புணரின்	199, 200	கவவோடியையின்	85
ஏனவைவரினே	163	காரமுங் கரமும்	126
ஏனை எகினே	190	கிளந்த அல்ல	250
ஏனைப் புளிப்பெயர்	174	கிளைப்பெய...கிளைப்	198
ஏனைமுன்வரினே	226	கிளைப்பெய...கொளத்	198
ஏனைவகரந்	190	கீழென் கிளவி	197
ஏனைவகரம்	152	குமிழென் கிளவி	196, 201
ஐஅம்பல்லென	200	குயினென் கிளவி	198
ஐஒடுகுஇன்	116	குற்றியலிகரம்	57
ஐ ஒள என்னும்	65, 254	குற்றியலுகர முறை	83
ஐகார இறுதி	164	குற்றியலுகரத்திறுதி	157
ஐகார ஒளகாரங்	127	குற்றியலுகரக்	145
ஐந்த...மகார	234	குற்றியலுகரமும்	102
ஐந்த...முந்தையது	238	குற்றெழுத்திம்பரும்	176
ஐந்த...மெல்லெழுத்	236	குற்றெழுத்தைந்தும்	66
ஐந்த...யகார	243	குறியதன் இறுதிச்	74, 178

குறியதன் முன்னர்	27, 61	தத்தம் திரிபே	92, 254
குறியதன் முன்னரும்	176	தம்மியல் கிளப்பின்	70
குறுமையும் நெடுமையும்	72	தமிழ்என் கிளவி	201
குறையென் கிளவி	145	தாம்நாம் என்னும்	153
குன்றிசை மொழிவயின்	63, 254	தாயென்கிளவி	199
கொடிமுன் வரினே	185	தாமென்கிளவி	201
ங்ருணநமன	48	தான்யான் என்னும்	156
சகரக்கிளவியும்	82	தான்யானெனும் பெயர்	206
சகார ஞகாரம்	93	தானும் பேனும்	198
சார்ந்துவரினல்லது	97	திங்கள் முன்வரின்	181
சாரென்கிளவி	196	திங்களும் நாளும்	181
சாவ என்னும்	184	திரிபுவேறு கிளப்பின்	230
சிறப்பொடுவருவழி	215	தேற்ற எகரமும்	171
சுட்டின் முன்னர்	162	தேனென் கிளவி	213
சுட்டின் முன்னரும்	166	தொடரல் இறுதி	186
சுட்டினியற்கை	163	தொழிற்பெயரெல்லாம்	188, 189
சுட்டுச்சினை நீடிய	228	நகர இறுதியும்	188
சுட்டுமுதல்...இயல்பா	170	நமவ என்னும்	237
சுட்டுமுதல்...நிலையும்	183	நாட்பெயர்க்கிளவி	203
சுட்டுமுதல்...நிலையும்ஒற்ற	182	நாயும் பலகையும்	190
சுட்டுமுதல் வகரம்	152	நாவிளிம்பு வீங்கி	95
சுட்டுமுதல் வயினும்	209	நாண்முன் தோன்றும்	180
சுட்டு முதலாகிய இகர	141	நான்கனொற்றேலகார	238, 243
சுட்டு முதலாகிய ஐயென்	149	நான்கனொற்றேறகார	234, 243
சுட்டுமுதலாகிய வகர	205	நான்கும் ஐந்தும்	240
சுட்டுமுதலுகரம்	149	நிலாவென்கிளவி	179
செய்யா என்னும்	165	நிறுத்த சொல்லும்	114
செய்யுள் இறுதிப்	74	நிறையும்ளவும்	231
செய்யுள் மருங்கின்	187	நீ என் ஒரு பெயர்	150
சேவென்மரப்பெயர்	173	நீட்டம் வேண்டின்	29, 33
ஞகாரை ஒற்றிய	188	நீட வருதல்	162, 178
ஞணநமன	86	நீயென் ஒரு பெயர்	182
ஞநவென் புள்ளிக்	152	நீயென் பெயரும்	170
ஞந என்புள்ளிமுன்	132	நும்மென் இறுதி	153
ஞநம் யவவென்னும்	131	நும்மென் இறுதியும்	143
ஞநமவ இயையினும்	188	நும்மெ னொருபெயர்	193
ஞநமவ என்னும்	48	நுனிநா அணரி	95
டகாரணகாரம்	93	நூறாயிரமுன்	244
டறவள என்னும்	48	நூறுமுன் வரினும்	240
ணகார இறுதி	206	நூறார்ந்து வருதல்	200, 218
ணவென்புள்ளி	134, 255	நூறென்கிளவி	244
ணவென்புள்ளி	132	நெட்டெழுத்திம்பர்	158
தகரம் வருவழி	210	நெட்டெழுத்திம்பரும்	58

நெட்டெழுத்தேழே	66	மரப்பெர் பெயர்க்கிளவிக்கம்மே	223
நெடியதன் இறுதி இயல்பாகுந	198, 208	மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து	173
நெடியதனிறுதி இயல்புமாரு	198	மருவின் தொகுதி	114
நெடியதன் முன்னர்	142	மழையென்கிளவி	180
நெல்லுஞ் செல்லுங்	207	மன்னுஞ் சின்னும்	209
படர்க்கைப் பெயரும்	204	மாமரக்கிளவியும்	173
பத்தனொற்றுக்கெட	231	மாறுகொள் எச்சமும் வினாவும்	171
பத்தென்கிளவி	217	மாறுகொள் எச்சமும் ஐயமும்	172
பதக்குமுன்வரினே	166	மின்னும் பின்னும்	190
பல்லவை நுதலிய	148	மினென்கிளவி	209
பல்லிதழ் இயைய	96	முதலா ஏன	83
பலரறி சொன்முன்	147	முதலீரெண்ணின் முன்	238
பலவற்றிறுதி உருபியல்	182	முதலீரெண்ணினொற்று	233
பலவற்றிறுதி நீடுமொழி	178	முதனிலையென்	247
பன்னீருயிரும்	81	முதனிலை நீடினும்	242
பனியெனவருஉங்	179	முரணென் தொழிற்பெயர்	198
பனையின் முன்னர்	185	முற்றியலுகரமொடு	84
பனையும் அரையும்	180, 185	முன்உயிர் வருமிடத்	226
பனையென் அளவுங்	146	முன்னென்கிளவி	216
பாமெழன்கிளவி	197	மூவள பிசைத்தல்	29, 32
பீரென் கிளவி	201	மூன்றன் முதனிலை	239
புணரியல் நிலையிடை	57	மூன்றனொற்றே நகார	240
புள்ளியில்லா	43	மூன்றனொற்றே பகார	234
புள்ளியிறுதியும்...சொல்லிய	161	மூன்றனொற்றே வகரம்	238
புள்ளியிறுதியும்...வல்லெழுத்து	138	மூன்றனொற்றே வகரம்	242
புள்ளியீற்றின்முன்	127	மூன்றனொற்றே வந்த	236
புள்ளும் வள்ளுந்	190	மூன்று தலையிட்ட	100
புளிமரக் கிளவிக்கு	180	மூன்றும் நான்கும்	239
பூவென் ஒருபெயர்	175	மூன்று மாறும்	234
பூல்வேலென்றா	201	மெய்நிலைச் சுட்டின்	49
பெண்டன் கிளவிக்	225	மெய்யின் அளபே	38
பெயருந் தொழிலும்	125	மெய்யின் இயக்கம்	69
பெற்றடி ஆயின்	181	மெய்யின் இயற்கை	41
பொன்னென் கிளவி	216	மெய்யின் வழியது	44
மஃகான்...அத்தே	153	மெய்யுயிர் நீங்கிற்	128
மஃகான்...வவ்வுந்	48	மெய்யோடியையினும்	37
மக்களென்னும்	256	மெல்லெழுத்தாரும்	97
மகப்பெயர்க்கிளவி	179	மெல்லெழுத்தியையின்	256
மகர இறுதி	192	மெல்லெழுத்தியையின் அவ்	256
மகரத் தொடர்மொழி	87	மெல்லெழுத்தியையின் னகார	210
மகன்வினை கிளப்பின்	195	மெல்லெழுத்தியையின் னகார	210

மெல்லெழுத்துமிகினும்	204, 213	வல்லென்கிளவி	190
மெல்லெழுத்து மிகுவழி	139	வல்லொற்றுத்...மிகுமே	227
மெல்லெழுத்தறமும்...உளவே	196	வல்லொற்றுத்...வருவழி	220
மெல்லெழுத்தறமும்...தான்	193, 213	வளியென வருஉம்	180
மெல்லெழுத்தென்ப	45	வன்றொடர் மொழியும்	223
மெல்லொற்று வலியா	224	வாழிய என்னும்	184
மென்மையும்டைமையும்	124	வாழிய என்பதன்	184
மொழிப்படுத் திசைப்பினும்	75	விசைமரக்கிளவியு	173
மொழி முதலாகும்	133	விண்ணென வருஉங்	203
யகர இறுதி	195	வினையெஞ்சு கிளவியும்	165
யகரம் வருவழி	221	வினை எஞ்சு கிளவிக்கும்	166
யரழ என்னும் புள்ளி	49	வெயிலென் கிளவி	202
யரழ என்னும் மூன்றும்	71	வெரிந் என் இறுதி	192
யவமுன் வரினே	162	வேற்றுமைக்...ரற்றே	163, 164
யாதென் இறுதி	160	வேற்றுமைக்...ரற்றே ஓகரம் வருதல்	164, 177
யாதென்...உருபியல்	226	வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்	133
யாமரக்கிளவியும்	173	வேற்றுமைக்குக் கெட	189
யாவினாமொழியே	228	வேற்றுமை குறித்த	115
யாவென் வினாவின்	150	வேற்றுமை யல்வழி இ ஐ	141
யாவென் வினாவும்	52, 149	வேற்றுமை யல்வழி எண்ணென்	207
ரகார இறுதி	195	வேற்றுமையல்வழிக்கூறுகலு	200
லகார இறுதி	206	வேற்றுமை யல்வழியாய்த	256
லனவெனவருஉம் புள்ளி	134	வேற்றுமையாயின்...யிரண்டும்	201
லனவென-யிறுதி	248	வேற்றுமையாயின்...யெகினொடு	190
வல்கானமெய்கெட	122	வேற்றுமைவழிய	119
வகரக்கிளவி	87	ழகர உகரம்	178
வகாரமிசையும்	194	ழகார இறுதி	195
வண்டும் பெண்டும்	225	ளகார இறுதி	206
வரன் முறை மூன்றும்	126	னல்கான் றல்கான்	122
வல்லெழுத்தியற்கை	167	னகார இறுதி	206
வல்லெழுத்து-வேற்றுமை	117	னகர இறுவாய்ப்	36
வல்லெழுத்து-இல்லை	174	னகாரை முன்னர்	74
வல்லெழுத்து-தான	174		
வல்லெழுத்து முதலிய	117		
வல்லெழுத்தென்ப	45		

நன்னூல் எழுத்ததிகாரம்

சூத்திர முதற்குறிப்பகராதி

(எண் = பக்க எண்)

அ ஆ உ ஊ	83	இயல்பெழும்	35
அ ஆ எ ஓவ்	83	இரண்டுமுன்	231
அ இ உம் முதற்	50	இல்லெனின்மைச்	217
அ ஐ முதலிடை	255	ஈமுங்கம்முமுருமுந்	191, 202
அகமுனர்ச்செவி	212	ஈற்றியா	256
அடி நா அடியணம்	97	உ ஊ ஒ ஓ அல	82
அண்ணநுனிநாநனி	95	உ ஊ ஒ ஓ ஓள	92
அண்ணநுனி நா வருட	95	உடன்மேலுயிர்	102, 128
அண்பல்லடி	94	உயிர்மெய்யாய்தம்	28
அண்பல் முதலும்	96	உயிர்மெய்யிரட்டு	28
அதுமுன் வருமன்று	187	உயிர்வரினுக்குறள்	103
அம்முதலீ ராறாவி	37	உயிருமுடம்புமாம்	21
அம்முனிகரம்	77	உரிவரினாழியின்	184
அல்வழி இ ஐ ம்	141	உருபின்	206, 252
அவ்வழியாமா	169	எகரவினாமுச்	163
அவ்வழி ஆவி	90	எட்டனுடம்பு	235
அவற்றுள் அ இ உ	32	எடுத்தல் படுத்தல்	254
அவற்றுள் முயற்சியுள்	91	என்பெயர்	18
அன்றியின்றியென்	187	எண்முவெழுத்தீற்று	131
ஆ ஈ ஊ ஏ	32	எயாமுதலும்	52
ஆமுன் பகரவீ	178	எல்லாமென்பதிழி	155
ஆய்தக்கிடந்தலை	98	எல்லாருமெல்லீரும்	156
ஆவிஞ்ணநமன	87	எழுத்தியல்	129
ஆவியரழ	135	எழுத்தே	68
ஆவியுமொற்றும்	56	ஐ ஓள இ உச்	254
இ ஈ எ ஏ ஐ	92	ஐகான் யவ்வழி	255
இ ஈ ஐ வழி	129	ஐயீற்றுடைக்	227
இசைகெடிள்	64	ஒரு பஃதாதிமுன்	246
இடைச்சொல்லேயோ	172	ஒற்றுயிர் முதலீற்	253
இடைத் தொடர்	223	ஒன்பானொடுபத்து	242
இடையினம்	45	ஒன்றுமுதலெட்	160
இடையுரி வடசொலின்	218	ஒன்றன்புள்ளி	233
இதற்கிதுசாரியை	252	ஒன்று முதலீரைந்	232
இதற்கிது	253	கங்வுஞ்	94
இயல்பின் விகாரமும்	140	கசுதப வொழித்த	47
இயல்பினும் விதி	167	கீழின்முன்வன்மை	197

சூயினூன் வேற்றுமை	199	புள்ளியுமுயிருமாயிரு	139
சூறியென்கீழாக்	179	பூப்பெயர்முன்	175
சூறியதன் முன்னர்	61	புள்ளும் வள்ளும்	192
சூறிலணைவில்லா	143, 241	பொதுப்பெயருயர் திணைப்	138
சூறில்செறியாலா	143, 199	மகரவிறுதி	88
சூறில்வழிலளத்தவ்	210	மம்முன்பயவ	49
ஙம்முன்கவ்வாம்	49	மரப்பெயர்முன்னர்	174
சாதிசூழஉப்பரண்	199	மரமல்லெகின்	191, 199
சாவவென்மொழி	184	மவ்வீறொற்றழிந்	194
சிறப்பினுமினத்	21	மின்பின்பண்கள்	192
சுட்டியாவெகர	81	மீகீழிதமுறப்	96
சுட்டிமுன்	160	மீன்றவ்வொடு	209
சுவைப்புளிமுன்	175	முதலிருநான்காம்	233
செய்யியவென்னும்	169	மூன்றாறுருபெண்	171
சூணநமலவளள	190	மெய்களகரமும்	127
சூநமுன்றம்மினம்	49	மெய்யுயிர்முதல்	112
டறமுன்கசுப	48	மெல்லினம்	45
ணைமுன்னினம்	49	மென்றொடர்மொழி	223
ணைமுன்னும்	194	மேற்பல்லிதமுற	96
ணைவல்லினம்	134, 207	மொழி முதற்காரணம்	20
தம்பெயர் மொழியி	83	மொழியாய்த் தொடரினும்	76
தமிழவ்வுறவும்	202	யகரம் வரக்குறள்	58
தற்குட்டளபொழி	80	யரமுன்னர்க்கசுதப	197
தான்தாம் நாம்	151, 156	யரமுன்னர்மொழி	49
தாயென்கிளவி	199	யாழ்வொற்றின்முன்	72
தானம் முயற்சி	254	ரழவல்லன தம்முற்	49
திசையொடுதிசை	230	லளமுன்	48
தெவ்வென் மொழியே	192	லளமெய்திரிந்த	75
தேன்மொழி	199, 214	லளவீற்றியைபினாம்	63
தொல்லை வடிவின	42	லளவேற்றுமையிற்றடவும்	208, 211
தோன்றல் திரிதல்	113	வல்லினங் கசுடத	45
நவ்விறுதொழிற்	190	வல்லே தோழிற்பெயர்	192
கான்கன்மெய்யே	243	வவ்விறு சுட்டிற்	152
நிறையுயிர்	89	வன்றொடரல்லன	227
நின்றநெறி	45	வாழியவென்பதன்	184
நெடியலோடாய்தம்	59	விகாரமனைத்தும்	112
நெடியலோடுயிர்	222	விகுதி பதஞ்	253
நெல்லுஞ் செல்லுங்	208	வேற்றுமையாயின்	185
பலசில	167, 186	வேற்றுமையைமுதல்	116
பவ்வீநீம்	170	வேற்றுமைப்போய்	193
பன்னீருயிருங்	81	னலமுன்றளவும்	135
பனைமுன்கொடி	186	னஃகான் கிளைப்பெயர்	199
புள்ளிவிட்டவ்வோடு	44		

பேராசிரியர் வெள்ளைவாரணனாரின் வாழ்வியல் – காலநிரல்

தீ. நெல்லையப்பன், எம்.ஏ., எம்.பீல்.

1917ஆம் ஆண்டு சனவரி 14ஆம் நாள் தஞ்சை மாவட்டம் திருநாககேச்சரத்தில் வெள்ளைவாரணனார் பிறந்தார். தந்தை கந்தசாமி முதலியார், தாய் அமிர்தம் அம்மையார், செங்குந்தர் மரபு. சொர்ணம் என்னும் பெயருடைய தமக்கையார் ஒருவர். பொன்னம்பலம், நடேசன் ஆகியோர் இவருடன் பிறந்த மூத்தவர்கள். வெள்ளைவாரணனாரின் பெரிய தந்தையார் பிறந்தநாளில் பிறந்ததால் அவரின் பெயரையே வெள்ளை வாரணனார் என இவருடைய தந்தையார் இவருக்குச் சூட்டினார்.

தந்தையார் கந்தசாமியாரும் பாட்டனார் மெய்கண்டாரும் தமிழிலக்கியப் புலமை உடையவர்கள். குறிப்பாக, சைவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர். வெள்ளை வாரணனாரின் இளமைக்காலம் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற காலம். ஆங்கில மொழியின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. வித்துவான் தேர்வில்கூட வடமொழித் தாள்களை எழுதி வெற்றிபெற வேண்டிய நிலை இருந்தது. அத்தகைய சூழ்நிலையிலும் வெள்ளைவாரணனார் தமிழையும் தமிழிசையையும் கற்க விரும்பித் தம்மைத் தமிழில் ஆட்படுத்திக்கொண்டார்.

வெள்ளைவாரணனார் தொடக்கக் கல்வியைத் திருநாகேச்சரத்தில் பயின்றார். அப்பள்ளியில் மூன்றாம் வகுப்புவரை கல்வி பயின்றார்.

1928ஆம் ஆண்டு திருநாகேச்சரத்தில் அருள்மிகு நாகநாதசுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தவர், அரிமழம் அ.அரு. அண்ணாமலைச் செட்டியார். ஆலயத்திற்கு வந்தவர் வெள்ளைவாரணனாரின் இல்லத்தில் தங்கினார். இவரின் வருகை வெள்ளைவாரணனாரின் வாழ்க்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. இறைஈடுபாடு, ஒழுக்கம் இவற்றால்

சுவரப்பெற்ற வெள்ளைவாரணனாரைத் திருப்பெருந்துறையிலுள்ள தேவாரப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு இவருக்கு ஆசிரியராய் இருந்தவர் காஞ்சிபுரம் பூசை நமச்சிவாய முதலியார். அங்கு தமிழிலக்கியம், இசைப்பயிற்சி போன்றவற்றைக் கற்றுவந்தார்.

1930ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து கல்வி பயின்றார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் இருந்தவர், அறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. 1931 முதல் 1933 வரை விபுலாநந்தரும் 1933 முதல் 1938வரை நாவலர் சோமசுந்தர பாரதியாரும் தமிழ்த்துறைத் தலைவர்களாக விளங்கினர். ச.சோ. பாரதியின் உற்ற மாணவராக வெள்ளை வாரணனார் திகழ்ந்தார். இவர்தம் பேராசிரியர்களாக இருந்தவர்களில் பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப்புலவர், ஆர். சுந்தசாமியார், தி.பொ. பழநியப்பப்பிள்ளை, இரா. இராகவையங்கார், ந.மு. வேங்கடசாமி நாட்டார். இரா.பி. சேதுப்பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் புலமையும் ஆற்றலும் இவர்தம் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தன எனலாம்.

1935ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக ஐந்தாண்டுகள் கல்வி பயின்று வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம் என்ற ஒப்பீட்டு நூலை 1935-1937 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எழுதி முடித்தார். இந்நூல் (The Journal of Annamalai University) என்ற இதழில் 1941 முதல் தொடர்ந்து வெளியிடப்பட்டது. பின்னர் 1962இல் நூல் வடிவம் பெற்றது.

1938ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா நடைபெற்றது. அதன் தலைவராக இருந்தவர் த.வே. உமா மகேசுவரனார். விழாவிிற்குத் தலைமை தாங்கியவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள். ச.சோ. பாரதியின் சொல்லுக்கிணங்க க. வெள்ளைவாரணனார் கலந்து கொண்டு தொண்டாற்றினார். பின்னர் தலைவரால் ஈர்க்கப்பட்டார். கரந்தைத் தமிழ்ச் சங்க கல்லூரிக்கு 30.6.1938 அன்று ச.சோ. பாரதியின் பரிந்துரையினால் வெள்ளைவாரணனார் விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டார். 1943வரையில் அக்கல்லூரியில் பணிபுரிந்தார்.

1939ஆம் ஆண்டு வெள்ளைவாரணனாரின் திருமணம்; செங்கல்பட்டு மாவட்டம் மானாம்பதி என்ற ஊரைச் சேர்ந்த ம. அ. கனகசபை முதலியாரின் இரண்டாம் மகள் பொற்றடங்கண்ணியை, சனவரித் திங்களில் திருமணம் செய்து கொண்டார்.

இந்தி எதிர்ப்பு நூல் இயற்றுதல்; அப்போதைய தமிழக முதல்வராக இருந்தவர் இராசகோபாலாச்சாரியார், அரசுப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கினார். அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளை வாரணனார் கலந்து கொண்டார். தம் எதிர்ப்பினை, “காக்கை விடு தூது” என்னும் பெயரில் நூல் இயற்றி அரசுக்கு அனுப்பி வைத்தார். அந்நூலைப் பாந்தளர் வெண்கோழியார் என்ற புனைப் பெயரில் விடுத்துப் பெரும் பரபரப்பை உண்டு பண்ணினார். அந்நூலைத் தமிழ்ப் பொழில், விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்கள் வெளியிட்டுச் சிறப்பித்தன.

1943ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணிக்கு அமர்த்தப்படுதல்.

1944ஆம் ஆண்டு தூத்துக்குடி சைவ சித்தாந்தசபை, வெள்ளைவாரணனாருக்கு ‘சித்தாந்தச் செம்மல்’ பட்டம் வழங்கி மகிழ்தல்.

1947ஆம் ஆண்டு விபுலாநந்த சுவாமிகள் இயற்றிய யாழ் நூலுக்கு, வெள்ளைவாரணனார் சிறப்புப்பாயிரம் இயற்றி அளித்தது.

1948ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் எழுதிய ‘சங்க காலத் தமிழ் மக்கள்’ என்னும் நூலை, சென்னை ‘நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி’ என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டது.

1952ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணிக்குப் பெண்குழந்தை பிறப்பு. வெள்ளைவாரணனார் ‘மங்கையர்க்கரசி’ எனப்பெயர் சூட்டி மகிழ்தல்.

இவர் எழுதிய ‘குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி’ என்னும் நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. இந்நூல் சொற்பொழிவு நூல்.

1954ஆம் ஆண்டு அரசுத்த நாவலர் இயற்றிய பரதசங்கிரகம் என்ற நாட்டிய நூலை வெள்ளைவாரணனார் பதிப்பாசிரியராக

இருந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

1957ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்' என்ற நூலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

1962ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெறுதல்.

'தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம்' அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டுச் சிறப்பித்தது.

1963ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் இயற்றிய 'தேவார அருள்முறைத் திரட்டு' உரை நூல், வாழ்மங்கலம் அ. மலைப்பெருமாள் முதலியார் மணிவிழா மலர் வெளியீடாக வெளியிடப்பட்டது.

1970ஆம் ஆண்டு இவரின் 'சேக்கிழார் நூல்நயம்' என்னும் சொற்பொழிவு நூலைப் பெரிய புராணச் சொற்பொழிவு நூலில் கழகம் வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் இவருக்கு 'தமிழ்ப் பெரும்புலவர்' என்ற பட்டத்தை வழங்கியது.

'அற்புதத் திருவந்தாதியுரை' என்னும் நூல் ஒரத்தூர் குஞ்சிதபாதம்பிள்ளை அவர்களின் மணிவிழா மலராக வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 'திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர்' என்ற பட்டம் வழங்கியது.

தொல்காப்பியம் நன்னூல் சொல்லதிகாரம் நூல் வெளியிடப்பட்டது. (சொந்த வெளியீடு).

1972ஆம் ஆண்டு மகளின் திருமணம். மருமகன் சென்னை சொ. முருகேசனாரின் மகன் திருநாவுக்கரசு. இவர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர்.

பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

1973ஆம் ஆண்டுத் 'திருமந்திர அருள் முறைத்திரட்டு' என்னும் நூல் தில்லைத் தமிழ் மன்றம் வெளியிட்டுள்ளது.

இவர் இயற்றிய 'பன்னிரு திருமுறை வரலாறு' இரண்டாம் பகுதிக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் முதல் பரிசு வழங்கியது. (7.4.7 3)

1976ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொருணாம்பாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்துதல். பொருள்: 'சிவஞான முனிவர்'

1977ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர், இந்திய மொழிப்புல முதன்மையர் பதவி உயர்வு. 1979 வரை இப்பதவியில் இருந்தார். (ஓய்வு பெற்ற பின்பும்).

1979ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிலைப் பேராசிரியராக அமர்த்தப்படுதல். இப்பதவியில் இருந்தபோதுதான் தொல்காப்பியம் பொருளதிகாரம் உரைவளப்பதிப்புகளை எழுதினார். 1982 வரையில் இங்கு பணிபுரிந்தார்.

இவரின் 'இசைத் தமிழ்' நூலை இராமகிருஷ்ணா வித்தியாசாலை நிர்வாகக்குழு வெளியிட்டது.

1981ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டது. முதல் துணைவேந்தராக வ.அய். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். க. வெள்ளைவாரணனாரின் புலமையை நன்கு அறிந்தவர். அதனால் அவரை, தமிழ்ப் பல்கலையில் வந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார்.

1982ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத் துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். துறைத்தலைவராகவும், நிகழ்நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு சங்க இலக்கியப் பொருளடைவு என்ற தொகுதிகள் இவர் பொறுப்பில் முதலில் உருவாயின. சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்ற நூலையும் எழுதினார்.

'திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் - விளக்கவுரை' என்ற நூல் காசியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகாசமாசத்தின் 76ஆம் ஆண்டு விழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு தமிழக ஒதுவார் சங்கம் 'சங்கநூல் பெரும் புலமைச் சான்றோர்' என்ற பட்டம் அளித்துள்ளது. (30.1.83).

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - புறத்திணையியல் உரைவளம்; நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தொல். பொருள். களவியல், தொல். பொருள். கற்பியல், தொல். பொருள். பொருளியல் உரைவள நூல்கள் வெளியிடப்பட்டன.

1984ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடம் 'திருமறை உரைமணி' என்ற பட்டத்தை அளித்தது.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் 'செந்தமிழ்ச் சான்றோர்' பட்டத்தை அளித்துள்ளது.

1985ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 'கலைமாமணி' விருது வழங்கியது. (26.1.85).

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உவமையியல் உரைவளம் வெளியிடப்பட்டது. (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்).

க. சாமிஐயா உரை எழுதிப் பதிப்பித்த நூல் மங்கையர்க்கரசி வெண்பா. இந்நூலுக்கு அணிந்துரை அளித்தது. (நவம்பர் திங்கள்).

1987ஆம் ஆண்டு காக்கை விடு தூது தனி நூலாக, சொந்த வெளியீடாக வெளியிட்டது.

தில்லைக்கோயிலில் திருமுறை ஓதவேண்டும் என்று முழக்கமிட்ட வ.சுப. மாணிக்கத்துடன் தோளோடு தோள் நின்று போராடினார்.

'தில்லைப் பெருங்கோயில் வரலாறு' என்னும் நூல் தில்லைத் தமிழ் மன்றம் வெளியிட்டது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுச் சொற் பொழிவினை நிகழ்த்துதல், இடம்; தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், பொருள் தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு (6.7.87).

1988ஆம் ஆண்டு வெள்ளைவாரணனாரின் 'திருவருட்பாச் சிந்தனை' என்ற நூலுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கி சிறப்பித்துள்ளது. (16.1.88)

சென்னை சிவநேயர் பேரவை 'சிவக்கவிமணி' பட்டம் அளித்துள்ளது. (15.5.88)

வெள்ளைவாரணனார் 13.6.88 இல் இயற்கை எய்தினார்.

1989ஆம் ஆண்டு மறைவுக்குப் பின்னர் நிகழ்ந்தவை:

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் அளித்தது. (5.7.89).

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் உரைவளம் வெளியிட்டது. (மதுரைப் பல்கலைக்கழகம்).

1994ஆம் ஆண்டு தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் உரைவள நூல் வெளியிட்டது. (மதுரைப் பல்கலைக் கழகம்).

பிறசெய்திகள் :

1. கம்பராமாயணப் பதிப்பும் உரையும்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்பராமாயணம் செம்பதிப்பை வெளியிட்டது. அதில் வெள்ளைவாரணனார் சில படலங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

- | | |
|-------------------------|--------------------------|
| 1. ஆருணிய காண்டம் | அயோமுுகிப் படலம் |
| 2. கிட்கிந்தாக் காண்டம் | வாலிவதைப் படலம் |
| | கிட்கிந்தைப் படலம் |
| 3. யுத்தகாண்டம் | இரணியன் வதைப் படலம் |
| | இலங்கை காண் படலம் |
| | மகுடபங்கப் படலம் |
| | அணிவகுப்புப் படலம் |
| | அங்கதன் தூதுப் படலம் |
| | மாயாசனகப் படலம் |
| | அதிகாயின் வதைப் படலம் |
| | பிரமாத்தரப் படலம் |
| | நிகும்பலையாகப் படலம் |
| | மூல பல வதைப் படலம் |
| | இராவணன் தேரேறு படலம் |
| | இராமன் தேரேறு படலம் |
| | மீட்சிப் படலம் முதல் 200 |
| | செய்யுட்கள். |

2. க. வெள்ளைவாரணனார் பயன்படுத்திய நூல்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பு:

தமிழ்ப் பல்கலைக்கழக நூலகக் கோப்பு எண் V 94723 முதல் V 94 வரை. மொத்த நூல்கள்: 695.



மெய்யப்பன் தமிழாய்வக வெளியீடுகள்

முனைவர் சு. அமிர்தலிங்கம் சங்க இலக்கியக் களஞ்சியம்	200.00
புலவர் வே. அண்ணாமலை சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம் (2 தொகுதிகள்)	150.00
முனைவர் ச.வே. சுப்பிரமணியன் திருக்குறள் நயவுரை	50.00
பத்துப்பாட்டு மூலம்	35.00
முனைவர் ச.ரோஜினி பாக்கியமுத்து விவிலியமும் தமிழும்	70.00
முனைவர் இரா. திருமுருகன் கம்பன் பாடிய வண்ணங்கள்	40.00
முனைவர் இரா. குமரவேலன் தமிழ்க் கவிதை நாடகம்	35.00
முனைவர் ந. சுப்புரெட்டியார் தமிழ் பயிற்றுமுறை	150.00
பி.எஸ். ராமையா மணிக்கொடி காலம் (சாகித்திய அகாதமி பரிசு பெற்றது)	75.00
பெ.சு. மணி சங்ககால ஓளவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும்	75.00